



விஞ்ஞானப் பட்டப்பின் படிப்பு நிறுவகம்

பேராதனைப் பல்கலைக்கழகம்



ஆண்டறிக்கை
2024



விஞ்ஞானப் பட்டப்பின் படிப்பு நிறுவகத்தின்
ஆண்டறிக்கையும் கணக்குகளும்

2024

உள்ளடக்க அட்டவணை

• தொலைநோக்கு மற்றும் பணி	4
• தொலைநோக்கு, செயற்பணி , இலக்குகள் மற்றும் குறிக்கோள்களின் சீரமைப்பு	5
• நோக்கங்கள்	6
1. சுருக்கமான அறிமுகம்	7
2. ஒழுங்கமைப்பு வரைபடம்	9
3. முகாமைத்துவ சபை	10
4. கூட்டிணைப்பு குழு	11
5. அடைவுகள்	13
6. மாநாடுகள் மற்றும் குறுங்கால பாடநெறிகள்	44
7. மனிதவள மற்றும் பௌதீக வள அபிவிருத்தி	48
8. நிர்வாக மற்றும் நிதி அடைவுகள்	52
9. தோல்விகளும் நியாயப்படுத்தலும்	59
10. PGIS இன் எதிர்காலத் திட்டங்கள்	60
11. நிலைபேறான அபிவிருத்தி	61
12 நிதி அறிக்கை2024	
13 தலைமை கணக்காய்வாளர் அறிக்கை	
14 தணிக்கை அறிக்கைக்கான பதில்கள்	
15 தணிக்கை மற்றும் நிர்வாகக் குழு அறிக்கை ^{புது} 2024	

தொலைநோக்கு

விஞ்ஞானத்தில் பட்டப்பின் படிப்பு பயிற்சி, புத்தாக்கம் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி என்பவற்றில் சர்வதேச ரீதியாக கீர்த்தி வாய்ந்ததும் புகழ்பெற்ற நிலையமாகவும் இருத்தல்

செயற்பணி

அறிவார்ந்த தூண்டுதல் மற்றும் சாதகமான கல்வி சார்ந்த சூழலில் புதுமையான ஆராய்ச்சி மற்றும் வெளிவாரி செயல்பாடுகளை ஊக்குவிப்பதற்காக சமூக உணர்திறன், நெறிமுறை நேர்மை மற்றும் பொருளாதார செழுமையுடன் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட சமூகத்தின் வளர்ச்சிக்கு பங்களித்தல்.

தொலைநோக்கு, செயற்பணி , இலக்குகள் மற்றும் குறிக்கோள்களின் சீரமைப்பு

தொலைநோக்கு	செயற்பணி	இலக்குகள்	குறிக்கோள்கள்
விஞ்ஞானத்தில் பட்டப்பின் படிப்பு பயிற்சி, புத்தாக்கம், ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி என்பவற்றில் சர்வதேச ரீதியில் கீர்த்தி வாய்ந்ததும் புகழ்பெற்ற நிலையமாகவும் இருத்தல்	அறிவார்ந்த தூண்டுதல் மற்றும் சாதகமான கல்வி சார்ந்த சூழலில் புதுமையான ஆராய்ச்சி மற்றும் வெளிவாரி செயல்பாடுகளை ஊக்குவிப்பதற்காக சமூக உணர்திறன், நெறிமுறை நேர்மை மற்றும் பொருளாதார செழுமையுடன் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட சமூகத்தின் வளர்ச்சிக்கு பங்களித்தல்.	1.பட்டப்பின் படிப்பு திட்டங்களின் தரம் மற்றும் பொருத்தத்தை உறுதி செய்தல்.	- உயர் திறன் கொண்ட மாணவர்களை (உள்நாட்டு மற்றும் சர்வதேச) ஈர்த்து சேர்த்துக் கொள்ளல் - மாணவர் திறன்களுடன் தொழில்கொள்வோரின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்தல். - தேசிய, சர்வதேச தரநிலைகளை பூர்த்தி செய்ய திட்டங்களைத் திருத்தவும். - பட்டப்பின் படிப்பிற்கான வேலைவாய்ப்பை மேம்படுத்துதல்
		2.பட்டப்பின் படிப்பு மற்றும் தொடர் கல்விக்கான வாய்ப்புகளை மேம்படுத்துதல்.	- அனுமதியை அதிகரித்தல் பட்டப்பின் படிப்பு கல்வியை ஊக்குவிக்க - நிகழ்நிலை தொலைதூரக் கல்வியை விரிவுபடுத்தி மேம்படுத்தவும். - தேவை சார்ந்த திட்டங்களை வழங்குதல்
		3. புத்தாக்க ஆராய்ச்சி மற்றும் பங்குடைமை களுக்கான திறனை மேம்படுத்துதல்.	தேசிய, சர்வதேச ஆராய்ச்சி ஒத்துழைப்பை ஊக்குவித்தல் - பல்துறை ஆராய்ச்சியை ஊக்குவித்தல்
		4. நிதி மற்றும் நிர்வாக அமைப்புகளில் செயலாற்றல் வலுப்படுத்துதல்.	- நிர்வாக மற்றும் நிதி முகாமையை மேம்படுத்துதல் - ஆருநு அமைப்புகளை உருவாக்குதல் - உற்பத்தித்திறனுக்காக நிர்வாகத்தை மறுசீரமைத்தல் - பணியாளர் திட்டமிடலை மேம்படுத்துதல் - பொறுப்புக்கூறலுடன் நிதி நிலைத்தன்மையை ஊக்குவித்தல்
		5. கற்றல், வேலை மற்றும் வாழ்க்கைச் சூழலை மேம்படுத்துதல்.	-ல்கலைக்கழக வாழ்க்கையில் பங்கேற்பை ஊக்குவித்தல் -செயல்திறன் அடிப்படையிலான வெகுமதி களை செயல்படுத்தவும் -பசுமை மற்றும் நிலையான நடைமுறைகளை ஏற்றுக்கொள்ளல் -பௌதீக /ஃடிஜிட்டல் உட்கட்டமைப்பை மேம்படுத்தல்
		6. வெளி நடவடிக்கை ஈடுபாட்டை மேம்படுத்துதல்	--சமூகத்தை இலக்காகக் கொண்ட வெளிநடவடிக்கை திட்டங்களை உருவாக்குதல்- வெளிப்புற பங்குதாரர்களுடன் ஒத்துழைத்தல் -நிலையான அபிவிருத்திக்கான தேசிய கொள்கையுடன் இணைந்து செயல்படல்

பணிப்பாளர் அறிக்கை



விஞ்ஞானப் பட்டப்பின் படிப்பு நிறுவகம் (PGIS) பேராதனைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட ஒரு முதன்மையான தேசிய நிறுவனமாகும், இது விஞ்ஞான ஆராய்ச்சியை முன்னேற்றுவதற்கும், உயர்தர பட்டப்பின் படிப்பு கல்வியை வழங்குவதற்கும், துறைகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை வளர்ப்பதற்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இலங்கையிலும் உலக அளவிலும் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் அதன் முக்கிய பங்கை அதன் நோக்கம் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. நாட்டின் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியில் இது முக்கிய பங்கு வகிப்பதால், PGIS குறிப்பிடத்தக்க தேசிய முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. அதன் தொடக்கத்திலிருந்து, நிறுவனம் 5,200 க்கும் மேற்பட்ட பட்டப்பின் படிப்பு பட்டங்களை வழங்கியுள்ளதுடன் 19,000 இற்கும் மேற்பட்ட துறைசார் நிபுணர்களுக்கு பயிற்சிகளை வழங்கியுள்ளதுடன் இந்த பட்டப்பின் மாணவர்கள் முக்கியமான தேசிய சவால்களை நிர்வகிக்கவும், நாட்டின் பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு அர்த்தமுள்ள பங்களிக்கவும் தயாராக உள்ளனர்.

சர்வதேச அளவில், PGIS உலகளாவிய விஞ்ஞான அரங்கில் ஒரு முக்கிய வீரராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. இந்த நிறுவகம் வெளிநாட்டிலிருந்து மாணவர்களை கவருகிறது, உலகெங்கிலும் உள்ள சிறந்த பல்கலைக்கழகங்களுடன் ஒத்துழைப்பை வளர்க்கிறது. 2024 ஆம் ஆண்டில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் சீன மாணவர்களுக்கான முதுமானி பட்டப்பின் படிப்பு திட்டத்தை வெற்றிகரமாக முடித்தது, இது உலகளாவிய கல்வித் திறனுக்கான அதன் பங்களிப்பை மேம்படுத்துவதற்கான நிறுவனத்தின் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது.

RECON 2024 இன் பொழிப்புக்களை கூகுள் ஸ்காலரில் (Google Scholar) வெளியிடுவதன் மூலம் நிறுவகம் அதன் உலகளாவிய ஆராய்ச்சி தெரிவுநிலையை அதிகரித்தது. 2023 ஆம் ஆண்டிற்கான தெளிவான கணக்காய்வு அபிப்பிராயத்தைப் பெற்றுக் கொண்டதன் மூலம் இது வெளிப்படைத்தன்மை மற்றும் நல்லாளுகையை நிரூபித்தது. நிறுவகம் உழைத்த நிதியிலிருந்து ஆராய்ச்சி மானியங்களை வழங்குவது போன்ற முயற்சிகள் மூலம் புத்தாக்கம் மற்றும் கண்டுபிடிப்புக்கள் ஊக்குவிக்கப்படுகிறது. பல தேசிய மற்றும் சர்வதேச மாநாடுகளை நடத்துவது அறிவு பரிமாற்றம் மற்றும் விஞ்ஞான சொற்பொழிவுக்கு பெறுமதியான தளங்களை வழங்கப்பட்டது.. அதற்கு மேலதிகமாக, PGIS பல முதுமானி மற்றும் பட்டப்பின் படிப்பு (M.Sc) திட்டங்களுக்கான பாடத் திட்டங்களை அபிவிருத்தி செய்தது, உலகளாவிய விஞ்ஞான சமூகத்தின் வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்ய அதன் கல்விச் சலுகைகளை விரிவுபடுத்தியது.

எதிர்காலத்தை நோக்கி, PGIS அதன் உள்நாட்டு மற்றும் சர்வதேச நிலையை வலுப்படுத்த அர்ப்பணித்துள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான அதன் தந்திரோபாய நோக்கங்களில் நிலையான கற்றல் சூழலை உருவாக்குதல், மாணவர் சேர்க்கையை விரிவுபடுத்துதல், ஒரு அதிநவீன முகாமை தகவல் அமைப்பை செயல்படுத்துதல், சர்வதேச ஒத்துழைப்பை வளர்ப்பது மற்றும் தொழில்துறை பங்குடைமைகளை மேம்படுத்துதல் ஆகியவை அடங்கும். இந்த நிறுவனம் விஞ்ஞானத்தின் சிறப்பின் கலங்கரை விளக்கமாக இருக்கவும், தேசிய அபிவிருத்தியை செயற்படுத்துவதற்கும், உலகளாவிய விஞ்ஞான அபிவிருத்தி முன்னேற்றங்களுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கவும் நிறுவகம் எதிர்பார்த்துள்ளது.

பேரா.எச்.எம்.ரீ.ஜே.ஏ.பிட்டவெல

பணிப்பாளர் / விஞ்ஞானப் பட்டப்பின் படிப்பு நிறுவகம் (PGIS)

1. சுருக்கமான அறிமுகம்



விஞ்ஞானப் பட்டப்பின் படிப்பு நிறுவகம் (PGIS) பேராதனைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்த இலங்கையின் தேசிய நிறுவகமாக இயங்கி வருகின்றது. இது உயர்கல்வி அமைச்சின் கட்டளையின் கீழ் 1996 ஆம் ஆண்டில் தாபிக்கப்பட்டது. இலங்கையில் விஞ்ஞான துறையில் விஞ்ஞானக் கல்வி, ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மேம்படுத்தல் அடிப்படையாகக் கொண்டு செயற்படுகின்றது. தற்போது விஞ்ஞானப் பட்டப்பின் படிப்பு நிறுவகத்தில் (PGIS) விஞ்ஞானத் துறையில் 1900 ஆளவிலான மாணவர்களை அனுமதித்துள்ளதுடன் இவ் விஞ்ஞானப் பட்டப்பின் படிப்பு நிறுவகம் விஞ்ஞானத்துறையில் கல்விசார் அனுபவங்களை அதிகரித்தல் பல்வேறு விஞ்ஞானத் துறைகளில் பட்டப்பின் படிப்பு ஆலோசனைகள், பயிற்சிகள் மற்றும் ஆராய்ச்சி என்பவற்றை வழங்குதல் விஞ்ஞானப் பட்டப்பின் படிப்பு நிறுவகத்தின் முதுன்மை நோக்கங்களாக காணப்படுகின்றன.

விஞ்ஞானப் பட்டப்பின் படிப்பு நிறுவகம் (PGIS) அரச மற்றும் தனியார்துறை நிறுவனங்களின் கேள்விகளை பூர்த்தி வகையில் விஞ்ஞான முதுமானிப் பட்டம் (M.Sc.) தத்துவவியல் (M.Phil) முதுமானிப் பட்டம் மற்றும் கலாநிதி (Ph.D) பட்டங்களையும் அத்துடன் மேலதிகமாக பட்டப்பின் படிப்பு டிப்ளோமா பட்டம் சான்றிதழ் கற்கை நெறிகள் என்பவற்றை வழங்குகின்றது. இந்நிறுவகத்தினால் நடாத்தப்படும் விஞ்ஞான முதுமானிப் பட்டம், தத்துவவியல் முதுமானிப் பட்டம், மற்றும் கலாநிதிப் பட்டங்களுக்காக ஆராய்ச்சியொன்றை பூர்த்தி செய்வது அவசியமாக இருப்பதுடன், ஏனைய பாடநெறிகளுக்காக பாடநெறிகளை பூர்த்தி செய்வது போதுமானதாகும். ஆராய்ச்சி நிகழ்ச்சிகளை இலங்கை பல்கலைக்கழக முறைமையினுள் அல்லது குறித்த நிறுவனங்களில் மேற்கொள்வதற்காக ஏற்பாடுகள் காணப்படுகின்றது. இங்கு மாணவர் சமூகம் விஞ்ஞான விடயங்களில் வெவ்வேறு துறைகளில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மாணவர்களுடன் கூடியது. அதற்கு மேலதிகமாக குறுங்கால பாடநெறிகள் மற்றும் செயலமர்வுகள் போன்ற கட்டமைக்கப்பட்ட பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களும் அடிக்கடி நடாத்தப்படுகின்றன. விஞ்ஞான பட்டப்பின் படிப்பு நிறுவகத்தினால் நாட்டின் தேவை மற்றும் கேள்விகளுக்கு ஏற்ப பிரபல்யமான குறுகிய கால பாடநெறிகளும் நடாத்தப்படுகின்றன. இந்நிகழ்ச்சிகளானவை விஞ்ஞானக் கல்வி


உட்பட அனைத்து விதமான விஞ்ஞான துறைகளை மேவுகை செய்யும் வகையில் 11 கற்கைச் சபைகளின் மூலமாக நடாத்தப்படுகின்றன.

அதன் பதவியணியினர் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் ஒன்பது பீடங்களிலிருந்தும் ஏனைய பல்கலைக்கழகங்களிலிருந்தும், நிறுவகங்களிலிருந்தும் விரிவுரையாளர் குழாமிற்கான அங்கத்தவர்கள் அழைக்கப்படுகின்றனர். விஞ்ஞானப் பட்டப்பின் படிப்பு நிறுவகமானது உள்நாட்டு கைத்தொழில் துறைக்கும் பொது அரசு / தனியார் நிறுவனங்களுக்கும் ஆலோசனை சேவைகளையும் வழங்குகின்றது. சர்வதேச நிறுவனங்களுடனும் அரசு நிறுவனங்களுடனும் வெவ்வேறு நிகழ்ச்சிகள் ஒத்துழைப்பு ஆராய்ச்சிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

விஞ்ஞானப் பட்டப்பின் படிப்பு நிறுவகமானது உள்நாட்டு கைத்தொழில் துறைக்கும் பொது அரசு / தனியார் நிறுவனங்களுக்கும் ஆலோசனை சேவைகளையும் வழங்குகின்றது. விஞ்ஞானப் பட்டப்பின் படிப்பு நிறுவகத்தின் வருடாந்த ஆராய்ச்சி மாநாடு உட்பட ஏனைய ஆராய்ச்சி கருத்தரங்குகள் உட்பட மாநாடுகள் என்பன உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பங்களிப்பாளர்களுடன் கல்வி ஒத்துழைப்பு மேற்கொள்ளப்படுகின்றது.

உலகெங்கிலும் உள்ள பிற சிறந்த பல்கலைக்கழகங்களுடன் இணைந்து, மனித அறிவை மேம்படுத்தும் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான முதன்மையான தளமாக மாறுவதற்கு PGIS முயல்கிறது. இது உயர் மட்ட பொறுப்பு மற்றும் நிபுணத்துவம் கொண்ட விஞ்ஞானிகள் மற்றும் பிற நிபுணர்களுக்கான பயிற்சித் திட்டங்களையும் வழங்குகிறது. கடந்த 27 ஆண்டுகளாக, விஞ்ஞானப் பட்டப்பின் படிப்பு நிறுவகம் அதன் அக்கரை உள்ள தரப்பினர்களுக்கு பயனுள்ள சேவைகளை வழங்க நன்கு பயிற்சி பெற்ற ஊழியர்களின் திறன் காரணமாக சர்வதேச மயமாக்கலில் கவனம் செலுத்துவதுடன் தொடர்ந்து பின்பற்றுகிறது. விஞ்ஞானத்தில் பட்டப்பின் படிப்பிற்கான பயிற்சி, புத்தாக்கமான ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்காக உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச அளவில் புகழ்பெற்ற சிறந்த நிலையமாக மாறுவதாகும். நிறுவகத்தின் குறிக்கோள் ஆகும்.

2. நிறுவன ஒழுங்கமைப்பு



3. முகாமைத்துவ சபை

3.1 நிறைவேற்று முகாமைத்துவ அங்கத்தவர்கள்

1. பேரா. எச்.எம்.ரீ.ஜி.ஏ.பிட்டவெல, பணிப்பாளர், விஞ்ஞானப் பட்டப்பின் படிப்பு நிறுவகம்
2. திரு. ஆர்.எம்.பீ.எஸ். அபேரத்ன பிரதி பணிப்பாளர் (திட்டமிடல்) உயர்கல்வி பிரிவு கல்வி விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சு
3. திரு. ஆர். ஜே.ஆப்தீன் . பணிப்பாளர் நாயம், பொது முயற்சிகளள் திணைக்களம், நிதி,திட்டமிடல் மற்றும் அபிவிருத்தி அமைச்சு,
4. கலா.எஸ். சுதசிங்ஹ பணிப்பாளர் நாயகம், தேசிய விஞ்ஞான மன்றம்,
5. கலா. எஸ்.டப் கமகே, தலைவர் / மத்திய மாகாண கைத்தொழில் மற்றும் வணிக சம்மேளனம்,
6. பேரா. ஆர்.ஜி.எஸ்.சீ. ராஜபக்ஷ, பீடாதிபதி விஞ்ஞான பீடம், பேராதனைப் பல்கலைக்கழகம்.
7. பேரா.யூ.சொன்னதர, பீடாதிபதி விஞ்ஞான பீடம், கொழும்பு பல்கலைக்கழகம்
8. கலா. பீ.சமரவீர தலைவர் / க.ச உயிர் இரசாயனவியல் மற்றும் மூலக்கூற்று உயிரியல், உயிர் இரசாயனவியல் மற்றும் மூலக்கூற்று உயிரியல் துறை.
9. பேரா. எம்.எம்.ஏ.என். நவரத்ன, தலைவர் உயிரியல் விஞ்ஞான கல்விச் சபை இரசாயனவியல் துறை.
10. பேரா. எம்.வை.யூ கனஹேகே, தலைவர் இரசாயன விஞ்ஞான கல்விச் சபை, இரசாயனவியல் துறை.
11. கலா. என்.டப்ளியு.பீ. பாலசூரிய, தலைவர், புவி விஞ்ஞான சபை, புவியியல் துறை.
12. பேரா. எச்.கே யட்டிகம்மன பிரதிநிதி சுற்றாடல் விஞ்ஞான கல்விச் சபை உயிரியல் துறை
13. பேரா. ரீ.எச்.கே.ஆர். டி சில்வா தலைவர் கணித கல்விச் சபை, கணிதத் துறை
14. கலா. எல்.ஆர்.ஏ.கே. பண்டார, தலைவர் பௌதிகவியல் க.ச, பௌதீகவியல் துறை.
15. பேரா. எச்.கே.சீ. ரூபசிங்ஹ, தலைவர் தாவரவியல் விஞ்ஞான கல்வி சபை தாவரவியல் துறை.
16. பேரா. டப்.ஏ.பீ.பீ. டி சில்வா, தலைவர் விஞ்ஞானக் கல்வி சபை தாவரவியல் துறை.
17. பேரா.வை.பீ.ஆர்.டி. யாபா தலைவர் புள்ளிவிபரவியல் மற்றும் கணனி விஞ்ஞான கல்வி சபை, புள்ளிவிபரவியல் மற்றும் கணனி விஞ்ஞானத்துறை.
18. கலா. ரீ.சீ. வீரரத்ன, தலைவர் விலங்கியல் கல்விச் சபை விலங்கியல் துறை

3.2 பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு பிரதிநிதிகள்

19. பேரா.ஓ.ஏ. இலேபெரும பேராதனைப் பல்கலைக்கழகம்.
20. பேரா.எல்.ஆர் ஜயசேகர களணி பல்கலைக்கழகம்.

4. கூட்டிணைப்புக் குழு

விஞ்ஞான பட்டப்பின் படிப்பு நிறுவனத்திற்கான ஒருங்கிணைப்புக் குழு

- பேரா. எச்.எம்.ரீ.ஜி.ஏ.பிட்டவெல, பணிப்பாளர் வி.ப.பி.நி.
- பேரா. ஆர்.ஜி.எஸ்.சீ. ராஜபக்ஷ, பீடாதிபதி, விஞ்ஞான பீடம்,
- சிலேஷ்ட உதவி நூலகர், விஞ்ஞான நூலகம்
- எம்.எஸ்.சீ. நிகழ்ச்சித்திட்ட தலைவர்களும் செயலாளர்களும் நிகழ்ச்சித்திட்ட கூட்டிணைப்பாளர்களும் (கீழே காட்டப்பட்டுள்ள அட்டவணை படி)

இல	கல்விச்சபை	தலைவர்	செயலாளர்	எம்.எஸ்.சீ நிகழ்ச்சி	நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்
1	உயிர் இரசாயனவியல் மற்றும் மூலக்கூற்று உயிரியல் கல்விச்சபை	கலா.பி சமரவீர	கலா.எம்.பி.சி. எஸ். தனபால	சிகிச்சை உயிர் இரசாயனவியல்	கலா. டப்.ஐ.ரீ பெர்னாண்டோ கலா. எச். அமரதுங்க
				மூலக்கூற்று உயிரியல் உயிர் தொழில் நுட்பவியல்	கலா.எம்.பி.சி.எஸ். தனபால
2	உயிர் மருத்துவ விஞ்ஞான சபை	கலா. டப்.ஆர்.பீ. விஜேசிங்க	கலா. பி.கே.பெரேரா		
3	இரசாயனவியல் விஞ்ஞான கல்விச் சபை	பேரா. எம்.வை.யூ கணேசனகே	கலா.ஜே.எம்.எஸ். ஜயசிங்க 05.12.2024மு தல் கலா. டப்.எஸ்.எஸ். குணதிலக்க	பகுப்பாய்வு இரசாயனம் கைத்தொழில் இரசாயனம்	கலா. ஜே.ஏ.ரீ.சி ஆரியசேன கலா. ரீ.பி குணதிலக்க Dr. TB Gunasekera கலா. டப்.ஆர்.பீ விஜேசிங்க
					கலா. எஸ். அபேவீர
				நனோ விஞ்ஞானம் மற்றும் நனோ தொழில்நுட்பம்	கலா. டப்.ஏ.எஸ். எஸ் குணதிலக்க கலா. எஸ்.பி. அழகனகோன்
4	புவி விஞ்ஞான கல்விச் சபை	பேரா.என்.டப்.பீ.பாலசூரிய	கலா. பீ.எல் தனபால	அனர்த்த முகாமைத்துவம் GIS தொலை எரிதல் இரத்தினவியல் மற்றும் கைத்தொழில் கணிப்பொருள் புவிப் பொறியியல் மற்றும் நீர் வளவியல் நீர் வள முகாமை	கலா. பி அதுபான கலா. ஜகத் குணதிலக பேரா. எஸ்.டபிள்யூ. நவரத்ன கலா. பி.எல். தர்மப்பரியா கலா. ஜகத் குணதிலக கலா.உதேன அமரசிங்க பேரா. எம்.பி பெரேரா
5	புவி விஞ்ஞான கல்விச் சபை	பேரா. எச்.எம்.டி நாமல் பிரியந்த	செல்வி. சி.எஸ்.முனிசங்க	கற்றாடல் விஞ்ஞானம்	பேரா. ஜீ.டப்.ஏ. ஆர். பெர்னாண்டோ கலா.ஜி.ஏ.என் கரஞ்சித்

				உயிர் பல்வகைப்படுத்தல் மற்றும் சுற்றாடல் முகாமைத்துவம்	செல்வி. சி.எஸ். முனசிங்க
6	கணித கல்விச் சபை	கலா. ரீ.எச்.சீ.ஆர்.டி	கலா.ஏ.எம்.சீ.யு. எம் அதபத்து	கைத்தொழில் கணிதம்	கலா. பீ.ஜி. ஆர்எஸ். ரணசிங்ஹ
7	பௌதீகவியல் கல்விச் சபை	பேரா. எல்.ஆர்.ஏ.கே பண்டார	கலா.டி ரணவக்க	மருத்துவ பௌதீகவியல் பதாதர்த்த பௌதீகவியல்	கலா. என்.ஐ திசாநாயக்க கலா. ரீ.எம்.டப்.ஜே.பண்டார 01.11.2024முதல் ஈ.என்.பண்டார
8	தாவரவியல் விஞ்ஞான கல்விச் சபை	பேரா.எஸ்.சீ.கே. ரூபசிங்ஹ	கலா. ஏ.இ.எஸ்.என்.பீ அத்துகோரள	மருந்தக தாவரவியல் மருந்தக தாவரவியல்	பேரா.வீ. தேவநேசம் கலா.ஏ.இ.எஸ்.என்.பீ அத்துகோரள பேரா. ஜி.ஏ.இ. பெரேரா கலா. சீ. ஆரியரத்ன கலா.பீ.எஸ். நாணயக்கார
9	விஞ்ஞானக் கல்விச் சபை	பேரா. டப்.ஏ.பீ.பீ.இ சில்வா,	கலா.ஏ.கே. அமரசிங்ஹ	ஒட்டுமொத்த திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் விஞ்ஞானக் கல்வி (உயிரியல் கல்வி) விஞ்ஞானக் கல்வி (இரசாயனவியல் கல்வி) விஞ்ஞானக் கல்வி (கணிதக் கல்வி) விஞ்ஞானக் கல்வி (உடற் கல்வி) விஞ்ஞானக் கல்வியில் டிப்ளோமா	fyh.lgps;A+.b.re;jpuNrd Nguh.v];.xa;,Vfehaf;f கலா.எஸ் அத்துகோரள பேரா. சி.வி.ஹெட்டியாராச்சி கலா. யு.டி.விஜேகூரிய லாநிதி டி.பி.ரணவக்க கலாநிதி ஆர்கம் அபேகோன் மெனிகே
10	புள்ளிவிபரவியல் மற்றும் கணனி விஞ்ஞான கல்விச் சபை,	பேரா.வை.பீ.ஆர். டி. யாபா	கலா.எஸ்.பீ. அபேசுந்த	பிரயோக புள்ளிவிவரவியல் கணனி விஞ்ஞானம் தரவு விஞ்ஞானம் மற்றும் செயற்கை நுண்ணறிவு தகவல் தொழில்நுட்பம்	பேராசிரியர் வை.பீ.ஆர்.டியாப்பா பேராசிரியர் ஏ.ஏ.ஐ பெரேரா கலாநிதி ஆர்.டி.நவரத்ன கலாநிதி எச்.ரீ.கேஅபேசுந்தர கலா.. எச் யூசுப் கலாயு.ஏ.ஜே. பிணிடியார்ச்சி கலாஈஎம்.எம்.பீ தனிய
11	விலங்கியல் கல்விச் சபை	பேரா. எஸ்.எச். போயாடொட வீரரத்ன	கலா.என்.எம்.டி அனுப	பிரயோக தொற்றுநோயியல்	கலா. எஸ் கும்புரேகர்மா கலா. சரிதா மெண்டிஸ்

5. அடைவுகள்

மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் மற்றும் முன்முயற்சிகள்:

- புதிய திட்டங்களுக்கான விரிவான பாடத்திட்டங்களை உருவாக்குதல்
- தற்போதுள்ள திட்டங்களுக்கான திருத்தங்கள் மற்றும் PGIS கையேடு
- 2024 ஆம் ஆண்டில் பல்வேறு பட்டப்பின் :பட்டப்பின் திட்டங்களுக்கு மாணவர்களைச் சேர்த்து, எம்பில் மற்றும் கலாநிதி (MPhil and PhD) திட்டங்களுக்கு 60 க்கும் மேற்பட்ட மாணவர்களைப் பதிவு செய்தது.
- செயல்பாட்டு செயல்முறைகளை நெறிப்படுத்த முகாமை தகவல் முறைமையை (MIS) செயல்படுத்தத் தயாரித்தது.
- மதிப்புமிக்க வருடாந்த PGIS ஆராய்ச்சி மாநாடு (RECON-2024) உட்பட ஏராளமான தேசிய மற்றும் சர்வதேச வலைப்பக்கங்கள், செயலமர்வுகள், குறுகியல படாடநெறிகள் மற்றும் மாநாடுகளை ஏற்பாடு செய்து நடத்தப்பட்டன.
- கூகிள் ஸ்காலரில் (Google Scholar) ஆராய்ச்சி காங்கிரஸின் (RESCON 2024) சுருக்கங்களை வெளியிட்டது
- உலகெங்கிலும் உள்ள மதிப்புமிக்க ஆராய்ச்சி நிறுவனங்களுடன் பல கூட்டு ஆராய்ச்சி திட்டங்களை செயல்படுத்தியது.
- PGIS இன் இளம் ஆராய்ச்சி மன்றத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட மு.நு ரு யு.நு மாணவர்களுக்கான பாடசாலை இணைப்புத் திட்டத்தைத் தொடங்கினார்.
- உலகளாவிய கல்வி ஒத்துழைப்பை வளர்க்கும் வகையில், சீன மாணவர்களுக்கு குறிப்பாகப் பயிற்சி அளிக்கும் பட்டப்பின் ப் பட்டப்படிப்பு வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது
- 2023 ஆம் ஆண்டிற்கான முனைப்பழியற்ற கணக்காய்வு அபிப்பிராயத்தைப் பெற்றது.
- நிறுவனத்தின் வருமானத்தின் மூலம் நிதியளிக்கப்பட்ட 2022 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட பதினொரு ஆராய்ச்சி மானியங்கள் இரண்டாம் ஆண்டிற்கும் நீடிக்கப்பட்டன.
- PGIS உடன் இணைந்த கல்வியாளர்கள்:விஞ்ஞானிகள் மேற்கொண்ட பணிகளின் விளைவாக 163 ஆராய்ச்சி வெளியீடுகள் வந்துள்ளன, அவை சர்வதேச சஞ்சிகைகள், ,லத்திரனியல் பத்திரிகைகள் மற்றும் உள்ளூர் சஞ்சிகைகளில் வெளியிடப்பட்டன. மேலதிகமாக, மாநாடுகளில் விஞ்ஞானிகள் வழங்கிய விளக்கக்காட்சிகளின் அடிப்படையில் பல சுருக்கங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
- தேசிய விஞ்ஞான மன்றத்தின் விருதுகள் மற்றும் தேசிய ஆராய்ச்சி பேரவை விருதுகள் உட்பட சிறந்த ஆராய்ச்சிக்கான விருதுகளை பல விஞ்ஞானிகள் வென்றுள்ளனர்.

5..2 PGIS உடன் இணைந்த உறுப்பினர்களால் அட்டவணைப்படுத்தப்பட்ட சஞ்சிகைகளில் வெளியீடுகள்

தாளின் தலைப்பு	எழுத்தாளர்களின் பெயர்கள்	சஞ்சிகையின் பெயர்
இலங்கை விமானப்படையால் பணியமர்த்தப்பட்ட நாய்கள், தெருநாய்கள் மற்றும் தனியார் நாய்களில் நோய்க்கிருமிகளால் பரவும் தொற்றுகள்.	பி. எஸ். ஐயதிலக்க, ஆர்.ஏ. எஸ். ரணதுங்க, எச்.எஸ்.யு.விஜேரத்ன, ஏ.டி.எஸ்.பெர்னாண்டோ கே. எம். எச். ஜினரத்னே, என்.ஜி. ஆர். கே. நௌலகே, எஸ்.என்.எஸ்.சில்வா, கே.தனஞ்சயன், எல்.கே.எச்.ஆர்.டி.அமரசிறி, என்.பி.கே.ஜெயசுந்தர, எம்.சி.கே.மல்லவ, ஏ.தங்கொல்ல, எஸ்.எஸ்.இத்தமல்தெனிய, எஸ்.எம்.என்.எஸ்.சமரகோன், ஏ.ஜி.எம்.எல்.கே.தயானந்த, ஏ.எம்.எம்.நசீம். ஆர். எஸ். ராஜகருணா	விஞ்ஞான அறிக்கைகள்
தெளிவற்ற வெப்பம் போன்ற நேரியல் அல்லாத பகுதி வகையீட்டு சமன்பாடுகளுக்கான தலைகீழ் மேப்பிங்கின் நேரடி வரையறை.	தேவசுரேந்திர எம். சி.டபிள்யூ.சுஹபந்து	சிலோன் விஞ்ஞான சஞ்சிகை
நகர்ப்புற புயல் நீர் வண்டல்கள் மற்றும் ஓடும் நீரில் நுண் பிளாஸ்டிக்குகள்: நுண் பிளாஸ்டிக் சுழற்சியின் ஒரு முக்கிய அங்கம்.	எம் செவ்வந்தி அபிஷேக் குமார், ஷிரான் பல்லேவத்த, மெத்திகா விதானகே	TrAC பகுப்பாய்வு ,ரசாயனவியலில் போக்குகள்
இலங்கையின் மேற்கு கடற்கரை சுற்றுச்சூழல் அமைப்புகளில் நுண் பிளாஸ்டிக் மிகுதி, பண்புகள் மற்றும் கன உலோக மாசுபாடு.	எம்.செவ்வந்தி எம். சேவ்வண்டி ஹன்சிகா பியுமாலி, திலக்ஷனி அதுகொட, ஹசிந்தா விஜேசேகர, குஷானி மகாதந்தில் , மெத்திகா விதானகே	பூமியின் பௌதீகவியல் மற்றும் இரசாயனவியல், பாகங்கள A/B/C
உணவு விஞ்ஞான ஆராய்ச்சி வேதியியல் கண்டுபிடிப்புஇலங்கையில் பல்வேறு தேயிலை வகைகளிலிருந்து தேயிலை பாலிபினால்கள், கேட்டசின்கள் மற்றும் கா.பின் பிரித்தெடுத்தல்.	என் பியாசேனா நிமந்தி வீரகோன், நிஷாந்த எதிரிசிங்க, மஹாசென் ரணதுங்க, சரத் அபேசிங்க, உபேஷா சிறிவர்தன	உணவு விஞ்ஞான ஆராய்ச்சி
பல்வேறு தேயிலை வகைகளில் எலாஸ்டேட்ஸ், கொலாஜனேஸ் மற்றும் டைரோசினேஸ் நொதிகளின் தடுப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற திறனில் மாறுபாடு.	கே.ஜி.என்.பி. பியசேன எம்.டி.நாபாகொட, ஐயனி கலிங்க, ஏ.ஏ.பி. அபயரத்ன, பி. ஏ. எம். ஜெயவர்தன, கே. டி. பி. உபேஷா சிறிவர்தனே, எம். ஏ.பி. ரணதுங்க, லலித் ஜெயசிங்க	இரசாயனவியல் கண்டுபிடிப்பு
சிறுநீர் வண்டலில் இருந்து ஆர்.என்.ஏ (RNA) பிரித்தெடுத்தல்: சிறுநீரக நோயியலில் மரபணு வெளிப்பாடு பகுப்பாய்விற்கான செலவு குறைந்த நெறிமுறை	எஸ் சசீவன் எஸ்.ராஜபக்ஷ, டி.என்.மகன-ஆராச்சி	சிலோன் விஞ்ஞான சஞ்சிகை
நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தத்தால் ஏற்படும் நாள்பட்ட சிறுநீரக நோயைக் கண்டறிவதற்கான சிறுநீர் பயோமார்க்ஸர்களை ஆராய்தல்: ஒரு நம்பிக்கைக்குரிய முன்னோடி ஆய்வு.	எஸ் சசீவன் நதீஷா நிஷாந்தி, சனத் ராஜபக்ஷ மற்றும் தம்மிக்க மகன-ஆராச்சி	இந்திய பரிசோதனை உயிரியல் சஞ்சிகை

நுண்துளை டைட்டானியம் (Ti) .:போட்டோஅனோட்களில் Sb2S3 ஆல் அலங்கரிக்கப்பட்ட TiO2 நானோகுழாய்களை அமைப்பதன் மூலம் மேம்பட்ட ஒளிமின்னழுத்த ஹைட்ரஜன் உற்பத்தியை செயல்படுத்த மேம்படுத்தப்பட்ட ஒளி அறுவடை மற்றும் சார்ஜ் கேரியர் பிரிப்பு.	சி.என். விஜேரத்ன ஹாங்-யி டான், சாங்-:பெங் யான், சாங்-:பெங் யான், ஜெயசுந்தர பண்டார	ஹைட்ரஜன் ஆற்றல் பற்றிய சர்வதேச சஞ்சிகை
பல்வேறு தேயிலை வகைகளில் எலாஸ்டேஸ், கொலாஜனேஸ் மற்றும் டைரோசினேஸ் நொதிகளின் தடுப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற திறனில் மாறுபாடு.	ஓய்.கே. அபேகோன் ஏ.ஏ.ஐ.லக்மால், எம்.ஏ.எச்.எம்.முனசிங்க, பி.எஸ்.தசநாயக்க, என். குணவர்தன	பதார்த்த ஆராய்ச்சி இதழ்
இலங்கை சேபிள் மான்களில் (ஆக்சிஸ் போர்சினஸ்) கொம்பு வளர்ச்சியின் பருவகால முறைகள்.	எஸ் மதுஷங்கா தனுஷ்க எஸ்.வீரசேகர, மிஹிரன் மெதவல, கித்சிறி பி.ரணவன	இயற்கை விஞ்ஞான உலக செய்திகள்
தேயிலை நாற்றங்கால் செடிகளின் வளர்ச்சி, உடலியல் மற்றும் கனிம ஊட்டச்சத்து ஆகியவற்றில் கழிவுகளிலிருந்து பெறப்பட்ட புரத ஹைட்ரோலைசேட்டுகள் மற்றும் ஹ்யூமிக் பொருட்களின் ஒற்றை மற்றும் ஒருங்கிணைந்த பயன்பாட்டின் விளைவுகள்.	எஸ். ரகுராஜ் எஸ். காசிம் வி. ஆர். சனலி டி. டி. ஸௌரத்தனே எஸ். கே. வீரதுங்க எம். எம். என். தமயந்தி எஸ். எஸ். பி. கே. விஜேசிங்க ஆர். கே. ஏ. அமாலி எம். ஜி. கே. மதுஷானி எல். ஆர். எம். சி. லியனகே	Biologia
செயற்கை ஈரநிலங்களைப் பயன்படுத்தி கால்நடை பண்ணை கழிவுகளை சுத்திகரிப்பதன் மூலம் நீரின் தரத்தை மேம்படுத்துதல் மற்றும் நிலையான கரிம பாஸ்பேட் உரத்தை உற்பத்தி செய்தல்.	ரீ.. குலகனா டபிள்யூ. எம். டி. பி. அரியரத்தனே எச். எம். டி. என். ப்ரியந்த எம். சி. எம். இக்பால்	சிலோன் உயிரியல் சஞ்சிகை
மாற்று ஆற்றலைப் பயன்படுத்தி இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆலைகளிலிருந்து மின்சார உற்பத்தியை முன்னறிவித்தல்.	ஜே. ஜயசிங்க பியல் ஏகநாயக்க ஓஷதி பணஹடிபொல சருனி ஐ. மதுஷானி உபகா ரத்நாயக்க	பொறியியலில் பெறுபேறுகள்
நீரிலிருந்து .:ப்ளோரைடை அகற்றுவதற்காக அளவை சரிசெய்யக்கூடிய கிரா:பிடைஸ் செய்யப்பட்ட கார்பன் கோளங்கள். பி.வி.என். செவ்வந்தி	ஏ. ஆர். குமாரசிங்க இஸட். ரீ பி. எம். சி. ஜே. பண்டார எல். ஜயரத்தனே அதுல பண்டார ஹிமால் விஜேகோன் சிங் சென் ரொஹான் வீரகூரிய	பௌதீக இராசாயனவியல் மற்றும் பொறியியல் அம்சங்கள்
காட்மியம் சல்பைடு மெல்லிய படலங்களின் ஒளியியல் மின்னணு பண்புகளை மேம்படுத்துதல்: E2 (நைட்ரஜன்) வாயு சுத்திகரிப்பு மற்றும் E2 (நைட்ரஜன்) வாயு வெப்பமாக்கலின் விளைவு.	கே.எல்.ஜி. சங்கல்ப கயான் ஆர். கே. கே. ஜி. ஆர். குமாரசிங்க புத்திக எஸ். தஸ்ஸநாயக்கே கயான் டபிள்யூ. சி. குமாரகே	மின்னணு பொருட்கள்
இலங்கையில் நெல் மற்றும் சோளம் சாகுபடியில் நெல் குலை நோய் குறித்த வழக்கு அறிக்கை.	டி. எம். எச். ஆர். திசானாயக்கே எம். டி. பபசரா ஜி. கே. எஸ். என். கஜநாயக்கே டபிள்யூ. ஏ. எம். டவுண்ட்சேகர எச். ஏ. சி. கே. அரியரத்தன	சிலோன் விஞ்ஞான சஞ்சிகை
லங்கையின் கிழக்கு கடற்கரையில் உள்ள புல்மோட்டை கனிம மணல் படிவுடன் தொடர்புடைய கடலோர வண்டல்களின் பண்புகள் மற்றும் படிவு சூழலின் பகுப்பாய்வு.	ஏ. விக்ரமகூரிய உதய குணவர்தன	இந்திய புவியியல் சங்கத்தின் இதழ் தேடல் கீழ்தோன்றும் மெனு

என்சிவிங்கினியா புல் மெகாதைர்சஸ் மாக்சிமஸ்) (MEGATHYRSUS MAXIMUS) தீவனத்திற்கான உள்ளூர் உற்பத்தி செய்யப்பட்ட லாக்டோபாகிலஸ் தொடக்கப் பொருட்களின் சாத்தியக்கூறு. கே. எம். தேவ்தினி யு. எல். கருணாதிபதி ஆர். ப்ரியந்த என். லியனகுணவர்தன டபிள்யூ. எம். பி. பி. வீரசிங்கே ஆர். ஜி. எஸ். சி. ராஜபக்ஷ எம். பி. பி. மஹிபால குமார	கே. எம். தேவ்தினி யு. எல். கருணாதிபதி ஆர். ப்ரியந்த என். லியனகுணவர்தன டபிள்யூ. எம். பி. பி. வீரசிங்கே ஆர். ஜி. எஸ். சி. ராஜபக்ஷ எம். பி. பி. மஹிபால குமார	வெப்பமண்டல வேளாண் ஆராய்ச்சி
இலங்கையில் ஏழில் அல்போபிக்டஸ் மற்றும் குலெக்ஸ் குயின்சு. பாசியாட்டஸ் கொசுக்களுக்கு எதிராக பூண்டின் எத்தனாலிக் சாற்றில் (அல்லியம் சாடிவம்) உள்ள பைட்டோ கெமிக்கல்களின் விளைவுகள் குறித்த ஒப்பீட்டு மதிப்பீடு.	பிள்யூ. என். ஆர். ஜி. ராஜபக்ஷ டபிள்யூ. என். ஆர். ஜி. ராஜபக்ஷ டபிள்யூ. ஏ. பி. பி. டி சில்வா டி. சி. வீரரத்ன	சிலோன் விஞ்ஞான சஞ்சிகை
முதிர்ச்சியடையாத தேயிலை (கேமல்லியா சினென்சிஸ் எல்.) தாவரங்களில் வறட்சி அழுத்தத்தைக் குறைப்பதில் சாலிசிலிக் அமிலத்தின் மேற்பூச்சுப் பயன்பாட்டின் விளைவு.	எம். எம். என். தமயந்தி மகா மக்களகே நலிகா தமயந்தி துஷாரி லக்மினி விஜேரத்னே ஜிலுஷி விஷ்வமாலி தமுனுபொல	தாவர விஞ்ஞானம் பற்றிய இஸ்ரேலிய சஞ்சிகை
இலங்கை விமானப்படை சேவை நாய்கள், தெருநாய்கள் மற்றும் தனியாருக்குச் சொந்தமான நாய்களிடையே நாய் கேரியர் தொடர்பான நோய்கள்.	பி. எஸ். ஜயதிலக்க, ஆர்.ஏ. எஸ். ரணதுங்க, எச்.எஸ்.யு.விஜேரத்ன, ஏ.டி.எஸ்.பெர்னாண்டோ கே. எம். எச். ஜினரத்னே, என்.ஜி. ஆர். கே. நௌலகே, எஸ்.என்.எஸ்.சில்வா, கே.தனஞ்சயன், எல்.கே.எச்.ஆர்.டி.அமரசிறி, என்.பி.கே.ஜெயசுந்தர, எம்.சி.கே.மல்லவ, ஏ.தங்கொல்ல, எஸ்.எஸ்.இத்தமல்தெனிய, எஸ்.எம்.என்.எஸ்.சமரகோன், ஏ.ஜி.எம்.எல்.கே.தயானந்த, ஏ.எம்.எம்.நசீம். ஆர். எஸ். ராஜகருணா	விஞ்ஞான அறிக்கைகள்
Fe ₃ O ₄ /MgO உறிஞ்சியைப் பயன்படுத்தி ஈய அயனிகளை திறம்பட அகற்றுதல்: ஒரு விரிவான ஆய்வு.	வி. குருநாதன் கே. பி. விஜயரத்னே பி. எஸ்.தஸ்ஸநாயக்கே பி. ஜி. மண்டிலக சி. எஸ். பெரேரா	இலங்கை தேசிய விஞ்ஞான மன்றத்தின் சஞ்சிகை
இலங்கையில் உலகளாவிய பல்லுயிர் பெருக்க மையமான வெப்பமண்டல தாழ்நில மழைக் காடுகளில் மர இனங்களின் விதை சேமிப்பு நடத்தையில் பன்முகத்தன்மை.	பி. ஆர். சந்திமா பி. சமரசிங்கே கே. எம். ஜி. கெஹான் ஜயசூரிய ஏ. எம். திலங்க ஏ. குணரத்ன கிங்ஸ்லி டபிள்யூ. டிக்கன் மஹேஷ் சி. சேனநாயக்க	ஆசியாவில் உயிரியல் பன்முகத்தன்மை
ஒளி செயல்பாட்டு பல சுவர் கார்பன் நானோகுழாய் நானோ மற்றும் பில்லர்களுடன் கூடிய முன்னோக்கிய சவ்வு பரவல் சவ்வு.	இசட்.வை.யு பி.வி.என். செவ்வந்தி, சிங் சென், ஜி. பெரேரா, எல். ஜயரத்ன, ரொஹான் வீரசூரிய	சுற்றுச்சூழல் தொழில்நுட்பம்
ஒருங்கிணைந்த காந்தத்துடன் கிராபைட் அடிப்படையிலான சோடியம்-அயன் பேட்டரி அனோட்களின் இடைக்கணிப்பு.	ஆர். கருணாரத்ன ஹர்ஷ ரணசிங்க அரச்சிகே ஷத்பா கருணாரத்னே டபிள்யூ. பரக்ரம் சஞ்சீவ லக்ஷித விஜேசிங்கே சனக சந்தருவன் எம். எம். எம். பிரசங்க கயனத் மண்டிலக யசன் யு. கண்ணங்கரா அமர் எம். அப்துல் காதர்	சிறு விஞ்ஞானம்

சாய-உணர்திறன் கொண்ட சூரிய மின்கலங்களின் செயல்திறனைப் பொறுத்து கலப்பு கேஷன் விளைவு மற்றும் கதிர்வீச்சு நிலை சார்பு பற்றிய ஆய்வு.	எச். எம். என். விக்ரமசிங்க எச். எம். என். விக்ரமசிங்க என். ஜி. ஏ. கருணாதிலக்க டி. எம். டி. ஞானரத்ன எல். அஜித் டி சில்வா கே. எம். எஸ். பி. பண்டார டி. எம். டபிள்யூ. ஜே. பண்டார	சர்வதேச அயனியியல் இதழ் - அயனி இயக்கத்தின் விஞ்ஞான் மற்றும் தொழில்நுட்பம்
இலங்கையின் மேட்டு நில விவசாய நிலங்களில் நிலப்பரப்பு பூச்சி காஸ்ட்ரோபாட்களின் பன்முகத்தன்மை மற்றும் இடம் சார்ந்த -கால மாறுபாடுகள்.	டி. திலகரத்ன தினெல்கா திலகரத்ன நதீலா ஹிரிமுதுகொட கித்திரி ரணவன ஷலிகா கும்புரேகம	சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் இதழ்
இலங்கை மற்றும் இந்திய தீபகற்பாவின் நண்டு இனமான லெபிடோசெபாலிக்திஸ் (டெலியோஸ்டியா: கோபிடிடே): பல காலனித்துவங்கள் மற்றும் எதிர்பாராத இனங்கள் பன்முகத்தன்மை.	எச்.சுதசிங்க ஹிரண்யா சுதாசிங்க, நீலேஷ் தஹனுக், ராஜீவ் ராகவன், தரிந்து ரணசிங்க, குமுது விஜேசூரிய, ரொஹான் பெத்தியகொட, லூகாஸ் றுபர் மற்றும் மாதவ மீகஸ்கும்புர	ஹைட்ரோபயாலஜி
கிராஸ்-டாக் வசதியில் நகரும் ஏற்றுமதிகளுடன் வாகன வழித்தடத்தை திட்டமிடுவதற்கான மெட்டா-ஹியூரிஸ்டிக் முறை.	எஸ். ஆர். ஞானபிரகாசம் டபிள் யூ. பி. டௌதவுண்ட்சேகர	தொழிற்பாட்டு ஆராய்ச்சி
BIOSORPTION OF CD 2+ IONS ஆர்டோகார்பஸ் நோபிலிஸ் பழ உடிகளில் காட்மியம் (ஊன 2) அயனி உயிரியக்க உறிஞ்சுதல்: துகள்களுக்குள் பரவல் மற்றும் சமவெப்ப ஆய்வுகள்.	பி. ஏ. கோட்டபெவத்த எச். எம். டி. என். பிரியந்த	ஆராய்ச்சி சதுக்கம்
எண்ணெய் மாசுபட்ட மண்ணிலிருந்து லிபேஸ் உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்களின் ஆய்வு மற்றும் லிபேஸ் தன்மை.	கருணாரத்ன ஜே. ஏ.டி.டி பி. சமரவீர	இலங்கை பயன்பாட்டு விஞ்ஞான சஞ்சிகை
குளுக்கோஸை பிரக்டோஸாக ஐசோமரைஸ் செய்வதிலும், பிரக்டோஸை 5-ஹைட்ராக் ஸிமெதில்பர் புரலாக நீர் நீக்குவதிலும் பிரான்ஸ்டெட்-காரம் மற்றும் பிரான்ஸ்டெட்-அமில வினையூக்கிகளின் பங்கு.	டி. என். தர்மபிரிய குன்-யி ஆண்ட்ரூ லின்-போ-ஜங் ஹுவாங்	CATALYSIS AND KINETICS
வாயு உணர்தலுக்கான ,ரசாயனவியல் குளியல் படிவு செய்யப்பட்ட நாக ஓக்சைடு (ZnO) நானோவயர்கள்: படிவு நேரத்தின் விளைவு.	வை. கே. அபேகோன் ஏ. ஏ. ஐ. லக்மல் எம். ஏ. எச். எம். முனசிங்கே பி. எஸ். தசநாயக்க என். குணவர்தன	பதார்த்த ஆராய்ச்சி இதழ்
காட்மியம் சல்பைடு (CdS) மெல்லிய படலங்களின் ஆப்டோ இலக்ட்ரோனிக் பண்புகளை மேம்படுத்துதல்: நைட்ரஜன் (N2) சுத்திகரிப்பு மற்றும் நைட்ரஜன் (N2) வெப்பமாக்கலின் விளைவு.	ஜி. கே. எல். சங்கல்ப பி. எஸ். தசநாயக்க ஜி. டபிள்யூ. சி. குமாரகே ஜி. ஆர். கே. கே. ஜி. ஆர். குமாரசிங்க	Optoelectronic Materials
இலங்கையின் யாழ்ப்பாண தீபகற்பத்தின் தெரிவு செய்யப்பட்ட பகுதிகளில் நீர்ப்பறவை பன்முகத்தன்மை மற்றும் பறவை சுற்றுலாவை ஊக்குவிப்பதற்கான சாத்தியக்கூறுகள்.	டி. ஜயரத்ன சி.எஸ். விஜேசுந்தர	சர்வதேச பஸ்துறை ஆய்வுகள் சஞ்சிகை
வட இந்தியாவிலிருந்து வரும் 25 வகையான பேபேசியேவின் கருவுறுதல், முளைப்பு மற்றும் தொடர்புடைய விதை சுற்றுச்சூழல் பண்புகள்.	கே. எம். ஜி. ஜி. ஜயசூரிய எஸ். எஸ். பாரடியல்	தாவர உயிரியல்
கலப்பு பாய்சன் பின்னடைவு மாதிரியில் ரிட்ஜ் மதிப்பீட்டாளர்	ஆர். தர்ஷன் பி. விஜேகோன்	புள்ளிவிபரவியல் துறையில் தொடர்பாடல் - உருவகப்படுத்துதல் மற்றும் கணக்கீடு

தடிமன் மற்றும் கலவையை துல்லியமாக கட்டுப்படுத்துவதன் மூலம் பல அடுக்கு டின் டை ஆக்சைடுதுத்தநாக ஆக்சைடு (SnO ₂ /ZnO) கலப்பு / போட்டோனோட்களைப் பயன்படுத்தி பெறப்பட்ட சாய-உணர்திறன் கொண்ட சூரிய மின்கலங்கள்.	எம்.ஐ.யு.வீரசிங்க கே.டி.எம்.எஸ்.பி.கே.குமாரசிங்க, புத்திக் சி.கருணாரத்ன, பி.எம்.எல்.குமாரகே, டி.எம்.டபிள்யூ.ஜே.பண்டார, கீர்த்தி தென்னகோன், ஐ.அல்பின்சன், பி.ஈ.மௌந்தர் மற்றும் ஜி.ஆர்.ஏ.குமார	பதார்த்த விஞ்ஞானம் சஞ்சிகை மின்னணுவியலில் பொருட்கள்
அரை-லிண்ட்லி உகந்த பொதுமைப்படுத்தப்பட்ட பின்னடைவு மதிப்பீட்டாளரின் பாய்சன்-விரிவாக்கம்.	ஆர். தர்ஷன் பி. விஜேகோன்	கோட்பாட்டு மற்றும் பயன்பாட்டு புள்ளிவிவரங்களின் இதழ் A
இலங்கையின் மேல் மகாவலி நதிப் பகுதியின் நதி நீரில் உள்ள நுண்ணுயிர் குறியீடுகளின் இடஞ்சார்ந்த-கால மாறுபாடு மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களின் சுத்திகரிப்பு செயல்திறன்.	பி.டி. ஒரு திலகரத்ன புல்வன்ஷா டி. அமண்டி திலகரத்ன , .பஸ்லா .பரீட் , சாரங்கி என்.பி. அத்துகோரல், ரசிக ஜினதாச, தேஜானி பிரேமச்சந்திர ,பசீஹா நார்தீன் , சந்திகா டி. கமகே , மதுபாஷினி மகேல்வல் , சுஜித்ரா கே. வெரகோட் , பி. ருச்சிகா பெர்னாண்டோ , யூ ஜாங், யுவான்சோங் வெய் ஜி எச்., மின் யாங் ஜி, எஸ்.எச்.பி. பராக்கிரம கருணாரத்ன	சுற்றாடல் மாசடைதல்
இலங்கையின் குருநாகல் மாவட்டத்தின் நகர்ப்புற, பகுதியளவில் நகர்ப்புற மற்றும் கிராமப் புறங்களில் டெங்கு நோய் பரப்பும் நுளம்புகளுக்களான ஏடிஸ் எஜிப்டி மற்றும் ஏடிஸ் அல்போபிக்டஸின் இனப்பெருக்க வாழ்விட விருப்பங்கள்.	ஜே. எம். எம். கே. ஹேரத் ஜே. எம். மானெல் கே. ஹேரத் டபிள்யூ. ஏ. பிரியங்கா பி. டி சில்வா திலினி சி. வீரரத்ன எஸ். எச். பி. பராக்கிரம கருணாரத்ன	வெப்பமண்டல மருத்துவ சஞ்சிகை
இலங்கையில் வயிறு, முருடி (சிறுநீரகம், சிறுநீர்ப்பை, சிறுநீர்க்குழாய்) மற்றும் இடுப்பு முதுகெலும்பு எக்ஸ்-ரே பரிசோதனைகளுக்கான தேசிய நோயறிதல் குறிப்பு நிலைகளை நிறுவுதல்: ஒரு பல மைய ஆய்வு.	எஸ். வெலரத்ன சிவகுமார் வேலாயுதம் சிவானந்தன் சரசானந்தராஜா	கதிரியக்க பாதுகாப்பு சஞ்சிகை
இலங்கையின் மிக உயர்ந்த வெப்பநிலை (ருர்வு) கிரானுலைட் முகங்களில் மேலோட்டமாகப் பெறப்பட்ட கார்பனேட்டைட்டுகளின் அசாதாரண நிகழ்வு.	டபிள்யூ. ஏ. ஜி. கே. விக்கிரமசிங்கே டி.பி.என்.எஸ். மடுகல்ல பத்திய அத்துருப்பன லெய் சாவோ மிங்குவோ சாய் சியன்ஹுவா லி எச்.எம்.டி.ஜி.ஏ.பிட்டவல்	கேம்பீரியன் காலத்திற்கு முன்னைய ஆராய்ச்சி
பகுப்பாய்வு படிநிலை செயல்முறை (யுஈ) ஐப் பயன்படுத்தி நிலச்சரிவுகளை ஏற்படுத்தும் காரணிகளுக்கு முன்னுரிமை அளித்தல்.	ஏ. ஏ.விராஜ் டயஸ் ஜகத் குணதிலக்க	நிலச்சரிவு ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத்தில் முன்னேற்றம்
இலங்கையின் கடகமுவ, யால தேசிய பூங்காவிலிருந்து அல்பினோ சாம்பல் குரங்கு (செம்னோபிதேகஸ் பிரியம்) மற்றும் மின்னேரியா தேசிய பூங்காவிலிருந்து உள்ளூர் குரங்கு (மக்காக்கா சினிகா) பற்றிய முதல் அறிக்கை.	எஸ் மதுசங்க கித்திரி ரணவன	இயற்கை விஞ்ஞானம் தொடர்பான உலக செய்திகள்
தூய மற்றும் பயன்பாட்டு புவி பௌதீகவியல் தைவானியா தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் இதழ்வெப்பமண்டலப் பகுதிகளில் ஆன்-சைட் ஆய்வுக்கான (OSI) மேலதிக சவால்கள்.	டபிள்யூ. ஏ. ஜி. கே. விக்கிரமசிங்க எஸ்.என்.டி சில்வா	தூய மற்றும் பிரயோக புவி பௌதீகவியல்
இந்தியாவின் ராஜ்கீர் பகுதியில் நெல் வயல்களில் காணப்படும் இரண்டு வகையான களைகளின் (லுட்விஜியா) விதைகளில் முளைப்பு விகிதம் ஒரே மாதிரியாக இருந்தாலும், வெள்ளப்பெருக்கிற்கு சமமற்ற சகிப்புத்தன்மை உள்ளது.	கே.எம்.ஜி.ஜி ஜெயசூரியா ஷியாம் எஸ். பார்த்தயல்	தைவானியா

இலங்கையின் சில மருத்துவ தாவரங்களின் பட்டை சாற்றில் செரின் புரோட்டீஸ் தடுப்பான்கள் இருப்பது மற்றும் அவற்றின் பகுதியளவு தன்மை.	டி.எஸ்.ஜி.எஸ்.பி.விஜயரத்ன ஆர்.ஜி.எஸ்.சி.ராஜபக்ஷ	தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் சஞ்சிகை
உடல் டர்கரில் இருந்து ஓரினச்சேர்க்கைக்கு பரிணாம மாற்றம்: ஆர்ஜீரியா இனங்களின் விதைகளில் ஒப்பீட்டு உருவவியல் மற்றும் உடற்கூறியல் சான்றுகள் (கான்வோல்வுலேசி).	டி எம் எச் குணதாச கே எம் ஜி கெஹான் ஜெயசூர்யா, ஜெர்ரி எம் பாஸ்கின், கரோல் சி பாஸ்கின்	AOBP தாவரங்கள்
பாலிஎதிலீன் ஆக்சைடு மற்றும் அயனி திரவங்களை அடிப்படையாகக் கொண்ட சாய-உணர்திறன் கொண்ட சூரிய மின்கலங்களில் கலப்பு கேஷன் விளைவு மற்றும் டைட்டானியம் டை ஆக்சைடு நானோ-பில்லிங் விளைவு ஆகியவற்றின் கலவையால் செயல்திறன் மேம்பாடு.	எம்.ஏ.கே.எல்.திஸாநாயக்க டபிள்யூ.என்.எஸ்.ரூபசிங்க, வி.ஏ.செனவிரத்ன, சி.ஏ.தொடவத்தகே அனட் ஜி.கே.ஆர்.சேனாதீர்	திட நிலை மின்பௌதீகவியல் இதழ்
இலங்கையின் கம்பஹா மாவட்டத்தில் நிலத்தடி நீர் தரத்தில் புவிசார் மாசுபாட்டின் தாக்கம்: ரத்துபஸ்வல பகுதியில் நிலத்தடி நீர் அமிலமயமாக்கல் குறித்த ஒரு விடய ஆய்வு.	ஐ.பத்திரகே அனுஷ்கா உபமாலி ராஜபக்ஷ, எஸ்.பி. சுசிரித பண்டார, ஐ.டபிள்யூ.ஏ. ரோஹான் பெர்னாண்டோ	சர்வதேச புவி விஞ்ஞான இதழ்
இலங்கையின் மாத்தளை பகுதியில் உள்ள கார்னெட்-சில்லிமனைட்-நைஸ் கியூஸ்டாஸில் சாய்வு சார்ந்த மண் பக்கவாட்டுப்படுத்தல்.	டபிள்யூ.கே.ஜி.வி.வெலிகேபொல டி.எம்.எஸ்.என்.திஸாநாயக்க, எம்.எம்.எம்.ஜி.பி.ஜி.மந்திலக மற்றும் எச்.எம்.டி.ஜி.ஏ.பிடவல	சர்வதேச பவி விஞ்ஞான சஞ்சிகை
அரிசியில் வெடிப்பு நோய்க்கான எதிர்ப்புடன் தொடர்புடைய செயல்பாட்டு மரபணு பகுதிகள்: வெவ்வேறு தானிய மரபணுக்களிலிருந்து கணிக்கப்பட்ட செயற்கை ஆர்த்தோலாஜிஸ்ட்கள் மற்றும் சாத்தியமான எதிர்ப்பு மரபணு வேட்பாளர்கள்.	எஸ் கஜநாயக்க ஜனனி வக்கும்புர, மேனகா பெர்னாண்டோ, சச்சித் அபேசுந்தர, இந்திக விஜேவர்தன, சந்திமா ஆரியரத்ன	உடலியல் மற்றும் மூலக்கூறு தாவர நோயியல்
இலங்கையில் மகாவலி நதிக்கரையோர நில பயன்பாட்டு முறைகள் மற்றும் பாதுகாப்பான குடிநீர் விநியோகத்தின் செயல்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் பெளதீகவியல்,ரசாயனவியல் அளவுருக்களின் இடம் சார்ந்த மாறுபாடு.	பி.ஏ. திலகரத்ன பஸ்லா. பரீட், மதுபாஷினி மகேஹெல்வல, சுஜித்ரா கே. வேரகொட, ருச்சிகா பெர்னாண்டோ, தேஜானி பிரேமச்சந்திர மங்கள ராஜபக்ஷ, யுவான்சோங் வெய், மின் யாங் மற்றும் எஸ்.எச்.பி. பராக்கிரம கருணாரத்ன	நீர்
இடுப்பு எக்ஸ்ரே பரிசோதனைகளின் போது நோயாளியின் அளவு மற்றும் தொடர்புடைய வெளிப்பாடு அளவுருக்கள்: ரேடியோகிரா-பி அமைப்பைச் சார்ந்திருத்தல்.	S Welarathna Sivakumar Velautham & Sivananthan Sarasananarajah எஸ் வேலரத்ன சிவகுமார் வேலாயுதம் மற்றும் சிவானந்தன் சரசாந்தரராஜா	கதிர்வீச்சு மற்றும் சுற்றுச்சூழல் உயிர் இயற்பியல்
பல்வேறு தாவர சாறுகள் மற்றும் தாவர சாற்றில் இருந்து உற்பத்தி செய்யப்படும் நானோ துகள்களில் உள்ள லார்விசைட் உயிரியல் ரீதியாக செயல்படும் சேர்மங்களைப் பயன்படுத்தி ஏடிஸ் எஜிப்டி மற்றும் ஏடிஸ் அல்போபிக்டஸ் ஆகியவற்றின் டெங்கு லார்வாக்களைக் கட்டுப்படுத்துதல்.	எம்.பி.நவரத்ன சதுரங்க தர்மரத்ன	வெப்பமண்டல மருத்துவம் மற்றும் சுகாதாரம்
டெங்கு நோய் பரப்பும் கொசுக்கள் (ஏடிஸ் எஜிப்டி) மற்றும் ஈ. அல்போபிக்டஸைக் கட்டுப்படுத்துவதில் பூச்சி வளர்ச்சி சீராக்கி நோவாலுரானின் செயலாற்றல்	ஜே.எம்.எம்.கே.ஹேரத் டபிள்யூ. பிரியங்கா பீ. டி சில்வா, திலினி சீ.. வீரரத்ன மற்றும் எஃ.எச்.பீ பராக்கிரம கருணாரத்ன	விஞ்ஞான அறிக்கைகள்

போக்குவரத்து வசதியற்ற வண்ண இடைப்பூட்டு செங்கற்கள் - சிவப்பு மணலைப் பயன்படுத்தும் ஒரு புதிய அணுகுமுறை.	டபிள்யூ.எல்.ஏ.சி.ஐ.வீட்கம் நதீஷா எச்.கோரலேகெதர, ஆர்.ஏ.எல். சஞ்சீவ, ஏ. சேனாரத்ன மற்றும் குஷான் கே. விஜேசுந்தர	நடைபாதை ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத்திற்கான சர்வதேச இதழ்
சாய-உணர்திறன் கொண்ட சூரிய மின்கலங்களின் செயல்திறனை அதிகரித்தல் சேர்க்கைகள் அல்லது நிகர அயனி கலவையை மாற்றாமல் குவாட்டர்னரி எதிர் அயனிகளை அடிப்படையாகக் கொண்ட ஜெல் பாலிமர் எலக்ட்ரோலைட்டுகளை மேம்படுத்துதல்.	டி.எம்.டபிள்யூ.ஜே.பண்டார கே.எம்..எஸ்.பி. . பண்டார, எச்.எம்.என்.. விக்கிரமசிங்க, எல்.ஆர்.கே.ஏ. பண்டார, என்.எம்.. அடசூரிய மற்றும் கபில விஜயரத்ன ஏ.எம்.ஏ.எம். அபேசிங்க, எம்.பி. திலகரத்னா, எஸ்.பி.கே. மாளவியாராச்சி 4 மற்றும் என்.டி.சுபசிங்க எஸ்.எஸ். நவரத்ன1, பி.எல். தர்மப்ரியா1,2,3 ஏ.யு. விஜேநாயக்க1,2 மற்றும் ஈ.கே.சி.டபிள்யூ. குலரத்ன	திட நிலை மின் இரசாயனவியல் இதழ்
ஜெல்-பாலிமர் எலக்ட்ரோலைட்டுகளின் பண்புகள் மற்றும் சாய-உணர்திறன் கொண்ட சூரிய மின்கலங்களின் சக்தி மாற்றத் திறன் ஆகியவற்றில் டைட்டானியம் டை ஆக்சைடு நானோ பில்லர்களின் விளைவு.	ஆர்.பி.சந்திரிகா எஸ்.எம்.எஸ்.குணதிலக்க, ஜே.பி.லியனகே, கபில விஜயரத்ன, ஜி.ஆர்.ஏ.குமார, என்.ஜி.ஏ.கருணாதிலக, எல்.அஜித் டிசில்வா அன்ட் டி.எம்.டபிள்யூ.ஜே.பண்டார	திட நிலை மின் ,ரசாயனவியல் இதழ்
இலங்கை கில்லி மீன்கள் (TELEOSTEI: APLOCHEILIDAE) பற்றிய பைலோஜெனெடிக் மற்றும் பைலோஜியோகிராபிக் நுண்ணறிவுகள்	எச்.ஹிரண்ய சுதாசிங்க தரிந்து ரணசிங்க, குமுது விஜேசூரிய, லாகாஸ் றூபர், மாதவ மீகஸ்கும்புர தரிந்து ரணசிங்க, குமுது விஜேசூரிய, லாகாஸ் றூபர், மாதவ மீகஸ்கும்புர	மீன் உயிரியல் இதழ்
இலங்கையின் கபுரெல்லா புவியியல் நீரூற்றின் புவி வேதியியல் பண்புகள் மற்றும் வடிவியல் அளவுகோல்	ஏ.எம்.ஏ.எம். அபேசிங்க, எம்.பி. திலகரத்ன, எஸ்.பி.கே. மாளவியாராச்சி4 மற்றும் என்.டி.சுபசிங்க	2024 நவம்பர் 1 மற்றும் 2 ஆம் திகதிகளில் நடைபெற்ற விஞ்ஞான பட்டப்பின்படிப்பு நிறுவனத்தின் ஆராய்ச்சி காங்கிரஸ் மாநாட்டில் சமர்ப்பணம்
மன்னார் படுகையில் உள்ள கிரெட்டேசியஸ்-பேலியோஜீன் (மூபு) எல்லை முழுவதும் லித்தோஸ்ட்ராடிகிராபி மற்றும் வண்டல் ஆய்வு: வட இந்தியப் பெருங்கடலின் பூமத்திய ரேகை விளிம்பில் பேலியோ சுற்றுச்சூழல் இயக்கவியலை அவிழ்க்கிறது.	எஸ்.எஸ். நவரத்ன1, பி.எல். தர்மப்ரியா 1,2* ஏ.யு. விஜேநாயக்க1,2 மற்றும் ஈ.கே.சி.டபிள்யூ. குலரத்ன	2024 நவம்பர் 1 மற்றும் 2 ஆம் திகதிகளில் நடைபெற்ற விஞ்ஞான பட்டப்பின்படிப்பு நிறுவனத்தின் ஆராய்ச்சி காங்கிரஸ் மாநாட்டில் சமர்ப்பணம்
லந்தானா கேமரா மற்றும் மிகானியா மைக்ராந்தா களைக்கொல்லியின் பண்புகள் தனித்தனியாகவும், பிராசிகா ஜுன்சியாவுக்கு எதிராகவும் இணைந்து` (LANTANA CAMARA AND MIKANIA MICRANTHA)	டபிள்யூ.டபிள்யூ.ஆர்.எல். பெர்னாண்டோ1, ஜே.டபிள்யூ. தமுனுபொல2,3*, என்.சி.பண்டார3,	2024 நவம்பர் 1 மற்றும் 2 ஆம் திகதிகளில் நடைபெற்ற விஞ்ஞான பட்டப்பின்படிப்பு நிறுவனத்தின் ஆராய்ச்சி காங்கிரஸ் மாநாட்டில் சமர்ப்பணம்
இலங்கையின் கொட்டாவ மழைக்காடுகளில் எபி..பைடிக் கிரிப்டோகாமிக் பன்முகத்தன்மையில் காலநிலை மாறுபாட்டின் விளைவுகள்.	எச்.ஏ.சி. திலுக்குத்தி1 , என்.சி.எஸ். ருக்லானி2 மற்றும் எஸ்.சி.கே. ரூபசிங்க2 *	2024 நவம்பர் 1 மற்றும் 2 ஆம் திகதிகளில் நடைபெற்ற விஞ்ஞான பட்டப்பின்படிப்பு நிறுவனத்தின் ஆராய்ச்சி காங்கிரஸ் மாநாட்டில் சமர்ப்பணம்

மிமோசா பிக்ரா அடிப்படையிலான உயிர் உரமாக்கி மூலம் வளர்க்கப்படும் ஆஐ-2 மிளகாய் நெற்றுக்களின் (கேப்சிகம் அன்னம்) நுகர்வோர் விருப்பம் மற்றும் உணர்திறன் ஏற்புத்திறன்.	கே.எம்.ஜி.ஜி. ஜயகூர்யா2,3 மற்றும் பி.எம்.ஆர். பண்டார3,4	2024 நவம்பர் 1 மற்றும் 2 ஆம் திகதிகளில் நடைபெற்ற விஞ்ஞான பட்டப்பின் படிப்பு நிறுவனத்தின் ஆராய்ச்சி காங்கிரஸ் மாநாட்டில் சமர்ப்பணம்
இலங்கையின் யோதா வேவா களிமண் படிவுகளின் வண்டல் தன்மை: அவற்றின் தோற்றத்திற்கான தாக்கங்கள்.	D.S.D.D. Silva ^{1*} , H.M.T.G.A. Pitawala ^{1,2} and L.V. Ranaweera ² டி.எஸ்.டி.டி. சில்வா1மூ, எச்.எம்.டி.ஜி.ஏ. பிடவாலா1,2 மற்றும் எல்.வி. ரணவீர2 எஸ்.எம். கீர்த்திசிங்க1	2024 நவம்பர் 1 மற்றும் 2 ஆம் திகதிகளில் நடைபெற்ற விஞ்ஞான பட்டப்பின் படிப்பு நிறுவனத்தின் ஆராய்ச்சி காங்கிரஸ் மாநாட்டில் சமர்ப்பணம்
ஹைட்ராக்ஸிபடைட் நானோ துகள்களால் ஈயம்(ஐஐ) இன் பச்சை தொகுப்பு, தன்மைப்படுத்தல் மற்றும் ிர்-சார்ந்த உறிஞ்சுதல்.	டி.பி. கமகெதர 1,2 மற்றும் என்.பிரியந்த1,3*	2024 நவம்பர் 1 மற்றும் 2 ஆம் திகதிகளில் நடைபெற்ற விஞ்ஞான பட்டப்பின் படிப்பு நிறுவனத்தின் ஆராய்ச்சி காங்கிரஸ் மாநாட்டில் சமர்ப்பணம்
இரும்புச்சத்து நிறைந்த சிவப்பு மஞ்சள் லடாசோல் மண்ணைப் பயன்படுத்தி நுண் பிளாஸ்டிக் சிதைவை மேம்படுத்துதல்: ஒரு பென்டன் மற்றும் ஒளிச்சேர்க்கை அணுகுமுறை.	இஷானி எம். விஜேகோன்1 , நதீஷா எச். கோரலேகெதர2* மற்றும் சஞ்சீவ கே. ரொட்ரிகோ3	2024 நவம்பர் 1 மற்றும் 2 ஆம் திகதிகளில் நடைபெற்ற விஞ்ஞான பட்டப்பின் படிப்பு நிறுவனத்தின் ஆராய்ச்சி காங்கிரஸ் மாநாட்டில் சமர்ப்பணம்
,லங்கையின் கல்பிட்டி, சின்னாரிச்சல் பகுதியில் கடல் புல் மறுசீரமைப்புக்கு முன் கார்பன் ,ருப்பு மதிப்பீடு குறித்த முதற்கட்ட ஆய்வு.	டபிள்யூ.எஸ்.பி. குணசிநி1மூ மற்றும் சி.எஸ்.முனிசிங்க2	2024 நவம்பர் 1 மற்றும் 2 ஆம் திகதிகளில் நடைபெற்ற விஞ்ஞான பட்டப்பின் படிப்பு நிறுவனத்தின் ஆராய்ச்சி காங்கிரஸ் மாநாட்டில் சமர்ப்பணம்
கண்டி நீர் சுத்திகரிப்பு நிலையங்களிலிருந்து வரும் குடிநீரில் உள்ள நுண் பிளாஸ்டிக்குகள் குறித்த ஆரம்ப அவதானிப்புகள்: சுத்திகரிக்கப்படாத மற்றும் சுத்திகரிக்கப்படாத நீரின் ஒப்பீடு.	ஆர்.எஸ். ராஜகருணா1* , பி.ஏ.பி.சி. பிரேமதிலகே1 , ஜி.கே. கபுகொடுவ2 ஏ.எம்.எம். நசீம்3 , என். ஜெயசேன4 மற்றும் எஸ். வேரகொட5	2024 நவம்பர் 1 மற்றும் 2 ஆம் திகதிகளில் நடைபெற்ற விஞ்ஞான பட்டப்பின் படிப்பு நிறுவனத்தின் ஆராய்ச்சி காங்கிரஸ் மாநாட்டில் சமர்ப்பணம்
சேகரிப்பு நிலையத்தில் வாகன வழித்தடம் மற்றும் திட்டமிடலின் ஒருங்கிணைந்த சிக்கலைத் தீர்ப்பதற்கான ஒரு கலப்பின முறை.	எஸ்.ஆர். ஞானப்பிரகாசம்1,2* மற்றும் டபிள்யூ.பி. தவந்தசேகர3	2024 நவம்பர் 1 மற்றும் 2 ஆம் திகதிகளில் நடைபெற்ற விஞ்ஞான பட்டப்பின் படிப்பு நிறுவனத்தின் ஆராய்ச்சி காங்கிரஸ் மாநாட்டில் சமர்ப்பணம்
CNN மற்றும் பரிமாற்றக் கற்றலைப் பயன்படுத்தி பல்வேறு பயிர்களுக்கு இயந்திரக் கற்றல் அடிப்படையிலான நோய் கண்டறிதல் மற்றும் மேலாண்மை.	எம்.எஸ். குணரத்தினா1மூ , பி.எச்.கே.ஆர். புஞ்சிஹேவா2 மற்றும் ஆர்.டி.நவரத்தின1	2024 நவம்பர் 1 மற்றும் 2 ஆம் திகதிகளில் நடைபெற்ற விஞ்ஞான பட்டப்பின் படிப்பு நிறுவனத்தின் ஆராய்ச்சி காங்கிரஸ் மாநாட்டில் சமர்ப்பணம்
மேம்பட்ட ஆழமான கற்றல் மாதிரிகளைப் பயன்படுத்தி இலங்கை காட்டுப் பூனை இனங்களின் தானியங்கி அடையாளத்தை மேம்படுத்துதல்.	கே.ஏ.என்.சி. கனங்கமா1* , டபிள்யூ.எஸ்.என்.எஸ். அல்விஸ்2 , கே.ஜி.எஸ். மதுஷானி2,3 மற்றும் டபிள்யூ.ஏ.என். ஹெஷானி4	2024 நவம்பர் 1 மற்றும் 2 ஆம் திகதிகளில் நடைபெற்ற விஞ்ஞான பட்டப்பின் படிப்பு நிறுவனத்தின் ஆராய்ச்சி காங்கிரஸ் மாநாட்டில் சமர்ப்பணம்

தொடர் அடிப்படைச் செயல்பாட்டின் வரையறுக்கப்பட்ட வேறுபாடு முறையைப் பயன்படுத்தி வெப்பச் சமன்பாட்டைத் தீர்ப்பது.	டபிள்யூ.எச்.டி.டி. கருணாரத்னா1மூ , கே.எம்.என். திசாநாயக்க2 மற்றும் எம்.டி.எம். தேவசுரேந்திரா3	2024 நவம்பர் 1 மற்றும் 2 ஆம் திகதிகளில் நடைபெற்ற விஞ்ஞான பட்டப்பின் படிப்பு நிறுவனத்தின் ஆராய்ச்சி காங்கிரஸ் மாநாட்டில் சமர்ப்பணம்
பறவை பறக்கும் பதிவுகளின் புள்ளிவிவர அம்சங்களை பகுப்பாய்வு செய்வதன் மூலம் பறவை இனங்களை வகைப்படுத்தல்.	கே.எம்.எல்.கே. மகாநாயக்கர்1மூ மற்றும் எஸ்.பி.அபேசுந்தர1,2	2024 நவம்பர் 1 மற்றும் 2 ஆம் திகதிகளில் நடைபெற்ற விஞ்ஞான பட்டப்பின் படிப்பு நிறுவனத்தின் ஆராய்ச்சி காங்கிரஸ் மாநாட்டில் சமர்ப்பணம்
ஒற்றை எல்லை மதிப்பு சிக்கல்களுக்கான தீர்வுகளின் தலைகீழ் வரைபடத்தை நேரடியாக வரையறுப்பதற்கான ஒரு முறை.	பி.எஸ்.கே. டி சில்வா1மூ மற்றும் எம்.டி.எம். தேவசுரேந்திர2	2024 நவம்பர் 1 மற்றும் 2 ஆம் திகதிகளில் நடைபெற்ற விஞ்ஞான பட்டப்பின் படிப்பு நிறுவனத்தின் ஆராய்ச்சி காங்கிரஸ் மாநாட்டில் சமர்ப்பணம்
கௌச்சி வினை-பரவல் சிக்கல்களுக்கான தலைகீழ் மேம்பிங்கை நேரடியாக வரையறுக்கும் முறை	பி.எஸ்.கே. டி சில்வா1மூ மற்றும் எம்.டி.எம். தேவசுரேந்திர2	2024 நவம்பர் 1 மற்றும் 2 ஆம் திகதிகளில் நடைபெற்ற விஞ்ஞான பட்டப்பின் படிப்பு நிறுவனத்தின் ஆராய்ச்சி காங்கிரஸ் மாநாட்டில் சமர்ப்பணம்
நிபந்தனைக்குட்பட்ட எதிர்நிலை வலையமைப்புகளைப் பயன்படுத்தி வயர்ப்ரேம் படங்களை பயனர் இடைமுக வடிவமைப்புகளாக (UI வடிவமைப்புகள்) மாற்றுதல்	கே.ஜி.எஸ்.என். சமரவீர1, ஆர்.டி. நவரத்ன2மூ மற்றும் எஸ்.ஆர். கொடிதுவக்கு2	2024 நவம்பர் 1 மற்றும் 2 ஆம் திகதிகளில் நடைபெற்ற விஞ்ஞான பட்டப்பின் படிப்பு நிறுவனத்தின் ஆராய்ச்சி காங்கிரஸ் மாநாட்டில் சமர்ப்பணம்
இலங்கையில் COVID-19 பரவலைக் கட்டுப்படுத்த உகந்த தடுப்பூசி மற்றும் தனிமைப்படுத்தல் உத்தி.	தி.மு.க. திசாநாயக்க1,2, டி.எச்.கே.ஆர். டி சில்வா1,2மூ மற்றும் எஸ்.லென்ஹார்ட்3	2024 நவம்பர் 1 மற்றும் 2 ஆம் திகதிகளில் நடைபெற்ற விஞ்ஞான பட்டப்பின் படிப்பு நிறுவனத்தின் ஆராய்ச்சி காங்கிரஸ் மாநாட்டில் சமர்ப்பணம்
பல-மூல ஒற்றை-நோக்க சூழ்நிலைகளில் மிகக் குறுகிய பாதை: தொலை மொழிபெயர்ப்பு அணுகுமுறையுடன் கூடிய ஒரு வழிமுறை	எஸ்.சுதாகர்1*, எஸ்.சிந்துமதி2 மற்றும் ஆர்.அனோஜா3	2024 நவம்பர் 1 மற்றும் 2 ஆம் திகதிகளில் நடைபெற்ற விஞ்ஞான பட்டப்பின் படிப்பு நிறுவனத்தின் ஆராய்ச்சி காங்கிரஸ் மாநாட்டில் சமர்ப்பணம்
தலசீமியா பரவலைக் கட்டுப்படுத்த உகந்த திருமணத்திற்கு முந்தைய சோதனை விகிதம்.	ஏ.எம்.பி. சந்திரசிநி1,2, டி.எச்.கே.ஆர். டி சில்வா3*மற்றும் எஸ்.லென்ஹார்ட்4	2024 நவம்பர் 1 மற்றும் 2 ஆம் திகதிகளில் நடைபெற்ற விஞ்ஞான பட்டப்பின் படிப்பு நிறுவனத்தின் ஆராய்ச்சி காங்கிரஸ் மாநாட்டில் சமர்ப்பணம்
டெங்கு நோய் பரப்பும் கொசுவான ஏடிஸ் அல்போபிக்டஸின் இனப்பெருக்க நீரிலிருந்து பெறப்பட்ட பாக்டீரியா தனிமைப்படுத்தல்களின் சிறப்பியல்புகள். <i>Aedes albopictus</i>	டபிள்யூ.எம்.எஸ்.எச். விஜேசுந்தர1,2, கே.பி.டபிள்யூ.சி. கவிந்தி1 , டி.சி. வீரரத்ன1 மற்றும் டபிள்யூ.ஏ.பி.பி. டி சில்வா1*	2024 நவம்பர் 1 மற்றும் 2 ஆம் திகதிகளில் நடைபெற்ற விஞ்ஞான பட்டப்பின் படிப்பு நிறுவனத்தின் ஆராய்ச்சி காங்கிரஸ் மாநாட்டில் சமர்ப்பணம்

இலங்கையின் தெரிவு செய்யப்பட்ட நான்கு மாவட்டங்களில் சேமிக்கப்பட்ட விளைபொருட்களின் பூச்சி மேலாண்மை குறித்த விழிப்புணர்வு மற்றும் நடைமுறைகள்.	ஜி.என்.பி.வி. அனுராதா1,2, டபிள்யூ.ஏ.பி.பி. டி சில்வா1 மற்றும் டி.சி. வீரரத்ன1*	2024 நவம்பர் 1 மற்றும் 2 ஆம் திகதிகளில் நடைபெற்ற விஞ்ஞான பட்டப்பின் படிப்பு நிறுவனத்தின் ஆராய்ச்சி காங்கிரஸ் மாநாட்டில் சமர்ப்பணம்
மிகவும் ஆற்றல்மிக்க விவசாயம்-இயற்கை நிலப்பரப்பில் தேனீ இனங்களின் கலவை மற்றும் பன்முகத்தன்மையில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் பயிர் மகரந்தச் சேர்க்கையில் அவற்றின் தாக்கம்.	இ.எம்.டி. ஏகநாயக்க1 , டபிள்யூ.ஏ.ஐ.பி. கருணாரத்ன1* , கே.எம்.ஜி.ஜி. ஜயசூர்யா2 , கே.எஸ். ஹேமச்சந்திர3 மற்றும் ஏ.கே. கருணாரத்ன4	2024 நவம்பர் 1 மற்றும் 2 ஆம் திகதிகளில் நடைபெற்ற விஞ்ஞான பட்டப்பின் படிப்பு நிறுவனத்தின் ஆராய்ச்சி காங்கிரஸ் மாநாட்டில் சமர்ப்பணம்
ரால்ஸ்டோனியா சோலனேசியரின் நோய்க்கிருமி பன்முகத்தன்மை, தக்காளியின் பாக்டீரியா வாடல் நோய்க்கு காரணம் - முர்நுளு	ராஜபக்ஷ1 மற்றும் எச்.ஏ.சி.கே. அரியரத்னா1-2*	2024 நவம்பர் 1 மற்றும் 2 ஆம் திகதிகளில் நடைபெற்ற விஞ்ஞான பட்டப்பின் படிப்பு நிறுவனத்தின் ஆராய்ச்சி காங்கிரஸ் மாநாட்டில் சமர்ப்பணம்
இலங்கையின் மன்ஸ்டனில் உள்ள நக்கிள்ஸில் உள்ள வாழ்விட வகைகளில் இரவு நேர வண்டு பன்முகத்தன்மை மற்றும் அவற்றின் செயல்பாட்டுக் குழுக்கள் பற்றிய ஆரம்ப ஆய்வு.	டபிள்யூ.எம்.எச்.யு. விஜேரத்ன1,2, யு.ஜி.எஸ்.எல். ரணசிங்க1 மற்றும் எஸ்.பி.பெஞ்சமின்1*	2024 நவம்பர் 1 மற்றும் 2 ஆம் திகதிகளில் நடைபெற்ற விஞ்ஞான பட்டப்பின் படிப்பு நிறுவனத்தின் ஆராய்ச்சி காங்கிரஸ் மாநாட்டில் சமர்ப்பணம்
இளங்கலை மாணவர்களிடையே மனச்சோர்வின் பரவல்: இலங்கைப் பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு இளங்கலை மாணவர்கள் தொடர்பிலான விடய ஆய்வு.	ஓய்.ஆர்.ஐ.ஏ. குணரத்ன1* , வை.ஆர்.ஐ.ஏ . பெர்னாண்டோ2 மற்றும் எஸ்.யு.பி. தென்னகோன்3	2024 நவம்பர் 1 மற்றும் 2 ஆம் திகதிகளில் நடைபெற்ற விஞ்ஞான பட்டப்பின் படிப்பு நிறுவனத்தின் ஆராய்ச்சி காங்கிரஸ் மாநாட்டில் சமர்ப்பணம்
கால்நடை தோலின் நுண்ணுயிர் கலவை, நுளம்புக் கடி விருப்பத்தில் ஏற்படுத்தும் தாக்கம்.	பி.வி.டி.எஸ். பத்தேவித்தன1 , டபிள்யூ.எம்.எஸ்.எச். விஜேசுந்தர2 மற்றும் டபிள்யூ.ஏ.பி.பி. டி சில்வா1*	2024 நவம்பர் 1 மற்றும் 2 ஆம் திகதிகளில் நடைபெற்ற விஞ்ஞான பட்டப்பின் படிப்பு நிறுவனத்தின் ஆராய்ச்சி காங்கிரஸ் மாநாட்டில் சமர்ப்பணம்
இலங்கையில் சேமிக்கப்பட்ட தானியங்களின் பூச்சிகளான நெல் துளைப்பான் (COWPEA WEEVIL)மற்றும் தட்டைப்பயறு துளைப்பான்களுக்கு எதிரான தாவரப் பொடிகளின் பூச்சிக்கொல்லி திறன்.	.என்.பி.வி. அனுராதா1,2, டபிள்யூ.ஆர்.ஜி.டபிள்யூ.என். ராஜபக்ஷ1 , டபிள்யூ.ஏ.பி.பி. டி சில்வா1 மற்றும் டி.சி. வீரரத்ன1	2024 நவம்பர் 1 மற்றும் 2 ஆம் திகதிகளில் நடைபெற்ற விஞ்ஞான பட்டப்பின் படிப்பு நிறுவனத்தின் ஆராய்ச்சி காங்கிரஸ் மாநாட்டில் சமர்ப்பணம்
Ng வெவ்வேறு திசு மட்டங்களில் Na+ கடத்தல் Bw 400 அரிசி வகைகளில் உட்புத்தன்மை சகிப்புத்தன்மையின் சாத்தியமான வழிமுறைகளை வெளிப்படுத்துகிறது.	பி.ஐ. தசநாயக்க1 மற்றும் எச்.ஏ.சி.கே. அரியரத்ன ,2*	2024 நவம்பர் 1 மற்றும் 2 ஆம் திகதிகளில் நடைபெற்ற விஞ்ஞான பட்டப்பின் படிப்பு நிறுவனத்தின் ஆராய்ச்சி காங்கிரஸ் மாநாட்டில் சமர்ப்பணம்

இலங்கையில் கனோடெர்மா சிச்சுவானென்ஸ் (கனோடெர்மடேசி, பாசிடியோமைகோட்டா) இன் உருவவியல்-மூலக்கூறுகளை உறுதிப்படுத்தல்.	பி.எம். பிரேமரத்ன1,2, எம்.கே. விமலசேன3 , எஸ்.சி. கருணாரத்ன1,2,4* , எச்.எம்.எஸ்.பி. மடவள1,5, சி. பமுனுஆராச்சிகே3, என்.என். விஜயவர்தன3,4,6 மற்றும் எஸ்.விஜேசுந்தர2	2024 நவம்பர் 1 மற்றும் 2 ஆம் திகதிகளில் நடைபெற்ற விஞ்ஞான பட்டப்பின் படிப்பு நிறுவனத்தின் ஆராய்ச்சி காங்கிரஸ் மாநாட்டில் சமர்ப்பணம்
டெர்மினாலியா கட்டப்பா (Terminalia catappa) பழத்திலிருந்து கொழுப்பு நீக்கப்பட்ட விதைக் கருவிலிருந்து பல்வேறு கரைப்பான் சாற்றில் உள்ள பீனாலிக் மற்றும் ∴ பிளாவனாய்டு உள்ளடக்கம் மற்றும் பெரிக் ஆக்ஸிஜனேற்ற சக்தியைக் குறைக்கிறது.	எச்.எப். பஹ்மிதா1,2, ஜே.எம்.என். மரிக்கார்1* மற்றும் யு.எல்.பி. ஜெயசிங்க1	2024 நவம்பர் 1 மற்றும் 2 ஆம் திகதிகளில் நடைபெற்ற விஞ்ஞான பட்டப்பின் படிப்பு நிறுவனத்தின் ஆராய்ச்சி காங்கிரஸ் மாநாட்டில் சமர்ப்பணம்
இலங்கையின் நான்கு பூர்வீக நீர்வாழ் தாவர இனங்களின் பாக்கிரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு நடவடிக்கைகள்	எச்.ஆர்.பி. பிரசாதினி1,2, டி.மதுஜித்3 ,பொ.ச. ஜெயவர்தன4 ,எஸ். விஜேசுந்தர1 மற்றும் ஆர். லியனகே1* *	2024 நவம்பர் 1 மற்றும் 2 ஆம் திகதிகளில் நடைபெற்ற விஞ்ஞான பட்டப்பின் படிப்பு நிறுவனத்தின் ஆராய்ச்சி காங்கிரஸ் மாநாட்டில் சமர்ப்பணம்
அரை-திட-நிலை காட்மியம் சல்பைடு குவாண்டம் புளூனி-உட்பொதிக்கப்பட்ட ஒளிமின்னழுத்த செல்கள் ஜெல் எலக்ட்ரோலைட்டுடன்	எம்.எஸ். தசநாயக்க1 , ஏ.கே. கருணாரத்ன2 , கே.எம்.பி.எஸ். பண்டார3 மற்றும் டி.எம்.டபிள்யூ.ஜே. பண்டார4*	2024 நவம்பர் 1 மற்றும் 2 ஆம் திகதிகளில் நடைபெற்ற விஞ்ஞான பட்டப்பின் படிப்பு நிறுவனத்தின் ஆராய்ச்சி காங்கிரஸ் மாநாட்டில் சமர்ப்பணம்
சாய-உணர்திறன் கொண்ட சூரிய மின்கலங்களின் செயல்திறன் மற்றும் ஜெல்-பாலிமர் எலக்ட்ரோலைட்டுகளின் பண்புகள் குறித்து அலுமினியம் ஆக்சைடு நானோ-பில்லரின் துகள் அளவு.	ஆர்.பி. சந்திரிகா1* , கே.ஜி.டி.டி.பி. கஹ்வத்த1, எல்.கே. நாரங்கம்மன1,2, ஜே.பி.லியனகே1,2, டபிள்யூ.எம்.கே.பி.என். விஜயரத்ன1,2 மற்றும் டி.எம்.டபிள்யூ.ஜே. பண்டார1,2	2024 நவம்பர் 1 மற்றும் 2 ஆம் திகதிகளில் நடைபெற்ற விஞ்ஞான பட்டப்பின் படிப்பு நிறுவனத்தின் ஆராய்ச்சி காங்கிரஸ் மாநாட்டில் சமர்ப்பணம்
பைபர் நிக்ரம் (கருப்பு மிளகு) செய்கையின் பைட்டோ கெமிக்கல் உள்ளடக்கங்கள் மற்றும் ,ன் விட்ரோ நீரிழிவு எதிர்ப்பு மற்றும் உடல் பருமன் எதிர்ப்பு செயற்பாடுகளின் ஒப்பீடு	பாத்திமா1* டி.எம்.டி.டி. தென்னக்கோன்2 மற்றும் ஜே.எம்.எஸ். ஜெயசிங்க1	2024 நவம்பர் 1 மற்றும் 2 ஆம் திகதிகளில் நடைபெற்ற விஞ்ஞான பட்டப்பின் படிப்பு நிறுவனத்தின் ஆராய்ச்சி காங்கிரஸ் மாநாட்டில் சமர்ப்பணம்
இயற்கை டோலமைட்டிலிருந்து பெறப்பட்ட ஸ்டிரிக் அமிலம் மாற்றியமைக்கப்பட் மெக்னீசியம் ஹைட்ராக்சைடு மூலம் நீர்- இழப்பு புடவை உற்பத்தி	எச்.வேரகொட1, எம்.ஆர். அபேவர்தன2,3* மற்றும் எம்.எம்.எம். ஜி.பி.ஜி. மந்திலக்க1	2024 நவம்பர் 1 மற்றும் 2 ஆம் திகதிகளில் நடைபெற்ற விஞ்ஞான பட்டப்பின் படிப்பு ஆராய்ச்சி நிறுவனத்தின் மாநாட்டின் நடவடிக்கைகள்
சூப்பர் கேபாசிட்டர்களுக்கான தேங்காய் ஓடு செதில்களிலிருந்து பெறப்பட்ட செயல்படுத்தப்பட்ட கார்பன் மின்முனைகளின் சாத்தியக்கூறு	ஆர்.ஆர்.எம்.எம்.என்.பி. பம்பரதெனிய1*, ஏ.பி.எஸ்.பி. ஜயதிலக்க1, ஏ.டி.டி. மெதகெதர1,2 மற்றும் ஜி.ஆர்.ஏ. குமார1	2024 நவம்பர் 1 மற்றும் 2 ஆம் திகதிகளில் நடைபெற்ற விஞ்ஞான பட்டப்பின் படிப்பு நிறுவனத்தின் ஆராய்ச்சி காங்கிரஸ் மாநாட்டில் சமர்ப்பணம்

வெவ்வேறு இடங்களிலிருந்து ஷூமேச்செரியா காஸ்டானி/போலியாவின் உயிரியல் செயற்பாட்டின் ஒப்பீடு	டி.ஏ. தஹநாயக்க1, ஏ.எம்.கே.சி.ஜே. கோஸ்டா2, டி.எம்.டி.டி. தென்னகோன்3 ஏ. விக்கிரமசிங்க1 மற்றும் ஜே.எம்.எஸ். ஜெயசிங்க1*	2024 நவம்பர் 1 மற்றும் 2 ஆம் திகதிகளில் நடைபெற்ற விஞ்ஞான பட்டப்பின்படிப்பு நிறுவனத்தின் ஆராய்ச்சி காங்கிரஸ் மாநாட்டில் சமர்ப்பணம்
டோடெசில்பென்சீன் சல்போனிக் அமிலம் சோடியம் உப்பு (DBSA) டோப் செய்யப்பட்ட பாலியனிலின் மற்றும் குறைக்கப்பட்ட கிராஃபீன் ஆக்சைடு (RGO)-DBSA டோப் செய்யப்பட்ட பாலியனிலின் கலவைகளின் வெப்ப மின் பண்புகள்	டபிள்யூ.ஜி.டி.எல். வீரசிங்க1*, சமரசேகர1,2, ரீ.எம்.டபிள்யூ. பண்டார1,2 மற்றும் எல்.கே. நாரங்கம்மனா1,2	2024 நவம்பர் 1 மற்றும் 2 ஆம் திகதிகளில் நடைபெற்ற விஞ்ஞான பட்டப்பின்படிப்பு நிறுவனத்தின் ஆராய்ச்சி காங்கிரஸ் மாநாட்டில் சமர்ப்பணம்
புரோட்டிக் எலக்ட்ரோலைட் மற்றும் குறைக்கப்பட்ட கிராபீன் ஆக்சைடு மின்முனை அடிப்படையிலான சூப்பர் கேபாசிட்டர்கள், தற்போதைய சேகரிப்பாளர்களைச் சார்ந்த செயலாற்றல்	யு.எல்.ஜி. உதயந்த1, ஜே.ஏ.சி.பி. ஜயலத்1,2, ஜி.ஆர்.ஏ. குமார்3 , ஏ.டி.டி. மெதகெதர3 மற்றும் டி.எம்.டபிள்யூ.ஜே. பண்டார1,2*.	2024 நவம்பர் 1 மற்றும் 2 ஆம் திகதிகளில் நடைபெற்ற விஞ்ஞான பட்டப்பின்படிப்பு நிறுவனத்தின் ஆராய்ச்சி காங்கிரஸ் மாநாட்டில் சமர்ப்பணம்
கோகோஸ் நியூசி.பெராவின் முதன்மை நிலை தேங்காய் ("குரும்பட்டி") சாற்றின் ஆக்ஸிஜனேற்ற திறன் மற்றும் பைட்டோ கெமிக்கல்களை ஆராய்தல்	ஆர்.ஆர்.எஸ்.டபிள்யூ.எச்.எஸ்.எம். பண்டாரா1, ஏ.எம்.கே.சி.ஜே. கோஸ்டா2, ஜே.எம்.எஸ். ஜெயசிங்க1 மற்றும் கே.கே. விஜேகந்தர3	2024 நவம்பர் 1 மற்றும் 2 ஆம் திகதிகளில் நடைபெற்ற விஞ்ஞான பட்டப்பின்படிப்பு நிறுவனத்தின் ஆராய்ச்சி காங்கிரஸ் மாநாட்டில் சமர்ப்பணம்
துத்தநாக-புரோமின் ஓட்ட பேட்டரிக்கு நானோபோரஸ் சவ்வுகளை உருவாக்குதல் மற்றும் மேம்படுத்துதல்	வி.யு.எச். சேரசிங்க1, ஆர்.எம்.ஜி. ராஜபக்ஷ1 மற்றும் கே.டி.எம்.எஸ்.பி.கே. குமாரசிங்க2	2024 நவம்பர் 1 மற்றும் 2 ஆம் திகதிகளில் நடைபெற்ற விஞ்ஞான பட்டப்பின்படிப்பு நிறுவனத்தின் ஆராய்ச்சி காங்கிரஸ் மாநாட்டில் சமர்ப்பணம்
உயர்கல்வி நிறுவனங்களில் விஞ்ஞான கல்விக்கான செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான கருவிகள் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட கற்றல் தளங்களின் தாக்கம்	கே. பாலஸ்ரீதரன்1* மற்றும் டபிள்யூ.டி. சந்திரசேன2	2024 நவம்பர் 1 மற்றும் 2 ஆம் திகதிகளில் நடைபெற்ற விஞ்ஞான பட்டப்பின்படிப்பு நிறுவனத்தின் ஆராய்ச்சி காங்கிரஸ் மாநாட்டில் சமர்ப்பணம்
இலங்கையில் இடைநிலைக் கல்வியில் விஞ்ஞான ஆசிரியர்களுக்கான பயனுள்ள தொழில்முறை மேம்பாட்டு தந்திரோபாயங்கள்	கே.பாலஸ்ரீதரன்1* மற்றும் டபிள்யூ.டி.சந்திரசேன 2	2024 நவம்பர் 1 மற்றும் 2 ஆம் திகதிகளில் நடைபெற்ற விஞ்ஞான பட்டப்பின்படிப்பு நிறுவனத்தின் ஆராய்ச்சி காங்கிரஸ் மாநாட்டில் சமர்ப்பணம்
இலங்கையில் இடைநிலைப் பாடசாலை விஞ்ஞான மாணவர்களுக்கு விஞ்ஞானக் கருத்துகளைக் கற்பிப்பதில் விசாரணை அடிப்படையிலான கற்றல் உத்திகளின் செயல்திறன்	இலங்கை கே.பாலஸ்ரீதரன்1* மற்றும் டபிள்யூ.டி.சந்திரசேனா2	2024 நவம்பர் 1 மற்றும் 2 ஆம் திகதிகளில் நடைபெற்ற விஞ்ஞான பட்டப்பின்படிப்பு நிறுவனத்தின் ஆராய்ச்சி காங்கிரஸ் மாநாட்டில் சமர்ப்பணம்

ஆசிய நாடுகளின் கல்வி முறைகளில் 21 ஆம் நூற்றாண்டின் திறன்களை செயல்படுத்துவதில் சமூக மற்றும் கலாச்சார தடைகள்	பி.எல்.ஏ.கே. குணரத்னா ^{1*} மற்றும் டபிள்யூ.ஏ.பி. டி சில்வா ²	2024 நவம்பர் 1 மற்றும் 2 ஆம் திகதிகளில் நடைபெற்ற விஞ்ஞான பட்டப்பின் படிப்பு நிறுவனத்தின் ஆராய்ச்சி காங்கிரஸ் மாநாட்டில் சமர்ப்பணம்
13 ஆம் வகுப்பு இரசாயனவியல் மாணவர்களின் உயர் மட்ட சிந்தனைத் திறன்களை ஆராய்தல்: இலங்கையின் கண்டி கல்வி வலயத்திலிருந்து ஒரு விடய ஆய்வு	எஸ். விஸ்வநாதன் ^{1*} , எச்.எம்.எஸ்.பி. மடவளை ² , ஏ.எம்.ஆர்.எஸ். பண்டார ³ மற்றும் ஏ.பி.வெலெகெதர ⁴ எச்.எம்.எஸ்.கே.பி. ஹேரத் ¹ , பி.எம்.பி.சி. குணதிலக ¹ மற்றும் ரோஷன் ஜி. ரேகல் ² பி. ஸ்வேதா ^{1,2} மற்றும் டபிள்யூ.ஆர்.பி. விஜேசிங்க ^{1,2}	2024 நவம்பர் 1 மற்றும் 2 ஆம் திகதிகளில் நடைபெற்ற விஞ்ஞான பட்டப்பின் படிப்பு நிறுவனத்தின் ஆராய்ச்சி காங்கிரஸ் மாநாட்டில் சமர்ப்பணம்
தெற்காசியாவில் பாடசாலை மாணவர்களிடையே மாதவிடாய் சுகாதாரம்: விழிப்புணர்வு, நடைமுறைகள் மற்றும் வரம்புகள்	ஏ.ஏ.டி. ஜெயசுந்தர ^{1*} மற்றும் எச்.எம்.எஸ்.பி. மடவளை ^{1,2}	2024 நவம்பர் 1 மற்றும் 2 ஆம் திகதிகளில் நடைபெற்ற விஞ்ஞான பட்டப்பின் படிப்பு நிறுவனத்தின் ஆராய்ச்சி காங்கிரஸ் மாநாட்டில் சமர்ப்பணம்
மாணவர்களின் கல்வி செயல்திறன் மற்றும் நடத்தையை மேம்படுத்துவதில் ஆசிரியர்களின் பங்கு	எம்.ஏ.ஏ. ஹக்கீம் ^{1*} மற்றும் கே.எம்.ஜி.ஜி. ஜயசூர்யா ²	2024 நவம்பர் 1 மற்றும் 2 ஆம் திகதிகளில் நடைபெற்ற விஞ்ஞான பட்டப்பின் படிப்பு நிறுவனத்தின் ஆராய்ச்சி காங்கிரஸ் மாநாட்டில் சமர்ப்பணம்
மெதிசிலின்-எதிர்ப்பு ஸ்டேட்-பிளோகோகஸ் ஆரியஸுக்கு எதிரான புதிய மருந்து சேர்க்கைகள்	ஜே.பி.பி.எஸ். இரசாங்கனி ^{1,2} மற்றும் டபிள்யூ.ஆர்.பி. விஜேசிங்க ^{1,3*}	2024 நவம்பர் 1 மற்றும் 2 ஆம் திகதிகளில் நடைபெற்ற விஞ்ஞான பட்டப்பின் படிப்பு நிறுவனத்தின் ஆராய்ச்சி காங்கிரஸ் மாநாட்டில் சமர்ப்பணம்
ஜப்பானில் பரவும் "சதை உண்ணும் பாக்கிரியா" ஸ்ட்ரெப்டோகாக்கால் நச்சு அதிர்ச்சி நோய்க்குறி (STSS) க்கு மருந்துகளை மீண்டும் பயன்படுத்துதல்	ஜே.பி.பி.எஸ். ரசாங்கனி ^{1,2} மற்றும் டபிள்யூ.ஆர்.பி. விஜேசிங்க ^{1,3*}	2024 நவம்பர் 1 மற்றும் 2 ஆம் திகதிகளில் நடைபெற்ற விஞ்ஞான பட்டப்பின் படிப்பு நிறுவனத்தின் ஆராய்ச்சி காங்கிரஸ் மாநாட்டில் சமர்ப்பணம்
நுரையீரல் கருமுட்டை கண்டறிதலில் பிராந்திய குறிப்பிட்ட கவனம் செலுத்துவதற்கான பெரிய மொழி மாதிரிகளை மேம்படுத்துதல்.	எச்.எம்.எஸ்.கே.பி. ஹேரத் ^{1*} , பி.எம்.பி.சி. குணதிலக ¹ மற்றும் ரோஷன் ஜி. ரகல் ²	2024 நவம்பர் 1 மற்றும் 2 ஆம் திகதிகளில் நடைபெற்ற விஞ்ஞான பட்டப்பின் படிப்பு நிறுவனத்தின் ஆராய்ச்சி காங்கிரஸ் மாநாட்டில் சமர்ப்பணம்
KNIME மற்றும் இயந்திர அடிப்படையிலான கற்றல் அணுகுமுறையைப் பயன்படுத்தி சாத்தியமான சல்போனமைடு போன்ற நுண்ணுயிர் எதிர்ப்பு பைட்டோகெமிக்ஸ்களின் முன்னறிவிப்பு.	பி. ஸ்வேதா ^{1,2} மற்றும் டபிள்யூ.ஆர்.பி. விஜேசிங்க ^{1,2*}	2024 நவம்பர் 1 மற்றும் 2 ஆம் திகதிகளில் நடைபெற்ற விஞ்ஞான பட்டப்பின் படிப்பு நிறுவனத்தின் ஆராய்ச்சி காங்கிரஸ் மாநாட்டில் சமர்ப்பணம்

மக்கும் பிளாஸ்டிக்குகளின் தடைகளை உடைக்க அரிசி வைக்கோலில் இருந்து பெறப்பட்ட செல்லுலோஸ் நானோகிரிஸ்ட்ஸ்களின் நிலையான தொகுப்பு	சி.பி. சென் ¹ , டி.என். தர்மபரியா ^{1,2,3,4} , கே.டி.ஹய்ன் ¹ மற்றும் கே.எல். சாங் ^{1,5,6*}	2024 நவம்பர் 1 மற்றும் 2 ஆம் திகதிகளில் நடைபெற்ற விஞ்ஞான பட்டப்பின் படிப்பு நிறுவனத்தின் ஆராய்ச்சி காங்கிரஸ் மாநாட்டில் சமர்ப்பணம்
இலங்கையில் மகாவலி நதியின் வெள்ளப்பெருக்குகளில் நுண்ணிய பிளாஸ்டிக் விநியோகம்	ஐ.எம்.விஜேகோன் ^{1*} மற்றும் என்.எச்.கோரலேகெதர் ²	மைக்ரோபிளாஸ்டிக் மாசுபாடு குறித்த முதல் சர்வதேச கருத்தரங்கு - SYMP 2024
நிலையான உர உற்பத்திக்காக EPP இன் கரைதிறனின் உயிரியல்-பிரதிபலிப்பு	டபிள்யூ.எம்.ஆர்.டபிள்யூ. வீரகோன் ^{1*} , எல்.டி.பி. சூரியகொட ² , எச்.எம்.டி.ஜி.ஏ. பிடவாலா ³	நிலைத்தன்மைக்கான உயிரிமிக்ரி குறித்த முதல் சர்வதேச மாநாட்டின் சுருக்கம் (ICBS 2024)
EPP இன் கரைதிறனை அதிகரிக்க பல்வேறு நுண்ணுயிரிகளின் பயன்பாடு	டபிள்யூ.எம்.ஆர்.டபிள்யூ. வீரகோன் ^{1*} , எல்.டி.பி. சூரியகொட ² , ஆர்.ஜி.எஸ்.சி. ராஜபக்ஷ ³ மற்றும் எச்.எம்.டி.ஜி.ஏ. பிடவல ⁴	இரசாயனவியல் தொழில் நுட்பத்தின் எல்லைகள் குறித்த இரண்டாவது சர்வதேச மாநாட்டின் நடவடிக்கைகள்
தேர்ந்தெடுக்கப்பட்ட விவசாய மண்ணில் பூஞ்சைகளால் EPP இன் கரைதிறன் செயல்திறனை ஒப்பிடுதல்	டபிள்யூ.எம்.ஆர்.டபிள்யூ. வீரகோன் ^{1*} , எல்.டி.பி. சூரியகொட ² , எஸ்.ராஜபக்ஷ ³ , எச்.எம்.டி.ஜி.ஏ. பிடவல ⁴ , மற்றும் கே.கே.கே. நவரத்ன ⁵	இரசாயனவியல் மற்றும் சுற்றுச்சூழல் குறித்த சர்வதேச கருத்தரங்கு 2024
இலங்கையில் நிலையான மண் வளம் மற்றும் பயிர் உற்பத்திக்கான உயிரியக்கவியல் விவசாயம்: ஒரு மதிப்பாய்வு	டபிள்யூ.எம்.ஆர்.டபிள்யூ. வீரகோன் ¹ , எல்.டி.பி. சூரியகொட ²	இலங்கையின் ஊவா வெல்லஸ்ஸ் பல்கலைக்கழகத்தின் 8வது சர்வதேச ஆராய்ச்சி மாநாடு
வாழைத்தோல்களால் நீர் கரைசலில் இருந்து ஈயத்தின் (ஐஐ) உயிரியக்க உறிஞ்சுதல்: உகப்பாக்கம் மற்றும் உறிஞ்சுதல் ஐசோடோப்பு ஆய்வுகள்	எஸ்.எம். கீர்த்திசிங்க ^{1,2} , டி.பி. கமகெதர் ^{2,3} மற்றும் என்.பிரியந்த ^{1,2*}	இரசானவியல் தொழில்நுட்பத்தில் எல்லைகள் குறித்த 2வது சர்வதேச மாநாட்டின் சமர்ப்பணங்கள்
நான்காவது வரிசை தூண்டப்பட்ட ஹைசன்பெர்க் ஹாமில்டோனியனைப் பயன்படுத்தி ஏழு காந்த ஆற்றல் அளவுருக்களுடன் .பெரோ காந்த மெல்லிய படலங்களின் காந்த நீக்க ஆற்றலின் பகுப்பாய்வு	எம்.எஸ்.எம்.பர்ஹான் ^{1,2*} மற்றும் பி. சமரேசேகர் ³	இரசானவியல் தொழில்நுட்பத்தில் எல்லைகள் குறித்த 2வது சர்வதேச மாநாட்டின் சமர்ப்பணங்கள்
அரை-திட சாய-உணர்திறன் கொண்ட சூரிய மின்கலங்களில் மேம்பட்ட செயல்திறனுக்காக பாலி(எத்திலீன் ஆக்சைடு)-பாலி(எத்திலீன் கிளைகோல்) கலவைகளின் படி உருவவியல் தயாரிப்பு	ஆர்.டி.எம்.ஏ.சி.பி. ராஜகருணாரத்ன ^{1,2*} , எஸ்.சி. திசாநாயக்க ¹ , ஐ.டி. மைத்திரிபால ¹ மற்றும் டி.எம்.டபிள்யூ.ஜே. பண்டார ^{1,2}	இரசானவியல் தொழில்நுட்பத்தில் எல்லைகள் குறித்த 2வது சர்வதேச மாநாட்டின் சமர்ப்பணங்கள்

அனிலின் மற்றும் அனிலின் வழித்தோன்றல்களின் மூடியில் Co Ni Mg Zn-MOF-74s இன் மின்னணு/குறைக் கடத்தும் பண்புகளை ஆராய்தல்	பி.டி.டி.எஸ்.என். ஜயசுந்தர ^{1*} , சி.வி. ஹெட்டியாரச்சி ^{1,2} மற்றும் எச்.ஏ.ஐ.ஆர். பெரேரா ^{1,2}	இரசானவியல் தொழில்நுட்பத்தில் எல்லைகள் குறித்த 2வது சர்வதேச மாநாட்டின் சமர்ப்பணங்கள்
BIOSORPTION OF LEAD (II) FROM AQUEOUS SOLUTION BY BANANA PEEL: OPTIMIZATION AND ADSORPTION ISOTHERM STUDY	எஸ்.எம். கீர்த்திசிங்க ^{1,2} , டி.பி. கமகெதர ^{2,3} மற்றும் என். பிரியந்த ^{1,2*}	இரசானவியல் தொழில்நுட்பத்தில் எல்லைகள் குறித்த 2வது சர்வதேச மாநாட்டின் சமர்ப்பணங்கள்
செயல்பாட்டு உணவுகளில் சேர்ப்பதற்காக நீரில் கரையக்கூடிய மஞ்சள் நிறத்தில் நிரப்பப்பட்ட கராஜீனன் நானோ துகள்களை உருவாக்குதல் (Garcinia quaesita)	டபிள்யூ.ஏ.டி.கே.வி. விஜேசிங்க ¹ , எம்.எச்.எம்.ஏ.கே. பண்டார ² , ஏ.டி.எஸ்.சி. பெரேரா ^{1*} மற்றும் ஜே.எம்.எஸ். ஜயசிங்க ¹	இரசானவியல் தொழில்நுட்பத்தில் எல்லைகள் குறித்த 2வது சர்வதேச மாநாட்டின் சமர்ப்பணங்கள்
கார்சீனியா குவேசிட்டா (கோரகா) பாலின் ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பு, நீரிழிவு எதிர்ப்பு மற்றும் உடல் பருமன் எதிர்ப்பு பண்புகள்	வி.எம்.எம்.கே. ஜகோடா ¹ , டி.எம்.டி.டி. தென்னகோன் ² மற்றும் ஜே.எம்.எஸ். ஜெயசிங்க ^{1*}	இரசானவியல் தொழில்நுட்பத்தில் எல்லைகள் குறித்த 2வது சர்வதேச மாநாட்டின் சமர்ப்பணங்கள்
கார்சினோலின் ஈதரை.பைட் செய்யப்பட்ட வழித்தோன்றல்களை α -அமைலேஸ் மற்றும் α -குளுக்கோசிடேஸ் தடுப்பான்களாக தொகுத்தல்	டி.எம்.டி.டி. தென்னகோன் ¹ , ஜே.எம்.எஸ். ஜெயசிங்க ^{2*} மற்றும் என்.எல்.வி.வி. கருணாரத்ன ²	இரசானவியல் தொழில்நுட்பத்தில் எல்லைகள் குறித்த 2வது சர்வதேச மாநாட்டின் சமர்ப்பணங்கள்
இலங்கையில் பொதுவாகக் காணப்படும் பல்வேறு கறி வகைகளின் நீரிழிவு எதிர்ப்பு மற்றும் உடல் பருமன் எதிர்ப்பு நடவடிக்கைகளின் ஒப்பீடு	வை. பி.ஏ.எஸ்.யு. வணிகசேகர ¹ , டி.எம்.டி.பி. தசநாயக்க ² , ஜே.எம்.எஸ்.ஜே. ஜெயசிங்க ^{3*} மற்றும் என்.எல்.வி.வி. கருணாரத்ன ³	இரசானவியல் தொழில்நுட்பத்தில் எல்லைகள் குறித்த 2வது சர்வதேச மாநாட்டின் சமர்ப்பணங்கள்
டித்தோனியா டைவர்போலியா விதை எண்ணெயை ஒரு பயோடிசல் மூலப்பொருளாக டிரான்ஸ்எஸ் டெரிபிகேஷன் மூலம் பயன்படுத்துவதன் சாத்தியக்கூறுகளை மதிப்பீடு செய்தல்	பி.ஏ.டபிள்யூ. கேஷியா ^{1,2} மற்றும் எம்.வை.யு. கண்ணென்கே ^{1,2*}	இரசானவியல் தொழில்நுட்பத்தில் எல்லைகள் குறித்த 2வது சர்வதேச மாநாட்டின் சமர்ப்பணங்கள்
குறுக்கு-நறுக்குதல் மூலம் வாகன வழித்தட சிக்கலைத் தீர்க்க பல பிறழ்வு உத்திகளைக் கொண்ட மரபணு வழிமுறை	டி.ஆர். ஞானப்பிரகாசம் ^{1,2} , டபிள்யூ.பி. டவுண்டேசேகர	இலங்கையின் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் 8வது சர்வதேச ஆராய்ச்சி மாநாடு
இலங்கையின் கொட்டவ மழைக்காடுகளில் உள்ள எபி.பைடிக் கிரிப்டிக் தாவரங்களின் பன்முகத்தன்மையில் தொடர்ச்சியான மாற்றங்களின் தாக்கம்	எச்.ஏ.சி. தில்ருக்ஷி ¹ , என்.சி.எஸ். ருக்லானி ² , எஸ்.சி.கே. ரூபசிங்க ²	இலங்கையின் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் 8வது சர்வதேச ஆராய்ச்சி மாநாடு

பயோமாஸ்-பெறப்பட்ட செயல்படுத்தப்பட்ட கார்பன் சூப்பர் கேபாசிட்டர்களுக்கான தேங்காய் நீர் எலக்ட்ரோலைட்	பி.டி. ரத்நாயக்க ^{1,2} , ஏ.டி.டி. மெதகெதர ^{2,3} , இ.ஜி.டி.கே. சந்திரரத்ன ^{1,2} , ஜி.டி.கே. மஹாநாமா ¹ , ஜி.ஆர்.ஏ. குமார ^{2*}	iPURSE சமர்ப்பணங்கள் 2024
வெற்றிலை, பாக்கு மற்றும் கால்சியம் கார்பனேட் கலவையிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட இயற்கை நிறமிகளை அடிப்படையாகக் கொண்ட சாய-உணர்திறன் கொண்ட சூரிய மின்கலங்களை உருவாக்குதல்	இ.ஜி.டி.கே. சந்திரரத்ன ^{1,2} , எம்.ஐ.யு. வீரசிங்க ^{1,3} , பி.டி. ரத்நாயக்க ^{1,2} , ஜி.டி.கே. மஹாநாம ² , ஜி.ஆர்.ஏ. குமார ^{1*}	iPURSE சமர்ப்பணங்கள் 2024
சிலேஜை உண்ணும் சிலேஜ் லாக்டிக் அமில பாக்டீரியாவை அடையாளம் காணுதல்	கே. மிதிலா தேவிந்தி ¹ , பிரதீபா சி.ஜி. பண்டாரநாயக்க ² , சி.எச்.டபிள்யூ.எம்.ஆர். பாக்யா சந்திரசேகர ² , ஆர். பிரியந்தா ³ , ஆர்.ஜி. சனத் ராஜபக்ஷ ¹ , டபிள்யூ.எம்.பி.பி. வீரசிங்க ³ , எம்.பி.பி. குமார மஹிபால ^{2*}	iPURSE சமர்ப்பணங்கள் 2024
ஹைட்ரோகுளோரிக் அமிலம்-டோப் செய்யப்பட்ட பாலியானிலினின் வெப்ப மின் பண்புகளை ஆய்வு செய்தல் மற்றும் மேம்படுத்துதல்	டபிள்யூ.ஜி.டி.எல். வீரசிங்க ^{1*} , பி. சமரசேகர ^{1,2} , டி.எம்.டபிள்யூ.ஜே. பண்டார ^{1,2} , எல்.கே. நாரங்கம்மன ^{1,2}	iPURSE சமர்ப்பணங்கள் 2024
டெங்கு நோய் பரப்பும் கொசு ஏடிஸ் எஜிப்டி லார்வாக்களுக்கு எதிராக சூடோமோனாஸ் மோசெலியின் லார்மினிசைடு விளைவு	டபிள்யூ.எம்.எஸ்.எச். விஜேசுந்தர ^{1,2} , ஜி.டி.எஸ்.ஆர். பியூமாலி ¹ , டி.சி. வீரரத்ன ¹ மற்றும் டபிள்யூ.ஏ.பி.பி. டி சில்வா ^{1*}	iPURSE சமர்ப்பணங்கள் 2024
கிளிரிசிடயா இலைகளின் கழிவுகளிலிருந்து ருமினன்ட்களுக்கு இலை தீவனத் துகள்களை உற்பத்தி செய்வதற்கான சாத்தியக்கூறுகள்	* டி.கனகவேல்ராஜன் ¹ , கே.மிதிலா தேவிந்தி ² , டபிள்யூ.எம்.பி.பி. வீரசிங்க ³ , எம்.பி.பி. குமார மஹிபால ^{1*}	iPURSE சமர்ப்பணங்கள் 2024
முழுச் செயல்படுத்தல் மூலம் தேங்காய் ஓடு அடிப்படையிலான செயல்படுத்தப்பட்ட கார்பன் கருப்பு நிறத்தின் தொகுப்பு மற்றும் தன்மை	ஜிடி.எம்.எச். விஜேவர்தன ¹ , எம்.எம்.எம்.ஜி.பி.ஜி. மந்திலக ¹ , டி.பி.என்.எஸ். மடுகல்ல ² , டபிள்யூ.பி.எஸ்.எல். விஜேசிங்க ³ , டபிள்யூ.எஸ்.எஸ். குணதிலக ⁴ , எச்.சி.எஸ். பெரேரா ⁴	iPURSE சமர்ப்பணங்கள் 2024
α-அமைலேஸ் மற்றும் α-குளுக்கோசிடேஸின் தடுப்பான்களாக மு-அல்கைலேட்டட் கார்சினோல் வழித்தோன்றல்களின் தொகுப்பு	T டி.எம்.டி.டி. தென்னக்கோன் ¹ , ஜே.எம்.எஸ். ஜெயசிங்க ² , என்.எல்.வி.வி. கருணாரத்ன ²	iPURSE சமர்ப்பணங்கள் 2024
வெவ்வேறு முறைகளால் பிரித்தெடுக்கப்பட்ட கன்னி தேங்காய் எண்ணெயின் மகசூல் மற்றும் இயற்பியல் ,ரசாயனவியல் பண்புகளின் ஒப்பீடு	முறைகள் ஜி.எச். வீரத்தன ^{1*} , டபிள்யூ.எம்.ஏ.பி. வணிகசேகர ²	iPURSE சமர்ப்பணங்கள் 2024

வகைப்படுத்தப்பட்ட ஒதுக்கீட்டு சிக்கலின் அடிப்படையில் தேர்வு அட்டவணைகளைத் தயாரித்தல்	பி.ஏ.ஐ.எம். பிரியங்கா1*, டாக்டர்.ஜி.டபிள்யூ.ஆர்.எம்.ஆர். பலமகும்புர	iPURSE சமர்ப்பணங்கள் 2024
இலங்கையின் கண்டி மாவட்டத்தில் உள்ள இரண்டு பிறப்புக்கு முந்தைய மருத்துவமனைகளுக்குச் செல்லும் கர்ப்பிணிப் பெண்களிடையே உடல் செயல்பாடு நிலை மற்றும் தொடர்புடைய காரணிகள்: ஒரு நிறுவனம் சார்ந்த குறுக்குவெட்டு ஆய்வு	பி.சி. உபயசிறி1*, என்.பி. களுஆராச்சி1, எஸ்.கல்ஹாரி2, ஆர்.எம். விஜேசூரிய2	iPURSE சமர்ப்பணங்கள் 2024
இலங்கையில் காணப்படும் நான்கு உள்ளூர் நீர்வாழ் தாவரங்களின் நீரிழிவு எதிர்ப்பு மற்றும் உடல் பருமன் எதிர்ப்பு பண்புகள்	எச்.ஆர்.பி. பிரசாதினி1,2, டபிள்யூ.ஏ.எஸ்.எச். சேனாவிரத்தே3 , டி. மதுஜித்4 , பி.சி. ஜயவர்தன5 , எஸ்.விஜேசுந்தர1, ஆர். லியனகே1*	iPURSE சமர்ப்பணங்கள் 2024
மூலக்கூறு தரவுகளின் அடிப்படையில் இலங்கையில் உள்ள எலியோகார்பஸ் மொன்டனஸ் தாவரவட்டின் குறிப்பிட்ட பன்முகத்தன்மை	எஸ்.ஐ. ஹப்புஆராச்சி1 , ஜி.ஜி.என்.டி. சில்வா2, கே. யகந்தாவல3 மற்றும் டி.எம்.டி. யகந்தால1*	iPURSE சமர்ப்பணங்கள் 2024
கடுமையாக மெலிந்த கலப்பின கறவை மாடுகளின் உடல் நிலை, வளர்சிதை மாற்ற சுயவிவரம் மற்றும் இனப்பெருக்க செயல்திறன் ஆகியவற்றில் மேம்படுத்தப்பட்ட உணவின் விளைவு	ஏ.எஸ். லெனகல1, கே. நிசானந்த2 பசில் டி. அலெக்சாண்டர்2 , டபிள்யூ.எம்.பி.பி. வீரசிங்க3 , எம்.பி.பி. குமார மஹிபால4*	iPURSE சமர்ப்பணங்கள் 2024
கடுமையாக மெலிந்த கலப்பின கறவை மாடுகளின் உடல் நிலை, வளர்சிதை மாற்ற சுயவிவரம் மற்றும் இனப்பெருக்க செயல்திறன் ஆகியவற்றில் மேம்படுத்தப்பட்ட உணவின் விளைவு	ஏ.எஸ். லெனகல1 , கே. நிசானந்த2 பசில் டி. அலெக்சாண்டர்2 , டபிள்யூ.எம்.பி.பி. வீரசிங்க3 , எம்.பி.பி. குமார மஹிபால4*	iPURSE சமர்ப்பணங்கள் 2024
இலங்கையின் தேர்ந்தெடுக்கப்பட்ட தெற்கு தாழ்நில மழைக்காடுகளில் எபி.பைடிக் கிரிப்டிக் தாவரங்களின் ஆரம்ப வகைபிரித்தல் ஆய்வு	தில்ருக்ஷி ரீ.யு.ஹ.1 மூ, ரூபசிங்க ஞ.ஹ.மு.2 மற்றும் ருக்லானி என்.சீ.எல்	ரெஸ்கொன், 2024
குறுக்கு-குளம் அமைப்புடன் ஒருங்கிணைந்த வாகன வழித்தட சிக்கல் மற்றும் வாகன வரிசைமுறை சிக்கலுக்கான உகப்பாக்க மாதிரி	ஞானப்பிரகாசம் எஸ்.ஆர்.1,2* மற்றும் தவுந்தசேகர டபிள்யூ.பி.3	ரெஸ்கொன், 2024

வளைந்த மற்றும் மிகைப்படுத்தப்பட்ட விநியோகங்களின் கீழ் முறை ஒப்பீட்டுத் தரவுகளுக்கான பன்முக அளவீட்டுப் பிழை மாதிரி	துவாரகன் ஜே.1,2* மற்றும் நவரத்னா எல்.எஸ்.3	ரெஸ்கொன், 2024
தல சீமியா நோய் பரவலுக்கான வயது-கட்டமைக்கப்பட்ட இரு-பாலின மக்கள்தொகை இயக்கவியல் மாதிரியின் எண் ஆய்வு	சந்திரசிறி ஏ.எம்.பி 1,2மூ மற்றும் டி சில்வா டி.எச்.கே.ஆர்.3	ரெஸ்கொன், 2024
குறுக்கு-கப்பல்துறை மையத்தில் ஒருங்கிணைந்த வாகன வழித்தடம் மற்றும் வாகன வரிசைமுறை சிக்கல்: ஒரு மெட்டா-தன்னாட்சி ஆய்வு அணுகுமுறை	எஸ்.ஆர். ஞானப்பிரகாசம்1,2மூ மற்றும் டபிள்யூ.பி. தவுண்ட்சேகர3	இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆராய்ச்சி மாநாட்டின் நடவடிக்கைகள் (IRC-OUSL 2024) (
கப்பா: .பிகஸ் அல்வாரெசி (டோட்டி) டோட்டி விளைச்சலின் தரம் மற்றும் அளவு ஆகியவற்றில் வளரும் சூழலின் விளைவு	ஜி.டி.எஸ்.பி. ராஜபக்ஷ1, பி.எம்.பி.சி. குணதிலக1 , ஜே.கே. விதானராச்சி2 பொ.ச. ஜெயவர்தன2 , பி. நிருபராஜ் 3 , எம்.டி.எஸ்.டி.டி குரூஸ்4, ஜி. விஜேசேகர5, மற்றும் பி.சி.ஜி. பண்டாரநாயக்க*	PGIA-வின் முப்பத்தி ஆறாவது வருடாந்த காங்கிரஸ் மாநாடு, 22 நவம்பர் 2024
வளர்ச்சி மற்றும் இனப்பெருக்க நிலைகளின் போது தக்காளியின் இலைகள், தண்டு மற்றும் வேர்கள் (சோலனம் லைகோபெர்சிகம் எல்.) மீது வளரும் சூழலின் விளைவு	ஜி.என்.எஸ். தேவப்ரியா1 , டபிள்யூ.ஏ.பி. வீரக்கொடி2 , மற்றும் பி.சி.ஜி. பண்டாரநாயக்க *	PGIA-வின் முப்பத்தி ஆறாவது வருடாந்த காங்கிரஸ் மாநாடு, 22 நவம்பர் 2024
ஹைட்ரஜன் பரிணாம எதிர்வினைக்கான றுளு2 இன் உருவவியல் உகப்பாக்கத்தில் கலவை நேரத்தின் விளைவு	கே.பி.எஸ்.சி.சில்வா1, என்.குணவர்தன2 மற்றும் எம்.விஜேசிங்க3	பல்துறை ஆராய்ச்சி மூலம் நிலையான எதிர்காலம் குறித்த வருடாந்த ஆராய்ச்சி மாநாட்டின் சுருக்கம்

5.2 வழங்கப்பட்ட முதுமானி, தத்துவமானி கலாநிதிப் பட்டங்கள்

5.2.1 வழங்கப்பட்ட கலாநிதி (Ph.D) பட்டங்கள்

இல	பட்டம் வழங்கப்பட்டோர்	ஆராய்ச்சி தலைப்பு	மேற்பார்வையாளர்(கள்)
1	திரு. குணரத்ன டபிள்யூ ஏ	உயர் வரிசைக்கான கணக்கீட்டு நுட்பங்கள் பயன்பாடுகளுடன் பின்ன வழித்தோன்றல்களின் மட்டுப்படுத்தல்கள்	கலா. எச்.எம் நசீர் பேரா.டபிள்யூ.பி தவுந்தசேகர
2	செல்வி. ஹத்துருசிங்க எச்.ஏ.பி.எம்	டிரான்ஸ்கிரிப்டோமிக்ஸ், நுண்ணோக்கி மற்றும் மூலக்கூறு தொடர்புகள்: இலங்கை கருவப்பட்டையின் மலர் மற்றும் பட்டை வளர்ச்சியின் பல்வகை ஆய்வு, , <i>Cinnamomum verum Blume</i> (SRI LANKA)	பேரா.பி சி.ஜி பண்டாரணாயக்க பேரா.டி.கே.என்.ஜி புஷ்பகுமார
3	பீ.எஸ். ஜயதிலக்க	வெக்டார் மூலம் பரவும் நோய்கள்: இலங்கையில் உள்ள நாய்களில் இரத்த ஒட்டுண்ணிகளின் பன்முகத்தன்மை பரவல் மற்றும் பைலோஜெனெடிக்ஸ்.	பேராசிரியர் ரூபிகா ராஜ கருணா பேராசிரியர் ஏ தங்கொல்லா
4	செல்வி நிலந்தி ஆர் எம்.ஆர்	இலங்கையில் ஸ்ட்ரோபிலாந்தஸ் இனத்தின் ஒரு ஒருங்கிணைந்த வகைபிரித்தல் ஆய்வு	பேரா. பி.பண்டாரணாயக்க பேரா. டி.எஸ்.ஏ விஜேசுந்தர
5	டபிள்யூ எம் டி எஸ் வீரசேகர	இலங்கையின் ஹோர்டன் சமவெளி தேசிய பூங்காவில் உள்ள சாம்பார் மான் (ருசா யூனிகலர் யூனிகலர்) சூழலியல்	பேராசிரியர் கே பி ரணவண
6	சி டபிள்யூ சஹபந்து	எண்ணெய்த் தொழிலில் எழும் இணைக்கப்பட்ட பகுதி வேறுபாடு சமன்பாடுகளின் அமைப்புகளுக்கான தலைகீழ் வரைபடத்தை நேரடியாக வரையறுக்கும் முறைக்கான விரிவாக்கம்	கலா ,சட்.ஏ.எம்.எஸ் ஜமான் கலா. எம் டி எம் தேவசுரேந்திர
7	எஸ் சசீவன்	இலங்கையில் நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்த நாள்பட்ட சிறுநீரக நோயாளிகளின் குழுவில் சிறுநீர் பயோமார்க்ஸர்கள் மற்றும் சிறுநீர் நுண்ணுயிரியல் பற்றிய ஆய்வு	பேராசிரியர் டி மகன-ஆராச்சி பேராசிரியர் ஆர் ஜி எஸ் சி இராஜபக்ஷ கலா. டபிள்யூ ஏ ஏ ஜி என் நிஷாந்தி

5.2.2 வழங்கப்பட்ட தத்துவமானி (M.Phil)பட்டங்கள்

இல	பட்டம் வழங்கப்பட்டோர்	ஆராய்ச்சி தலைப்பு	மேற்பார்வையாளர்(கள்)
1.	எஸ்.எம். ரணசிங்க	இலங்கையின் பருவமழை மாறுபாட்டில் இந்தியப் பெருங்கடல் வெப்பக் குளம் மற்றும் இந்தியப் பெருங்கடல் இருமுனையின் நீண்டகால செல்வாக்கைப் புரிந்து கொள்வது.	கலாநிதி பி என் ரணசிங்க பேராசிரியர் ஏ எல் தேவவாசம்
3	எஸ் மீபேகமகே டபிள்யூ	மண் ஊட்டச்சத்துக்கள், நுண்ணுயிரிகள், எண்டோபைட்டுகள் மற்றும் நெல் விளைச்சல்களில் உயிரித் திரைப்பட உயிரி உரமாக்கியின் எஸ் டபிள்யூ மீபேகமகே விளைவு	பேராசிரியர் பி.ஆர்.ஜி.செனவிரத்ன பேராசிரியர் சுபுளுன இராஜபக்ஷ
3	டி.எஸ்.டி ஹெய்யன் துடுவாகே	2 முதல் 5 வயது குழந்தைகள் மற்றும் படைப்பாளர்களிடையே சமநிலையற்ற உணவை உட்கொள்வதற்கான தீர்மானங்கள், நிர்வாகம் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட சுகாதாரப் பாதுகாப்புப் பகுதியில் உணவை மேம்படுத்துவதில் ஒரு வருட சமூக அடிப்படையிலான சுகாதார மேம்பாட்டு தலையீட்டின் பரவல் மற்றும் செயல்திறனை மதிப்பீடு செய்தல்	பேராசிரியர் சம்பத் தென்னகோன் பேராசிரியர் துஷார குடகம்மன பேராசிரியர் மாதவ சந்திரதிலக
4	கே எம் என் டி கே பண்டார	விஞ்ஞான கற்றலில் ஆசிரியர் மாணவர் தொடர்புகளின் தாக்கம்: பதுளை கல்வி வலயத்தில் ஒரு வழக்கு ஆய்வு.	கலாநிதி அசோக அபேகோன் மெனிகே
5	எஸ்.ஏ பனமல் தெனிய	லித்தியம் அயன் பேட்டரிகளுக்கான நாவல் TIO ₂ /கிராபீன் மற்றும் NB ₂ O ₅ /கிராபீன் கூட்டு அனோட்கள்	கலாநிதி நந்தா குணவர்தன கலாநிதி பி எஸ் தசநாயக்க
6	ஜே சி கலிங்க	அகாலிபா இண்டிகா மற்றும் கர்குமா லாங்காவில் எண்டோ.பைடிக் பூஞ்சைகளால் உற்பத்தி செய்யப்படும் நுண்ணுயிரி வளர்சிதை மாற்றங்களின் இரசாயனவியல் மற்றும் உயிரியல் செயற்பாடுகள்	பேராசிரியர் யூ.எல்.பீ. ஜயசிங்க பேராசிரியர் என்.கே.பி. அதிகாரம்
7	கேடி.பி.யு சிறிவர்தன	கார்டியோஸ்பெர்மம் ஹாலிகேபம் மற்றும் ஜிங்கிபர் ஆபிசினேலில் இருந்து தனிமைப்படுத்தப்பட்ட	பேராசிரியர் யூ.எல்.பீ. ஜயசிங்க பேராசிரியர் என்.கே.பி.

		எண்டோபைடிக் பூஞ்சைகளால் உற்பத்தி செய்யப்படும் அதிகாரம் இரண்டாம் நிலை வளர்சிதை மாற்றங்களின் வேதியியல் மற்றும் உயிரியல் செயல்பாடு	
8	பி எம் சி ஜே பி பண்டார	நீரில் உள்ள கொந்தளிப்பு மற்றும் ப்ளோரைடை ஒரே நேரத்தில் அகற்றுவதற்காக மேற்பரப்பு- மேம்படுத்தப்பட்ட மணல் கலவைகளைப் பயன்படுத்தி ஒரு புதிய அலகு செயல்முறையின் வளர்ச்சி	பேராசிரியர் எஸ்.வி. வீரகூரிய பேராசிரியர் என்.டப்.பீ பாலகூரிய
9	டி சி எம் எ.பி கருணாரத்னா	தேர்ந்தெடுக்கப்பட்ட மந்தமான தாவர சாறுகள். சேர்மங்களை ஸ்க்ரீனிங் செய்தல் நோய்க்கிருமிகளுக்கு எதிரான எதிர்ப்பு நடவடிக்கைக்காக அலங்கார இலைத் தாவரங்கள்	பேராசிரியர் ஜே டபிள்யூ தமுனுபொல பேராசிரியர் பி எம் ஆர் பண்டார
10	கே ஏ ஜி சமீரா	தென்மேற்கு, தெற்கு மற்றும் தென்கிழக்கு மேட்டு பிரதேசத்தில் கால்சியம்-சிலிகேட் கிரானுலைட்டுகளின் அழுத்தம்-வெப்பநிலை-நேரம்-திரவ பரிணாமம்	பேராசிரியர் ஜி டபிள்யூ ஏ ஆர் பெர்னாண்டோ கலா. டி எல் தர்மப்ரியா
12	குமாரசிங்க ஆர்.கே கே.ஜி.ஆர்.ஜி	மெல்லிய படலங்கள் சூரிய செல் பயன்பாடுகளுக்கான ஊனளு மற்றும் ஊனவுந மெல்லிய படலங்களின் மேம்பாடு	கலாநிதி பி.எஸ்.தசநாயக்க பேராசிரியர் எல்.டி.பி.ஆர்.பி.விஜேசுந்தர
13	குணதிலக எஸ்.எம்.எஸ்	பல அடுக்கு போட்டானோடையும் கிராபீன்- இணைக்கப்பட்ட போட்டானோடையும் எலக்ட்ரோலைட்டையும் மேம்படுத்துவதன் மூலம் சாய- உணர்திறன் கொண்ட சூரிய செல் செயல்திறனை மேம்படுத்துதல்	கலா. டி எம் டபிள்யூ ஜே பண்டார கலாநிதி பி.எம்.கே பிரேமசிறி
14	பர்ஹான் எம்.எஸ்.எம்	நான்காவது வரிசை பெர்டர்பெட் ஹெய்சன்பெர்க் ஹாமில்டோனியனைப் பயன்படுத்தி பெரோ காந்த மெல்லிய படலங்களின் காந்த பண்புகளை ஆராய்தல்	பேராசிரியர் ப.சமரசேகர
15	மெதகெதர ஏ டி டி	செயல்படுத்தப்பட்ட கார்பனைப் பயன்படுத்தி குறைந்த விலை மற்றும் அதிக செயல்திறன் கொண்ட ஆற்றல் சேமிப்பு மற்றும் மாற்ற சாதனங்கள்	பேராசிரியர் ஜி.ஆர்.ஏ குமார பேராசிரியர் ரீ.உம்.டப.ஜே பண்டார
16	ஜே.எம்.பி.எஸ் மடமரண்டாவல	நுரையீரல் காசநோய் நோயாளிகள் மற்றும் தொடர்புடைய ஹோஸ்ட் லீட் ஆகியவற்றிலிருந்து மருந்து எதிர்ப்பு மைக்கோபாக்டீரியம் காசநோய் தனிமைப்படுத்தல்களின் மரபணு பண்பு. டிரான்ஸ்கிரிப்டோமிக்ஸ்	பேராசிரியர் டி என் மகன- ஆராச்சி பேராசிரியர் ஆர் ஜி எஸ் சி ராஜபக்ஷ வைத்தியர் துஷாந்த மாதகெதர a

5.2.3 வழங்கப்பட்ட (M.Sc. பட்டங்கள்)

இல	பட்டம் வழங்கப்பட்டோர்	ஆராய்ச்சி தலைப்பு	மேற்பார்வையாளர்(கள்)
அனர்த்த முகாமைத்துவம்			
1.	என் கே வீரசேகர	அபிவிருத்தியால் தூண்டப்பட்ட நீர்ப்பிடிப்பு சீரழிவு மற்றும் அனர்த்த சங்கிலி இலங்கையின் பதுளை ஓயா படுகையிலிருந்து ஒரு விடய ஆய்வு	பேராசிரியர் கே டபிள்யூ நந்தலால்
2.	பி ஏ டி எஸ் ஜெயரத்ன	இலங்கையில் மீள்குடியேற்றத்தால் பேரிடரின் வெற்றி மற்றும் பலவீனம்	கலாநிதி ஜே குணதிலக்க
3.	ஏ பாலசுப்ரமணியம்	இரண்டாம் நிலைப் பள்ளி கல்வியில் கோவிட் 19 இன் தாக்கம் யாழ்ப்பாணக் கரவெட்டி கல்விப் பிரிவிலிருந்து கற்றுக்கொண்ட பாடம்	பேராசிரியர் ஆர் நியந்தி
4.	எஸ்.எம்.கே.டி சமரகோன்	மய ஆசியாடிகாவுடன் தொடர்புடைய எண்டோ.பைடிக் பூஞ்சையின் உயிரியல் செயல்பாடு ஆய்வுகள்	பேராசிரியர் யு எஸ் பி ரணசிங்க
ஜீஜஎஸ் மற்றும் தொலையெறிதல் சென்சிங்			
5	டபிள்யூ கே கே சதுரங்க	நகர உருவாக்கங்களை முன்னறிவிப்பதற்கான செயற்கை நரம்பியல் வலையமைப்பு அடிப்படையிலான நில பயன்பாட்டு மாடலிங், கண்டியின் ஒரு வழக்கு	கலா ஜகத் குணதிலக்க
6	பி டபிள்யூ சுதர்ஷனி	இலங்கை ஹம்பந்தோட்டவில் இருந்து புஜ்ஞ வழக்கு ஆய்வைப் பயன்படுத்தி வனத் தோட்டத்திற்கு பொருத்தமான நிலங்களைத் தேர்ந்தெடுப்பது	கலா ஜகத் குணதிலக்க திரு. மாலிகா குணவர்தன
நீர்வள முகாமைத்துவம்			
7	டபிள்யூ எம் ஓய் ஆர் பண்டாரநாயக்க	மாத்தளை மாவட்டத்தில் உள்ள கலேவேலவில் உள்ள பொடாவா ஓயா ஓடைப் படுக்கையில் மணல் வெட்டியெடுப்பு மற்றும் உள்ளூர் சூழலில் அதன் விளைவுகள்	பேராசிரியர் என் டபிள்யூ பி பாலசுரிய
8	எச் எம் பி என் ஜெயசிங்க,	வைக்கோல் சாம்பல் மற்றும் மோன்ட் மோரிலோனைட் களிமண்ணைப் பயன்படுத்தி நீர் கடினத்தன்மையை அகற்றுதல்	கலாநிதி எச் ஏ தர்மகுணவர்தன
பகுப்பாய்வு இரசாயனவியல்			
9	எம் டபிள்யூ எம் பி நவரத்தின	டெங்கு கொசுக்களின் லார்வாக்களைக் கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த தாவரச் சாறுகள் இணைக்கப்பட்ட சிட்டோசன் நானோ துகள்களிலிருந்து புதிய லார்விசிடல் முகவரை உருவாக்குதல்.	கலா எஸ் ஜயசிங்க பேராசிரியர் டபிள்யூ ஏ பி டி சில்வா
கணனி விஞ்ஞானம்			
10.	எஸ். கோபிநாத்	நூல் நெறிமுறைக்கு இரண்டு காரணி ஆணையிடுதல்	பேராசிரியர் ஆர் ரேகல் பேராசிரியர் ஜி எஸ் என் கருணாரத்ன
மருத்துவ பௌதீகவியல்			


11	கான டப்.எம்.என்.இ வன்னிநாயக்க	தேர்ந்தெடுக்கப்பட்ட எக்ஸ்-ரே தேர்வுகளுக் கதிர்வீச்சு அளவு தணிக்கை கொழும்பு மாவட்டத்தில் உள்ள இரண்டு மருத்துவமனைகளில் ஒரு வழக்கு ஆய்வு	கலா. வி. சிவகுமார்
பல்லுயிர், சுற்றுச்சூழல் சுற்றுலா மற்றும் சுற்றுச்சூழல் முகாமை			
12.	பீஎச்எஸ்எம் குணவர்தன,	இலங்கையின் காலி மாவட்டத்தில், பாதுகாப்பு நிலை மற்றும் பன்றி அன்பால் (AXIS PORCINUS) ஏற்பட்ட பயிர் சேதம் குறித்த மதிப்பீடு	பேராசிரியர் கே.பி. ரணவன
13.	யு ஜி எம் எஸ் மடவல	இலங்கையின் பின்னவால் யானை காப்பகத்தில் ஆசிய யானைகளின் ஆரோக்கிய வாழ்வை உறுதி செய்வதற்காக நான்கு உடல் நிலை மதிப்பெண் குறியீடுகளின் விண்ணப்பம்	பேராசிரியர் கே பி ரணவன. ana
விஞ்ஞானக் கல்வி			
14	எல் பி கே எல் குமார	கிரியுல்லா கல்வி மண்டலத்தில் க.பொ.த (சா.த) கணிதத்தின் தேர்ச்சி விகிதத்தை கணிக்க ஒரு புள்ளிவிவர மாதிரி	பேராசிரியர் டபிள்யூ பி தவுண்டசேகர கலா. சச்சித் பி அபேசுந்தர
15	ஏசுமன்	மின் இரசாயனவியல் பிரிவில் மாணவர் செயல்திறனில் நடைமுறையைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவம்: இலங்கையின் அம்பாறாவில் உள்ள திருக்கோவில் கல்வி வலயத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலையின் 11 ஆம் வகுப்பில் ஒரு விடய ஆய்வு	Dr A C A Jayasundara
16	எம் சிரீதரன	க.பொ.த (சாதாரண தர)மாணவர்களின் கணித பாட செயல்திறனில் பாடசாலை வளங்களின் தாக்கம் வடமராட்சி கல்வி மண்டலத்தில் ஒரு விடய ஆய்வு	Dr U G I G K Udagedara
17	கே கே டி தில்ருக்ஷி	க.பொ.த (சாதாரண தர) விஞ்ஞான மதிப்பீட்டிற்கான பாடசாலை அடிப்படையிலான மதிப்பீட்டின் தற்போதைய நடைமுறைகள் குறித்த ஆய்வு மாத்தறை கல்வி வலயத்தில் ஒரு விடய ஆய்வு	Prof. P R K A Vitharana
18	எம் எம் டி சி திலகரத்ன	காரணிகள் ஒருங்கிணைப்பு வடிவவியலில் மாணவர்களின் குறைந்த செயல்திறனைப் பாதிக்கிறது: கொழும்பு கல்வி வலயத்தில் ஒரு விடய ஆய்வு	Dr. A K Amarasinghe
பிரயோக தொற்றுநோயியல்			
19	டி.ஏ.பி. பெரேரா	இலங்கையின் கம்பஹா மாவட்ட சுகாதாரப் பகுதிகளின் மருத்துவ அதிகாரியில் அறிவிக்கத்தக்க தொடர்பு நோய்கள் உணவு சுகாதாரம் மற்றும் நீர் தரம் கண்காணிப்பு	கலா. சரிதா ஜெயசிங்க

5.3 2024 ஆம் ஆண்டின் போதான பட்டப்பின் படிப்பு வெளியீடு

5.3.1 பட்டதாரிகள் (01.01.2024 – 31.12.2024)

விஞ்ஞான பட்டப்பின் நிறுவகத்தில் இருந்து 189 பட்டதாரிகள் கலாநிதி / தத்துவமணி / முதுமணி / விஞ்ஞான முதுமணி (MSc) ஆகியவற்றிலிருந்து அவர்களின் பட்டப்பின் படிப்பு பட்டங்களையும் 04 பேர் பட்டப்பின் படிப்பு டிப்ளோமா பட்டங்களையும் பெற்றனர்.

பட்டங்கள்	மாணவர் எண்ணிக்கை
கலாநிதி	7
தத்துவமணி	16
M.Sc.	45
முதுமணி	117
பட்டப்பின்	4
மொத்தம்	189



5.3.2 2024 பட்டப்பின் படிப்பு நிகழ்ச்சிகளின் பட்டதாரிகளின் வெளியீடு (2024 ஜனவரி முதல் திசம்பர் 2024)

கல்வி நிகழ்ச்சி	பட்டங்கள் (ப.டி/பட்டப்பின் /தத்துவ./ கலா.)	மொத்த பட்டதாரிக ள் எண்ணி.
உயிர் இரசாயனவியல் மற்றும் மூலக்கூற்று உயிரியல்	தத்துவமணி	1
சுற்றாடல் விஞ்ஞானம்	தத்துவமணி	1
பௌதீகவியலில் தத்துவமணி	தத்துவமணி	2
இரசாயன விஞ்ஞானத்தில் தத்துவமணி	தத்துவமணி	4
புள்ளிவிபரவியல் மற்றும் கணனி விஞ்ஞானம்	தத்துவமணி	1
புவி விஞ்ஞானம்	தத்துவமணி	4
தாவர விஞ்ஞானம்	தத்துவமணி	1
விலங்கியல்	தத்துவமணி	1
விஞ்ஞானக் கல்வி	தத்துவமணி	1
இரசாயன விஞ்ஞானத்தில் கலாநிதி	Ph.D	1
கணனி விஞ்ஞானத்தில் கலாநிதி	Ph.D	1
புவி விஞ்ஞானத்தில் கலாநிதி	Ph.D	1
பௌதீகவியலில் கலாநிதி	Ph.D	1
உயிர் இரசாயனவியல் மற்றும் மூலக்கூற்று உயிரியலில் கலாநிதி	Ph.D	1
கணிதத்தில் கலாநிதி	Ph.D	1
விலங்கியல் விஞ்ஞானத்தில் கலாநிதி	Ph.D	1
தகவல் தொழிநுட்பம்	விஞ்ஞானத்தில் முதுமணி	2
ஆய்வு உயிர் தொழில்நுட்பவியல்	விஞ்ஞான முதுமணி	13
பகுப்பாய்வு இரசாயனவியல்	விஞ்ஞான முதுமணி	8
நனோ விஞ்ஞானமும் நனோ தொழிநுட்பம்	விஞ்ஞான முதுமணி	7
சிசிச்சை உயிர் தொழில்நுட்பவியல்	விஞ்ஞான முதுமணி	2
சிசிச்சை உயிர் இரசாயனவியல்	விஞ்ஞான முதுமணி	1
Gemmology and Industrial Minerals	விஞ்ஞான முதுமணி	2
GIS & மற்றும் தொலையெறிதல்	விஞ்ஞான முதுமணி	4
கைத்தொழில் கணிதம்	விஞ்ஞான முதுமணி	1
உயிர் பல்வகைமை, சுற்றாடல் சுற்றுலாத்துறை, சுற்றாடல்	விஞ்ஞான முதுமணி	6
பிரயோக புள்ளிவிபரவியல்	விஞ்ஞான முதுமணி	6
பொறியியல் புவி தத்துவியல் மற்றும் நீரியல்	விஞ்ஞான முதுமணி	7

சுற்றாடல் விஞ்ஞானம்	விஞ்ஞான முதுமணி	17
கணனி விஞ்ஞானம்	விஞ்ஞான முதுமணி	5
பதார்த்தப் பௌதீகவியல்	விஞ்ஞான முதுமணி	1
அனர்த்த முகாமைத்துவம்	விஞ்ஞான முதுமணி	13
பிரயோக தொற்றுநோயியல்	விஞ்ஞான முதுமணி	2
மருத்துவ பௌதீகவியல்	விஞ்ஞான முதுமணி	1
விஞ்ஞானக் கல்வி	விஞ்ஞான முதுமணி	21
மருத்துவ உயிர்தொழில்நுட்பவியல்	விஞ்ஞான முதுமணி	2
பகுப்பாய்வு இரசாயனவியல்	விஞ்ஞான முதுமணி	3
GIS & மற்றும் தொலையெறிதல்	விஞ்ஞான முதுமணி	6
உயிர் பல்வகைமை, சுற்றாடல் சுற்றுலாத்துறை, சுற்றாடல் முகாமைத்துவம்	விஞ்ஞான முதுமணி	6
விஞ்ஞானக் கல்வி	விஞ்ஞான முதுமணி	7
மருத்துவ நுண்ணுயிரியல்	விஞ்ஞான முதுமணி	3
நீரக வளங்கள் முகாமைத்துவம்	விஞ்ஞான முதுமணி	3
பொறியியல் புவி தத்துவவியல் மற்றும் நீரியல்	விஞ்ஞான முதுமணி	1
மருந்தக	விஞ்ஞான முதுமணி	1
கணனி விஞ்ஞானம்	விஞ்ஞான முதுமணி	3
நனோ விஞ்ஞானமும் நனோ தொழிநுட்பம்	விஞ்ஞான முதுமணி	1
அனர்த்த முகபாமைத்துவம்	விஞ்ஞான முதுமணி	4
பதார்த்தப் பௌதீகவியல்	விஞ்ஞான முதுமணி	3
சுற்றாடல் விஞ்ஞானம்	விஞ்ஞான முதுமணி	2
நனோ விஞ்ஞானமும் நனோ தொழிநுட்பமும்	PG டிப்ளோமா	1
உயிர் பல்வகைமை, சுற்றாடல் சுற்றுலாத்துறை, சுற்றாடல்	PG டிப்ளோமா	1
கணனி விஞ்ஞானம்	PG டிப்ளோமா	1
பயன்பாட்டு தொற்றுநோயியல்	PG டிப்ளோமா	1
மொத்தம்		189

5.3.3 பட்டப்பின் படிப்பு நிகழ்ச்சிகளுக்கு உள்நாட்டு (மொத்த மாணவர்கள்) மாணவர்கள் அனுமதியும் சேர்த்தல்களும் 2024

கற்கை நிகழ்ச்சி	புதிய அனுமதி (ஜனவரி – திசெம்பர் (2024)	மாணவர் அனுமதி (பதிவு செய்யப்பட்ட மொத்த மாணவர்கள் - கல்விசார் வேலைகள்) செயன் முன்னேற்றம் (2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறு)
விஞ்ஞானக் கல்வி பட்டப்பின் படிப்பு டிப்ளோமா	3	10
மொத்தம்	3	10
பகுப்பாய்வு இரசாயனவியல் முதுமணி	விளம்பரம் செய்யப்படவில்லை	119
பிரயோக புள்ளிவிபரவியல் முதுமணி (SLQF 9/10)	24	87
உயிர் பல்வகைமை, சுற்றாடல் சுற்றுலாத்துறை, சுற்றாடல் முகாமைத்துவம்(SLQF 9/10)	விளம்பரம் செய்யப்படவில்லை	50
கணணி விஞ்ஞானத்தில் முதுமணி (SLQF 9/10)	60	224
மருத்துவ உயிர் இரசாயனவியலில் எம்.எஸ்.சி. (SLQF 9/10)	விளம்பரம் செய்யப்படவில்லை	9
சிகிச்சை உயிர் இரசாயனவியல் முதுமணி (SLQF 9/10)	do	35
அனர்த்த முகாமைத்துவத்தில் முதுமணி (SLQF 9/10)	do	13
அனர்த்த முகாமைத்துவத்தில் முதுமணி (SLQF 9/10)	do	27
புவிச்சதிரவியல் மற்றும் நீரியல் பொறியியலில் முதுமணி (SLQF 9/10)	do	34
சுற்றாடல் முகாமைத்துவத்தில் முதுமணி (SLQF 9/10)	do	72
ஆய்வு உயிர் தொழில்நுட்பவியல் முதுமணி (SLQF 9/10)	do	27
GIS & தொலையெறிதலில் முதுமணி (SLQF 9/10)	34	153
கைத்தொழில் இரசாயனவியல் முதுமணி (SLQF 9/10)	விளம்பரம் செய்யப்படவில்லை	49
கைத்தொழில் கணிதத்தில் முதுமணி (M.Sc.)	மேற்படி	11
கைத்தொழில் கணிதத்தில் முதுமணி (SLQF 9/10)	14	81
தகவல் தொழில்நுட்பவியல் முதுமணி (SLQF 9/10)	விளம்பரம் செய்யப்படவில்லை	82
மருத்துவ பெளதீகவியலில் முதுமணி (SLQF 9/10)	16	15
நனோ விஞ்ஞானமும் நனோ தொழில்நுட்பத்தில் முதுமணி (SLQF 9/10)	விளம்பரம் செய்யப்படவில்லை	122
தாவர மருந்தகவியலில் முதுமணி (SLQF 9/10)	do	28
சடப்பொருள்களின் பெளதீகவியலில் முதுமணி (SLQF 9/10)	17	57
விஞ்ஞானக் கல்வி முதுமணி (SLQF 9/10)	விளம்பரம் செய்யப்படவில்லை	75

மருத்துவ நுண் உயிரியலில் முதுமணி (M.Sc.)	do	19
மருத்துவ நுண் உயிரியலில் முதுமணி (SLQF 9/10)	do	52
இரத்தினவியல் மற்றும் கைத்தொழில் கணிப்பொருளில் முதுமணி (SLQF 9/10)	do	23
நீர் வளங்கள் முகாமைத்துவத்தில் முதுமணி (SLQF 9/10)	do	36
பிரயோக தொற்றுநோயியலில் முதுமணி (SLQF 9/10)	do	54
தரவு விஞ்ஞானத்தில் முதுமணி (SLQF 9/10)	49	121
உயர் இரசாயனவியல் மற்றும் மூலக்கூறு உயிரியலில் முதுமணி (SLQF 9/10)	விளம்பரம் செய்யப்படவில்லை	20
மொத்தம்	223	1673
உயிர் மருத்துவ விஞ்ஞானத்தில் தத்துவமணி	1	2
உயிர் இரசாயனவியல் மற்றும் மூலக்கூறு உயிரியலில் தத்துவமணி	2	15
இரசாயன விஞ்ஞானத்தில் தத்துவமணி	6	52
சுற்றாடல் விஞ்ஞானத்தில் தத்துவமணி	2	21
புவி விஞ்ஞானத்தில் தத்துவமணி	3	34
கணிதத்தில் தத்துவமணி	0	10
பௌதீகவியலில் தத்துவமணி	0	17
தாவர விஞ்ஞானத்தில் தத்துவமணி	2	19
புள்ளிவிபரவியல் மற்றும் கணணி விஞ்ஞானத்தில் தத்துவமணி	3	15
விஞ்ஞானக் கல்வியியில் தத்துவமணி	0	9
விலங்கியல் விஞ்ஞானத்தில் தத்துவமணி	2	14
மொத்தம்	12	139
Ph.D.		
உயிர் இரசாயனவியல் மற்றும் மூலக்கூறு உயிரியலில் கலாநிதி	0	1
இரசாயன விஞ்ஞானத்தில் கலாநிதி	0	4
சுற்றாடல் விஞ்ஞானத்தில் கலாநிதி	0	5
புவி விஞ்ஞானத்தில் கலாநிதி	2	6
கணிதத்தில் கலாநிதி	1	3
பௌதீகவியலில் கலாநிதி	0	1
தாவர விஞ்ஞானத்தில் கலாநிதி	1	4
புள்ளிவிபரவியல் மற்றும் கணணி விஞ்ஞானத்தில் கலாநிதி	0	4
விஞ்ஞானக் கல்வியியில் கலாநிதி	1	5
விலங்கியல் விஞ்ஞானத்தில் கலாநிதி	0	2
மொத்தம்	5	35
மொத்தம்	243	1857

5.3.4 பட்டப்பின் படிப்பு நிகழ்ச்சிகளுக்கு அனுமதிக்கப்பட்ட வெளிநாட்டு மாணவர்கள்

கற்கை நிகழ்ச்சி	நாடு	மாணவர் அனுமதி (பதிவு செய்யப்பட்ட மொத்த மாணவர்கள் - கல்விசார் வேலைகள்) (2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறு			பாடநெறி கட்டணம் பெறப்பட்டது
		ஆண்	பெண்	மொத்தம்	
முதுமானி பட்டங்கள்					
அனர்த்த முகாமைத்துவம்	கனடா/ குவைத்	-	1	1	250,000.00
GIS மற்றும் தொலையெறிதல்	கொங்டே கா	1	0	1	60000.00
விஞ்ஞானக் கல்வி	சீனா	9	12	21	11,558,760.00
உப மொத்தம்		14	12	27	11,868,760.00
M.Phil.					
சுற்றாடல் விஞ்ஞானம்	சீனா	1	0	1	59,346.00
உப மொத்தம்		1	0	1	
முழு மொத்தம்		13	13	26	59,346.00



5.4 ஆராய்ச்சி வசதிகளும் நடவடிக்கைகளும்

5.4.1 ஆராய்ச்சி வசதிகளும் ஆய்வுகூட செயற்பாடுகளும்

மாணவர்களுக்கு அவர்களின் ஆராய்ச்சி செயற்பாடுகளை வசதியாக மேற்கொள்வதற்கு ஆய்வுகூடங்கள் தயார் செய்யப்பட்டு தேவையான உபகரணங்கள், இரசாயனங்கள் மற்றும் பாவனை பொருட்கள் மற்றும் களஞ்சிய வசதிகளுடனான வசதிகள் வழங்கப்படுகின்றன.




5.4.2 2024 வி.ப.ப.நி (PGIS) நிறுவகத்தின் ஆராய்ச்சி மானிய நிகழ்ச்சிகள்

விஞ்ஞான பட்டப்பின் படிப்பு நிறுவகம் (PGIS) 36 உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஆராய்ச்சி மானியங்களை நிர்வகித்தது. 2021 ஆம் ஆண்டில், உருவாக்கப்பட்ட நிதியத்திலிருந்து ஆராய்ச்சி மானியங்களை வழங்குவதற்கான திட்டம் நிறுவப்பட்டது. PGIS 2023 ஆம் ஆண்டில் பதினொரு புதிய ஆராய்ச்சி மானியங்களுக்கு PGIS நிதியளித்தது. உருவாக்கப்பட்ட நிதி மூலம் மானியங்கள் வழங்கப்பட்டன. அடுத்த ஆண்டிற்கான ஆராய்ச்சி மானியங்களை வழங்க 2024 ஆம் ஆண்டில் விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

6. மாநாடுகள் மற்றும் குறுங்கால நிகழ்ச்சிகள்

விஞ்ஞான பட்டப்பின் படிப்பு நிறுவகத்தினால் ஆண்டுதோறும் பல குறுங்கால நிகழ்ச்சிகள் மாநாடுகள் மற்றும் சேவைக்காலப் பயிற்சி என்ற வகையில் நடத்தப்படுகின்றன. அவற்றில் சில தொடர்ச்சியாக நடத்தப்படுகின்றன. 2024 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட வழக்கமான குறுகிய கால திட்டங்களில் ‘உயிர் தகவலியல் அறிமுகம் மற்றும் முறைகள்’ ‘விஞ்ஞான ரீதியில் எழுதுதல் தொடர்பான செயலமர்வுகள்’ மற்றும் ‘மேம்பட்ட கரிம இரசாயனவியல்’ ஆகியவற்றில் சான்றிதழ் படிப்பு அடங்கும். விஞ்ஞானப் பட்டப்பின் படிப்பு நிறுவகமானது உள்நாட்டு கைத்தொழில் துறைக்கும் பொது அரசு/தனியார் நிறுவனங்களுக்கும் ஆலோசனை சேவைகளையும் வழங்குகின்றது. நிறுவகத்தினால் நடத்தப்பட்ட மாநாடுகள் மற்றும் ஏனைய நிகழ்ச்சிகள் தொடர்பான தகவல் கீழே காட்டப்பட்டுள்ளன.



6.1 விஞ்ஞான பட்டப்பின் படிப்பு நிறுவகத்தின் ஆராய்ச்சி காங்கிரஸ் (RESCON) – 2024



விஞ்ஞான பட்டப்பின் படிப்பு நிறுவகத்தின் (PGIS) ஆராய்ச்சி மாநாடு என்பது விஞ்ஞான பட்டப்பின் படிப்பு நிறுவகத்தின் முக்கிய வருடாந்த ஆராய்ச்சி மாநாடாகும். அதிநவீன ஆராய்ச்சியை வழங்குவதன் மூலம் நாடு முழுவதும் மற்றும் வெளிநாடுகளில் உள்ள விஞ்ஞானிகளுடன் அறிவையும் வலையமைப்பையும் பகிர்ந்து கொள்ள இந்த மாநாடு ஒரு சிறந்த தளத்தை வழங்குகிறது. PGIS நாட்காட்டியில் மிகப்பெரிய நிகழ்வான இந்த நிகழ்வு, உள்ளூர் மற்றும் சர்வதேச ஆராய்ச்சியை ஒன்றிணைத்து அறிவு பரிமாற்றத்திற்கான ஒரு முக்கிய தளமாக உருவாகியுள்ளது. 2024 நவம்பர் 1 மற்றும் 2 ஆம் திகதிகளில் திட்டமிடப்பட்ட இந்த நிகழ்வில், வாழ்க்கை விஞ்ஞானம், பௌதீக விஞ்ஞானம், ICT, கணிதம் மற்றும் புள்ளிவிபரவியல், விஞ்ஞானக் கல்வி மற்றும் பூமி மற்றும் சுற்றுச்சூழல் விஞ்ஞானம் ஆகிய ஐந்து முக்கிய கருப்பொருள்களின் கீழ் 289 பிரித்தெடுப்புக்கள் முன்வைக்கப்பட்டன.

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ நுண்ணுயிரியல் பேராசிரியரும் முன்னாள் பீடாதிபதியுமான பேராசிரியர் ஜெனி.பர் பெரேராவின சிறப்புரையுடன் கூடிய தொடக்க விழா நவம்பர் 02 ஆம் திகதி நடைபெற்றது. இலங்கை ராஜரட்ட பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் ஒட்டுண்ணியியல் துறை பேராசிரியர் என்.கே. அஞ்சன சில்வா, கனெக்டிகட் பல்கலைக்கழக புள்ளிவிவரவியல் துறை பேராசிரியர் நளினி ரவிசங்கர், பேராதேனிய பல்கலைக்கழக கலைப் பீடத்தின் கல்வித் துறை பேராசிரியர் எஸ்.வைய.ஏகநாயக்க ஆகியோர் முழுமையான பேச்சாளர்களாக கலந்துகொண்ட சுருளுனழு 2024 இன் தொழில்நுட்ப அமர்வுகள் வெற்றிகரமாக நிறைவடைந்தன.

6.2.1 2024 இல் நடைபெற்ற செயலமர்வுகள், மாநாடுகள், வெபினார்கள்

	நிகழ்ச்சி / தலைப்பு	ஒழுங்கமைத்தல் பீடம்./துறை./நிலையம்/பிரிவு	திகதி(கள்)
1	நீர் தின கொண்டாட்டங்கள்	புவி விஞ்ஞானக் கல்விச் சபை	22.03.2024
2	பாடசாலை இணைப்புத் திட்டம் O/L பரீட்சை அடிப்படையிலான கருத்தரங்கு தொடர் YRF PGIS இனால் ஏற்பாடு செய்யப்பட்டது	இளம் ஆராய்ச்சி மன்றம் வி.ப.ப.நி (PGIS)	2024 மார்ச் தொடக்கம் ஏப்பிரல் வரை
3	“AI உடன் கணனி நிரலாக்கம்: உயிரியல் விஞ்ஞானங்கள் துறையில் பிரயோகம்” என்ற தலைப்பில் முதல் RESCON முன் செயலமர்வு வளவாளர், பேராசிரியர் தயான்ஜன் எஸ். விஜேசிங்க, மருந்தியல் சிகிச்சை மற்றும் விளைவுகள் விஞ்ஞான துறை, வர்ஜீனியா காமன்வெல்த் பல்கலைக்கழகம், VA, USA.	வி.ப.ப.நி (PGIS)/ உயிர் மருத்துவ விஞ்ஞானக் கல்விச் சபை	31.07.2024
4	சர்வதேச நீர் கருத்தரங்கு மற்றும் நீர் தரம் குறித்த மாநாடு	சுற்றாடல் விஞ்ஞானக் கல்விச் சபை	23, 24 ஆகஸ்ட், 2024.
5	RESCON முன் செயலமர்வு “விஞ்ஞான மதிப்பாய்வு கலையில் தேர்ச்சி பெறுதல்: நுட்பங்கள் மற்றும் சிறந்த நடைமுறைகள்” வளவாளர், USA வெய்ன் பல்கலைக்கழக இரசாயனவியல் துறைத் தலைவர் பேராசிரியர் மேட்யூ ஆலன்.	PGIS/ உயிர் மருத்துவ விஞ்ஞானக் கல்விச் சபை	28.08.2024
6	RESCON முன் செயலமர்வு “சர்வதேச கூட்டு ஆராய்ச்சியை ஊக்குவித்தல்”	PGIS/ உயிர் மருத்துவ விஞ்ஞானக் கல்விச் சபை	26.10.2024.
7	தாவர விஞ்ஞானங்கள் கல்வி சபையின் (BoS) “பாசி உயிரி தொழில்நுட்பம்” குறித்த இரண்டு (2) நாள் செயலமர்வு.	தாவர விஞ்ஞானங்கள் கல்விச் சபை	19,20 ஒக்தோபர் 2024

	செயலமர்வு ஒருங்கிணைப்பாளர் கலாநிதி சாரங்கி அத்துகோரள.		
8	வி.ப.ப.நி (PGIS) இன் RESCON 2024	வி.ப.ப.நி (PGIS)/உயர் மருத்துவ விஞ்ஞானக் கல்வி சபை	1 மற்றும் 2 .நவம்பர் 2024
10	பி.எஸ்சி பாடத்திட்டத்தின் பாடத்திட்டங்கள் மற்றும் நிதி கணிதத்தில் பட்டப்பின் படிப்பு (SLQF 9) மற்றும் நிதி கணிதத்தில் பட்டப்பின் படிப்பு விஞ்ஞானம் (SLQF 10) ஆகியவற்றைப் பற்றி கலந்துரையாட அக்கரைலயுடைய தரப்பினர் கூட்டம். வளவாளர்: அமெரிக்காவின் ஹுஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் கமலா ராகவன்.	கணித கல்வி சபை	04.12.2024



7. மனித மற்றும் பெளதீக வளங்களின் அபிவிருத்தி

7.1 மனித வளங்கள்

ஆண்டின் போது வி.ப.ப.நி (PGIS) மற்றும் பீடத்தின் கல்விசாரா ஊழியர்கள் இரு தரப்பினரும் நிறுவகத்தின் இலக்குகளை அடைவதற்கு பெறுமதியான சேவையை வழங்கினர்.

7.1.1 கல்விசார் பதவியணி (வருகை)

கல்விச் சபை	பாடம்	மொழி	சிரேஷ்ட பேரா./ பேரா./ இணை. பேரா	சிரேஷ்ட விரிவுரையா ளர் / விரிவுரை யாளர்	செய்து காட்டுனர்
உயிர் இரசாயனவியல் மற்றும் மூலக்கூற்று உயிரியல்	சிகிச்சை உயிர் இரசாயனவியல்	ஆங்கிலம்	10	13	5
	தேர்வாய்வக உயிரியத் தொழிநுட்பம்		04	07	10
இரசாயன விஞ்ஞானம்	பகுப்பாய்வு இரசாயனவியல்		05	11	16
	கைத்தொழில் இரசாயனவியல்		-	-	-
	நனோ விஞ்ஞானம் மற்றும் நனோ தொழிநுட்பம்		20	27	05
புவி விஞ்ஞானம் புவி விஞ்ஞானம்	GIS மற்றும் தொலையறிதல்				
			02	07	02
	நீர்வள முகாமைத்துவம்		06	09	-
சுற்றாடல் விஞ்ஞானம்	உயிரியல் பல்வகைத்தன்மைசூழல் சுற்றுலாவியல்		10	07	04
	சூழல் விஞ்ஞானம்		12	10	03
கணிதம்	கைத்தொழில் கணிதம்		01	11	-
பெளதீகவியல்	சடப்பொருள் பெளதீகவியல்		-	-	-
	மருத்துவ பெளதீகவியல்		05	15	-
தாவர விஞ்ஞானம்	மருத்துவ நுண்ணுயிரியல்		-	-	-
	மருத்துவ நுண்ணுயிரியல்		-	-	-

விஞ்ஞானக் கல்வி	விஞ்ஞானக் கல்வியில் டிப்ளோமா		02	12	
	விஞ்ஞானக் கல்வி (சீனா)		06	16	-
	விஞ்ஞானக் கல்வி		10	-	04
புள்ளி விபரவியல் மற்றும் கணனியியல் விஞ்ஞானம்	பிரயோக புள்ளிவிபரவியல்		02	12	-
	கணனி விஞ்ஞானம்		06	10	-
	தரவு விஞ்ஞானம்		05	15	-
	தகவல் தொழில்நுட்பம்		-	-	-
விலங்கியல்	மருத்துவ நுண்ணுயிரியியல்		-	-	-
	மொத்தம்		106	182	49

7.1.2 அங்கீகரிக்கப்பட்ட பதவியணி மற்றும் தற்போதய பதவியணியும் 2024 – அனைத்து பதவியணி

*) இந்த முகாமைத்துவ உதவியாளர் வெற்றிடம் தனிப்பட்ட முறையில் ஒருவர் நியமிக்கப்படும்.

சேவை வகை	பதவி	சம்பள குறியீடு	முகா.சே. தி. அங்கீ	உள்ளவா.பதவியணி		V வெற்றிடங்கள்
				நிரந்தரம்	தற்காலிகம்	
சிரேஷ்ட நிலை	பணிப்பாளர்	U - AC 5	01	01	00	00
	பேராசிரியர்	U - AC 5	05	00	00	05
	இணை பேராசிரியர்.	U - AC 4		00	00	
	சிரேஷ்ட விரிவுரையாளர் / விரிவுரையாளர் / விரிவுரையாளர் (தகைமை காண்)	U - AC 3		00	00	
	சிரேஷ்ட உதவி பதிவாளர் / பிரதி பதிவாளர்	U - EX 2	01	01	00	00
	சிரேஷ்ட உதவி நிதியாளர் / பிரதி நிதியாளர்	U - EX 2	01	01	00	00
மூன்றாம் நிலை	உதவி பதிவாளர் உதவி பதிவாளர்	U - EX 1	01	01	00	00
	மின் பொறியியாளர்	U - EX 1	01	01	00	00
	விஞ்ஞான உதவியாளர்	U - AS 1	01	01	00	00
இரண்டாம் நிலை	தொழில்நுட்ப உத்தியோகத்தர் (Audio Visual)	U - MT 1	01	00	00	01
	தொழில்நுட்ப உத்தியோகத்தர்	U - MT 1	03	01	01 (Contract Basis)	01
	முகாமைத்துவ உதவியாளர்	U - MN I	08	11	00	1*)
			04			
	முகாமைத்துவ உதவியாளர் (களஞ்சியம்)	U - MN I	01	01	00	00
	முகாமைத்துவ உதவியாளர் (கணக்கு வைப்பு)	U - MN I	01	01	00	00
ஆரம்ப நிலை	சாரதி	U - PL 3	03	02	00	01
	மின்னியலாளர்	U - PL 3	01	00	00	01
	ஆய்வுகூட மேலாளர்	U - PL 2	01	00	00	01
	வேலை உதவியாளர்	U - PL 1	04	03	00	01
	அலுவலக இயந்திர ஓட்டுனர்*	U - PL 1	01	00	00	01
*)தற்காலிக ஆராய்ச்சி உதவியாளர்		நிரந்தர	02	00	00	02
*) தற்காலிக செய்துகாட்டுனர்		நிரந்தர	02	00	02	00

**) தற்காலிக ஆராய்ச்சி உதவியாளர் மற்றும் தற்காலிக செய்துகாட்டுனர் என்பன நிரந்தர வகையல்ல

7.2 பௌதீக வளங்கள்

தகவல் தொழில்நுட்ப பயன்பாடு

அட்டவணை 1 : த.தொ. உட்கட்டமைப்பு / ஆய்வுகூடங்கள் / இணையம்

மாணவர்களுக்கான ஆய்வுகூடங்களின் எண்ணிக்கை	மாணவர்களுக்கான கணினிகள் எண்ணிக்கை	மாணவர்களுக்கான ஆய்வுகூடங்களின் எண்ணிக்கை (கல்விசார்)	கல்விக்கான கணினிகள் எண்ணிக்கை (கல்வியலாளர்;
5	192	5	3

அட்டவணை 2: IT Peripherals (2021திசெம்பர் 31 இல் உள்ளவாறு)

	No.
மாணவர்களுக்கான கணினிகள் எண்ணிக்கை	
மேசை கணினிகள்	137
மடிக் கணனி / டெப்	55
நிர்வாக பதவியணிக்கான கணினிகள் எண்ணிக்கை	
மேசை கணினிகள்	4
மடிக் கணனி / டெப்	4
கல்விசார் பதவியணி உதவி ஊழியர்களுக்கான கணினிகள் எண்ணிக்கை	
மேசை கணினிகள்	3
மடிக் கணனி / டெப்	1
கல்விசாரா ஊழியர்களுக்கான கணினிகள் எண்ணிக்கை	
மேசை கணினிகள் எண்ணிக்கை	20
சேர்வர்கள் எண்ணிக்கை	11
அச்சப் பிரதி இயந்திரங்கள் எண்ணிக்கை (கனரக)	2
அச்சப் பிரதி இயந்திரங்கள் லேசர்	15
scanners எண்ணிக்கை	1
ஏனைய ஐ.ரீ. கருவிகள் - டிஜிட்டல் கெமறாக்கு போன்ற	
ஸ்மார்ட் புலகை	6
வெப் கெமறா	5
டிஜிட்டல் கெமறா	1
ஆய்வுகூடங்களின் எண்ணிக்கை	5
ஒவ்வொரு ஆய்வுகூடத்திலுள்ள கணினிகள்	56,68,55,5,8
இணைய அணுகலுக்கான மாணவர்களுக்கான கணினிகள் எண்ணிக்கை	192
இணைய அணுகலுக்கான பணியாளர்களுக்கான கணினிகள் எண்ணிக்கை	24


8. நிர்வாக மற்றும் நிதிசார் அடைவுகள்

8.1.1 2023 மற்றும் 2024ஆம் ஆண்டுகளில் மொத்த வருமானம்

	2024(ரூபா.)	2023(ரூபா.)
மீண்டுவரும் மானியம்	-	-
சுய நிதி செயற்பாடுகள்	63,363,575	58,973,310
ஏனைய அனைத்து உள்ளக வருமானங்கள்	66,445,300	109,917,822
மொத்தம்	129,808,875	168,891,132


8.1.2 2024 மற்றும் 2023 இல் மூலதனக் கொடுப்பனவு

மூலதனக் கொடுப்பனவு	அரசு நிதியம்		ஈட்டிய வருமானம்		மொத்தக் கொடுப்பனவு	
	2024(ரூபா)	2023 (ரூபா)	2024(ரூபா)	2023 (ரூபா)	2024(ரூபா)	2023 (ரூபா)
கட்டிடம்		-	373,958		373,958	
ஆய்வுகூடம் மற்றும் கற்பித்தல் உபகரணம்		-	2,304,060	624,250	2,304,060	624,250
காரியாலய உபகரணம்		-	1,056,926	1,679,120	1,056,926	1,679,120
வாசிகசாலைப் புத்தகங்கள்		-	219,388	142,302	219,388	142,302
தொலைபேசி		-	-	5,490		5,490
மொத்தம்	-		3,954,332	2,451,162	3,954,332	2,451,162



8.1.3 மீண்டெழும் செலவினம்

நிகழ்ச்சி	செலவினம் (ரூபா)
தனிப்பட்ட வேதனங்கள் - கல்விசார்	22,823,911
தனிப்பட்ட வேதனங்கள் - கல்விசாரா	33,166,594
போக்குவரத்து செலவினம்	162,017
போக்குவரத்து செலவினம்	5,159,113
பராமரிப்பு செலவினம்	5,838,046
ஒப்பந்த சேவைகள்	10,682,188
ஏனைய மீண்டெழும் செலவினம்	26,622,255
பரிமாற்றல் நடட்டம்	36,039,585
பெறுமானத் தேய்வு	49,024,997
மொத்தம்	194,518,706



**8.1.4 நிதி முன்னேற்ற ஆய்வு
(செலவினம்)**

விடயம்	2024
மீண்டுவரும்	92%
மூலதனம்	77%

8.1.5 நிதிசார் செயலாற்றல் தொடர்பான

விடயம்	ஒரு மாணவருக்கான செலவினம்
ஒரு மாணவருக்கான மீண்டு வரும் செலவினம் (மீ.செ)	மேலே குறிப்பிடப்பட்ட மீண்டெழும் செலவினத்தை அடிப்படையாக கொண்டு கணிப்பிடப்பட வேண்டும்

8.1.6 நிதி ஒதுக்கீடு, பயன்பாடு மற்றும் முகாமை

	ஒதுக்கீடு (மில்.)	கிடைத்த பயன்படுத்தியது (மில்)
மூலதன மானியம்	-	-
மீண்டெழும் மானியம்	-	-

8.1.7 கிடைத்த ஆராய்ச்சி மானியங்கள் (வெளிவாரி மானியம், 2018-2024)

ஆண்டு	ஆராய்ச்சி மானியங்களின் எண்ணிக்கை	பெறுமதி (ரூபா.)
2018	4	14,001,100.00
2019	6	10,288,860.00
2020	4	995,000.00
2021	2	341,898.00
2022	-	-
2023	02	9,259,199.51
2024	-	-

8.1.8 2024 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட (வெளிநாட்டு நிதி) ஆராய்ச்சி மானியங்களின் விபரங்கள்

மானிய பெயர்	வழங்குனரின் பெயர்	செயற்திட்டத்தின் தலைப்பு	மொத்த மானிய தொகை	2024 இல் பெறுவனவுகள் ரூபா	2023 இல் செலவினம் ரூபா
பேரா. இ.யகந்தாவல தாவரவியல் துறை விஞ்ஞான பீடம்		பைபர் இனத்தின் உயிர் புவியியல் மற்றும் பைலோஜெனடிக்ஸ்	Rs.2,793,776.96 €192,310	-	319,781.55
பேரா. பண்டார ரீ.டப்.ஏ பெளதீகவியல் துறை விஞ்ஞான பீடம்		குறைந்த விலை சூரிய மின கலங்களின் செயல்திறனை மேம்படுத்துவதற்கான நாவல் நானோ-கட்டமைப்புகள்	SEK 105,000 Rs.3,155,080.80	434,281.29	1,214,784.29
பேரா. இ.யகந்தாவல தாவரவியல் துறை விஞ்ஞான பீடம்		இலங்கையில் போக்னரின் நீர் எக்காளம் (கிரிப்டோகோரின் போக்னெரி) பாதுகாப்பு	USD 20,000 Rs.6,538,400.00	-	- 1,738,510.69
மொத்தம்				434,281.29	3,273,076.53

8.1.9 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட (வெளிநாட்டு நிதி) ஆராய்ச்சி மானியங்களின் விபரங்கள்

மானிய வழங்குனரின் பெயர்	செயற்திட்டத்தின் தலைப்பு	மொத்த மானிய தொகை	2023 இல் பெறுவனவுகள்	2023 இல் செலவினம்
			(ரூபா.)	(ரூபா)
இல்லை				
மொத்தம்			-	-

8.1.10 ஆண்டில் PGIS வழங்கப்பட்ட ஆராய்ச்சி மானியங்களின் விபரங்கள்

மானிய வழங்குனரின் பெயர்	செயற்திட்டத்தின் தலைப்பு	மானிய தொகை		2024 இல் பெறுவனவுகள்	2024 இல் செலவினம்
		ஆண்டு 1	ஆண்டு 2	(ரூபா.)	(ரூபா.)
கலா.பி ஏ தர்மபிரிய புவியியல் துறை, விஞ்ஞான பீடம் PGIS/2020/03	மைக்ரோ பேலியோன்டாலஜிகல் மற்றும் லித்தோ-கெமோ ஸ்ட்ராடிகிரா பிக்கல் பண்புகள் வண்டல் வரிசையின் முறை: ஹைட்ரோகார்பன்களின் சாத்தியத்தை ஆய்வு செய்தல் மற்றும் பேசின் நிரப்புதலின் போது டெபாசிஷனல் சூழல்கள் மற்றும் பேலியோ காலநிலை கட்டுப்பாடுகள்	499,750.00	620,000.00	208,045.00	229,200.00
பேரா.என்.டபிள்யூ.பி பாலசூரிய புவியியல் துறை, விஞ்ஞான பீடம் PGIS/2020/18	இலங்கை நரம்பு கிராபைட்: மேம்பட்ட பயன்பாட்டிற்கான சுத்திகரிப்பு மற்றும் பயன்பாடு	500,000.00	500,000.00	-	-
கலா. டி எம் டபிள்யூ. ஜே பண்டார, இயற்பியல் துறை, விஞ்ஞான பீடம் PGIS/2020/05	கிராபைட்/ கிராபிம் குவாண்டம் புள்ளிகள் மூலம் கலப்பு கேஷன்கள் மற்றும் மின்முனைகளைப் பயன்படுத்தி எலக்ட்ரோலைட்டுகளில் சார்ஜ் போக்குவரத்தை மேம்படுத்துவதன் மூலம் அரை திட-நிலை புகைப்பட மின்,ரசாயனவயல் சூரிய மின்கலங்களை மேம்படுத்துதல்.	485,000.00	610,000.00	-	113,476.00
கலா. பி எம் கே பேமசிறி பௌதீகவியல் துறை, விஞ்ஞான பீடம் PGIS/2020/10	பொருத்தமான ஜெல் பாலிமர் எலக்ட்ரோலைட்டுகளை மேம்படுத்துவதன் மூலம் புகைப்பட மின்வேதியியல் சூரிய மின்கலத்தின் செயல்திறன் மற்றும் நிலைத்தன்மையின் வளர்ச்சி	495,000.00	480,000.00	-	259,445.00
கலா. டபிள்யூ.ஆர்.பி விஜேசிங்க தாவரவியல் துறை, விஞ்ஞான பீடம் PGIS/2020/17	இலங்கையின் கால்நடைக் கழிவுகளில் ஆண்டிபயாடிக் எதிர்ப்பு சூடோமோனாஸ் ஏருகினோசா மற்றும் அசினெடோபாக்டர் பெளமன்னி ஆகியவற்றின் மரபணு தெளிவுபடுத்தல்.	500,000.00	500,000.00	64,085.48	79,724.00

கலா எச்.ஏ.சீ.கே ஆரியர்தன் தாவரவியல் துறை, விஞ்ஞான பீடம் PGIS/2020/23	லங்கையில் விரல் தினை மற்றும் பிற முக்கிய தானிய பயிர்களில் நிலவும் நோய்களுடன் தொடர்புடைய பூஞ்சை மூலம் பரவும் நோய்க்கிருமிகளின் பன்முகத்தன்மை மற்றும் விநியோகம்	500,000.00	620,000.00	87,079.00	173,500.00
பேரா.தீப்தி யகந்தவல, தாவரவியல் துறை, விஞ்ஞான பீடம் PGIS/2020/21	பைபர் இனத்தின் உயிர் புவியியல் மற்றும் பைலோஜெனடிக்ஸ்	500,000.00	500,000.00	350,142.19	466,691.94
பேரா.கே.பி ரணவன, விலங்கியல் துறை, விஞ்ஞான பீடம் PGIS/2020/22	இலங்கையின் ஹார்டன் சமவெளி தேசிய பூங்காவில் உள்ள மக்கள் தொகை அமைப்பு மற்றும் சாம்பார் மான்களின் மூலிகை தந்தம் (Rusa unicolor unicolor)	490,000.00	490,000.00	-	1,432.50
கலா. ரீ.சீ வீரர்தன், விலங்கியல் துறை, விஞ்ஞான பீடம் PGIS/2020/12	இலங்கையில் சேமித்து வைக்கப்பட்ட தானியங்களின் பூச்சி பூச்சிகளில் பூச்சிக்கொல்லி எதிர்ப்பு நிலைகள் மற்றும் எதிர்ப்பு வழிமுறைகள்	495,000.00	498,000.00	14,970.00	14,970.00
பேரா. டபிள்யூ.பி. தவுண்ட்சேகர கணிதவியல் துறை, விஞ்ஞான பீடம் PGIS/2020/24	சிறந்த ஒத்திசைவுடன் சில யதார்த்தமான காரணிகளை இணைப்பதன் மூலம் பல- விற்பனையாளர் பல-வாங்குபவர் ஒருங்கிணைந்த சரக்கு வழங்கல் சங்கிலி: ஒரு செயற்திறனான மாதிரியின் வளர்ச்சி மற்றும் திறமையான தீர்வு நுட்பம்.	410,000.00	410,000.00	-	100,000.00
கலா. டி.எச்.கே.ஆர் டி சில்வா, கணிதத் துறை, விஞ்ஞான பீடம் PGIS/2020/04	கெரோனா வைரஸின் சுற்றுச்சூழல் பரிமாற்றத்துடன் கோவிட்-19 பரவுவதற்கான கணித மாதிரியாக்கம் மற்றும் உகந்தது	500,000.00	497,000.00	-	122,700.00
கலா. ஏ.எஸ். பிந்திடியாராச்சி பண்புகள் , புள்ளிவிபரவியல் மற்றும் விஞ்ஞான துறை, விஞ்ஞான பீடம் PGIS/2020/06	நியூரோமேஜிங் தரவுகளில் ஆழமான கற்றலைப் பயன்படுத்தி மூளை நோய்களைக் கண்டறிதல் மற்றும் வகைப்படுத்துதல்	500,000.00	500,000.00	-	118,100.00
கலா.வீ. சிவகுமார், தாவரவியல் துறை, விஞ்ஞான பீடம்	URC ஆராய்ச்சி மானியம் 280	600,000.00	600,000.00	-	300,000.00

பேரா. எஸ்.எச்.பீ.சீ கருணாரத்ன, விலங்கியல் துறை, விஞ்ஞான பீடம் PGIS/2020/01	URC ஆராய்ச்சி மானியம் 265	620,000.00	620,000.00	485,697.70	485,697.70
கலாநிதி பி.கே. பெரேரா விலங்கியல் துறை, விஞ்ஞான பீடம் PGIS/2020/02	இலங்கையின் யாழ்ப்பாணத்தில் கருமுட்டை மற்றும் போவின் திலேரியோசிஸின் தொற்றுநோயியல் ஆய்வுகள்	424,000.00	610,000.00	759,902.42	759,902.42
கலாநிதி எம்.பி.சி.எஸ். தனபாலா, உயிர் இரசாயனவியல் மற்றும் மூலக்கூறு உயிரியல் துறை PGIS/2022/03	இலங்கையில் மூன்று வெவ்வேறு குள்ள அரிசியில் காணப்படும் குள்ளத்தன்மையின் மரபுரிமை முறை மற்றும் பிறழ்வு வகையை அடையாளம் காணுதல் மற்றும் வகைப்படுத்துதல்.	620,000.00	620,000.00	-	-
கலாநிதி எல்.கே. நாரங்கம்மன, பௌதீகவியல் துறை PGIS/2022/04	காபன் மற்றும் கனிம குறைக்கடத்திகளைப் பயன்படுத்தி நச்சுத்தன்மையற்ற, குறைந்த விலை, வெப்ப மின் பொருள்களின் வளர்ச்சி மற்றும் விசாரணை.	620,000.00	620,000.00	606,000.00	606,000.00
கலாநிதி பி.எஸ். நாணயக்கார, தாவரவியல் துறை PGIS/2022/06	ஒரு இயற்கைப் பொருளிலிருந்து ஒரு புதிய நிறமூர்த்த நிலையான கட்டத்தின் வளர்ச்சி.	620,000.00	620,000.00	61,411.08	61,411.08
கலாநிதி ஜே.ஏ.டி.சி ஆரியசேன, இரசாயனவியல் துறை PGIS/2022/07	டில்லினியாசியே குடும்பத்தின் இனங்களில் விதை செயலற்ற தன்மை, சேமிப்பு நடத்தை மற்றும் பரவல் அலகுகளின் சில உருவ-இரசாயனவியல் பண்புகள்.	620,000.00	620,000.00	406,000.00	406,000.00
கலா.கே.எம்.ஜி.ஜி. ஐயசூரிய, தாவரவியல் துறை, விஞ்ஞான பீடம் PGIS/2022/08	இலங்கை சிவப்பு மண் பயன்படுத்தி மண்ணில் உள்ள நுண்ணிய பிளாஸ்டிக்குகளின் மேம்படுத்தப்பட்ட ஒளிச்சேர்க்கை சிதைவு.	603,530.00	616,310.00	34,111.04	34,111.04
கலா.எச்.எம்.கே.என். எச்.கோரலேகெதர புவியியல் துறை PGIS/2022/09	உயிர் வகை பல்லுயிரியலில் இயற்கை விவசாயத்திற்கு மாற்றுவதன் விளைவுகள்	620,000.00	620,000.00	686,377.85	686,377.85

கலா.டபிள்யூ எம் கே.பி.என் விஜயரத்ன, பெளதீகவியல் துறை PGIS/2022/12	அனைத்து திட-நிலை சாய-உணர்திறன் கொண்ட சூரிய மின்கலங்கள் சேதன/அசேதன துளை கடத்திகள் பயன்படுத்தி, உள்நாட்டில் காணப்படும் உயிரியல் மைக்ரோ/நானோ-கட்டமைப்புகளுடன் மேம்படுத்தப்பட்டது	620,000.00	620,000.00	480,000.00	480,000.00
பேராசிரியர் எஸ்.எச்.போய்கொட விலங்கியல் துறை விஞ்ஞான பீடம் PGIS/2022/10	பல்லுயிரியலில் இயற்கை விவசாயத்திற்கு மாற்றுவதன் விளைவுகள்	620,000.00	620,000.00	551,367.00	551,367.00
மொத்தம்				4,795,188.76	6,050,106.53

9. தடைகளும் தீர்வுகளும்

2024 ஆம் ஆண்டில் இந்த நிறுவனம் பல குறிப்பிடத்தக்க சவால்களை எதிர்கொள்கிறது. முதன்மையாக அரசாங்க நிதியை வழங்காததன் காரணமாக நிதி வரம்புகள் எதிர்பார்க்கப்படும் கொள்முதல் மற்றும் கட்டுமானத் திட்டங்களுக்கு இடையூறாக இருந்தன, இதனால் கல்வி மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளின் வளர்ச்சி மற்றும் விரிவாக்கம் தடைபட்டது. நீண்டகால ஒப்புதல் செயல்முறை காரணமாக, பொருத்தமான மற்றும் சமகால பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டதால், விஞ்ஞானப் பட்டப் பின் படிப்பு நிறுவனத்தினால் கோரும் முதுமானிப் பாடநெறிகளை அறிமுகப்படுத்த முடியவில்லை. கூடுதலாக, பல்வேறு காரணங்களால் சில திட்டங்கள் எதிர்பார்த்த காலஎல்லைக்குள் முடிக்கப்படவில்லை. புதிய ஆட்சேர்ப்புகளை கட்டுப்படுத்தும் அரசாங்க சுற்றறிக்கைகள் வெளியிடப்பட்டதால், எதிர்பார்க்கப்பட்ட ஆட்சேர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.

10. PGIS இன் எதிர்காலத் திட்டங்கள்

PGIS இன் எதிர்காலத் திட்டங்கள்

- முகாமை தகவல் முறைமையை (MIS) உருவாக்குதல் மற்றும் நிறுவுதல்:

பதிவு செயல்முறை
ஆவணங்களைக் கையாளுதல்
தரவு முகாமை

- PGIS 2 உயர்தர, நன்கு பொருத்தப்பட்ட ஆராய்ச்சி நிலையமாக உருவாக்க அதிநவீன முக்கிய கருவிகள்/உபகரணங்களை கொள்வனவு செய்தல்.
- நல்ல ஆராய்ச்சி நடைமுறைகள் மற்றும் ஆராய்ச்சி கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்காக ஆய்வுகூடங்களுக்கான ஆராய்ச்சிப் பொருள் களஞ்சிய வசதிகளை உருவாக்குதல்.
- பட்டப்படிப்பு திட்டங்கள் மற்றும் ஏனைய ஃபுளூ நிகழ்ச்சிகளை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள்:

சமூக ஊடகங்கள்
PGIS யு ஊடக சேனல்
தொழில் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை வழிமுறைகளை அமைத்தல்.
PGIS ஆராய்ச்சி மானியங்களை வழங்குதல்.

- தற்போதைய தேவைகளைப் பூர்த்தி செய்ய உலகின் சமீபத்திய தலைப்புகளில் புதியஆளுஉபட்டப்பின் பட்டப்படிப்புகள், மாநாடுகள், கருத்தரங்குகள் மற்றும் விழிப்புணர்வு திட்டங்களை அறிமுகப்படுத்துதல்.
- நிலையான அபிவிருத்திக் கொள்கைகளைப் பின்பற்றி, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் குறைக்கவும் பொருத்தமான தந்திரோபாய உத்திகளை மேலும் செயல்படுத்த வேண்டும்.
- பல்கலைக்கழக தரவரிசையை மேம்படுத்த அதிக சர்வதேச மாணவர்களை ஈர்த்து பதிவு செய்தல்.

11. நிலைபேறான அபிவிருத்தி

11.1 2024 ஆம் ஆண்டில் விஞ்ஞானப் பட்டப்பின் கல்வி நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட நிலைபேறான அபிவிருத்தித் திட்டங்கள்

(கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட நிதி நெருக்கடிகள் காரணமாக, மாணவர் பதிவு குறைந்து, அதன் விளைவாக நிறுவன வருமானம் குறைந்து, எதிர்பார்க்கப்படும் நிலைபேறான வளர்ச்சித் திட்டங்களின் நோக்கம் குறைக்கப்பட்டுள்ளது.)

- PGIS இல் தற்போது நடைமுறையில் உள்ள குப்பைகளை பிரிக்கும் செயல்முறையை மேம்படுத்தவும்
கழிவு முகாமைத்துவம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்துதல்.
- ஆய்வுகூடங்களில் ஆபத்து அபாயங்களைக் குறைக்க வழக்கமாக பராமரித்தல்.
- இரசாயன நச்சு மற்றும் அபாயங்களைத் தவிர்க்க ஆராய்ச்சியாளர்கள் தங்கள் கரைப்பான் அடிப்படையிலான நடவடிக்கைகளுக்கு புகை மூட்டுகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பியூம் ஹூட்கள் சரியான பொறிமுறையுடன் காற்று மாசுபடுத்திகளை வெளியிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
- பட்டப்பின் படிப்பு பட்டதாரி மாணவர்களுக்கு இரசாயன மற்றும் கருவிகள் ஆய்வுகூடங்களைப் பயன்படுத்தி சாத்தியமான அபாயத்தைக் குறைப்பதற்கும் ஆய்வுகூடங்களை முறையாகப் பராமரிப்பதற்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துதல்.
- அபாயகரமான இரசாயனங்கள் மற்றும் உயிர் அபாயகரமான கழிவுகளை அகற்றுவதற்கான வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்துதல்.
- PGIS இன் சுற்றியுள்ள பகுதியின் நில வடிவமைப்பு மற்றும் உட்புற சீரமைப்பு மற்றும் மறுசீரமைப்பு.
- PGIS சஞ்சிகையை (சுற்றுச்சூழல் சிக்கல்கள் பற்றிய சர்வதேச இதழ்.) ஆரம்பித்தல் மற்றும் சிலோன் ஜர்னல் ஆப் சயின்ஸின் இரண்டாவது விசேட இதழை வெளியிடுதல்.
- PGIS சஞ்சிகையை (சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்த சர்வதேச இதழ்) வெளியிட்டு, கூகிள் ஸ்காலரில் PGIS-RESCON சுருக்கங்களை வெளியிட்டார்.
- நிலையான நிலைமைகள் மற்றும் இடங்களில் முறையாகப் பராமரிக்கப்படும் இரசாயன சேமிப்புப் பகுதிகள்.
- காகிதப் பயன்பாட்டைக் குறைக்க சரியான வழிகாட்டுதல்களை செயல்படுத்தியது.
- கல்வி மற்றும் நிர்வாகப் பணிகளின் தரத்தை மேம்படுத்தவும், காகிதமற்ற, பயனுள்ள தகவல் தொடர்பு அமைப்பை உருவாக்கவும் முகாமைத்துவ தகவல் முறைமையினை (MIS) அறிமுகப்படுத்தப்பட்டது.
- ஆற்றல் பயன்பாட்டைக் குறைப்பதற்கான பயனுள்ள நடவடிக்கைகளை அடையாளம் கண்டது
- பட்டமளிப்பு விழாவிற்கு பேராதனை பல்கலைக்கழகத்திற்கு நிதி உதவி வழங்கப்பட்டது.

- கல்வித் திட்டங்களை மேம்படுத்த பேராதனை பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்திற்கு நிதி உதவி வழங்கப்பட்டது.
- PGIS இல் நடைபெறும் ஆராய்ச்சி மானியங்கள் மற்றும் சர்வதேச மாநாடுகளுக்கு நிதி உதவி வழங்கப்பட்டது.
- நிலைபேறான முகாமைத்துவம் தொடர்பான பேராதனை பல்கலைக்கழகத்தின் கொள்கைகள் மற்றும் வழிகாட்டுதல்களுடன் இணக்கமானது.

11.2 2024 ஆம் ஆண்டில் நிலைபேறான அபிவிருத்தி தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகள்

மாணவரின் பெயர்	தலைப்பு	மேற்பார்வையாளர்(கள்)
1 வி ஜி ஏ யு சமரசிங்க	விவசாயத்தில் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதற்கான ஆக்கிரமிப்பு வேறுபாடுகள் தாவரங்கள்: தேர்ந்தெடுக்கப்பட்ட ஆக்கிரமிப்பு தாவரங்களின் பூஞ்சை மற்றும் பூச்சிக்கொல்லி பண்புகள் மற்றும் அவற்றின் பூச்சிக்கொல்லி சாறுகளின் மோன்ட்மோரில்லோனைட் கலவைகள்	பேராசிரியர் பி எம் ஆர் பண்டார கலாநிதி. என் சி பண்டார கலாநிதி ஜே டபிள்யூ தமுனுபொல பேராசிரியர் டி ஏ எஸ் விஜேசுந்தர
2 எச்.ஏ.பி.எம் ஹத்துரு சிங்க	மூரான்ஸ்கிரிப்டுகள், நுண்ணோக்கி மற்றும் மூலக்கூறு இடைவினைகள்: சிலோன் இலவங்கப்பட்டை, இலவங்கப்பட்டை வெரம் ப்ளாமின் (இலங்கை) மலர் மற்றும் பட்டை வளர்ச்சியின் பன்முக ஆய்வு.	கலாநிதி பி.சி.ஜி பண்டாரநாயக்க பேராசிரியர்.டி.கே.என்.ஜி. புஷ்பகுமார
3 S Kayanan எஸ் கயனன்	வவுனியா மாவட்டத்திற்கான விரிவான ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை (ஐஎஹு) உருவாக்குதல்	பேராசிரியர் பி எ.பி ஏ பஸ்நாயக்க
4 எஸ் டபிள்யூ மீபேகமகே	மண் ஊட்டச்சத்துக்கள், நுண்ணுயிரிகள், எண்டோபைட்டுகள் மற்றும் நெல் விளைச்சல்களில் உயிரித் திரைப்பட உயிரி உரமாக்கியின் விளைவு	பேராசிரியர் பி.ஆர்.ஜி. செனவிரத்ன பேராசிரியர் ஆர்.ஜி.எஸ்.சீ. ராஜபக்ஷ
5 ஆர்.டபிள்யூ.எம்.ஜி.கே கபுகொடுவ	இலங்கையின் கண்டி மாவட்டத்தில் உள்ள மகாவலி நதியின் ராவன்-ஓயா துணை நதியின் உயிரி மற்றும் உயிரியல் காரணிகளில் இயற்கை மற்றும் மானுடவியல் நடவடிக்கைகளின் விளைவு	கலாநிதி கே சி வீரகோன் பேராசிரியர் ஆர் எஸ் ராஜகருணா கலாநிதி சி எஸ் அபயசேகர
6 கே தெய்வேந்திரராஜா	கால்நடைப் பண்ணையில் இருந்து பொஸ்பேட்டை அகற்றி, பாஸ்பேட் உரத்தின் நிலையான மூலத்தை உருவாக்குதல்	பேராசிரியர் எம்.சீ.எம். இக்பால் பேராசிரியர் எச்.எம்.இ.என் பிரியந்த
7 என் கே வீரசேகர	அபிவிருத்தியால் விளைந்த நீர்ப்பிடிப்பு சீரழிவு மற்றும் அனர்த்த சங்கிலி இலங்கையின் பதுளைப்படுகையிலிருந்து ஒரு விடய ஆய்வு	பேராசிரியர் கே டபிள்யூ நந்தலால்

		இலங்கையில் அனர்த்தலுக்கு பின்னரான மீள்குடியேற்றத்தின் வெற்றி மற்றும் பலவீனம் ஹ	
8	பி.ஏ.டி.எஸ் ஜெயரத்ன	இலங்கையில் அனர்த்தத்தின் பின்னரான மீள்குடியேற்றத்தின் வெற்றி மற்றும் பலவீனம்	கலாநிதி ஜே குணதிலக்க
9	டபிள்யூ.கே.கே சதுரங்கா	நகர உருவாக்கங்களை முன்னறிவிப்பதற்கான ஏரிபிசியல் நியூரல் வலையமைப்பு அடிப்படையிலான நிலப்பரப்பு மாதிரியாக்கம், கண்டி இலங்கையின் ஒரு விடய ஆய்வு	கலாநிதி ஜகத் குணதிலக்க
10	பி டபிள்யூ சுதர்ஷனி	அம்பந்தோட்டாவிலிருந்து GIS விடய ஆய்வினைப் பயன்படுத்தி காடாக்களுக்கு பொருத்தமான நிலங்களைத் தேர்ந்தெடுப்பது	கலாநிதி ஜே குணதிலக திரு.மாலிகா குணவர்தன
11	டபிள்யூ எம் ஓய் ஆர் பண்டாரநாயக்க	மாத்தளை மாவட்டத்தில் கலேவெலவில் உள்ள பொடாவா ஓயா ஓடைப் படுகையின் மணல் சுரங்கம் மற்றும் உள்ளூர் சூழலில் அதன் விளைவுகள்	பேராசிரியர் என் டபிள்யூ பி பாலசூரிய கலாநிதி எச்.ஏ தர்ம குணவர்தன
12	எச் எம் பி என் ஜெயசிங்க,	வைக்கோல் சாம்பல் மற்றும் மோன்ட்மோரிலோனைட் களிமண்ணைப் பயன்படுத்தி நீர் கடினத்தன்மையை அகற்றுதல்	செல்வி ஐ. சுரங்கி
13	பீ.எச்.எஸ்.எம். குணவர்தன ,	இலங்கையின் காலிமாவட்டத்தில், பாதுகாப்பு நிலை மற்றும் பன்றி அன்பால் (ஆக்சிஸ் போர்சினஸ்) ஏற்படும் பயிர் சேதத்தின் மதிப்பீடு	பேராசிரியர் கே பி ரணவண
14	டி ஏ பி பெரேரா	இலங்கையின் கம்பஹா மாவட்ட சுகாதாரப் பகுதிகளின் மருத்துவ உத்தியோகத்தரால் அறிவிக்கப்பட்ட தொடர்பு நோய்கள், உணவு சுகாதாரம் மற்றும் நீர் தரம் கண்காணிப்பு	கலாநிதி சரித ஜயசிங்க

12. நிதி அறிக்கை 2024



Postgraduate Institute of Science University of Peradeniya



FINANCIAL STATEMENTS 2024

**Postgraduate Institute of Science
University of Peradeniya
P.O. Box 25
Peradeniya**

POSTGRADUATE INSTITUTE OF SCIENCE
STATEMENT OF FINANCIAL POSITION
AS AT 31ST DECEMBER 2024

	Note	As at 31/12/2024	As at 31/12/2023
Current assets			
Cash & cash equivalents	1	17,129,780	17,694,223
Investments	2	705,761,026	681,161,373
Receivables & deposit	3	35,730,531	78,841,617
Loans & advances to staff	4	1,258,606	1,195,193
Inventories	5	3,685,431	5,012,586
Total current assets		763,565,374	783,904,992
Non current assets			
Loans & advances to staff	4	2,960,378	3,089,714
Financial misappropriation - (2008-2016)		50,119,123	50,119,123
Intangible assets	6	1,137,746	755,232
Property, plant & equipment	7	313,048,687	358,119,353
Total non current assets		367,265,934	412,083,422
Total assets		1,130,831,308	1,195,988,414
LIABILITIES			
Current liabilities			
Accrued expenses	8	22,341,630	24,639,509
Other payables	9	7,235,350	7,715,257
Refundable deposits	10	6,796,509	6,484,512
Deferred income		11,639,151	9,980,892
Provisions	11	1,455,250	625,250
Total current liabilities		49,467,889	49,445,420
Non current liabilities			
Provision for gratuity	12	10,616,224	7,791,951
Funds	13	11,185,518	9,669,126
Refundable deposits	10	1,970,500	2,353,500
Total non current liabilities		23,772,242	19,814,577
TOTAL LIABILITIES		73,240,131	69,259,997
NET ASSETS		1,057,591,177	1,126,728,417
EQUITY			
General reserves		921,549,015	967,212,281
Restricted funds	14	5,514,571	9,658,424
Revaluation reserve		130,527,591	149,857,712
TOTAL EQUITY		1,057,591,177	1,126,728,417

These financial statements are in compliance with the requirements of the Universities Act, No. 16 of 1978 and other statutory provisions.



Mr. B.G.S.P. Jayakody
Deputy Bursar


Deputy Bursar
Postgraduate Institute of Science
University of Peradeniya
Peradeniya - Sri Lanka.



Mrs. A.A.S. Priyadarshan
Senior Assistant Registrar


Senior Assistant Registrar
Postgraduate Institute of Science
Peradeniya
Peradeniya - Sri Lanka.

The Board of Management is responsible for the preparation and presentation of these financial statements signed for and on behalf of the Board of Management



Prof. B.M.N.W.B. Balasooriya
Director/PGIS

DIRECTOR
Postgraduate Institute of Science
University of Peradeniya
Peradeniya - Sri Lanka.



Dr. S.W. Gamage
Member/ Board of Management

The Accounting Policies and Notes on pages 6 to 13 form an integral part of these Financial Statements.
25 February 2025

POSTGRADUATE INSTITUTE OF SCIENCE
STATEMENT OF FINANCIAL PERFORMANCE
 FOR THE YEAR ENDED 31st DECEMBER 2024

	Note	2024 Rs.	2023 Rs.
Revenue			
Current			
Revenue from non Exchange Transaction-Current			
Government grant (Recurrent)			-
Research grant income		3,625,077	4,712,140
Total Revenue from non Exchange Transaction-Current		3,625,077	4,712,140
Revene from Exchange Transaction-Current			
Interest income	15	58,247,533	99,402,843
Internal Generated Income	16	63,363,575	58,973,310
Other Income	16.1	4,572,690	5,802,839
Exchange gain			
Total Revene from Exchange Transaction-Current		126,183,798	164,178,992
Total Revene -Current		129,808,875	168,891,132
Capital			
Revenue from non Exchange Transaction-Capital		-	-
Total Revenue		129,808,875	168,891,132
Expenses			
Current			
Personal emoluments	17	60,990,505	54,115,023
Travelling	18	162,017	128,280
Supplies & consumables	19	5,159,113	4,440,122
Maintenance	20	5,838,046	4,313,088
Contractual services	21	10,682,188	12,568,583
Other expenses	22	26,622,255	18,552,163
Exchange loss		36,039,585	41,494,616
Total Expense(Non Capital)		145,493,709	135,611,875
Capital			
Depreciation	23	49,024,997	48,404,715
Amortization of intangible assets		283,556	342,504
Total Expense-Non Capital		49,308,553	48,747,220
Current surplus / deficit for the year		(15,684,834)	33,279,257
Capital surplus / deficit for the year		(49,308,553)	(48,747,220)
		(64,993,387)	(15,467,962)

	2024	2023
Cash flows from operating activities		
Surplus from ordinary activities	(64,993,387)	(15,467,962)
Non - cash movements		
Depreciation & amortization	49,308,553	48,747,220
Interest income	(58,247,533)	(99,402,843)
Increase / decrease in provision for audit fees	700,000	80,750
Increase / decrease in provision for gratuity	2,824,273	587,883
Increase / decrease in provision for security charges	130,000	-
Increase / decrease in provision for visiting lecture fees	-	(11,467,691)
Losses/Write-offs	3,875,000	-
Operating surplus before the working capital changes	(66,403,094)	(76,922,643)
Increase / decrease receivables	(127,549)	4,025,358
Increase / decrease loans & advances	65,923	(63,772)
Increase / decrease inventories	1,327,156	(475,120)
Increase / decrease accrued expenses	(2,297,879)	7,918,657
Increase / decrease payables	172,075	(3,434,619)
Increase / decrease refundable deposits	(71,003)	(206,421)
Increase / decrease deferred income	1,658,259	4,108,946
Net cash flow from operating activities	(65,676,112)	(65,049,614)
Cash flows from investing activities		
Purchase of property, plant & equipment	(3,954,331)	(2,451,162)
Purchase of intangible assets	(666,070)	-
Investment in fixed deposits	(877,135,491)	(476,182,524)
Withdrawal of fixed deposits	852,535,837	468,920,696
Interest income	97,613,058	74,296,993
Net cash flow from investing activities	68,393,003	64,584,003
Cash flows from financing activities		
Scholarship fund	95,462	(183,718)
Receipts for research grants	434,281	9,898,763
Payments for research grants	(3,811,076)	(8,903,225)
Net cash flows from financing activities	(3,281,333)	811,819
Increase / decrease in cash & cash equivalents	(564,443)	346,208
Cash & cash equivalent at the beginning of the year	17,694,223	17,348,015
Cash & cash equivalents at the end of the year	17,129,780	17,694,223

POSTGRADUATE INSTITUTE OF SCIENCE

STATEMENT OF COMPARISON BUDGET & ACTUAL

FOR THE YEAR ENDED 31ST DECEMBER 2024

		2024 Actual	2024 Budget
	Note	Rs.	Rs.
Revenue			
Government grant (recurrent)		-	-
Programme fees		54,314,979	59,000,000
Registration fees		2,564,900	3,000,000
Examination fees		1,748,546	2,300,000
Miscellaneous income	16.1	4,572,690	2,172,000
Research congress income		776,500	600,000
Medical fees		129,250	63,000
Vehicle hiring charges		1,146,400	900,000
Library tickets		475,500	596,000
Supervision fees		1,330,000	1,000,000
Interest income	15	58,247,533	56,175,000
Bench fees		877,500	1,000,000
Research grant income		3,625,077	-
		129,808,875	126,806,000
Expenses			
Personal emoluments	17	60,990,505	72,440,000
Travelling	18	162,017	1,100,000
Supplies & consumables used	19	5,159,113	8,780,000
Maintenance	20	5,838,046	6,310,000
Contractual services	21	10,682,188	13,023,000
Other expenses	22	26,622,255	25,153,000
Depreciation & Amortization of Intangible Ass	23 & 6	49,308,553	-
Exchange Loss		36,039,585	-
		194,802,262	126,806,000
Net surplus/deficit for the year			
		(64,993,387)	-

POSTGRADUATE INSTITUTE OF SCIENCE

STATEMENT OF CHANGES IN NET ASSET/EQUITY

FOR THE YEAR ENDED 31ST DECEMBER 2024

	Capital grant	Revaluation reserve	Retained earnings	Total
Balance as at 01.01.2024	-	149,857,712	967,212,281	1,117,069,993
Surplus/ deficit for the period	-	-	(64,993,387)	(64,993,387)
Transfer to general reserve (remaining balance of revaluation reserve as at 01.01.2024)	-	(19,330,120)	19,330,120	-
Balance as at 31 December 2024	-	130,527,591	921,549,015	1,052,076,606

NOTES TO THE FINANCIAL STATEMENTS

1. General information

1.1 Reporting entity

The Postgraduate Institute of Science (PGIS) was established in 1996 by an ordinance made by the University Grants Commission under section 18 with section 24 of the Universities Act, No. 16 of 1978.

1.2 Principal activities and nature of operations

The purpose of the PGIS is providing, promoting and developing higher education in science. The principle objective of the Institute is to provide postgraduate instructions and training and facilitate research in different disciplines of science.

1.3 Going concern

The Financial Statements have been prepared on a going concern basis. The Board of Management of the Institute has assessed the ability to continue as a going concern and has a reasonable expectation that the Institute has adequate resources to continue in operation for the foreseeable future. The Board of Management does not foresee a need for liquidation or cessation of operations, taking into account all available information about the future. Therefore, the Institute continues to adopt the going concern basis in preparing the financial statements.

1.4 Reporting period

The financial period of the Institute represents a twelve-month period from 1st January 2024 to 31st December 2024.

1.5 Basis of preparation of financial statements

1.5.1 Statement of compliance

The Financial Statements comprise the Statement of Financial Position, Statement of Financial Performance, Statement of Changes in Equity, Cash Flow Statement, Notes to the financial statements and Statement of comparison of budget and actual amounts.

The Financial Statements of the PGIS are prepared in conformity with Sri Lanka Public Sector Accounting Standards (SLPSAS). All accounting policies adopted by the PGIS are applied consistently with those of the previous year. Change in accounting policies have been disclosed separately.

1.5.2 Basis of measurement

The Financial Statements of PGIS have been prepared on accrual basis and under the historical cost convention except where appropriate disclosures are made under relevant notes.

1.5.3 Comparative information

Comparative information including quantitative, narrative and descriptive information is disclosed in respect of the previous period for all amounts reported in the financial statements, in order to enhance the understanding of the financial statements of the current period and to improve

comparability. Where necessary, comparative figures have been re-arranged to conform to the current year's presentation.

1.5.4 Approval of financial statements

The Financial Statements of the PGIS were authorized for issue by the Board of Management of the Institute at its 184th meeting held on 14th February 2025.

1.5.5 Materiality and aggregation

Each material class of similar items is presented separately in the financial statements. Items of a dissimilar nature or function are presented separately, unless they are immaterial.

1.5.6 Functional and presentation currency

The Financial Statements are presented in Sri Lankan Rupees, which is the Institute's functional and presentation currency. All financial information presented in Sri Lankan Rupees have been rounded to the nearest thousand, unless stated otherwise.

1.5.7 Offsetting

Assets & liabilities and income and expense accounts have not been offset unless required by or permitted by SLPSAS.

1.6 Significant accounting estimates and judgements

The preparation and presentation of financial statements, in conformity with SLPSAS, requires Management to make judgments, estimates and assumptions that affect the application of accounting policies and reported amounts of assets, liabilities, income and expenses. Estimates and underlying assumptions are reviewed on an ongoing basis. Revisions to accounting estimates are recognised in the period in which the estimate is revised, if the revision affects only that period or in the period of the revision and future periods if the revision affects both current and future periods. Information about significant areas of estimates, uncertainty and critical judgments in applying accounting policies that have the most significant effects on the amounts recognised in the financial statements is as follows.

Any changes in accounting estimates and critical judgements are disclosed in the relevant notes to the financial statements.

2. Summary of significant accounting policies

2.1 Assets and the basis of their valuation

2.1.1 Property, plant & equipment (PPE)

Lands, Buildings, Laboratory and Teaching Equipment, Furniture & Fittings, Library Books and Periodicals, Motor Vehicles, and Other Assets acquired out of government grants, internally generated funds, research grants and donations are shown under PPE.

a) Basis of recognition and measurement

PPE are recognized, if it is probable that future economic benefits associated with the item will flow to the entity and the cost of the items can be measured reliably. PPE are recorded at cost/revaluation less accumulated depreciation. The cost of PPE is the cost of purchase or construction together with any incidental capital expenses there on.

An item of PPE that qualifies for recognition as an asset is initially measured at its cost. Cost includes expenditure that is directly attributable to the acquisition of the asset and subsequent costs. The cost of self-constructed assets includes the cost of materials, direct labour, any other costs directly attributable to bringing the asset to a working condition for its intended use, the costs of dismantling and removing the items and restoring the site on which they are located. Purchased software which is integral to the functionality of the related equipment is capitalized as part of that equipment. The cost of Property, Plant and Equipment comprises its purchase or construction cost and any directly attributable cost of bringing the assets working condition for its intended use.

The Institute adopts the revaluation model for the entire class of PPE after initial recognition at cost. If the carrying amount of a class of assets is increased as a result of a revaluation, the increase has been directly credited to revaluation surplus.

All buildings and motor vehicles belonging to the Institute were revalued as at 01st January 2022 by the Department of Valuation and other categories of assets except Laboratory and Teaching Equipment and Office Equipment were re-valued by internally appointed committees and respective adjustments resulting from the above revaluations have been made in the financial statements of the Institute in accordance with the SLPSAS 07. The categories of Laboratory & Teaching Equipment and Office Equipment were revalued by internally appointed committees as at 01.01.2023 and the revaluation gain has been recognized through the statement of changes in equity.

b) Subsequent expenditure on PPE

Expenditure incurred on tangible fixed assets are charged to the Statement of Financial Performance in the period it is incurred, unless it meets one or the following criteria, in which case it is capitalized and depreciated on the relevant basis.

- Fair value of fixed assets has subsequently increased.
- Capacity of the asset increases.
- Sustainable improvement in the quality of output or reduction in operating cost.
- Significant extension of the asset useful lifetime beyond that confirmed by repair and maintenance.

c) Depreciation

Depreciation is recognized in the Statement of Financial Performance on a Straight-Line method over the estimated useful life time of PPE from the date that they were made available for use. Lands are not depreciated.

The estimated useful life periods of each class of assets are as follows:

Description	Estimated Useful Life Time
Laboratory and Teaching equipment	5 Years
Motor Vehicles	5 Years
Library Books and Periodicals	5 Years
Telephone	10 Years
Other Equipment	5 Years
Buildings	20 Years
Sport Goods	5 Years

d) Land

The value of the lands on which the buildings of the PGIS constructed has not been included in the financial statements of the Institute as the ownership has not been transferred to the PGIS. Hence the value of the land has not been taken in to account. However, it is to be noted that PGIS is attached to the University of Peradeniya (PGIS Ordinance No 01 of 1996 dated 12th February 1996).

2.1.2 Intangible assets

Intangible assets are recognized only when its cost can be measured reliably and it is probable that the expected future economic benefits are attributable to it will flow to the Institute. The cost of the Blue Lotus 360 Accounting software has been amortized over 5 years period commencing from year 2019. Amortization of payroll system and the pixdamapper Educational classroom software has been commenced from 2021 for five years keeping in line with the SLPSAS 19 (Intangible Assets).

2.1.3 Inventories

Inventories are stated at the lower of cost and net realizable value. The cost is determined on a first in first out basis and includes expenditure incurred in acquiring the inventories and bringing them to their existing condition and location.

2.1.4 Receivables

Receivables are stated at the amounts estimated to be realized.

2.1.5 Cash & cash equivalents

Cash & cash equivalents comprise cash & savings deposits at bank. The receipts & payments of the foreign currency of the RFC 2233593 US \$ account, maintaining at the Bank of Ceylon, Peradeniya

is converted in to local currency at the exchange rate existing on the dates of receipts and payments. Exchange gain/loss has been calculated by using the Central Bank year end exchange rate and recognized through the statement of financial performance.

2.1.6 Financial misappropriation amount of Rs 50,338,160.18

As per the special investigation audit report issued by Auditor General’s Department on 26/07/2018, the Auditor General’s Department has identified a capital loss incurred due to obtaining money anomalously by cancelling fixed deposits by the former Senior Assistant Bursar, Mr. W.M.M.S.M Iddawala as Rs 50,338,160.18 (Excluding re-deposited amount of Rs 5,000,000.00). Further, it was identified in their report that interest income of Rs 24,346,723 has also been lost due to fraudulently withdrawn fixed deposit by Mr. W.M.M.S.M Iddawala from 14/03/2008 to 30/11/2017. Action has already been taken to recover an amount of Rs. 219,037.00 from the gratuity amount payable amount to Mr. W.M.M.S.M Iddawala and action is being taken to recover the balance amount lying to the credit of University Provident Fund of Mr. W.M.M.S.M Iddawala.

Criminal case is going on at Kandy Magistrate Court under the Case No: MC/B/43167/17. Further, Attorney General’s Department has lodged a civil case (No DC/1196/20) against Mr. W.M.M.S.M Iddawala to recover the losses. Lawyers are of the view that there is a high possibility of recovering the financial losses. Therefore financial misappropriation amount of Rs. 50,338,160.00 has been categorized under non-current assets.

2.1.7 Liabilities & provisions

All known liabilities as at the balance sheet date are included in the financial statements and adequate provisions have been made for liabilities which time and the amounts are uncertain. Liabilities payable after one year from the balance sheet date are treated as non-current liabilities in the statement of financial position.

2.1.8 Provision for gratuity

The provision for gratuity as at 31st December 2024 has been calculated by using Actuarial Valuation method prescribed under SLPSAS 19 (Employee Benefits). Followings disclosures are made in the accounts keeping in line with the requirements of the standard.

Actuarial Valuation of Gratuity Liabilities as at 31 December 2024

	Rs.
<u>Change in the Present Value of The Defined Benefit Obligation (PV-DBO)</u>	
Provision for PV-DBO as at 01 January 2024	= 7,791,951
Interest Cost for the period	= 1,012,954
Current Service Cost for the period	= 685,535
Actuarial (Gain)/Loss on PV-DBO	= 1,125,784
Provision for PV-DBO as at 31 December 2024	= <u>10,616,224</u>

AMOUNTS RECOGNIZED IN THE BALANCE SHEET AND INCOME STATEMENT

Liability recognized in the balance sheet

Provision for Gratuity as at 31 December 2024	=	10,616,224
Unrecognized actuarial Gains/(Losses) as at 31 December 2024	=	-
Liability recognized in the balance sheet as at 31 December 2024	=	<u>10,616,224</u>

Expenses recognized in the income statement

Interest Cost	=	1,012,954
Current Service Cost	=	<u>685,535</u>
Expenses recognized in the Income Statement	=	<u>1,698,489</u>

Expenses recognized in other comprehensive income statement

Net Actuarial (Gain)/Loss recognized immediately	=	<u>1,125,784</u>
Expenses recognized in other comprehensive income statement	=	<u>1,125,784</u>

Movements in the Net Liability Recognized in the balance sheet

Opening Net Liability as at 01 January 2024	=	7,791,951
Expenses recognized in the Income Statement	=	1,698,489
Expenses recognized in other comprehensive income statement	=	1,125,784
Gratuity paid/payable for those who left during the period	=	-
Closing Net Liability as at 31 December 2024	=	<u>10,616,224</u>

2.1.9 University Provident Fund (UPF) & University Pension Fund

The PGIS and employees contribute 15% and 10% respectively, on the salary of each employee to the University provident fund in line with the respective statutes and legislations in Sri Lanka and University Act. The University also contributes 8% to the University Pension Fund in respect of pensionable employees in which case the contribution to the UPF from the PGIS is 7%.

2.1.10 Employees' Trust Fund (ETF)

The PGIS contributes 3% on the salary of each employee to the Employees Trust Fund.

2.1.11 Accounting for grants

Grants that compensate the PGIS for expenses incurred are recognized as revenue in the income statement in the same period in which the expenses are recognized. Grant that compensate the cost of assets are recognized in the income statement on a systematic basis over the useful life of the related asset as per the Sri Lanka Accounting Standard 20. (LKAS 20). The PGIS adopts income approach of the standard when identifying capital grants.

Where grants /donations are received for use in an identified project or activity, such funds are held in a restricted fund account and transferred to the statement of financial performance to match with expenses incurred in respect of that identified project. Unutilized funds are held in their respective grant accounts and included under restricted funds in the statement of financial position until such time they are utilized for the intended purposes.

2.1.12 Research and scholarships fund & workshop & event fund

Research and development fund has been established by transferring dormant research grant balances and workshop & event fund has been established by transferring dormant workshops and

short courses balances with the approval of the Finance Committee and the Board of Management of the Institute to be used for the defined purposes approved by the Board of Management.

3. Statement of financial performance

3.1 Recognition of revenue in the statement of financial performance

Revenue comprises gross inflows of economic benefits or service potential received and receivable by the PGIS during the year and represents an increase in net assets/equity. The PGIS recognizes revenue following the established criteria of SLPSAS 10 (Revenue from Exchange Transactions) and SPSAS 11 (Revenue from Non-Exchange Transactions).

A) Revenue from non-exchange transactions

Non-exchange transactions are those where the PGIS receives value from another entity (e.g. cash or other assets) without giving approximately equal value in exchange. Inflows of resources from non-exchange transactions, other than services in-kind, that meet the definition of an asset are recognized as an asset only when;

- It is probable that the PGIS will receive an inflow of economic benefits or service potential
- The fair value can be measured reliably

Inflows of resources from non-exchange transactions that are recognized as assets are recognized as non-exchange revenue, to the extent that a liability is not recognized in respect to the same inflow.

The following are the specific recognition criteria related to the non-exchange transactions of the PGIS.

a) Government grant

No recurrent or capital grant has been received by the PGIS during the year under review from the General Treasury.

b) Gifts, donations and goods received in-kind

Gifts, donations are voluntary transfers of assets including cash or other monetary assets and goods in-kind that the Institute receives which are free from stipulations. Gifts and donations and goods in-kind received are recognized as non-exchange revenue when it is probable that the future economic benefits or service potential will flow to the Institute and the fair value of the assets can be measured reliably.

B) Revenue from Exchange Transactions

The following are the specific recognition criteria related to the exchange transactions of the PGIS.

a) Interest income

Interest income is recognized on accrual basis.

b) Programme fees income

Programme fees income is identified under accrual basis of accounting. Accordingly, programme fees which are applicable to the current period are only identified as programme fees income for the reporting period. Adjustments are made in the accounts for unpaid programme fees (Receivables) and the excess programme fees paid are recognized as deferred income for the year ended 31st December 2024.

c) Recurrent grants

Revenue from recurrent grants is recognized in the period in which grant is received.

d) Research grants income & expenditure

When funds are received to be used in an identified project or activity, such funds are held in a restricted fund account and transferred to the Statement of Financial Performance to match with the expenses incurred in respect to that identified project or activity. Unutilized funds are held in their respective fund accounts and are included in the Statement of Financial Position until such time they are used for the intended projects or activities.

e) Other income

Other income are recognized on accrual basis.

f) Income from workshops, short courses, seminars etc

The administrative charge from Workshops, Short courses and Seminars are classified under the miscellaneous income.

3.2 Recognition of expenditure in the statement of financial performance

Expenditure are recognized on accrual basis and are charged to the relevant expenditure heads in ascertaining the income over expenditure for the year.

4. Cash flow statement

The cash flow statement has been prepared using the "Indirect Method" in accordance with the SLPSAS 2 where the gross cash receipts and gross cash payments of operating activities, financing activities and investing activities have been recognized. Cash & cash equivalents are comprised of cash & bank balances and short-term deposits.

	Note	2024 Rs.	2023 Rs.
Cash & cash equivalents	1		
Cash at bank (A/C 0001273990)		530,754	2,875,967
Cash at bank (A/C 0001274002)		1,187,590	518,491
Cash at bank (A/C 057100191338034)		731,553	171,443
Cash at bank (A/C 81041788)		13,128,371	1,307,153
Savings A/C US \$ 2233593		530,026	7,868,108
Saving A/C- BOC-84023069		267,434	4,218,228
Saving A/C- 057-2-001-5-0031385		754,051	734,833
		17,129,780	17,694,223

Investments	2		
Fixed deposits at BOC		311,427,761	111,651,287
Fixed deposits at NSB		13,200,310	184,363,430
Fixed deposits in US \$ at BOC		338,600,727	358,769,520
Fixed deposits at People's Bank		28,608,269	26,377,137
Fixed deposits at SMIB		13,923,958	-
		705,761,026	681,161,373

Receivables & deposits	3		
Receivable-programme fees		26,267,550	30,240,000
Accrued interest		8,209,067	47,572,702
Vehicle hiring charges		268,167	71,808
Prepayments		754,534	705,895
Receivable - deposits		-	-
Sundry debtors		66,213	66,213
Deposits for services		150,000	150,000
Miscellaneous Advance		15,000	35,000
		35,730,531	78,841,617

	Note	2024 Rs.	2023 Rs.
Loans & advances to staff	4		
	Current Non current	Total	Total
Distress loan	953,836 2,584,444	3,538,280	3,646,702
Computer loan	63,000 115,000	178,000	203,000
Vehicle loan	229,530 231,354	460,884	403,375
Staff loan	12,240 29,580	41,820	31,830
	1,258,606 2,960,378	4,218,984	4,284,907

Inventories	5		
Stationery		2,700,240	4,019,380
Chemicals		985,191	993,206
		3,685,431	5,012,586

Intangible assets	6		
Computer Software			
Cost:			
Opening balance		1,712,522	1,712,522
Additions		666,070	-
Balance as at end of		2,378,592	1,712,522
Accumulated amortization			
Opening balance		957,290	614,786
Amortization charge		283,556	342,504
Balance as at end of		1,240,846	957,290
Net book value		1,137,746	755,232

Property, plant & equipment

	Rs.							
	Buildings	Telephone	Laboratory & teaching equip.	Library books	Motor vehicle	Office equipment	Sport goods	Total
Cost								
Opening balance as at 1 st January 2024	240,350,000	158,490	148,452,450	5,171,072	17,000,000	11,802,770	34,800	422,969,582
Adjustments/disposals/donation								-
During the year additions	373,958	-	2,304,060	219,388		1,056,926	-	3,954,331
Closing Balance as at 31st Dec. 2024	240,723,958	158,490	150,756,510	5,390,460	17,000,000	12,859,696	34,800	426,923,913
Less: Depreciation								
Opening balance as at 1 st January 2024	24,035,000	30,839	29,683,537	2,011,742	6,800,000	2,271,711	17,400	64,850,229
Adjustments/disposals/donation								-
During the year additions	12,017,500	15,849	30,016,327	1,073,884	3,400,000	2,492,736	8,700	49,024,997
Accumulated depreciation as at 31st December 2024	36,052,500	46,688	59,699,864	3,085,626	10,200,000	4,764,447	26,100	113,875,226
Net book value as at 31st December 2024	204,671,458	111,802	91,056,646	2,304,833	6,800,000	8,095,249	8,700	313,048,687

	Notes	2024 Rs.	2023 Rs.
<u>Accrued expenses</u>	8		
Accrued expenses - recurrent		22,285,830	24,497,207
Accrued expenses - capital		55,800	142,302
		22,341,630	24,639,509
<u>Payables</u>	9		
Stamp duty payables		13,050	11,025
Paye tax payables		1,150,418	356,955
Withholding tax		10,750	-
Other payables-boards of study	9.1	2,745,705	1,824,438
Other payables-short courses & workshops	9.2	1,889,502	4,158,711
Security bonds		80,495	18,698
Retention Money		1,345,430	1,345,430
		7,235,350	7,715,257
<u>Other payable-boards of study</u>	9.1		
Board of study in chemical sciences		74,700	74,700
Board of study in earth sciences		2,288,840	1,484,933
Board of study in enviromental sciences		1,625	1,625
Board of study in physics		11,740	11,740
Board of study in plant sciences		121,706	4,346
Board of study in science education		99,537	99,537
Board of study in zoological sciences		48,957	48,957
Board of study in biomedical sciences		98,600	98,600
		2,745,705	1,824,438
<u>Other Payables-short courses,workshops & oth</u>	9.2		
Advance certificate course in org.chemistry		220,822	560,222
ICMME-2021		-	19,995
Consultancy project-GSMB		-	439,840
125th S/C on GIS & its application		-	340,742
W/S on neuro science - 2022		-	39,585
Consultancy project-Mahaweli Authority		-	59,060
128th S/C GIS & application		-	803,907
Japanese Green Youth Project		934,404	602,275
Advance certificate course in Biomedical Science		169,075	169,075
Pathegen Genomics Symposium-2023		43,800	61,000
S/C in Bioinformatics		304,135	997,000
W/S on PCPREE		-	66,010
125th S/C on GIS & its application		217,265	-
		1,889,502	4,158,711

	Notes		2024	2023
	10		Rs.	Rs.
Deposits	Current	Non current	Total	
Library deposits	3,596,000	1,042,000	4,638,000	4,688,000
Science deposits	3,007,500	928,500	3,936,000	3,954,000
Other deposits	193,009	-	193,009	196,012
	6,796,509	1,970,500	8,767,009	8,838,012
Provisions	11			
Provision for audit fees			1,325,250	625,250
Provision for security			130,000	-
			1,455,250	625,250
Retiring gratuity	12			
Balance as at 1 st January			7,791,951	7,204,069
Charge for the year	12.1		2,824,273	1,893,695
			10,616,224	9,097,763
Payments made during the year			-	(1,305,812)
Balance as at end of December			10,616,224	7,791,951
Charge for the Year	12.1			
Past service cost			-	119,538
Interest cost			1,012,954	1,296,732
Current service cost			685,535	477,424
Net actuarial (gain)/loss recognised immediately			1,125,784	-
Expenses recognized in the income statetment			2,824,273	1,893,695
Funds	13			
Scholarship fund-Prof.Amarasinghe			1,638,369	1,542,907
Research & scholarship funds			2,395,265	1,188,367
Workshop & event fund			7,151,884	6,937,852
			11,185,518	9,669,126

Restricted funds

			Note	2024	2023
G. No.	Grantee Name	Grant Name	14	Rs.	Rs.
6242	Prof.H.M.T.G.A.Pitawala	Value addition to SL laterites	-	-	50,140
6292	Prof: D Yakandawala	AustriaP 33148 B	-	319,782	639,563
6293	Dr.T.M.W.J Bandara	PGIS/2020/05	-	-	113,476
6294	Dr.H.A.C.K.Ariyaratne	PGIS/2020/23	-	-	86,421
6295	Dr.B.M.K.Pemasiri	PGIS/2020/10	-	-	259,445
6296	DR T.H.K.R. De Silva	PGIS/2020/04	-	-	122,700
6297	DR.W.R.P.Wijesinghe	PGIS/2020/17	-	-	15,639
6298	Prof.U.A.J.Pinidiyaarchchi	PGIS/2020/06	-	-	118,100
6299	Dr.N.W.B.Balasuriya	PGIS/2020/18	-	394,900	394,900
6301	Prof.D.M.D.Yakandawala	PGIS/2020/21	-	-	116,550
6302	Dr P.L Dharmapriya	PGIS/2020/03	-	-	21,155
6303	Prof.W.B.Daundasekara	PGIS/2020/24	-	-	100,000
6304	Prof.K.B.Ranawana	PGIS/2020/22	-	-	1,433
6306	Prof.S.H.P.P.Karunaratne	URC grant -280	-	-	300,000
6313	Prof.Bandara	Swedish Research Council	-	-	780,503
6317	Prof.D.M.D.Yakandawala	Conservation of Water Trumpet	-	4,799,889	6,538,400
				5,514,571	9,658,424

	Notes	2024 Rs.	2023 Rs.
Interest income	15		
Fixed deposit interest		57,962,495	99,151,016
RFC interest		18,928	68,426
Staff loan interest		192,793	177,401
Savings interest		73,318	6,000
		58,247,533	99,402,843
Generated Income	16		
Programme fees		54,314,979	51,265,751
Registration fees		2,564,900	2,230,500
Examination fees		1,748,546	1,819,450
Research congress income		776,500	451,739
Medical fees		129,250	37,550
Services & facilities fees		-	20,000
Vehicle hiring charges		1,146,400	975,820
Library tickets		475,500	372,000
Supervision fees		1,330,000	787,500
Bench fees		877,500	1,013,000
		63,363,575	58,973,310
Miscellaneous income	16.1		
Printing income		52,188	78,868
Administration charges		672,990	614,440
Certificate fees		1,006,800	1,136,990
Rooftop reservation income		30,000	107,000
Application processing fees		975,000	724,000
XRD analysis income		22,500	334,500
XRF analysis income		565,200	509,500
Other income		1,202,797	2,297,542
Degree verification income		45,215	
		4,572,690	5,802,839

Personal emoluments	2,024	2,023
Personal emoluments (Academic)	17	
Salaries and wages	2,651,663	3,806,825
University provident fund	959,206	794,893
Academic EPF	74,126	80,178
Employee Trust Fund	210,223	179,575
Academic allowance	3,784,944	4,189,357
Other allowances	297,699	259,836
Additional allowance - 20%	348,060	348,060
Cost of living	575,812	272,811
Research allowance	609,105	609,105
Academic monthly allowance	116,220	118,750
Visiting lecture fees	13,196,854	9,569,147
	22,823,911	20,228,538
Personal emoluments (non academic)	17	
Salaries and wages	13,014,767	13,217,420
University Provident Fund	1,700,954	1,506,702
Pension fund	1,788,493	1,588,121
Employee Trust Fund	714,217	625,989
Overtime	1,603,626	1,776,495
Holiday payments	253,294	198,338
Other allowances	93,335	91,981
Monthly Compensation Allowance - MCA	5,646,214	5,518,215
Gratuity	2,824,273	1,893,695
Research allowance	563,337	363,888
Additional allowance - 20%	2,509,428	2,452,540
Cost of living	5,146,242	2,223,899
Monthly allowance	1,419,839	1,425,576
EPF	65,309	28,095
Staff benefits	129,264	140,281
	37,472,594	33,051,234
Personal Emoluments (Casual)	17	
Casual Wages	694,000	383,000
	694,000	383,000

	Notes	2024 Rs.	2023 Rs.
Travelling and subsistence	18		
Travelling expenses (domestic)		162,017	128,280
		162,017	128,280
Supplies	19		
Stationery & office requisites		2,471,018	1,667,408
Fuel & lubricants		1,588,172	1,684,675
Mechanical & electrical		223,548	538,807
Chemicals & glassware		876,374	549,233
		5,159,113	4,440,122
Maintenance	20		
Vehicles		1,633,687	1,398,796
Plant, machinery & equipment		3,685,599	2,721,877
Buildings & structure		518,760	192,415
		5,838,046	4,313,088
Contractual services	21		
Telecommunications		5,229,171	6,849,440
Postal charges		333,880	363,510
Electricity		2,042,631	2,341,536
Security services		1,321,645	1,092,141
Water charges		154,175	164,693
Cleaning services		1,600,686	1,757,264
		10,682,188	12,568,583
Other recurrent expenditure	22		
Printing and advertising		471,871	617,368
Audit fees		700,000	650,000
Special services, councils & committees		1,682,452	1,096,026
Special services, professional & others		116,445	18,995
Workshops & seminars		486,370	280,508
Staff development		-	10,000
Holiday warrants		68,175	91,825
Bank charges		392,319	326,705
Awards & indemnities		1,070,000	400,000
Examination expenses		4,133,002	2,856,740
Other expenses		1,074,664	735,055
Staff welfare		452,859	439,825
Student welfare		25,000	-
Legal & documentation charges		1,178,798	852,270
Convocation		500,000	-
Academic research		-	311,800
PGIS research congress		1,562,471	804,171
Stamp duty expense		18,375	20,150
University insurance scheme		194,400	135,000
Research grant expenditure		8,620,055	8,903,225
Losses & write-off		3,875,000	2,500
		26,622,255	18,552,163
Depreciation	23		
Buildings		12,017,500	12,017,500
Telephone		15,849	15,539
Lab & teaching equipment		30,016,327	29,683,537
Books and periodicals		1,073,884	1,005,988
Office equipment		2,492,736	2,271,711
Motor vehicles		3,400,000	3,400,000
Sports goods		8,700	10,440
		49,024,997	48,404,715
		158,479,121	142,521,974

POSTGRADUATE INSTITUTE OF SCIENCE

TRIAL BALANCE AS AT 31ST DECEMBER 2024

ACCOUNT CODE	ACCOUNT NAME	DR AMOUNT (RS.)	CR AMOUNT (RS.)
10005	MOTOR VEHICLES	17,000,000	
10006	OFFICE FURNITURE EQUIPMENTS	12,859,696	
1011	SPORTS GOODS	34,800	
10002	TELEPHONE	158,490	
6292	AUSTRIA-PROF: D YAKANDAWALA		319,782
6299	PGIS/2020/18-DR.N.W.B.BALASURIYA		394,900
6317	CONSERVATION OF WATER-TRUMPET IN S/L		4,799,889
70072	ADMINISTRATION CHARGES		672,990
70075	APPLICATION PROCESSING FEE		975,000
75100	BENCH FEE		877,500
70073	CERTIFICATE FEE		1,006,800
70010	EXAMINATION FEES		1,748,546
70061	EXCHANGE GAIN /LOSS	36,039,585	
75000	INTEREST FROM SAVING A/C		73,318
75010	INTEREST INCOME FROM LOANS & ADVANCES		192,793
75060	INTEREST INCOME ON FD		57,962,495
75005	INTEREST ON RFC		18,928
70250	LIBRARY TICKET		475,500
70025	M.PHIL & PH.D TUTION FEE		579,000
70090	MEDICAL FEE		129,250
70070	MISCELLANEOUS INCOME		1,202,797
70071	PRINTING INCOME		52,188
70030	REGISTRATION FEE		2,564,900
70076	RESCON INCOME		776,500
70074	ROOFTOP RESERVATION CHARGES-		30,000
75064	SUPERVISION FEE		1,330,000
70020	TUTION FEES		53,735,979
70200	VEHICAL HIRING CHARGES		1,146,400
70077	XRD ANALYSIS INCOME		22,500
70078	XRF ANALYSIS INCOME		565,200
70079	DEGREE VERIFICATION INCOME		45,215
75103	REASEARCH GRANTS INCOME		3,625,077
10100	FIXED DEPOSIT - BOC	311,427,761	
10200	FIXED DEPOSITS - PEOPLES BANK	28,608,269	
10110	FIXED DEPOSIT - BOC - RFC	338,600,727	
10500	FIXED DEPOSIT- NSB	13,200,310	
10700	STATE MORTGAGE & INVESTMENT BANK	13,923,958	
35720	PROVISION FOR GRATUITY		10,616,224
35000	PROVISION FOR DEPRECIATION - BUILDING		36,052,500

POSTGRADUATE INSTITUTE OF SCIENCE

TRIAL BALANCE AS AT 31ST DECEMBER 2024

ACCOUNT CODE	ACCOUNT NAME	DR AMOUNT (RS.)	CR AMOUNT (RS.)
35200	PROVISION FOR DEPRECIATION - LAB TEACHING EQUIPMENT		59,699,864
35300	PROVISION FOR DEPRECIATION - LIBRARY BOOKS		3,085,626
35500	PROVISION FOR DEPRECIATION - OFFICE EQUIPMENT		4,764,447
35600	PROVISION FOR DEPRECIATION - TELEPHONE		46,688
35400	PROVISION FOR DEPRECIATION - MOTOR VEHICLES		10,200,000
35650	PROVISION FOR DEPRECIATION-INTANGIBLE ASSET		1,240,846
35700	PROVISION FOR AUDIT FEES		1,325,250
35652	PROVISION FOR DEPRECIATION-SPORT GOODS		26,100
35740	PROVISION FOR SECURITY SERVICE		130,000
	TOTAL	<u>1,440,749,642</u>	<u>1,440,749,642</u>



விஞ்ஞான பட்டப்பின் படிப்பு நிறுவகம்



FINANCIAL STATEMENTS

2024

நிதிக் கூற்றுக்கள்
2024

விஞ்ஞான பட்டப்பின் படிப்பு நிறுவகம்
பேராதனை பல்கலைக்கழகம்
த.பெ.இல 25 பேராதனை

விஞ்ஞானப் பட்டப்பின் படிப்பு நிறுவகம்

2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான

நிதி நிலைமைக் கூற்று

குறிப்பு

2024.12.31

2023.12.31

நடைமுறைச் சொத்துக்கள்

காசு மற்றும் காசுக்கு சமமானவை	1	17,129,780	17,694,223
முதலீடுகள்	2	705,761,026	681,161,373
பெறவேண்டியவை மற்றும் வைப்புக்கள்	3	35,730,531	78,841,617
பதவியணிக்கான முற்பணங்களும் கடன்களும்	4	1,258,606	1,195,193
இருப்புக்கள்	5	3,685,431	5,012,586
மொத்த நடை முறைச் சொத்துக்கள்		763,565,374	783,904,992

நடைமுறையால்லாச் சொத்துக்கள்

பதவியணிக்கான முற்பணங்கள்/க் கடன்களும்	4	2,960,378	3,089,714
நிதி முறைகேடுகள் 2008- 2016		50,119,123	50,119,123
அருவச் சொத்துக்கள்	6	1,137,746	755,232
ஆதனங்கள் பொறிகள் உபகரணங்கள்	7	313,048,687	358,119,353
மொத்த நடை முறையால்லாச் சொத்துக்கள்		367,265,934	412,083,422
மொத்த சொத்துக்கள்		1,130,831,308	1,195,988,414

பொறுப்புக்கள்

நடைமுறைச் பொறுப்புக்கள்

அட்டுறு செலவினங்கள்	8	22,341,630	24,639,509
செலுத்த வேண்டியவைகள்	9	7,235,350	7,715,257
செலுத்தவேண்டிய வைப்புக்கள்		6,796,509	6,484,512
பிற்போடப்பட்ட வருமானம்		11,639,151	9,980,892
ஏற்பாடுகள்	11	1,455,250	625,250
மொத்த நடைமுறை பொறுப்புக்கள்		49,467,889	49,445,420

நடைமுறையால் பொறுப்புக்கள்

பணிக்கொடைக்கான ஏற்பாடு	12	10,616,224	7,791,951
நிதியங்கள்	13	11,185,518	9,669,126
செலுத்தவேண்டிய வைப்புக்கள்	10	1,970,500	2,353,500
மொத்த நடைமுறையல்லாத பொறுப்புக்கள்		23,772,242	19,814,577
மொத்த பொறுப்புக்கள்		73,240,131	69,259,997
தேறிய சொத்துக்கள்		1,057,591,177	1,126,728,417

உரிமை

பொது ஒதுக்கம்		921,549,015	967,212,281
மட்டுப்படுத்தப்பட்ட நிதியம்	14	5,514,571	9,658,424
மீள்மதிப்பீட்டு ஒதுக்கீடு		130,527,591	149,857,712
மொத்த உரிமை		1,057,591,177	1,126,728,417

1978 இன் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தினதும் ஏனைய நியதிச்சட்ட தேவைப்பாடுகளுடனும் நிதிக்கூற்றுக்கள் இணங்குகின்றன.

.....

பீ.ஜி.எஸ்.பீ. ஜயகொடி

பிரதி நிதியாளர்

நிதிக்கூற்றுக்களை தயாரிப்பதற்கும் சமர்ப்பிப்பதற்கும் முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது. இந்நிதிக்கூற்றுக்களில் முகாமைத்துவ சபை சார்பாக கையொப்பமிட்டும் உள்ளது.

Prof.B.M.N.W.B.Balasooriya
Director/PGIS

DIRECTOR

Post r : cluc::e in::;tiLute of Sd r,e-
L...:vers:y 01 PcaGe J;-:J

Dr.S.W.Gama

முகாமைத்துவ சபைக்காக (l : :i,"a - Sn

6 முதல் 13 வரையான பக்கங்கள் குறிப்புக்கள் மற்றும் கணக்கீட்டு கொள்கைகளும் நிதிக்கூற்றுக்களுக்கான முக்கியமான பாகங்களாக உள்ளன.

2025 பெப்ரவரி 25

விஞ்ஞானப் பட்டப்பின் படிப்பு நிறுவகம்

2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான

நிதிச் செயலாற்றல் கூற்று

	குறிப்பு	2024 ரூபா.	2023 ரூபா.
வருமானம்			
நடைமுறை பரிமாற்றல் அல்லாத கொடுக்கல் வாங்கல் மீதான வருமானம் அரசு மானியம் (மீண்டெழும்)			
ஆராய்ச்சி மானிய வருமானம்		3,625,077	4,712,140
பரிமாற்றல் அல்லாத கொடுக்கல் வாங்கல் மீதான வருமானம் மொத்தம்		3,625,077	4,712,140
பரிமாற்றல் அல்லாத கொடுக்கல் வாங்கல் மீதான வருமானம் மொத்தம் நடைமுறை			
வட்டி வருமானம்	15	58,247,533	99,402,843
உள்ளக ரீதியில் உருவான வருமானம்	16	63,363,575	58,973,310
ஏனைய வருமானம்	16.1	4,572,690	5,802,839
செலவணி இலாபம்			
பரிமாற்றல் கொடுக்கல் வாங்கல் வருமானம் மொத்தம் நடைமுறை		126,183,798	164,178,992
மொத்த வருமானம் - நடைமுறை		129,808,875	168,891,132
மூலதனம் பரிமாற்றல் அல்லாத கொடுக்கல் வாங்கல் மீதான வருமானம் மூலதனம்			
மொத்த வருமானம்		129,808,875	168,891,132
செலவினம்			
நடைமுறை			
தனிப்பட்ட வேதனாலிகள்	17	60,990,505	54,115,023
பிரயாணம்	18	162,017	128,280
வழங்கலும் நுகர்வுமும்	19	5,159,113	4,440,122
பராமரிப்பு	20	5,838,046	4,313,088
ஒப்பந்த சேவைகள்	21	10,682,188	12,568,583
ஏனைய செலவினங்கள்	22	26,622,255	18,552,163
செலாவணி நட்டம்		36,039,585	41,494,616
மொத்த செலவினம் (மூலதனம் அல்லாத)		145,493,709	135,611,875
மூலதனம்			
பெறுமானத்தேய்வு	23	49,024,997	48,404,715
கற்பனை சொத்துக்களுக்கான காலக்கழிவு		283,556	342,504
மொத்த செலவினம் மூலதனம் அல்லாத		49,308,553	48,747,220
ஆண்டிற்கான தேறிய மிகை பற்றாக்குறை மூலதனம்		(15,684,834)	33,279,257

விஞ்ஞானப் பட்டப்பின் படிப்பு நிறுவகம்
2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான காசுப்பாய்ச்சல் கூற்று

	2024	2023
செயற்பாட்டு நடவடிக்கைகளிலிருந்து காசுப் பாய்ச்சல்		
வழமையான நடவடிக்கைகளான மிகை	(64,993,387)	(15,467,962)
காசல்லாத அசைவுகள்		
பெறுமாத்தேய்வும் காலக்கழிவும்	49,308,553	48,747,220
வட்டி வருமானம்	(58,247,533)	(99,402,843)
கணக்காய்வு கட்டணத்திற்கான அதிகரிப்பு/ குறைவு	700,000	80,750
பணிக்கொடை ஏற்பாட்டிற்கான அதிகரிப்பு/ குறைவு	2,824,273	587,883
பாதுகாப்பு கட்டணங்களுக்கான ஏற்பாடு அதிகரிப்பு/ குறைவு	130,000	
வருகை விரிவுரையாளர் கட்டணங்களுக்கான ஏற்பாடு		(11,467,691)
அதிகரிப்பு/ குறைவு		
நட்டங்களுக்கான பதிவழிப்பு	3,875,000	
தொழிற்பாடு மூலதன மாற்றங்களுக்கு முன்னரான செயற்பாட்டு மிகை		
பெற வேண்டியவைகளில் அதிகரிப்பு /குறைவு	(127,549)	4,025,358
கடன் மற்றும் முற்பணங்களில் அதிகரிப்பு/ குறைவு	65,923	(63,772)
இருப்புக்களில் அதிகரிப்பு/ குறைவு	1,327,156	(475,120)
அட்டுறு செலவினங்களில் அதிகரிப்பு /குறைவு	(2,297,879)	7,918,657
செலுத்த வேண்டியவைகளில் அதிகரிப்பு/ குறைவு	172,075	(3,434,619)
மீள்செலுத்த வேண்டிய வைப்புக்களில் அதிகரிப்பு/ குறைவு	(71,003)	(206,421)
பிற்போடப்பட்ட வருமானத்தில் அதிகரிப்பு/ குறைவு	1,658,259	4,108,946
தொழிற்பாட்டு நடவடிக்கைகளில் உருவான தேறிய காசு	(65,676,112)	(65,049,614)
முதலீட்டு நடவடிக்கைகளிலிருந்து காசுப் பாய்ச்சல்		
ஆதனங்கள், பொறிகள் உபகரணங்கள் கொள்வனவு	(3,954,331)	(2,451,162)
கற்பனைச் சொத்துக்கள் கொள்வனவு	(666,070)	
நிலையான வைப்புக்களிலான முதலீடு	(877,135,491)	{476,182,524}
நிலையான வைப்பு மீளப் பெறல்	852,535,837	468,920,696
வட்டி வருமானம்	97,613,058	74,296,993
முதலீட்டு நடவடிக்கைகளிலிருந்து தேறிய காசுப்பாய்ச்சல்	68,393,003	64,584,003
நிதிச் செயற்பாடுகளினால் உருவான காசு		
புலமைப் பரிசில் நிதியம்	95,462	(183,718)
ஆராய்ச்சி மானிய பெறுவனவுகள்	434,281	9,898,763
ஆராய்ச்சி மானிய கொடுப்பனவு	(3,811,076)	(8,903,225)
நிதிச் செயற்பாடுகளினால் உருவான தேறிய காசு	(3,281,333)	811,819
காசு மற்றும் காசுக்கு சமனானவை அதிகரிப்பு/குறைவு		
ஆண்டின் ஆரம்பத்தில் காசு மற்றும் காசுக்கு சமமானவை	17,694,223	17,348,015
ஆண்டின் இறுதியில் காசு மற்றும் அதற்கு சமமானவை	17,129,780	17,694,223

விஞ்ஞானப் பட்டப்பின் படிப்பு நிறுவகம்
2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான
பாதீடு மற்றும் உள்ளவாறானவை தொடர்பான ஒப்பீடு

	குறிப்பு	2024 ரூபா.	2023 ரூபா.
வருமானம்			
அரசு மானியம் (மீண்டெழும்)			
செயல்திட்ட கட்டணங்கள்		54,314,979	59,000,000
பதிவுக் கட்டணங்கள்		2,564,900	3,000,000
பரீட்சைக் கட்டணம்		1,748,546	2,300,000
நானாவித வருமானம்		4,572,690	2,172,000
ஆராய்ச்சி மானியக் கட்டணங்கள்		776,500	600,000
மருத்துவ கட்டணங்கள்		129,250	63,000
வாகன வாடகை கட்டணம்		1,146,400	900,000
நூலக டிக்கட்		475,500	596,000
மேற்பார்வை கட்டணங்கள்		1,330,000	1,000,000
முதலீட்டு வருமானம்	15	58,247,533	56,175,000
Bench கட்டணங்கள்		877,500	1,000,000
ஆராய்ச்சி மானிய வருமானம்		3,625,077	
		129,808,875	126,806,000
செலவினங்கள்			
தனிப்பட்ட வேதனாலிகள்	17	60,990,505	72,440,000
பிரயாணம்	18	162,017	1,100,000
வழங்கலும் நுகர்வும்	19	5,159,113	8,780,000
பராமரிப்பு	20	5,838,046	6,310,000
ஒப்பந்த சேவைகள்	21	10,682,188	13,023,000
ஏனைய செலவினங்கள்	22	26,622,255	25,153,000
பெறுமானத்தேய்வு மற்றும் காலக்கழிவு	23&6	49,308,553	
செலாவணி நடட்டம்		36,039,585	
		194,802,262	126,806,000
ஆண்டிற்கான தேறிய மிகை/ பற்றாக்குறை			
		(64,993,387)	

விஞ்ஞானப் பட்டப்பின் படிப்பு நிறுவகம்
2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான
உரிமை தேறிய மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று

	மூலதன மானியம்	மீள் மதிப்பீட்டு ஒதுக்கம்	நிறுத்தி வைக்கப்பட்ட உழைப்பு	மொத்தம்
01.01.2024 இல் உள்ளவாறு கணக்கீட்டு தவறுகளுக்கான திருத்தம் - நிறுத்தி வைக்கப்பட்ட இலாபம் 2024	-	149,857,712	967,212,281	1,117,069,993
	-	-	(64,993,387)	(64,993,387)
பொது ஒதுக்கத்திற்கு மாற்றியது (01.01.2023 இல் மீள்மதிப்பீட்டின் பின்னர் எஞ்சிய மூலதன மானியம்)	-	(19,330,120)	19,330,120	-
2024 திசெம்பர் 31 இல் மீதி	-	130,527,591	921,549,015	1,052,076,606

நிதிக் கூற்றுக்களுக்குரிய குறிப்புகள்

1.1 பொதுவான தகவல்கள்

1.1.1 அறிக்கையிடும் நிறுவகம்

விஞ்ஞானப் பட்டப்பின் படிப்பு நிறுவகம் 1978 இன் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 18 ஆம் பிரிவு மற்றும் 24 ஆம் பிரிவின் கீழ் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் விதிக்கப்பட்ட கட்டளைச் சட்டத்தின் மூலம் 1996 ஆம் ஆண்டின் போது ஸ்தாபிக்கப்பட்டது.

1.2 முதன்மை செயற்பாடுகள் மற்றும் செயற்பாட்டு நடவடிக்கைகளின் தன்மை

விஞ்ஞானம் தொடர்பான உயர் கல்வியை வழங்குதல், ஊக்குவித்தல் மற்றும் மேம்படுத்துதல் மற்றும் பயிற்சிகளை வழங்குவது விஞ்ஞான பட்டப்பின் படிப்பு நிறுவனத்தின் அடிப்படை கொள்கை நோக்கமாகும். இந்த நிறுவனத்தின் முக்கிய நோக்கம், விஞ்ஞானம் தொடர்பான பல்வேறு பாடப் பிரிவுகளில் பட்டப்பின் படிப்புகளில் பயிற்சி மற்றும் பயிற்சியை வழங்குவதும், ஆராய்ச்சியை எளிதாக்குவதும் ஆகும்.

1.3 தொடர்ந்தியங்குதல்

நிதிக் கூற்றுக்கள் தொடர்ந்து செல்லும் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளன. நிறுவனத்தின் முகாமைத்துவம் தொடர்ந்து செயல்படும் திறனை மதிப்பிட்டுள்ளது மற்றும் நிறுவனம் எதிர்காலத்தில் தொடர்ந்து செயல்பட போதுமான ஆதாரங்களைக் கொண்டுள்ளது என்ற நியாயமான எதிர்பார்ப்பைக் கொண்டுள்ளது. முகாமைத்துவ சபை எதிர்காலத்தைப் பற்றிய அனைத்து தகவல்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டு, கலைப்பு அல்லது செயல்பாடுகளை நிறுத்துவதற்கான தேவையை எதிர்பார்க்கவில்லை. எனவே, நிதிக் கூற்றுக்களைத் தயாரிப்பதில் நிறுவனம் தொடர்ந்து அக்கறையின் அடிப்படையை பின்பற்றுகிறது.

1.4 அறிக்கையிடல் காலம்

நிறுவனத்தின் நிதிக் காலம் 2024 ஜனவரி 1 முதல் 2024 டிசம்பர் 31, வரையிலான பன்னிரண்டு மாத காலத்தைக் குறிக்கிறது.

1.5 நிதிக் கூற்றுக்கள் தயாரித்தல் அடிப்படை

(அ) இணக்கக் கூற்று

நிதிக் கூற்றுக்களுள் நிதி நிலைமைக் கூற்று, நிதிச் செயலாற்றல் தொடர்பான கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் தொடர்பான கூற்று, காசுப் பாய்ச்சல் கூற்று, நிதி கூற்றுக்களுக்குரிய குறிப்புகள் மற்றும் பாதீடு இணக்கக் கூற்றுக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

விஞ்ஞானப் பட்டப்பின் படிப்பு நிறுவனத்தின் நிதிக் நிலைமைக் கூற்றுக்கள், நிதிச் செயலாற்றல் கூற்றுக்கள் இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமங்கள (SLPSAS) நியமங்களுக்கு ஏற்ப தயாரிக்கப்படுகின்றன. விஞ்ஞானப் பட்டப்பின் படிப்பு நிறுவனம் பின்பற்றும் அனைத்து கணக்கீட்டு கொள்கைகளும் முன்னைய ஆண்டிற்கு ஏற்ப உள்ளன மற்றும் தேவைப்படும்போது தற்போதைய ஆண்டின் புள்ளிவிவரங்களில் மாற்றங்கள் புறம்பாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

1.5.2 அளவீட்டு அடிப்படை

விஞ்ஞானப் பட்டப்பின் படிப்பு நிறுவனத்தின் நிதிக் கூற்றுக்கள் அதில்

குறிப்பிடப்பட்டுள்ள சந்தர்ப்பங்கள் தவிர வரலாற்று கிரய அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளன.

1.5.3 ஒப்பீட்டுத் தகவல்

நடப்பு காலகட்டத்தின் நிதிக் கூற்றுக்களைப் புரிந்து கொள்வதையும் அவற்றின் தரத்தை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு, முன்னைய காலகட்டத்தைப் பொறுத்தவரை, நிதிக் கூற்றுக்களில் தெரிவிக்கப்பட்டுள்ள அனைத்துத் தொகைகளுக்கும் அளவு, விவரிப்பு மற்றும் விளக்கத் தகவல்கள் உள்ளிட்ட ஒப்பீட்டுத் தகவல்கள் வெளியிடப்படுகின்றன.

1.5.4 நிதிக் கூற்றுக்களை அங்கீகாரம்

2024 பெப்ரவரி 14, 2025 ஆந் திகதி நடைபெற்ற நிறுவனத்தின் முகாமைத்துவ சபையின் 184 வது கூட்டம், பட்டப்பின் படிப்பு நிறுவனத்தின் நிதிக் கூற்றுக்களை வெளியிடுவதற்கு அங்கீகாரம் அளித்தது.

1.5.5 முக்கியத்துவம் மற்றும் திரட்டல்

நிதி அறிக்கைகளில் ஒத்த பொருட்களின் ஒவ்வொரு பொருள் வகுப்பும் அவை முக்கியமற்றவை தவிர. தனித்தனியாக வழங்கப்படுகின்றன. வேறுபட்ட தன்மை அல்லது செயல்பாட்டைக் கொண்ட உருப்படிகள் தனித்தனியாக வழங்கப்படுகின்றன.

1.5.6 செயற்பாட்டு மற்றும் முன்வைக்கப்படும் நாணய அலகு

நிதி அறிக்கைகள் இலங்கை ரூபாயில் வழங்கப்படுகின்றன, இது நிதி அறிக்கையிடல் நிறுவனத்தின் செயல்பாட்டு மற்றும் சமர்ப்பித்தல் நாணயமாகும். வேறுவிதமாகக் குறிப்பிடப்படா விட்டால், இலங்கை ரூபாயில் வழங்கப்பட்டுள்ள அனைத்து நிதித் தகவல்களும் கிட்டிய ஆயிரத்தில் காண் வட்டமிடப்படும்.

1.5.7 ஈடுசெய்தல்

இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமங்களால் (SLPSAS)) வேறுவிதமாகத் தேவைப்பட்டாலோ அல்லது அனுமதிக்கப்பட்டாலோ தவிர, சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் மற்றும் வருமானம் மற்றும் செலவுக் கணக்குகள் ஒன்றுக்கொன்று ஈடுசெய்யப்படாது.

1.6 குறிப்பிடத்தக்க கணக்கீட்டு மதிப்பீடுகள் மற்றும் தீர்ப்புகள்

SLPSAS க்கு இணங்க நிதிக் கூற்றுக்களைத் தயாரித்தல் மற்றும் சமர்ப்பித்தல் ஆகியவை கணக்கீட்டாக கொள்கைகள் மற்றும் சொத்துக்கள், பொறுப்புகள், வருமானங்கள் மற்றும் செலவுகள் ஆகியவற்றின் அளவை பாதிக்கும் தீர்ப்புகள், மதிப்பீடுகள் மற்றும் அனுமானங்களை நிர்வாகம் செய்ய வேண்டும். மதிப்பீடுகள் மற்றும் அனுமானங்கள் தொடர்ந்து மீளாய்வு செய்யப்படுகின்றன. கணக்கீட்டு மதிப்பீடுகளுக்கான திருத்தங்கள் மதிப்பீடு திருத்தப்பட்ட காலப்பகுதியில் அங்கீகரிக்கப்படும், திருத்தம் அந்த காலகட்டத்தை மட்டுமே பாதிக்கிறது, அல்லது திருத்தம் குறித்த காலம் மற்றும் எதிர்கால காலங்கள் இரண்டையும் பாதித்தால், அது தற்போதைய மற்றும் எதிர்கால காலங்களை பாதித்தால் நிதிக் கூற்றுக்களில் அங்கீகரிக்கப்பட்ட தொகைகளில் மிகவும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய கணக்கீட்டு கொள்கைகளைப் பயன்படுத்துவதில் மதிப்பீடு, நிச்சயமற்ற தன்மை மற்றும் முக்கியமான தீர்ப்பு ஆகியவற்றின் குறிப்பிடத்தக்க பகுதிகள் பற்றிய தகவல்கள் பின்வருமாறு.

கணக்கீட்டு மதிப்பீடுகள் மற்றும் முக்கியமான தீர்ப்புகளில் ஏதேனும் மாற்றங்கள் நிதிக் கூற்றுக்களுடன் இணைந்த குறிப்புகளில் வெளிப்படுத்தப்படும்.

2. முக்கியமான கணக்கீட்டுக் கொள்களின் பொழிப்பு

2.1 ஆதனங்கள், பொறிகள் மற்றும் உபகரணங்கள் (PPE)

காணிகள், கட்டிடங்கள், ஆய்வுகூடங்கள் மற்றும் கற்பித்தல் உபகரணங்கள், தளபாடங்கள் மற்றும் சாதனங்கள், நூலக புத்தகங்கள் மற்றும் சஞ்சிகைகள், வாகனங்கள் மற்றும் பிற சொத்துக்கள் ஆகியவை அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்ட, ஆராய்ச்சி சார்ந்த, உள்நாட்டில் உருவாக்கப்பட்ட நிதிகள் மற்றும் மானியங்கள் மூலம் பெறப்பட்ட பொருட்கள் ஆதனங்கள், பொறிகள் உபகரணங்களின் (PPE) கீழ் காண்பிக்கப்பட்டுள்ளன.

(அ) ஏற்றுக்கொள்ளல் மற்றும் மதிப்பீட்டு அடிப்படை

ஆதனங்கள், பொறிகள் மற்றும் உபகரணங்கள், அந்த உருப்படிகள் ஊடாக கிடைக்கும் எதிர்கால பொருளாதார நன்மைகள் நிறுவனத்திற்கு வரக்கூடிய வாய்ப்புக்கள் அந்த உருப்படிகளின் கிரயம் நம்பத்தகுந்த முறையில் அளவிட முடியும் என்றால் அங்கீகரிக்கப்படுகின்றன. ஆதனங்கள், இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் என்பவற்றின் திரட்டிய தேய்மானம் கழிக்கப்பட்ட கிரயத்தில் காண்பிக்கப்படுகின்றன. ஆதனங்கள், பொறிகள் மற்றும் உபகரணங்களின் கிரயம் என்பது கொள்விலை அல்லது நிர்மாண செலவு மற்றும் அதற்கான தொடர்ச்சியான செலவுகள் ஆகும்.

ஆதனங்கள், பொறிகள் மற்றும் உபகரணங்களின் ஒரு பொருளானது, ஒரு சொத்தாக அங்கீகரிக்கப்படுவதற்குத் தகுதியுடையது என்பது ஆரம்பத்தில் செலவில் அளவிடப்படுகிறது. செலவில் சொத்தைப் பெறுவதற்கு நேரடியாகக் கூறப்படும் செலவுகள் மற்றும் அடுத்தடுத்த செலவுகள் அடங்கும். சுயமாக கட்டமைக்கப்பட்ட சொத்தின் விலை, பொருட்களின் விலை, நேரடி உழைப்பு, சொத்தை அதன் நோக்கம் கொண்ட பயன்பாட்டிற்கான செயல்பாட்டு நிலைக்கு கொண்டு வருவதற்கு நேரடியாகக் கூறப்படும் பிற செலவுகள் மற்றும் பொருட்களை அகற்றி அகற்றி அவற்றை இடத்தில் மாற்றுவதற்கான செலவு ஆகியவை அடங்கும். தொடர்புடைய உபகரணங்களின் செயல்பாட்டிற்கு அவசியமான வாங்கப்பட்ட மென்பொருள் அந்த உபகரணத்தின் ஒரு பகுதியாக மூலதனமாக்கப்படுகிறது. ஆதனங்கள், பொறிகள் மற்றும் உபகரணங்களின் விலை அதன் கொள்முதல் அல்லது கட்டுமானத்திற்கான செலவு மற்றும் அதன் நோக்கம் கொண்ட பயன்பாட்டிற்கான சொத்தை செயல்பாட்டு நிலைக்கு கொண்டு வருவதற்கு நேரடியாகக் கூறப்படும் செலவு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

கிரயத்திற்கு இணங்க முதலில் இனங்காணப்பட்ட பிறகு, நிறுவனம் ஆதனங்கள், பொறிகள் மற்றும் உபகரணங்களின் (PPE) முழு வகுப்பிற்கும் கணக்கீட்டு மாதிரியை ஏற்றுக்கொள்கிறது. மீள்மதிப்பீட்டின் விளைவாக ஒரு சொத்தின் சுமந்து செல்லும் தொகை அதிகரித்தால், அதிகரிப்பு நேரடியாக மீள்மதிப்பீட்டு மிகைக்கு வரவு வைக்கப்படும்.

நிறுவனத்திற்குச் சொந்தமான அனைத்து கட்டிடங்கள் மற்றும் மோட்டார் வாகனங்கள் 2022 ஜனவரியில் விலை மதிப்பீட்டுத் திணைக்களத்தால் மீளாய்வு செய்யப்பட்டதுடன் ஆய்வுகூடங்கள் மற்றும் கற்பித்தல் உபகரணங்கள் மற்றும் அலுவலக உபகரணங்களைத் தவிர மற்ற வகை சொத்துக்கள் உள்நாட்டில் நியமிக்கப்பட்ட குழுக்களால் மீளாய்வு செய்யப்பட்டன. இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமம் 07 இற்கு இணங்க, கம்பனியின் நிதிக் கூற்றுக் களில் மேற்கூறிய கணக்காய்வின் விளைவாக பொருத்தமான திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. 01.01.2023 ஆந் திகதியில் உள்ளவாறு ஆய்வுகூட மற்றும் கற்பித்தல் உபகரணங்கள் மற்றும் அலுவலக உபகரணங்கள் உள்நாட்டில் நியமிக்கப்பட்ட குழுவால் மீண்டும் கணக்கிடப்பட்டது மற்றும் மொத்த மீள்மதிப்பீட்டு இலாபம் உரித்து மாற்றங்கள் தொடர்பான கூற்றினூடாக இனங்காணப்பட்டுள்ளது.

(ஆ) காணப்படும் நிலையான சொத்துக்கள் (PPE) காரணமாக பின்னர் ஏற்படும் செலவினம்

கற்பனை நிலையான சொத்துக்களால் ஏற்படும் செலவுகள், பின்வரும் அளவுகோல்களை பூர்த்தி செய்யத் தவறினால் அத்தகைய சந்தர்ப்பத்தில், இந்நிதி செயற்பாடு தொடர்பான கூற்று தயாரிக்கப்படும். அவ்வாறான சந்தர்ப்பத்தில் அச்செலவினம் மூலதனமாக்கப்பட்டு தொடர்புடைய அடிப்படையில் தேய்மானம் செய்யப்படுகின்றன.

- நிலையான சொத்துக்களின் சந்தை மதிப்பு அதன் பின்னர் அதிகரித்துள்ளது.

- சொத்து இயலளவு அதிகரிக்கிறது.
- உற்பத்தியின் தரத்தில் நிலைபேறான முன்னேற்றம் அல்லது செயற்பாட்டு செலவுகளில் குறைவொன்று இடம்பெறல்
- பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு ஆகியவை சொத்தின் ஆயுளை கணிசமாக நீடிப்பதாக நிரூபிக்கப்பட்டால். அதன் பயனுள்ள ஆயுளை கணிசமாக நீட்டித்தல்.

(ஈ) பெறுமானத்தேய்வு

பெறுமானத்தேய்வு ஆதனங்கள், பொறிகள் மற்றும் உபகரணங்களின் (PPE)மதிப்பீடு செய்யப்பட்ட ஆக்கபூர்வமான ஆயட்காலத்தின் பிரகாரம் அதனை பயன்பாட்டிற்கு வழங்கியத திகதி முதல் நிதி செயற்பாடு தொடர்பான கூற்றில் எளிய முறைமை இனங்காணப்படும். மதிப்பீடு செய்யப்பட்ட செயற்திறனான காலப்பகுதி பின்வருமாகும்.

ஒவ்வொரு சொத்து வகுப்பின் மதிப்பிடப்பட்ட பயனுள்ள ஆயுட்காலம் பின்வருமாறு:

விபரம்	மதிப்பிடப்பட்ட பயன்படு ஆயுட்காலம்
ஆய்வுகூட உபகரணங்கள் மற்றும் கருவிகள்	5 ஆண்டுகள்
மோட்டார் வாகனங்களட	5 ஆண்டுகள்
நூலக புத்தகங்கள் சஞ்சிகைகளட	5 ஆண்டுகள்
தொலைபேசிகள்	10 ஆண்டுகள்
ஏனைய உபகரணங்கள்	5 ஆண்டுகள்
கட்டிடங்கள்	20 ஆண்டுகள்
விளையாட்டு உபகரணங்கள்	5 ஆண்டுகள்

(ஈ) காணி

விஞ்ஞானப் பட்டப்பின் படிப்பு நிறுவனத்தினால் (PGIS) நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்களின் காணிகளின் உரிமை இன்னும் விஞ்ஞானப் பட்டப்பின் படிப்பு நிறுவனத்திடம் (PGIS) ஒப்படைக்கப்படவில்லை. எனவே, நிலத்தின் பெறுமதி கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. எவ்வாறாயினும், விஞ்ஞானப் பட்டப்பின் படிப்பு நிறுவனம் பேரதெனனிய பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது என்பதை (1996 இன் 01 ஆம் இலக்க மற்றும் 1996 பெப்ரவரி 12 ஆந் திகதிய விஞ்ஞானப் பட்டப்பின் படிப்பு நிறுவகச் சட்டம்). கவனத்தில் கொள்ள வேண்டும்.

2.1.2 கற்பனை சொத்துக்கள்

கற்பனைச் சொத்தொன்று என நம்பத்தகுந்த முறையில் அளவிட முடியும் மற்றும் அதன் விளைவாக எதிர்பார்க்கப்படும் எதிர்கால பொருளாதார நன்மைகள் பல்கலைக்கழகத்தில் பாயும் போது மட்டுமே ஒரு அருவமான சொத்து 2020 ஆம் ஆண்டில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது Blue lotus 360 (மேம்படுத்தப்பட்ட தயாரிப்பு) கணக்கீட்டு மென்பொருளுக்கான காலக்கழிவு 2019 ஆம் ஆண்டில் ஆரம்பமாகி. 5 ஆண்டுகளுக்கு காலக்கழிவு செய்யப்படுகின்றது. .இது இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமம் (SLPSAS)19 இன் பிரகாரம் சம்பள கொடுப்பனவு மற்றும் கல்வி வகுப்பு மென்பொருள் 05 ஆண்டுகளுக்காக 2021 ஆம் ஆண்டு முதல் காலக்கழிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

2.1.3 களஞ்சிய இருப்புக்கள்

இருப்பு கிரயம் மற்றும் தேறிய கைக்கெட்டிய பெறுமதி ஆகியவற்றின் அடிப்படையில் காட்டப்படுகின்றன. பொதுவாக, கிரயம், முதலில் வந்தவை, முதலில் வழங்கப்பட்ட (FIFO) அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றன, மேலும் இருப்புக்களைப் பெறுவதற்கான செலவு

மற்றும் அதன் தற்போதைய இருப்பிடம் மற்றும் இருப்பிடத்திற்கு கொண்டு வரும் செலவினங்களையும் உள்ளடக்குகின்றது.

2.1.4 பெறவேண்டியவை

பெறவேண்டியவை அவை தீர்வையாகும் என மதிப்பிடப்பட்டு காண்பிக்கப்பட்டுள்ளது.

2.1.5 காசு மற்றும் காசுக்கு சமமானவைகளும்

காசு மற்றும் காசுக்கு சமமானவைகளும் காசு மற்றும் வங்கியில் எஞ்சியுள்ள வைப்புக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இலங்கை வங்கியின் பேராதனைக் கிளையில் பராமரிக்கப்படும் 2233593 ஆம் இலக்க ஆர்பீசீ கணக்கில் வெளிநாட்டு நாணயங்கள் மற்றும் கொடுப்பனவுகள், பெறத்தக்கவைகள் மற்றும் செலுத்த வேண்டிய திகதிகளின் பரிமாற்ற விகிதத்தில் உள்நாட்டு நாணயமாக மாற்றப்படுகிறது. மத்திய வங்கியின் அன்னியச் செலாவணி பரிமாற்றல் இலாபம் / இழப்பு ஆண்டு இறுதி பரிமாற்ற வீதத்தைப் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறது.

2.1.6 ரூபா 50,338,160.18 ஆன பண மோசடி

கணக்காய்வாளர் அதிபதி திணைக்களத்தினால் 26.07.2018 அன்று வழங்கப்பட்ட இறுதி தடயவியல் கணக்காய்வு அறிக்கையின் படி, முன்னாள் சிரேஷ்ட உதவி நிதியாளர் டபிள்யூ.எம்.எஸ்.எம்.எஸ். இத்தமல்வெல நிலையான வைப்புக்களை இரத்துச் செய்து மோசடியாக பெற்றுக் கொண்ட, தொகை காரணமாக ஏற்பட்ட மூலதன நட்டமான ரூபா 50,338,160.18 (மீள் வைப்புச் செய்யப்பட்ட ரூபா 5,000,000.00) தவிர அவர்களால் இனங் காணப்பட்டது. டபிள்யூ.எம்.எஸ்.எம்.எஸ்.எம் இத்தவெல அவர்களால் 2008.03.14 முதல் 2017.11.30 வரையான காலப்பகுதியில் மோசடியான முறையில் மீள்பெற்ற நிலையான வைப்புக்கள் காரணமாக ரூபா 24,346,723 வட்டி வருமானம் இழக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்தது. திரு இத்தவல அவர்களுக்கு செலுத்த வேண்டிய பணிக்கொடைத் தொகையில் ரூபா 219,037.00 தொகையை அறவிடுவதற்கு தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எஞ்சிய தொகையை இத்தவல அவர்களின் பல்கலைக்கழக சேமலாப நிதியத்திற்கு செலவு வைக்கப்பட்ட பணத்திலிருந்து அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

இது தொடர்பாக MC /B43167 /17 ஆம் இலக்க வழக்கு கண்டி நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட்டு வருகின்றது. இழப்புகளை அறவிட்டுக்கொள்வதற்காக சட்டமா அதிபர் திணைக்களம் டபிள்யூ.எம்.எஸ்.எம்.எஸ். இத்தமல்வெலவிற்கு எதிராக (DC/1196/20) ஆம் இலக்க சிவில் வழக்கொன்றை தாக்கல் செய்துள்ளது. எமது சட்டத்தரணிகளின் பார்வையில் நிதி இழப்பை மீண்டிக்கொள்வதற்கு உயர்ந்த நம்பிக்கையொன்று காணப்படுகின்றது. ஆதலால் நிதி முறைகேடான ரூபா 50,338,160 தொகை நடைமுறைச் சொத்துக்களின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

2.1.7 பொறுப்புகள் மற்றும் ஏற்பாடுகள்

ஐந்தொகை திகதியில் அறியப்பட்ட அனைத்து பொறுப்புக்களும் நிதி நிலைமைக் கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன் அவற்றின் பெறுமதி திட்டவட்டமாக நிச்சயக்க முடியாத பொறுப்புகளுக்காக போதியளவு நிதிஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஐந்தொகை திகதியிலிருந்து ஓராண்டிற்கு பின்னர் செலுத்த வேண்டியவை நடைமுறை அல்லாத பொறுப்புகளாகக் கருதப்படுகின்றன.

2.1.8 பணிக்கொடைக்கான ஏற்பாடுகள்

31.12.2023 ஆந் திகதியில் பணிக்கொடைக்கான ஏற்பாடு இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமம் (SLPSAS) 19 இன் பிரகாரம் (ஊழியர் நலன்கள்) கீழ் கணக்கடப்பட்டுள்ள நிர்ணயிக்கப்பட்டுள்ள ஆயல் மதிப்பீட முறைமை பயன்படுத்தி 2022 திசம்பர் 31 இல் உள்ளவாறு பணிக்கொடைக்காக கணக்கிடப்பட்டுள்ளது. நியமத்தின் தேவைப்பாடுகளின் பிரகாரம் வெளிப்படுத்தல்கள் கணக்குகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

2024 திசெம்பர் 31 இன் பிரகாரம் ஆயுள் மதிப்பீட்டு பணிக்கொடை பொறுப்பு

என்பா

2024 திசெம்பர் 31 இன் பிரகாரம் ஆயுள் மதிப்பீட்டு பணிக்கொடை பொறுப்பு வரையறுக்கப்பட்ட நன்மை கடமைகளில் தற்போதைய பெறுமதி மாற்றம் திட்டமிடப்பட்ட நலன்களின் தற்போதைய பெறுமதிக்கான நிதி ஏற்பாடு(PV-DBO)

7,791,951

2024 சனவரி 01 இன் பிரகாரம் பணிக்கொடை பொறுப்பு வரையறுக்கப்பட்ட நன்மை கடமைகளில் தற்போதைய பெறுமதி மாற்றம் திட்டமிடப்பட்ட நலன்களின் தற்போதைய பெறுமதிக்கான நிதி ஏற்பாடு காலக்திற்கான வட்டிக் கிரயம்

1,012,954

காலத்திற்கான நடமாடும் சேவை செலவு

685,535

திட்டமிடப்பட்ட நலன்களின் தற்போதய பெறுமதி ஆயுட்

1,125,784

கணிப்பீட்டு இலாபம் / (நட்டம்)

2023 திசெம்பர் 31 இல் உள்ளவாறு திட்டமிடப்பட்ட நலன்களின் தற்போதய பெறுமதிக்கான நிதி ஏற்பாடு

10,616,224

ஐந்தொகையின் மற்றும் வருமான அறிக்கையில் அங்கீகரிக்கப்பட்ட தொகை

2023 திசெசம்பர் 31 இன் பணிக்கொடை ஏற்பாடு

10,616,224

2023 திசெசம்பர் 31 இல் உள்ளவாறு இனங்காணப்பட்ட ஆயுட் கணிப்பீடு (இலாபம் / நட்டம்)

10,616,224

2023 திசெம்பர் 31 இல் உள்ளவாறு இனங்காணப்பட்ட பொறுப்பு
வருமானக் கூற்றின் இனங்காணப்பட்ட செலவினம்
வட்டி செலவினம்

1,012,954

தற்போதய சேவைக் கிரயம்

685,535

வருமானத்தில் இனங்காணப்பட்ட செலவிம்)

1,698,489

ஏனைய விரிவான வருமானக் கூற்றில் இனங்காணப்பட்ட செலவினம்

இனங்காணப்பட்ட தேறிய ஆயுட் கணிப்பீட்டு இலாபம்/நட்டம்

1,125,784

ஏனைய விரிவான வருமானக் கூற்றில் இனங்காணப்பட்ட செலவினம்

1,125,784

ஐந்தொகையில் இனங்காணப்பட்ட தேறிய பொறுப்புக்களின் அசைவு

2024 சனவரி 01 இல் உள்ளவாறு ஆரம்ப தேறிய பொறுப்பு

7,791,951

வருமானக் கூற்றின் இனங்காணப்பட்ட செலவினம்

1,698,489

ஏனைய விரிவான வருமானக் கூற்றில் இனங்காணப்பட்ட செலவினம்

1,125,784

காலகட்டத்தில் வெளியேறியவர்களுக்கு செலுத்தப்பட்ட / செலுத்த வேண்டிய பணிக்கொடை

2024 திசெசம்பர் 31 இல் உள்ளவாறு இறுதி பொறுப்பு

10,616,224

2.1.9 பல்கலைக்கழக சேமலாப நிதிய (UPF) மற்றும் பல்கலைக்கழக ஓய்வூதிய நிதியம்

இலங்கையின் தொடர்புடைய சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகள் மற்றும் பல்கலைக்கழக சட்டத்தின் படி ஒவ்வொரு பணியாளரின் சம்பளத்திலும் பல்கலைக்கழகமும் ஊழியர்களும் முறையே 15%, 10% மற்றும் 10% என பல்கலைக்கழக சேமலாப நிதியத்திற்கு பங்களிப்பு செய்யப்படுகின்றன. அவ்வாறே பல்கலைக்கழக ஓய்வூதியம் பெறும் ஊழியர்களிடமிருந்து நிதியத்திற்கு 8% பங்களிப்பு செய்கிறது. அத்துடன் ஓய்வூதியம் பெறும் ஊழியர்களுக்கு பல்கலைக்கழகம் ஓய்வூதிய நிதியத்திற்கு 7% பங்களிப்பு செய்கிறது.

2.1.10 ජේවක භාරකාර අරමුදල (ETF)

විද්‍යා පශ්චාත් උපාධි ආයතනය (PGIS) එක් එක් සේවකයාගේ වැටුපෙන් 3%ක් සේවක භාරකාර අරමුදලට දායක මුදල් වශයෙන් ගෙවනු ලබයි.

2.1.10 ஊழியர் சேமலாப நிதிய (EPF)

பல்கலைக்கழகத்தினால் ஒவ்வொரு ஊழியர் சம்பளத்தின் அடிப்படையில் ஊழியர் சேமலாப நிதியத்திற்கு 3%பங்களிப்பு செய்கின்றது.

2.1.11 மானியம் தொடர்பான கணக்கு வைப்பு

மானியச் செலவுகள் விஞ்ஞானப் பட்டப்பின் படிப்பு நிறுவனத்தினாலும் டிசலவிடப்பட்ட செலவினங்களுக்காக செலுத்தப்படும் மானியம் இனங்காணப்பட்டு அக்காலப்பகுதியல் வருமானக் கூற்றில் வருமானமாக அங்கீகரிக்கப்படுகிறது. ஒரு சொத்தின் கிரயத்திற்காக ஈடுசெய்யப்படும் மானியம் வருமானக்கூற்றில் உரிய சொத்தின் பயனுள்ள ஆய்காலத்தில் படிப்படியாக அங்கீகரிக்கப்படுகிறது. இலங்கை கணக்கீட்டு நியமம் 20 (LKAS 20) இன் படி, மூலதன மானியங்களை அடையாளம் காண, விஞ்ஞானப் பட்டப்பின் படிப்பு நிறுவனத்தால் வருமான அணுகுமுறை கணக்கீட்டு கோட்பாடு பயன்படுத்தப்பட்டது.

அடையாளம் காணப்பட்ட செயற்திட்டம் அல்லது செயல்பாட்டில் பயன்படுத்துவதற்காக மானியங்கள்/ நன்கொடைகள் பெறப்படும்போது, நிதிகள் வரையறுக்கப்பட்ட நிதிக் கணக்கில் வைக்கப்பட்டு, அடையாளம் காணப்பட்ட திட்டத்துடன் தொடர்புடைய செலவினங்களைப் பொருத்த நிதி செயலாற்றல் கூற்றிற்கு மாற்றப்படும். பயன்படுத்தப்படாத நிதிகள் அந்தந்த நிதிக் கணக்குகளில் வைக்கப்பட்டுள்ளன மற்றும் அவை தேவைப்படும் வரை நிதிக்கூற்றுக்களில் மட்டுப்படுத்தப்பட்ட நிதியங்களின் கீழ் சேர்க்கப்படும்.

2.1.12 ஆராய்ச்சி மற்றும் புலமைப்பரிசில் நிதியம், செயலமர்வுகள் மற்றும் விசேட சந்தர்ப்ப நிதியம்

நிதிக் குழு மற்றும் முகாமைத்துவ சபையின் அங்கீகாரத்துடன் பழைய செயலற்ற ஆராய்ச்சி மீதிகளை மாற்றுவதன் மூலம் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிதியம் நிறுவப்பட்டுள்ளதுடன் செயலற்ற செயலமர்வுகள் மற்றும் குறுங்கால பாடநெறிகள் நிலுவைகளை மாற்றுவதன் மூலம் செயலமர்வுகள் மற்றும் நிகழ்ச்சி நிதியம் உருவாக்கப்பட்டது. இந் நிதியங்கள் முகாமைத்துவக் குழு அங்கீகரித்த குறிப்பான நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகின்றது.

3 நிதிச் செயலாற்றல் கூற்று

3.1 நிதிச்செயலாற்றல் கூற்றில் வருமானங்களை இனங்காணல்

வருமானம் என்பது, ஆண்டு முழுவதும் விஞ்ஞான பட்டப்பின் படிப்பு நிறுவனத்தால் பெறப்பட்ட மற்றும் பெறத்தக்க பொருளாதார நன்மைகள் அல்லது சேவை ஆற்றலின் மொத்த வரவுகளைக் கொண்டுள்ளது மற்றும் நிகர சொத்துக்கள்/பங்குகளில் அதிகரிப்பைக் குறிக்கிறது. விஞ்ஞான பட்டப்பின் படிப்பு நிறுவனம், இலங்கை பொதுத்துறை கணக்கியல் நியமம் 10 (பரிமாற்ற பரிவர்த்தனைகளிலிருந்து வருமானம்) மற்றும் இலங்கை பொதுத்துறை கணக்கியல் நியமம் 11 (பரிமாற்றம் அல்லாத பரிவர்த்தனைகளிலிருந்து வருமானம்) ஆகியவற்றில் நிறுவப்பட்ட அளவுகோல்களைப் பின்பற்றி வருமானங்களை அங்கீகரிக்கிறது.

A) பரிமாற்றம் அல்லாத பரிவர்த்தனைகளிலிருந்து வருவாய்

பரிமாற்றம் அல்லாத பரிவர்த்தனைகள் என்பது, விஞ்ஞான பட்டப்பின் படிப்பு நிறுவனம் (PGIS) தோராயமாக அதே அளவு பெறுமதியை (எ.கா. பணம் அல்லது பிற சொத்துக்கள்) பரிமாறிக் கொள்ளாமல் மற்றொரு நிறுவனத்திடமிருந்து பெறுமதியை பெறுவதாகும். சேவைகள் தவிர, ஒரு சொத்தின் வரையறையை பூர்த்தி செய்யும் பரிமாற்றம் அல்லாத பரிவர்த்தனைகளிலிருந்து வளங்களின் வரவுகள் சொத்துக்களாக அங்கீகரிக்கப்படுகின்றன

- பொருளாதார நன்மைகள் அல்லது சேவை ஆற்றலின் வரவு முதுகலை அறிவியல் நிறுவனத்திற்கு வருவதற்கான வாய்ப்பு இருக்கும்போது.

- நியாயமான பெறுமதியை நம்பத்தகுந்த முறையில் அளவிட முடியும் போது.

சொத்துக்களாக அங்கீகரிக்கப்பட்ட பரிமாற்றம் அல்லாத பரிவர்த்தனைகளிலிருந்து வளங்களின் வரவுகள் பரிமாற்றம் அல்லாத வருவாயாக அங்கீகரிக்கப்படுகின்றன, அந்த வரவுக்கு முதுகலை அறிவியல் நிறுவனம் (புஜ்ஞ) ஒரு கடமையை ஏற்காத அளவிற்கு.

விஞ்ஞான பட்டப்பின் படிப்பு நிறுவனம் (PGIS) பரிமாற்றம் அல்லாத பரிவர்த்தனைகளுக்கான குறிப்பிட்ட அங்கீகார அளவுகோல்கள் பின்வருமாறு.

a) மீண்டெழும் மானியம்

மீண்டெழும் மானியம் மூலம் மீளாய்வாண்டில், விஞ்ஞான பட்டப்பின் படிப்பு நிறுவனம் (PGIS) திறைசேரியிலிருந்து தொடர்ச்சியான அல்லது மூலதன மானியம் எதையும் பெறவில்லை.

b) பரிசுகள், நன்கொடைகள் மற்றும் பிற வகையான நன்கொடைகள்

ஒரு நன்கொடை என்பது நிபந்தனையற்ற வகையான சொத்துக்கள் உட்பட, பணம் அல்லது பிற பண சொத்துக்கள் மற்றும் வகையான சொத்துக்களை நிறுவனத்திற்கு தானாக முன்வந்து மாற்றுவதாகும். எதிர்கால பொருளாதார நன்மைகள் அல்லது சேவை திறன் நிறுவனத்திற்கு பாயும் வாய்ப்பு இருக்கும் போது மற்றும் சொத்துக்களின் நியாயமான மதிப்பை நம்பத்தகுந்த முறையில் அளவிட முடியும் போது, பரிசுகள், நன்கொடைகள் மற்றும் வகையான சொத்துக்கள் பரிமாற்றம் அல்லாத வருமானமாக அங்கீகரிக்கப்படுகின்றன.

B) அந்நியச் செலாவணி பரிவர்த்தனைகளிலிருந்து வருமானம்

விஞ்ஞான பட்டப்பின் படிப்பு நிறுவனத்தின் (PGIS) பரிமாற்ற பரிவர்த்தனைகள் தொடர்பான குறிப்பிட்ட அங்கீகார அளவுகோல்கள் பின்வருமாறு:

a) வட்டி வருமானம்

வட்டி வருமானம் அட்டுறு அடிப்படையில் இனங்காணப்படுகின்றது.

b) நிகழ்ச்சிகளுக்கான கட்டண வருமானம்

நிகழ்ச்சித்திட்ட கட்டண வருமானம் அட்டுறு கணக்கீட்டுக் கோட்பாட்டின் பேரில் இனங்காணப்பட்டுள்ளது. அதன் பிகாரம் தற்போதய காலத்திற்குரிய நிகழ்ச்சித்திட்ட கட்டணங்கள் அக்காலப்பகுதிக்காக நிகழ்ச்சித்திட்ட வருமானமாக இனங்காணப்பட்டுள்ளது. 2024.12.31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான செலுத்தப்படாத நிகழ்ச்சித்திட்ட கட்டணங்கள் (பெறவேண்டிய) மற்றும் செலுத்தப்பட்டுள்ள மிகை பாடநெறிக் கட்டணங்கள் (பிற்போடப்பட்ட வருமானம்) இற்காக கணக்குகளில் சீராக்கம் செய்யப்பட்டுள்ளது.

c) மீண்டெழும் மானியம்

மீண்டெழும் மானியம் மூலம் கிடைக்கும் வருமானம் அம்மானியம் கிடைக்கும் காலப்பகுதியில் இனங்காணப்படும்.

d) ஆராய்ச்சி மானியங்கள் வருமானங்கள் மற்றும் செலவினங்கள்

அடையாளம் காணப்பட்ட செயற் திட்டம் அல்லது செயல்பாட்டில் பயன்படுத்த நிதி பெறப்படும் போது, அத்தகைய நிதிகள் ஒரு தடைசெய்யப்பட்ட நிதிக் கணக்கில் வைக்கப்பட்டு, பின்னர் அந்த அடையாளம் காணப்பட்ட திட்டம் அல்லது செயல்பாடு தொடர்பாக ஏற்படும் செலவுகளை பொருத்த நிதி செயலாற்றல் அறிக்கைக்கு மாற்றப்படும். பயன்படுத்தப்படாத நிதிகள் அந்தந்த நிதிக் கணக்குகளில் வைக்கப்படும், மேலும் அவை நோக்கம் கொண்ட திட்டம் அல்லது செயல்பாட்டிற்குப் பயன்படுத்தப்படும் வரை நிதி செயலாற்றல் அறிக்கையில் சேர்க்கப்படும்.,

e) ஏனைய வருமானம்

ஏனைய வருமானம் அட்டுறு அடிப்படையில் இனங்காணப்படுகின்றது.

f) செயலமர்வு, குறுகியகால பாடநெறிகள் மற்றும் கருத்தரங்குகள்

செயலமர்வுகள், குறுகியகால பாடநெறிகள் மற்றும் கருத்தரங்குகளுக்கான நிர்வாகக் கட்டணங்கள் நானாவித வருமானத்தின் கீழ் வெளிப்படுத்தப்படுகின்றது.

3.2 நிதி செயலாற்றல் அறிக்கையில் செலவுகளை அங்கீகரித்தல்

செலவுகள் ஒரு திரட்டல் அடிப்படையில் அங்கீகரிக்கப்படுகின்றன, மேலும் ஆண்டுக்கான செலவினங்களுக்கு மேல் வருமானம் அங்கீகரிக்கப்படும் போது தொடர்புடைய செலவு தலைப்புகளுக்கு வசூலிக்கப்படுகின்றன.

4. காசுப் பாய்ச்சல் கூற்று

தொழிற்பாட்டு நடவடிக்கைகள், நிதியளித்தல் நடவடிக்கைகள் மற்றும் முதலீட்டு நடவடிக்கைகள் ஆகியவற்றிலிருந்து பணம் பெறுவனவு மற்றும் பணக்கொடுப்பன அங்கீகரிக்கப்படுகின்றன. இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமம் 2 (SLPSAS 2)இன் பிரகாரம் காசுப்பாய்ச்சல் கூற்று இன் பிரகாரம் நேரில் முறைமை அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. அங்கு மொத்த பண வரவுகள் மற்றும் மொத்த பண கொடுப்பனவுகள் காசு மற்றும் காசுக்குச் சமமானவை காசு மற்றும் வங்கி இருப்புக்கள் மற்றும் குறுகிய கால வைப்புத் தொகைகளைக் கொண்டிருக்கும்.

காசு மற்றும் காசுக்கு சமமானவை	2024 ரூபா.	2023 ரூபா..
வங்கியில் காசு 0001273990	530,754	2,875,967
வங்கியில் காசு 0001274002	1,187,590	518,491
வங்கியில் காசு 0571001911338034	731,553	171,443
வங்கியில் காசு 81041788	13,128,371	1,307,153
சேமிப்பு A/ C US \$ 2233593	530,026	7,868,108
சேமிப்பு A/ C- BOC-84023069	267,434	4,218,228
சேமிப்பு A/C- 057-2-001-5-0031385	754,051	734,833
	17,129,780	17,694,223

முதலீடு	2		
இ. வங்கி முதலீடு		311,427,761	111,651,287
தே.சே. வங்கி முதலீடு		13,200,310	184,363,430
நிலையான வைப்பு பீ.ஓ.சி ஆர்.எப்.சீ.		338,600,727	358,769,520
மக்கள் வங்கி முதலீடு		28,608,269	26,377,137
SMIB வங்கியில் நிலையான வைப்பு		13,923,958	
		705,761,026	681,161,373

பெற வேண்டியவை மற்றும் வைப்புக்கள்	3		
பெற வேண்டிய நிகழ்ச்சி வருமானம்		26,267,550	30,240,000
அட்டுறு வட்டி		8,209,067	47,572,702
வாகன வாடகை கட்டணங்கள்		268,167	71,808
முற்கொடுப்பனவு		754,534	705,895
பெறவேண்டிய வைப்பு			
நானாவித கடன்பட்டோர்		66,213	66,213
சேவைகளுக்கான வைப்புக்கள்		150,000	150,000
நானாவித முற்பணம்		15,000	35,000
		35,730,531	78,841,617

	2024 ரூபா.	2023 ரூபா.
பதவியணிக்கான கடன்களும் முற்பணமும்		
நடைமுறை		
இடர் கடன்	953,836	2,584,444
கணனி கடன்	63,000	115,000
வாகனக் கடன்	229,530	231,354
பதவியணியினர் கடன்	12,240	29,580
	1,258,606	2,960,378
நடைமுறையல்லாத		
மொத்தம்	3,538,280	3,646,702
மொத்தம்	178,000	203,000
மொத்தம்	460,884	403,375
மொத்தம்	41,820	31,830
	4,218,984	4,284,907

பொருளிருப்பு இருப்புக்கள்	5		
எழுதுகருவி		2,700,240	4,019,380
இரசாயன இருப்பு		985,191	993,206
		3,685,431	5,012,586

அருவச் சொத்துக்கள்			
கணனி மென்பொருள்	6		
கிரயம்			
ஆரம்ப மீதி		1,712,522	1,712,522
கூட்டுக		666,070	
இறுதி மீதி		2,378,592	1,712,522
திரட்டிய காலக்கழிவு			
ஆரம்ப மீதி		957,290	614,786
கழிவு சாட்டுதல் செய்யப்பட்ட		283,556	342,504
இறுதி மீதி		1,240,846	957,290
தேறிய புத்தக பெறுமதி		1,137,746	755,232

ஆதனங்கள், பொறிகள் மற்றும்
உபகரணங்கள்

ரூபா..

	கட்டிடங்கள்	தொலைபேசி	ஆய்வுகூட கற்பித்தல் உபகரணங்க	நூலக புத்தகங்கள்	மோட்டார் வாகனங்கள்	அலுவலக உபகரணங்கள்	விளையாட்டு	மொத்தம்
கிரயம்								
2024 சனவரி 01 இல் உள்ளவாறு	240,350,000	158,490	148,452,450	5,171,072	17,000,000	11,802,770	34,800	422,969,582
சீராக்கங்கள் கைதவிர்ப்பு/ நன்கொடை								-
வருடத்தில் சேர்த்தல்கள்	373,958	-	2,304,060	219,388		1,056,926	-	3,954,331
2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறு	240,723,958	158,490	150,756,510	5,390,460	17,000,000	12,859,696	34,800	426,923,913
திரட்டிய பெறுமானத்தேய்வு								
2024 சனவரி 01 இல் ஆரம்ப மீதி	24,035,000	30,839	29,683,537	2,011,742	6,800,000	2,271,711	17,400	64,850,229
சீராக்கங்கள் கைதவிர்ப்பு/ நன்கொடை								-
வருடத்தில் சேர்த்தல்கள்	12,017,500	15,849	30,016,327	1,073,884	3,400,000	2,492,736	8,700	49,024,997
2024 சனவரி 01 இல் திரட்டிய பெறுமானத்தேய்வு	36,052,500	46,688	59,699,864	3,085,626	10,200,000	4,764,447	26,100	113,875,226
2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறு தேறிய பெறுமதி	204,671,458	111,802	91,056,646	2,304,833	6,800,000	8,095,249	8,700	313,048,687

		2024 ரூபா.	2023 ரூபா.
அட்டுறு செலவினங்கள்			
அட்டுறு செலவினங்கள் - மீண்டெழும்		22,285,830	24,497,207
அட்டுறு செலவினங்கள் - மூலதனம்		55,800	142,302
		22,341,630	24,639,509
செலுத்த வேண்டியவை			
உ.செ.வரி		13,050	11,025
உ.செ.வரி		1,150,418	356,955
உ.செ.வரி		10,750	
ஏனைய செலுத்த வேண்டியவை -கல்விச் சபைகள்	9.1	2,745,705	1,824,438
ஏனைய செலுத்த வேண்டியவை - குறுங்கால பாடநெறிகள்	9.2	1,889,502	4,158,711
பிணை பொறுப்பு		80,495	18,698
நிறுத்தி வைத்தல்		1,345,430	1,345,430
		7,235,350	7,7 5,257
ஏனைய செலுத்த வேண்டியவை -கல்விச் சபை			
இரசாயன விஞ்ஞான கல்விச் சபை		74,700	74,700
புவியியல் விஞ்ஞான கல்விச் சபை		2,288,840	1,484,933
சுற்றாடல் விஞ்ஞான கல்விச் சபை		1,625	1,625
பௌதீகவியல் விஞ்ஞான கல்விச் சபை		11,740	11,740
தாவரவியல் விஞ்ஞான கல்விச் சபை		121,706	4,346
விஞ்ஞானக் கல்வி கல்விச் சபை		99,537	99,537
விலங்கியல் விஞ்ஞானக் கல்விச் சபை		48,957	48,957
உயிர் மருத்துவ கல்விச் சபை		98,600	98,600
		2,745,705	1,824,438
ஏனைய செலுத்த வேண்டியவை செயலமர்வு மற்றும் ஏனைய			
சேதன இரசாயனவியலில் மேம்பட்ட சான்றிதழ் படிப்பு		220,822	560,222
ICMME-2021			19,995
மதியுரை செயற்திட்டம் GSMB			439,840
125 ஆவது ஜீ.ஐ.எஸ். பிரயோகம்			340,742
W/S நியுரோ விஞ்ஞானம் - 2021			39,585
ஆலோசனை சேவவை மஹவெலி அதிகாரசபை			59,060
128 ஆவது ஜீ.ஐ.எஸ். பிரயோகம்			803,907
ஜப்பான் பசுமை இளைஞர் செயற்திட்டம்		934,404	602,275
உயிர் மருத்துவ விஞ்ஞானத்தில் உயர்தர சான்றிதழ் பாடநெறி		169,075	169,075
Pathegen Genomics மாநாடு2023		43,800	61,000
உயிர் தகவல் விஞ்ஞானத்தில் உயர்தர சான்றிதழ் பாடநெறி		304,135	997,000
PCPREE தொடர்பான பாடநெறி / கருத்தரங்கு			66,010
128 ஆவது ஜீ.ஐ.எஸ். பிரயோகம்		217,265	
		1,889,502	4,158,711

			2024	2023
	குறிப்பு.		ரூபா.	ரூபா.
நடைமுறை	10		.	
	நடைமுறையல்லாத			
வைப்புக்கள்		மொத்தம்		
நூலக வைப்புக்கள்	3,596,000	1,042,000	4,638,000	4,688,000
விஞ்ஞான வைப்புக்கள்	3,007,500	928,500	3,936,000	3,954,000
ஏனைய வைப்புக்கள்	193,009		193,009	196,012
	6,796,509	1,970,500	8,767,009	8,838,012
ஏற்பாடுகள்	11			
கணக்காய்வுக் கட்டண ஏற்பாடுகள்			1,325,250	625,250
பிணைக் கட்டண ஏற்பாடுகள்			130,000	
			1,455,250	625,250
	12			
இளைப்பாற்று பணிக்கொடை				
சனவரி 01 இல் மீதி			7,791,951	7,204,069
ஆண்டிற்காக சாட்டப்பட்ட	12.1		2,824,273	1,893,695
			10,616,224	9,097,763
ஆண்டின் போது செலுத்திய கொடுப்பனவு				{1,305,812}
ஆண்டின் இறுதியில் மீதி			10,616,224	7,791,951
ஆண்டிற்கான கட்டணங்கள்				
	12.1			
பழைய சேவைக் கிரயம்				119,538
வட்டிச் செலவினம்			1,012,954	1,296,732
நடைமுறை சேவை கிரயம்			685,535	477,424
தேறிய (வருமானம்).நட்டம் உடனடியாக அங்கீகரிக்கப்பட்டது			1,125,784	
வருமான அறிக்கையில் அங்கீகரிக்கப்பட்ட செலவுகள்			2,824,273	1,893,695
	13			
புலமைப் பரிசில் நிதி அமரசிங்க			1,638,369	1,542,907
ஆராய்ச்சி மற்றும் புலமைப்பரிசில்				1,188,367
	2,395,265			
செயலமர்வும் நிகழ்ச்சிகள் நிதியமும்	7,151,884			6,937,852
			11,185,518	9,669,126

		14	ரூபா	ரூபா.
மானிய இல.		வழங்கப்பட்டவர் பெயர்		
6242	பேரா.எச்.எம்.டி.ஜி.பிடவல	இலங்கை லேட்டரைட்டுக்கு பெறுமதி கூட்டுதல்		50,140
6292	பேரா. சீ. யகந்தாவல	ஐசீட் P 33148 B	319,782	639,563
6393	கலா. ரீ.எம்.டப். பண்டா	PGIS/2020/05		113,476
6294	கலா. ஏச்.ஏ.சீ.கே. ஆரியரத்ன	PGIS/2020/23		86,421
6295	கலா. பீ.எம்.கே. பேரமசிரி	PGIS/2020/10		259,445
6296	டாக்டர்கலா. டி.எச்.கே.ஆர். டி சில்வா	PGIS/2020/04		122,700
6297	டி.ஆர்.டபிள்யூ.ஆர்.பி. விஜேசிங்க	PGIS/2020/17		15,639
6298	பேராசிரியர் யு.ஏ.ஜே. பிணிடியாராச்சி	PGIS/2020/06		118,100
6299	டாக்டர் என்.டபிள்யூ.பி. பாலசூரியா	PGIS/2020/18	394,900	394,900
6301	பேராசிரியர் டி.எம்.டி. யகந்தாவல	PGIS/2020/21		116,550
6302	கலாநிதி பி.எல்.தர்மபிரிய	PGIS/ 2020/ 03		21,155
6303	பேராசிரியர் டபிள்யூ.பி. தவுந்தசேகர	PGIS/2020/24		100,000
6304	பேராசிரியர் கே.பி. ரணவன	PGIS/2020/22		1,433
6306	பேராசிரியர் எஸ்.எச்.பி. கருணாரத்ன	வி.ப.ப.மா. மானியங்கள் -280		300,000
6313	பேராசிரியர் பண்டார	ஸ்வீடிஷ் ஆராய்ச்சி கவுன்சில்		780,503
6317	பேராசிரியர் டி.எம்.டி. யகந்தாவல	நீர் பாதுகாப்பு கூட்டங்கள்	4,799,889	6,538,400
			5,514,571	9,658,424

	குறிப்பு	2024 ரூபா	2023 ரூபா
வட்டி வருமானம்		15	
நிலையான வைப்பு வட்டி		57,962,495	99,151,016
ஆர்.எப்.சீ.வட்டி		18,928	68,426
பதவியணி கடன் வட்டி		192,793	177,401
சேமிப்பு வட்டி		73,318	6,000
		58,247,533	99,402,843
உருவாக்கப்பட்ட வருமானம்		16	
நிகழ்ச்சி கட்டணம்		54,314,979	51,265,751
பதிவு கட்டணம்		2,564,900	2,230,500
பரீட்சைக் கட்டணம்		1,748,546	1,819,450
ஆராய்ச்சி காங்கிரஸ் வருமானம்		776,500	451,739
மருத்துவ கட்டணம்		129,250	37,550
சேவைகள் மற்றும் வசதிகள் கட்டணம்		-	20,000
வாகன வாடகை கட்டணம்		1,146,400	975,820
நூலக டிக்கெட்டுகள்		475,500	372,000
மேற்பார்வை கட்டணம்		1,330,000	787,500
பெஞ்ச் கட்டணம்		877,500	1,013,000
		63,363,575	58,973,310

உருவாக்கப்பட்ட வருமானம்	16.1		
அச்சிடல் வருமானம்		52,188	78,868
நிர்வாக கட்டணங்கள்		672,990	614,440
சான்றிதழ் வருமானம்		1,006,800	1,136,990
மேல்மாடி முன்பதிவு வருமானம்		30,000	107,000
விண்ணப்ப செயலாக்க கட்டணம்		975,000	724,000
XRD பகுப்பாய்வு வருமானம்		22,500	334,500
XRF பகுப்பாய்வு வருமானம்		565,200	509,500
ஏனைய வருமானம்		1,202,797	2,297,542
பட்டம் சரிபார்ப்பு வருமானம்		45,215	
		4,572,690	5,802,839

தனிப்பட்ட வேதனாலிகள்		2024	2023
தனிப்பட்ட சம்பளம் (கல்விசார்)	17		
சம்பளம் மற்றும் ஊதியங்கள்		2,651,663	3,806,825
பல்கலைக்கழக சேமலாப நிதியம்		959,206	794,893
கல்வி ஊழியர் சேமலாப நிதி		74,126	80,178
பணியாளர் அறக்கட்டளை நிதி		210,223	179,575
கல்வி கொடுப்பனவு		3,784,944	4,189,357
பிற கொடுப்பனவுகள்		297,699	259,836
கூடுதல் கொடுப்பனவு -20மூ		348,060	348,060
வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு		575,812	272,811
ஆராய்ச்சி கொடுப்பனவு		609,105	609,105
மாதாந்த கல்வி கொடுப்பனவு		116,220	118,750
வெளிவாரி விரிவுரை கட்டணம்		13,196,854	9,569,147
		22,823,911	20,228,538

தனிநபர் சம்பளம் (கல்வி சாரா)	17		
சம்பளங்கள் மற்றும் ஊதியங்கள்		13,014,767	13,217,420
பல்கலைக்கழக ஓய்வூதிய நிதி		1,700,954	1,506,702
ஓய்வூதிய நிதி		1,788,493	1,588,121
ஊழியர் நம்பிக்கை நிதியம்		714,217	625,989
மேலதிக நேரம்		1,603,626	1,776,495
விடுமுறை தினப் படிகள்		253,294	198,338
ஏனைய கொடுப்பனவுகள்		93,335	91,981
மாதாந்த இழப்பீட்டு கொடுப்பனவு - MCA		5,646,214	5,518,215
பணிக்கொடை		2,824,273	1,893,695
ஆராய்ச்சி கொடுப்பனவு		563,337	363,888
மேலதிக கொடுப்பனவு - 20%		2,509,428	2,452,540
வாழ்க்கை செலவினக் கொடுப்பனவு		5,146,242	2,223,899
மாதாந்த கொடுப்பனவு		1,419,839	1,425,576
பணியாளர் சேமலாப நிதி		65,309	28,095
பணியாளர் சலுகைகள்		129,264	140,281
		37,472,594	33,051,234

தனிப்பட்ட வேதனாலிகள் (அமைய)	17		
அமைய சம்பளம்		694,000	383,000
		694,000	383,000

தனிப்பட்ட வேதனாலிகள் (அமைய)

பிரயாண படிகள் உள்நாடு	162,017	128,280
	162,017	128,280
வழங்கல்கள்	19	
எழுதுகருவிகளும் அலுவலக தேவைபாடுகளும்	2,471,018	1,667,408
எரிபொருளும் உராய்வு நீக்கிகளும்	1,588,172	1,684,675
பொறியியல் மற்றும் இலத்திரனியல்	223,548	538,807
இரசாயனங்களும் கண்ணாடிப் பொருட்களும்	876,374	549,233
	5,159,113	4,440,122
பராமரிப்பு	20	
வாகனங்கள்	1,633,687	1,398,796
ஆதனங்கள், பொறிகள் உபகரணங்கள்	3,685,599	2,721,877
கட்டிடங்கள் கட்டமைப்புக்கள்	518,760	192,415
	5,838,046	4,313,088
ஒப்பந்த சேவைகள்	21	
தொடர்பாடல்	5,229,171	6,849,440
தபால் கட்டணங்கள்	333,880	363,510
மின்சாரம்	2,042,631	2,341,536
பாதுகாப்பு சேவைகள்	1,321,645	1,092,141
நீர் கட்டணங்கள்	154,175	164,693
சுத்திகரிப்பு செலவினங்கள்	1,600,686	1,757,264
	10,682,188	12,568,583
ஏனைய மீண்டெழும் செலவினம்	22	
அச்சிடலும் விளம்பரமும்	471,871	617,368
கணக்காய்வுக் கட்டணங்கள்	700,000	650,000
பேரவை மற்றும் குழுக்களுக்கான விசேட சேவைகள்	1,682,452	1,096,026
தொழில்சார் மற்றும் ஏனைய விசேட சேவைகள்	116,445	18,995
கருத்தரங்குகளும் செயலமர்வுகளும்	486,370	280,508
பதவியணி அபிவிருத்தி		10,000
விடுமுறை தின படிகள்	68,175	91,825
வங்கிக் கட்டணங்கள்	392,319	326,705
விருதுகளும் இழப்பீடுகளும்	1,070,000	400,000
பரீட்சை செலவினங்கள்	4,133,002	2,856,740
ஏனைய செலவினங்கள்	1,074,664	735,055
பதவியணி நலன்கள்	452,859	439,825
மாணவ நலன்புரிகள்	25,000	
சட்ட மற்றும் ஆவணங்கள்	1,178,798	852,270
பட்டமளிப்பு	500,000	
கல்வி ஆராய்ச்சி	-	311,800
PGIS ஆராய்ச்சி காங்கிரஸ்	1,562,471	804,171
முத்திரை வரி	18,375	230,150
பல்கலைக்கழக காப்புறுதி திட்டம்	194,400	135,000
ஆராய்ச்சி மானிய செலவினம்	8,620,055	8,903,225
நட்டங்களும் பதிவழிப்பும்	3,875,000	2,500
	26,622,255	18,552,163
கட்டிடங்கள்	23	
தொலைபேசி	12,017,500	12,017,500
ஆய்வுகூட மற்றும் கற்றல் உபகரணங்கள்	15,849	15,539
புத்தகங்களும் சஞ்சிகைகளும்	30,016,327	29,683,537
அலுவலக உபகரணம்	1,073,884	1,005,988
கட்டிடங்கள்	2,492,736	2,271,711

மோட்டார் வாகனங்கள்	3,400,000	3,400,000
விளையாட்டு உபகரணங்கள்	8,700	10,440
	49,024,997	48,404,715
	158,479,121	142,521,974

**விஞ்ஞானப் பட்டப்பின் படிப்பு நிறுவகம்
2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான பரீட்சை
மீதி**

கி.ஜி.ஓ. நெ.கி.டி	கி.ஜி.ஓ. நெ.கி.டி	ஈர (ரூ.)	ஈர (ரூ.)
00003	காசேடு 0571001911338034	731,553	
00002	காசேடு 0001274002	1,187,590	
00001	காசேடு 0001273990	530,754	
00007	காசேடு 81041788	13,128,371	
10320	சேமிப்பு இலங்கை வங்கி க.கு 84023069	267,434	
03000	அட்டுறு வருமானம்	8,209,067	
03100	வாகன வாடகை கட்டணம் பெற வேண்டியது	268,167	
02002	கணினி கடன்கள்	178,000	
04000	சேவைகளுக்கான வைப்புத்தொகை - எரிபொருள்	150,000	
02000	பேரிடர் கடன்கள்	3,538,280	
01006	முன்கூட்டியே செலுத்துதல்	754,534	
03200	பெறத்தக்க நிரல் கட்டணம்	26,267,550	
05000	RFC	530,026	
10310	சேமிப்பு-பி.அமரசிங்க உதவித்தொகை. நிதிகள்	754,051	
02003	பணியாளர் கடன்கள்	41,820	
01004	டிசம்பர் 31 ஆம் தேதி நிலவரப்படி இருப்பு	3,685,431	
01001	இதர கடன் வாங்குபவர்கள்	66,213	
02004	வாகன கடன்கள்	460,884	
1002	இதர முன்பணங்கள்	15,000	
30700	இதர கடன் வழங்குபவர்கள்		55,800
23110	மூலதனப் பணிகளுக்கு 5% தக்கவைப்பு		1,345,430
32162	GIS மற்றும் அதன் பயன்பாடு குறித்த 129வது S/C		217,265
30300	திரட்டப்பட்ட செலவுகள்		22,285,830
23020	பிரயோக ,ரசாயனவியல் சபை		74,700
23030	புவி விஞ்ஞான பை கள்		2,288,840
23040	சுற்றுச்சூழல் அறிவியல் வாரியங்கள்		1,625
23060	இயற்பியல் அறிவியல் வாரியங்கள்		11,740
23070	தாவரவியல் வாரியங்கள்		121,706
23080	விஞ்ஞான கல்வி சபை		99,537
23100	விலங்கியல்		48,957
23112	உயிரி மருத்துவ அறிவியல் வாரியங்கள்		98,600
30100	வைப்புகள்		193,009
23200	ஒத்திவைக்கப்பட்ட வருமானம்		11,639,151
30004	நூலக வைப்பு		4,638,000
31954	வருவாயின் மீது செலுத்த வேண்டிய வரிகள்		1,150,418
31952	வரி நிறுத்தி வைத்தல்		10,750
31520	கரிம வேதியியலில் மேம்பட்ட பாடநெறி		220,822
32082	பேராசிரியர் பி. அமரசிங்க உதவித்தொகை நிதி		1,638,369
30005	விஞ்ஞான வைப்புத்தொகை		3,936,000
30200	பிணைப் பத்திரம்		80,495
31950	முத்திரை வரி		13,050

கிளூபு கோடு	கணக்கு பெயர்	ஈர (ரூ.)	பை (ரூ.)
32155	உயிரியல் விஞ்ஞானத்தில் உயர்தர சான்றிதழ் படிப்பு		169,075
32156	ஐப்பான் பசுமை இளைஞர் திட்டம்		934,404
32158	உயிர் தகவலியலில் S.C		304,135
32160	PATHEGON Genomics SYM-2023 தொடர்பான W/5		43,800
20000	பொது வைப்புக்கள்		986,542,402
20500	ஆராய்ச்சி மற்றும் உதவித்தொகை நிதி		2,395,265
21500	மீள் மதிப்பீட்டு இருப்புக்கள்		130,527,591
20600	செயலமர்வு மற்றும் குறுகிய கால படிப்பு நிதி		7,151,884
84108	கல்வி-கல்வி கொடுப்பனவுகள்	3,784,944	
84112	கல்வி- மேலதிக கொடுப்பனவு 20௫	348,060	
84120	கல்வி-வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு	575,812	
84104	கல்வி-சேவை நிதி	210,223	
84110	கல்வி-பிற கொடுப்பனவு	297,699	
84113	கல்வி-மாதாந்த கொடுப்பனவு	116,220	
84121	கல்வி-ஆராய்ச்சி கொடுப்பனவு 25௫	609,105	
84101	கல்வி-சம்பளங்கள் மற்றும் ஊதியங்கள்	2,651,663	
84123	கல்வி-சேவை நிதி	74,126	
84102	கல்வி-வி. யு. நிதி	959,206	
80811	கணக்காய்வு கட்டணம்	700,000	
80910	வங்கி கட்டணங்கள்	392,319	
80911	பரிசுகள் மற்றும் இழப்பீடு	1,070,000	
80703	கட்டிடங்கள் மற்றும் கட்டமைப்புகள்	518,760	
84249	தற்செயலான ஊதியங்கள்	694,000	
80605	ரசாயனங்கள் மற்றும் கண்ணாடி	876,374	
80807	துப்புரவு சேவைகள்	1,600,686	
80950	தேய்மானம் - கட்டிடங்கள்	12,017,500	
80953	தேய்மானம் - ஆய்வகம் மற்றும் கற்பித்தல் உபகரணங்கள்	30,016,327	
80954	தேய்மானம் - நூலக புத்தகங்கள்	1,073,884	
80956	தேய்மானம் - மோட்டார் வாகனங்கள்	3,400,000	
80955	தேய்மானம் - அலுவலக உபகரணங்கள்	2,492,736	
80951	தேய்மானம் - தொலைபேசிகள்	15,849	
80958	தேய்மானம் - விளையாட்டுப் பொருட்கள்	8,700	
80957	தேய்மானம் - அருவ சொத்துக்கள்	283,556	
80804	மின்சாரம்	2,042,631	
80914	பரீட்சை செலவுகள்	4,133,002	
80602	எரிபொருள் மற்றும் மசகு எண்ணெய்	1,588,172	
84214	பரிந்துரைகள்	2,824,273	
80908	விடுமுறை பாஸ்கள், பொறுப்புகள் மற்றும் கால அட்டவணைகள்	68,175	
80812	சட்ட மற்றும் ஆவணக் கட்டணங்கள்	1,178,798	
80604	இயந்திர மற்றும் மின்சாரப் பொருட்கள்	223,548	
84216	கல்விசாரா - ஆராய்ச்சி கொடுப்பனவு 35௫	563,337	
84210	கல்விசாரா - பிற கொடுப்பனவுகள்	93,335	
84208	கல்விசாரா - கூடுதல் நேரம்	1,603,626	
84203	கல்விசாரா - ஓய்வூதியம்	1,788,493	
84204	கல்விசாரா - சேவை நிதி	714,217	
84202	கல்விசாரா - வி.ஏ. நிதி	1,700,954	
84212	கல்விசாரா - எம்.சி.ஏ.20%	5,646,214	
84201	கல்விசாரா - சம்பளம்	13,014,767	
84217	கல்விசாரா - கூடுதல் கொடுப்பனவு	2,509,428	
84220	கல்விசாரா - வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு	5,146,242	
84209	கல்விசாரா - விடுமுறை கொடுப்பனவுகள்	253,294	
84221	கல்விசாரா - சபை பலன்கள்	129,264	

84222	கல்விசாரா - மாதாந்த கொடுப்பனவு	1,419,839	
கணக்கு குறியீடு	கணக்கின் பெயர்	ஐர (ரூ.)	௨௦௦ (ரூ.)
84205	ஊ.சே.நி.நிதிகள்	65,309	
84915	பிற - செய்தித்தாள்கள் இதழ்கள் நுணவு	1,074,664	
80926	ஏ.ஃ. ரூ. நிறுவன காப்பீட்டுத் திட்டம்	194,400	
80935	ஏ.ஃ. ரூ. நிறுவனத்தின் ஆராய்ச்சி மாநாடு	1,562,471	
80702	வழங்கல்கள், இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள்	3,685,599	
80803	தபால் கட்டணங்கள்	333,880	
80810	அச்சு விளம்பரங்கள் நுணவு	471,871	
80805	பாதுகாப்பு சேவைகள்	1,321,645	
80903	விசேட சேவைகள் - தொழில்முறை மற்றும் பிற கட்டணங்கள்	116,445	
80902	விசேட சேவைகள் கவுன்சில்கள் மற்றும் குழுக்கள்	1,682,452	
80930	பணியாளர்கள் நலன்	452,859	
90275	ஸ்டாம்பிங் செலவுகள்	18,375	
80601	எழுத்துப்பொருள் மற்றும் அலுவலக பொருட்கள்	2,471,018	
80802	மின்சார ஆலோசனை	5,229,171	
80501	பயணச் செலவுகள் (உள்நாட்டு)	162,017	
80701	வாகனங்கள்	1,633,687	
80916	வெளிப்புற விரிவுரைச் செலவுகள்	12,875,220	
80920	வெளிக் களப் பயணச் செலவுகள்	321,635	
80806	நீர் கட்டணங்கள்	154,175	
80904	பட்டமளிப்பு கடைகள் மற்றும் கருத்தரங்குகள்	486,370	
80939	மாணவர் நலன்	25,000	
80913	பட்டமளிப்புச் செலவுகள்	500,000	
80941	ஆராய்ச்சி மானியச் செலவுகள்	8,620,055	
80945	தேய்மானம் மற்றும் எழுதுகோல்கள்	3,875,000	
10040	அருவ சொத்துக்கள்	2,378,592	
10000	கட்டிடங்கள்	240,723,958	
10095	நிதி முறைகேடுக்கான கணக்கு	50,119,123	
10003	ஆய்வகம் மற்றும் கற்பித்தல் உபகரணங்கள்	150,756,510	
10004	நூலக புத்தகங்கள்	5,390,460	
10005	மோட்டார் வாகனங்கள்	17,000,000	
10006	அலுவலக தளபாடங்கள் உபகரணங்கள்	12,859,696	
1011	விளையாட்டுப் பொருட்கள்	34,800	
10002	தொலைபேசிகள்	158,490	
6292	ஆஸ்திரியா-பேராசிரியர்: டி. யகண்டவாலா		319,782
6299	வி.பி.யு. நிறுவனம் /2020/18- கலாநிதி. என்.டபிள்யூ.பி. பாலசூரியா		394,900
6317	பாடசாலை.தொழில்முறை நீர் பாதுகாப்பு		4,799,889
70072	நிர்வாகக் கட்டணங்கள்		672,990
70075	விண்ணப்பச் செயலாக்கக் கட்டணம்		975,000
75100	பெஞ்ச் கட்டணங்கள்		877,500
70073	சான்றிதழ் கட்டணங்கள்		1,006,800
70010	தேர்வுக் கட்டணங்கள்		1,748,546
70061	பரிமாற்ற ,லாபம்:நட்டம்	36,039,585	
75000	சேமிப்புக் கணக்கிலிருந்து வட்டி		73,318
75010	கடன்கள் மற்றும் முன்பணங்களிலிருந்து வட்டி		192,793
75060	நிலையான வைப்புத்தொகை மீதான வட்டி		57,962,495
75005	சுகுண மீதான வட்டி		18,928
70250	நூலக சேர்க்கை படிவங்கள்		475,500
70025	தர்ஷன் பதி மற்றும் தர்ஷன் ஷூரி		579,000

	ஆய்வறிக்கைக் கட்டணங்கள்		
70090	மருத்துவக் கட்டணங்கள்		129,250
70070	ஏனைய வருமானம்		1,202,797
70071	அச்சிடுதல் வருமானம்		52,188
கணக்கு குறியீடு	கணக்கின் பெயர்	ஐர (ரூ.)	ஐர (ரூ.)
70030	பதிவு கட்டணம்		2,564,900
70076	ஏ.நு. நிறுவன ஆராய்ச்சி மாநாட்டு வருவாய்		776,500
70074	மேல் தள முன்பதிவு கட்டணம்		30,000
70064	மேற்பார்வை கட்டணம்		1,330,000
70020	பயிற்சி கட்டணம்		53,735,979
70200	வாகன வாடகை கட்டணம்		1,146,400
70077	XRD பகுப்பாய்வு வருமானம்		22,500
70078	XRF பகுப்பாய்வு வருமானம்		565,200
70079	பட்டப்படிப்பு சரிபார்ப்பு வருமானம்		45,215
75103	ஆராய்ச்சி மானிய வருமானம்		3,625,077
10100	நிலையான வைப்புத்தொகை - டிழுஊ	311,427,761	
10200	நிலையான வைப்புத்தொகை - மக்கள் வங்கி	28,608,269	
10110	நிலையான வைப்புத்தொகை - இலங்கை வங்கி-சுகுஊ	338,600,727	
10500	நிலையான வைப்புத்தொகை - து.நு. வங்கி	13,200,310	
10700	மாநில அடமானம் மற்றும் முதலீட்டு வங்கி	13,923,958	
35720	மானிய ஒதுக்கீடு		10,616,224
35000	தேய்மான ஒதுக்கீடு - கட்டிடங்கள்		36,052,500
35200	தேய்மான ஒதுக்கீடு - ஆய்வக கற்பித்தல் உபகரணங்கள்		59,699,864
35300	தேய்மான ஒதுக்கீடு - நூலக புத்தகங்கள்		3,085,626
35500	தேய்மான ஒதுக்கீடு - அலுவலக உபகரணங்கள்		4,764,447
35600	தேய்மான ஒதுக்கீடு - தொலைபேசிகள்		46,688
35400	தேய்மான ஒதுக்கீடு - மோட்டார் வாகனங்கள்		10,200,000
35650	தேய்மான ஒதுக்கீடு - அருவ சொத்துக்கள்		1,240,846
35700	கணக்காய்வு கட்டணங்களுக்கான ஒதுக்கீடு		1,325,250
35652	தேய்மான ஒதுக்கீடு - விளையாட்டு பொருட்கள்		26,100
357740	பாதுகாப்பு சேவைகளுக்கான ஒதுக்கீடு		130,000
	மொத்தம்	1,440,749,642	1,440,749,642

அறிமுகம்

விஞ்ஞானப் பட்டப்பின் படிப்பு நிறுவகத்தின் முகாமைத்துவ சபையால் 2022.04.23 ஆந் திகதி நடைபெற்ற 173 ஆவது கூட்டத்தின் போது கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழு நியமனம் செய்யப்பட்டது. இக்குழு 2021.11.16 ஆந் திகதிய பொது முயற்சிகள் தொடர்பான நல்லாளுகைக்காக வழிகாட்டியின் 7.4.1 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்ட ஏற்பாடுகளின் கீழ் விஞ்ஞானப் பட்டப்பின் படிப்பு நிறுவகத்தின் ஆளுகை சபையின் நிறைவேற்றுனர் அல்லாத மூன்று உறுப்பினர்கள் மற்றும் திறைசேரியை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஒருவரும் கணக்காய்வுக் குழுவின் அங்கத்தவர்களாவர்.

2024 ஆம் ஆண்டில் அதற்காக இலங்கை கணக்காய்வாளர் தலைமை அதிபதியை பிரதிநிதிப்படுத்தக் கூடியவாறு பிரதி பதிவாளர், சிரேஷ்ட நிதியாளர், உதவிப் பதிவாளர் மற்றும் தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் கணக்காய்வு அத்தியட்சகரின் பங்குபற்றலுடன் பணிப்பாளர், ஆகியோருடன் மூன்று (03) கணக்காய்வுக் குழுக் கூட்டங்கள் நடாத்தப்பட்டன. கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழு நல்லாளுகைக்காக பொது முயற்சிகள் வழிகாட்டி, பல்கலைக்கழகங்கள் மானிய ஆணைக்குழுவின் சுற்றறிக்கைகள், உயர் கல்வி அமைச்சின் சுற்றறிக்கைகளுக்கு இணங்க கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழு தனது கடமைகளை மேற்கொண்டிருந்ததுடன் நிதி, கல்வி, கல்விசாரா செயற்பாட்டு நடவடிக்கைகளில் உள்ளக கட்டுப்பாட்டு முறைமையை பலப்படுத்துவதற்காக நிர்வாகச் செயன்முறையை மேம்படுத்துவதற்கும் இடர்களை அடையாளம் காண்பதற்குமாக பரிந்துரைகளை சமர்ப்பித்தல் இடம்பெற்றது.

முன்னேற்றங்கள்

மீளாய்வாண்டின் போது கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுவினால் உள்ளக கட்டுப்பாடு மற்றும் கணக்காய்வினை மேம்படுத்துவதற்கு வழிகாட்டும் சில பரிந்துரைகள் மற்றும் முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டன. பேராதனைப் பல்கலைக்கழகம் 2022 திசம்பர் 31 ஆம் திகதி முடிவடைந்த ஆண்டிற்காக நிதிக்கூற்றுக்களுக்கு கணக்காய்வாளர் தலைமை அதிபதியிடம் இருந்து முனைப்பழியற்ற கணக்காய்வு அபிப்பிராயத்தைப் (தெளிவான அபிப்பிராயம்) பெற்றுக் கொள்வதற்கு பேராதனை பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானப் பட்டப்பின் படிப்பு நிறுவகத்திற்கு முடியுமாக இருந்தது.

உள்ளக கணக்காய்வுப் பிரிவு

கணக்காய்வுப் பிரிவின் வழிகாட்டலின் கீழ் 2024 ஆம் ஆண்டிற்காக உள்ளகக் கணக்காய்வு பிரிவின் செயலாற்றல் பின்வருமாறு பொழிப்பாக்கப்பட்டது.

- நிறுவனத்தின் உள்ளக கட்டுப்பாட்டு முறைமைகளை மேம்படுத்துவதற்காக ஏராளமான பரிந்துரைகளுடன் கூடிய விரிவான உள்ளக கணக்காய்வு அறிக்கையை உள்ளக கணக்காய்வுப் பிரிவு வெளியிட்டுள்ளது.
- வெளிவாரிவாளருடன் தொடர்புகொண்டு பேராதனை பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானப் பட்டப்பின் படிப்பு நிறுவகத்தின் உத்தியோகத்தர்களுக்கு கணக்காய்வாளர் தலைமை அதிபதி அறிக்கை, கணக்காய்வு விசாரணைகள் அறிக்கைகளில் சுட்டிக்காட்டப்பட்ட குறைபாடுகள் தொடர்பாக பின்தொடர் நடவடிக்கை செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
- அதற்கு மேலதிகமாக, உள்ளக கணக்காய்வுப் பிரிவு தெரிவு கணக்காய்வு நுட்ப முறைகள் கட்டுப்பாடுகளின் சோதனைகள், பகுப்பாய்வு நடைமுறைகள் கணிசமான மற்றும் விரிவான

நடைமுறைகளைப் பயன்படுத்தி அதன் வருடாந்த உள்ளக கணக்காய்வுத் திட்டத்தில் முழுமையாக மேவுகை செய்துள்ளது.

- கணக்காய்வு குழுவினால் வழங்கப்பட்ட ஆலோசனைகளை தொடர்ச்சியாக பின்தொடர் நடவடிக்கை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன் படி, கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டத்தில் முக்கியமான விடயங்கள் விவாதிக்கப்பட்டன, மேலும் அந்தக் குழு வழங்கிய பரிந்துரைகளை பின்வருமாறு தொகுக்கலாம்.

- விஞ்ஞான பட்டப்பின் படிப்பு நிறுவனத்தின் வருமான அங்கீகாரக் கொள்கையை உருவாக்குவதற்கான மீளாய்வு, மதிப்பீடு மற்றும் பரிந்துரைகளை வழங்குதல்.
- நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய நிலுவையில் உள்ள மாணவர் பாடநெறி கட்டணங்கள் குறித்த விரிவான அறிக்கையைத் தயாரித்து நிறுவனத்தை விட்டு வெளியேறிய மாணவர்களை பகுப்பாய்வு செய்தல்.
- ஊழியர்களின் ஓய்வூதிய சலுகைகளை விடுவிப்பது தொடர்பான விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளைப் பின்பற்றுதல்.
- நிறுவனத்தால் வழங்கப்படும் ஆலோசனை சேவைகளுக்கான நிலையான இயக்க நடைமுறைகள் (ளுழிகள்) மற்றும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுதல்.
- விஞ்ஞான பட்டப்பின் படிப்பு நிறுவனத்தின் பொருட்கள் மற்றும் சேவைகளின் கொள்முதல் செயல்பாட்டில் உள்ள உள் கட்டுப்பாடுகள் குறித்து மதிப்பாய்வு, மதிப்பீடு மற்றும் பரிந்துரைகளை வழங்குதல்.
- COPE குழுவின் கட்டளைகளின் பிரகாரம் சரியான நடவடிக்கைகளை எடுத்தல்.
- சொத்துக்கள் மற்றும் களஞ்சிய பொருட்களை சரிபார்க்கும் செயல்முறையை விரைவுபடுத்தி, அறிக்கையை சரியான நேரத்தில் கணக்காய்வரிடம் சமர்ப்பித்தல்.

தற்போது, பேராதனைப் பல்கலைக்கழகத்தின் உள்ளக கணக்காய்வுப் பிரிவு, பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு மட்டுமல்ல, நிறுவனம், விஞ்ஞான பட்டப்பின் படிப்பு நிறுவனம், மானுடவியல் மற்றும் சமூக விஞ்ஞான பட்டப்பின் படிப்பு நிறுவனம் மற்றும் மருத்துவ விஞ்ஞான பட்டப்பின் படிப்பு நிறுவனம் ஆகியவற்றிற்கும் செயல்பாடுகளைச் செய்கிறது.

இந்த நிறுவனங்கள் தேசிய பாதிட்டில் இருந்து நிதியளிக்கப்படும் தனித்தனி நிறுவனங்களாகச் செயல்பட்டாலும், உள்ளக கணக்காய்வு பிரிவிற்கு புறம்பாக ஊழியர்கள் ஒதுக்கப்படவில்லை. எனவே, பல்கலைக்கழகத்தின் உள்ளக கணக்காய்வு பிரிவு ஆண்டுதோறும் 20 இற்கும் மேற்பட்ட கணக்காய்வுக் குழு கூட்டங்களை நடத்த வேண்டும். இதில், ஒவ்வொரு பட்டப்பின் படிப் நிறுவனத்திற்கும் குறைந்தது 04 கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். உள்ளகத் கணக்காய்வாளர் பல கூட்டங்களில் கலந்துகொண்டு அந்தக் கூட்டங்களின் அறிக்கைகளைத் தயாரிக்க வேண்டியிருப்பதால், கணக்காய்விற்கு முந்தைய நடவடிக்கைகளுக்கு அதிக நேரமும் ஊழியர்களும் ஒதுக்கப்பட வேண்டும்.

பேராதனைப் பல்கலைக்கழகம் மற்றும் அதன் பட்டப்பின் படிப்பு நிறுவனங்களின் மேற்கூறிய

பாரிய பங்கைக் கருத்தில் கொண்டு, பல்கலைக்கழகத்தின் உள்ளக கணக்காய்வுப் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த கூடுதல் ஊழியர்களை வழங்குவது நியாயமானது. ஒவ்வொரு பட்டப்பின் படிப்பு நிறுவனத்திற்கும் அவர்களின் உள்ளக கணக்காய்வு நடவடிக்கைகள் சீராக நடைபெறுவதை உறுதிசெய்ய ஒரு தனி பதவியணியனர் ஒதுக்கப்பட வேண்டும்.

எதிர்காலத் திட்டங்கள்

பேராதனை பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பட்டப்பின் படிப்பு நிறுவனம், நிறுவனத்தின் கணக்காய்வுக் குழு, அமைப்புகள் மற்றும் கட்டுப்பாடுகளை மீளபாய்வு செய்து, உள்ளக கட்டுப்பாட்டு அமைப்புகளை வலுப்படுத்துவதற்கான பரிந்துரைகளை வழங்குவதற்கான அதன் நோக்கங்களை மேலும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. மேலும், அதன் செயல்பாடுகள் மற்றும் பொறுப்புகளை திறம்பட நிறைவேற்றுவதற்காக உள்ளக கணக்காய்வுப் பிரிவுக்கு மனித வளங்களை ஒதுக்குவதை அதிகரிக்குமாறு கோரப்படுகிறது.

திருமதி. ருஸ்னியா ஆப்தீன்

கௌரவ. டபிள்யூ.ஏ.ஜி. துசில் வீரசேகர

தலைவர், கணக்காய்வு மற்றும் முகாமைத்துவ குழு

உள்ளக கணக்காய்வாளர் (செயல்பாட்டு)

விஞ்ஞான பட்டப்பின் படிப்பு நிறுவனம்,

THE ORIGINAL DOCUMENT HAS BEEN SIGNED

13. தலைமை கணக்காய்வாளர் அறிக்கை



ජාතික විගණන කාර්යාලය

தேசிய .கணக்காய்வு .அலுவலகம்

NATIONAL AUDIT OFFICE



මගේ අංකය
எனது இல.
My No.

CPCG/KD/D/PGIS/2025/04

ඔබේ අංකය
உமது இல.
Your No.

දිනය
திகதி
Date

2025 මැයි 19 දින



අධ්‍යක්ෂ

විද්‍යා පශ්චාත් උපාධි ආයතනය.

විද්‍යා පශ්චාත් උපාධි ආයතනයේ 2024 දෙසැම්බර් 31 දිනෙන් අවසන් වර්ෂය සඳහා වූ මූල්‍ය ප්‍රකාශන සහ වෙනත් නෛතික නියාමන අවශ්‍යතා පිළිබඳව 2018 අංක 19 දරන ජාතික විගණන පනතේ 12 වන වගන්තිය ප්‍රකාරව විගණකාධිපති වාර්තාව

සහතික කරන ලද ගිණුම සහ යථෝක්ත වාර්තාව මේ සමඟ එවා ඇත.

CCP

ඩබ්ලිව්.එම්.පී.ඒ.ලොන්සේකා

නියෝජ්‍ය විගණකාධිපති

විගණකාධිපති වෙනුවට

- පිටපත් :- 01. ලේකම් - අධ්‍යාපන, උසස් අධ්‍යාපන හා වෘත්තීය අධ්‍යාපන අමාත්‍යාංශය
02. ලේකම් - මුදල්, ආර්ථික සංවර්ධන, ප්‍රතිපත්ති සම්පාදන, සැලසුම් සහ සංචාරක අමාත්‍යාංශය
03. සභාපති - විශ්වවිද්‍යාල ප්‍රතිපාදන කොමිෂන් සභාව
04. උපකුලපති - ජේරාදෙණිය විශ්වවිද්‍යාලය

① DB/PAIS, FY2 & RA, pls update at the next Gmc meeting & Bom

② Sec/PAIS
Wpg - File

03/06/2025
Director / PGIS





ජාතික විගණන කාර්යාලය

தேசிய கணக்காய்வு அலுவலகம்


NATIONAL AUDIT OFFICE



මගේ අංකය
எனது இல.
My No.

CPCG/KD/D/PGIS/2025/04

ඔබේ අංකය
உமது இல.
Your No.



2025 මැයි 19 දින

අධ්‍යක්ෂ,

විද්‍යා පශ්චාත් උපාධි ආයතනය.

විද්‍යා පශ්චාත් උපාධි ආයතනයේ 2024 දෙසැම්බර් 31 දිනෙන් අවසන් වර්ෂය සඳහා වූ මූල්‍ය ප්‍රකාශන සහ වෙනත් නෛතික හා නියාමන අවශ්‍යතා පිළිබඳව 2018 අංක 19 දරන ජාතික විගණන පනතේ 12 වන වගන්තිය ප්‍රකාරව විගණකාධිපති වාර්තාව

1. මූල්‍ය ප්‍රකාශන

1.1 මතය

විද්‍යා පශ්චාත් උපාධි ආයතනයේ 2024 දෙසැම්බර් 31 දිනට මූල්‍ය තත්ත්ව ප්‍රකාශනය සහ එදිනෙන් අවසන් වර්ෂය සඳහා වූ මූල්‍ය කාර්යසාධන ප්‍රකාශනය, හිමිකම් වෙනස්වීමේ ප්‍රකාශනය සහ එදිනෙන් අවසන් වර්ෂය සඳහා මුදල් ප්‍රවාහ ප්‍රකාශනය සහ ප්‍රමාණාත්මක ගිණුම්කරණ ප්‍රතිපත්තිවලට අදාළ තොරතුරුද ඇතුළත් මූල්‍ය ප්‍රකාශනවලට අදාළ සටහන් වලින් සමන්විත 2024 දෙසැම්බර් 31 දිනෙන් අවසන් වර්ෂය සඳහා වූ මූල්‍ය ප්‍රකාශන ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ ආණ්ඩුක්‍රම ව්‍යවස්ථාවේ 154(1) ව්‍යවස්ථාව සමඟ සංයෝජිතව කියවිය යුතු 2018 අංක 19 දරන ජාතික විගණන පනතේ සහ 1971 අංක 38 දරන මුදල් පනතේ විධිවිධාන ප්‍රකාර මාගේ විධානය යටතේ විගණනය කරන ලදී. ආණ්ඩුක්‍රම ව්‍යවස්ථාවේ 154(6) ව්‍යවස්ථාව ප්‍රකාරව මාගේ වාර්තාව යථා කාලයේදී පාර්ලිමේන්තුවේ සභාගත කරනු ලැබේ.

විද්‍යා පශ්චාත් උපාධි ආයතනයේ මූල්‍ය ප්‍රකාශන තුළින් 2024 දෙසැම්බර් 31 දිනට මූල්‍ය තත්ත්වය සහ එදිනෙන් අවසන් වර්ෂය සඳහා එහි මූල්‍ය ක්‍රියාකාරිත්වය හා මුදල් ප්‍රවාහ ශ්‍රී ලංකා රාජ්‍ය අංශයේ ගිණුම්කරණ ප්‍රමිතිවලට අනුකූලව සත්‍ය හා සාධාරණ තත්ත්වයක් පිළිබිඹු කරන බව මා දරන්නා වූ මතය වේ.

1.2 මතය සඳහා පදනම

ශ්‍රී ලංකා විගණන ප්‍රමිතිවලට (ශ්‍රී.ලං.වි.ප්‍ර) අනුකූලව මා විගණනය සිදු කරන ලදී. මෙම විගණන ප්‍රමිති යටතේ වූ මාගේ වගකීම, මෙම වාර්තාවේ මූල්‍ය ප්‍රකාශන විගණනය සම්බන්ධයෙන් විගණකගේ වගකීම යන කොටසේ තවදුරටත් විස්තර කර ඇත. මාගේ මතය සඳහා පදනමක් සැපයීම උදෙසා මා විසින් ලබාගෙන ඇති විගණන සාක්ෂි ප්‍රමාණවත් සහ උචිත බව මාගේ විශ්වාසයයි.



1.3 ආයතනයේ 2024 වාර්ෂික වාර්තාවේ ඇතුළත් අනෙකුත් තොරතුරු

මෙම විගණන වාර්තාවේ දිනට පසුව මට ලබා දීමට බලාපොරොත්තු වන ආයතනයේ 2023 වාර්ෂික වාර්තාවේ ඇතුළත් කර ඇති නමුත් මූල්‍ය ප්‍රකාශන සහ ඒ පිළිබඳව වූ මාගේ විගණන වාර්තාවේ ඇතුළත් නොවන තොරතුරු, අනෙකුත් තොරතුරු යන්නෙන් අදහස් වේ. මෙම අනෙකුත් තොරතුරු සඳහා කළමනාකරණය වගකිව යුතුය.

මූල්‍ය ප්‍රකාශන සම්බන්ධයෙන් වූ මාගේ මතයෙන් අනෙකුත් තොරතුරු ආවරණය නොකරන අතර මම ඒ පිළිබඳ කිසිදු ආකාරයක සහතිකවීමක් හෝ මතයක් ප්‍රකාශ නොකරමි.

මූල්‍ය ප්‍රකාශන පිළිබඳ මාගේ විගණනයට අදාළව, මාගේ වගකීම වන්නේ ඉහත හඳුනාගත් අනෙකුත් තොරතුරු ලබා ගත හැකි වූ විට කියවීම සහ එසේ කිරීමේදී අනෙකුත් තොරතුරු මූල්‍ය ප්‍රකාශන සමඟ හෝ විගණනයේදී හෝ වෙනත් ආකාරයකින් ලබාගත් මාගේ දැනුම අනුව ප්‍රමාණාත්මක වශයෙන් නොගැලපෙනවාද යන්න සලකා බැලීමයි.

විද්‍යා පශ්චාත් උපාධි ආයතනයේ 2024 වාර්ෂික වාර්තාව කියවන විට, එහි ප්‍රමාණාත්මක වරදවා දැක්වීම් ඇති බව මම නිගමනය කළහොත්, නිවැරදි කිරීම සඳහා පාලනය කරන පාර්ශවයන් වෙත එම කරුණු සන්නිවේදනය කළ යුතුය. තව දුරටත් නිවැරදි නොකළ වරදවා දැක්වීම් තිබේ නම්, ඒවා ආණ්ඩුක්‍රම ව්‍යවස්ථාවේ 154(6) ව්‍යවස්ථාව ප්‍රකාරව මා විසින් යථා කාලයේදී පාර්ලිමේන්තුවේ සභාගත කරනු ලබන වාර්තාවට ඇතුළත් කරනු ඇත.

1.4 මූල්‍ය ප්‍රකාශන පිළිබඳ කළමනාකරණයේ සහ පාලනය කරන පාර්ශවයන්ගේ වගකීම්

මෙම මූල්‍ය ප්‍රකාශන ශ්‍රී ලංකා රාජ්‍ය අංශයේ ගිණුම්කරණ ප්‍රමිතීන්ට අනුකූලව පිළියෙල කිරීම හා සාධාරණ ලෙස ඉදිරිපත් කිරීම සහ වංචා හෝ වැරදි හේතුවෙන් ඇතිවිය හැකි ප්‍රමාණාත්මක සාවද්‍ය ප්‍රකාශයන්ගෙන් තොරව මූල්‍ය ප්‍රකාශන පිළියෙල කිරීමට හැකිවනු පිණිස අවශ්‍ය වන අභ්‍යන්තර පාලනයන් තීරණය කිරීම කළමනාකරණයේ වගකීම වේ.

මූල්‍ය ප්‍රකාශන පිළියෙල කිරීමේදී, ආයතනය අඛණ්ඩව පවත්වාගෙන යාමේ හැකියාව තීරණය කිරීම කළමනාකරණයේ වගකීමක් වන අතර, කළමනාකාරිත්වය ආයතනය ඇවර කිරීමට අදහස් කරන්නේ නම් හෝ වෙනත් විකල්පයක් නොමැති විටදී මෙහෙයුම් නැවැත්වීමට කටයුතු කරන්නේ නම් හැර අඛණ්ඩ පැවැත්මේ පදනම මත ගිණුම් තැබීම හා ආයතනයේ අඛණ්ඩ පැවැත්මට අදාළ කරුණු අනාවරණය කිරීමද කළමනාකරණයේ වගකීමකි.

ආයතනයේ මූල්‍ය වාර්තාකරණ ක්‍රියාවලිය සම්බන්ධව පරීක්ෂා කිරීමේ වගකීම, පාලනය කරන පාර්ශවයන් විසින් දරනු ලබයි.

2018 අංක 19 දරන ජාතික විගණන පනතේ 16(1) උප වගන්තිය ප්‍රකාරව, ආයතනයේ වාර්ෂික සහ කාලීන මූල්‍ය ප්‍රකාශන පිළියෙල කිරීමට හැකිවන පරිදි ස්වකීය ආදායම්, වියදම්, වත්කම් හා බැරකම් පිළිබඳ නිසි පරිදි පොත්පත් හා වාර්තා පවත්වාගෙන යා යුතුය.

1.5 මූල්‍ය ප්‍රකාශන විගණනය සම්බන්ධයෙන් විගණකගේ වගකීම

සමස්තයක් ලෙස මූල්‍ය ප්‍රකාශන, වංචා සහ වැරදි නිසා ඇතිවන ප්‍රමාණාත්මක සාවද්‍ය ප්‍රකාශනයන්ගෙන් තොර බවට සාධාරණ තහවුරුවක් ලබාදීම සහ මාගේ මතය ඇතුළත් විගණන වාර්තාව නිකුත් කිරීම මාගේ අරමුණ වේ. සාධාරණ සහතිකවීම උසස් මට්ටමේ සහතිකවීමක් වන නමුත්, ශ්‍රී ලංකා විගණන ප්‍රමිති ප්‍රකාරව විගණනය සිදු කිරීමේදී එය සැමවිටම ප්‍රමාණාත්මක සාවද්‍ය ප්‍රකාශනයන් අනාවරණය කරගන්නා බවට වන තහවුරු කිරීමක් නොවනු ඇත. වංචා සහ වැරදි තනි හෝ සාමූහික ලෙස බලපෑම නිසා ප්‍රමාණාත්මක සාවද්‍ය ප්‍රකාශනයන් ඇතිවිය හැකි අතර, එහි ප්‍රමාණාත්මක භාවය මෙම මූල්‍ය ප්‍රකාශන පදනම් කරගනිමින් පරිශීලකයන් විසින් ගනු ලබන ආර්ථික තීරණ කෙරෙහි වන බලපෑම මත රඳා පවතී.

ශ්‍රී ලංකා විගණන ප්‍රමිති ප්‍රකාරව විගණනයේ කොටසක් ලෙස මා විසින් විගණනයේදී වෘත්තීය විනිශ්චය සහ වෘත්තීය සැකමුසුවෙන් යුතුව ක්‍රියා කරන ලදී. මා විසින් තවදුරටත්,

- ප්‍රකාශ කරන ලද විගණන මතයට පදනමක් සපයා ගැනීමේදී වංචා හෝ වැරදි හේතුවෙන් මූල්‍ය ප්‍රකාශනවල ඇති විය හැකි ප්‍රමාණාත්මක සාවද්‍ය ප්‍රකාශනයන් ඇතිවීමේ අවදානම් හඳුනා ගැනීම හා තක්සේරු කිරීම සඳහා අවස්ථාවෝචිතව උචිත විගණන පරිපාටි සැලසුම් කර ක්‍රියාත්මක කරන ලදී. වරදවා දැක්වීම හේතුවෙන් සිදුවන ප්‍රමාණාත්මක සාවද්‍ය ප්‍රකාශනයන්ගෙන් සිදුවන බලපෑමට වඩා වංචාවකින් සිදුවන්නා වූ බලපෑම ප්‍රබල වන්නේ ඒවා දුස්සන්ධානයෙන්, ව්‍යාජ ලේඛන සැකසීමෙන්, වේතනාන්විත මහභරීමෙන්, වරදවා දැක්වීමෙන් හෝ අභ්‍යන්තර පාලනයන් මග හැරීමෙන් වැනි හේතු නිසා වන බැවිනි.
- අභ්‍යන්තර පාලනයේ සඵලදායීත්වය පිළිබඳව මතයක් ප්‍රකාශ කිරීමේ අදහසින් නොවුවද, අවස්ථාවෝචිතව උචිත විගණන පරිපාටි සැලසුම් කිරීම පිණිස අභ්‍යන්තර පාලනය පිළිබඳව අවබෝධයක් ලබාගන්නා ලදී.
- භාවිතා කරන ලද ගිණුම්කරණ ප්‍රතිපත්තිවල උචිතභාවය, ගිණුම්කරණ ඇස්තමේන්තුවල සාධාරණත්වය සහ කළමනාකරණය විසින් කරන ලද සම්බන්ධිත හෙළිදරව් කිරීම් අගයන ලදී.
- සිද්ධීන් හෝ තත්ත්වයන් හේතුවෙන් ආයතනයේ අඛණ්ඩ පැවැත්ම පිළිබඳ ප්‍රමාණාත්මක අවිනිශ්චිතතාවයක් තිබේද යන්න සම්බන්ධයෙන් ලබාගත් විගණන සාක්ෂි මත පදනම්ව ගිණුම්කරණය සඳහා ආයතනයේ අඛණ්ඩ පැවැත්ම පිළිබඳ පදනම යොදා ගැනීමේ අදාළත්වය තීරණය කරන ලදී. ප්‍රමාණවත් අවිනිශ්චිතතාවයක් ඇති බවට මා නිගමනය කරන්නේ නම් මූල්‍ය ප්‍රකාශනවල ඒ සම්බන්ධයෙන් වූ හෙළිදරව්කිරීම් වලට මාගේ විගණන වාර්තාවේ අවධානය යොමු කළ යුතු අතර, එම හෙළිදරව්කිරීම් ප්‍රමාණවත් නොවන්නේ නම් මාගේ මතය විකරණය කළ යුතුය. කෙසේ වුවද, අනාගත සිද්ධීන් හෝ තත්ත්වයන් මත අඛණ්ඩ පැවැත්ම අවසන් වීමට හැකිය.

- මූල්‍ය ප්‍රකාශනවල ව්‍යුහය හා අන්තර්ගතය සඳහා පාදක වූ ගනුදෙනු හා සිද්ධීන් උචිත හා සාධාරණව ඇතුළත් වී ඇති බව සහ හෙළිදරව් කිරීම් ඇතුළත් මූල්‍ය ප්‍රකාශනවල සමස්ථ ඉදිරිපත් කිරීම අගයන ලදී.

මාගේ විගණනය තුළදී හඳුනාගත් වැදගත් විගණන සොයාගැනීම්, ප්‍රධාන අභ්‍යන්තර පාලන දුර්වලතා හා අනෙකුත් කරුණු පිළිබඳව පාලනය කරනු ලබන පාර්ශ්වයන් දැනුවත් කරමි.

2. වෙනත් නෛතික හා නියාමන අවශ්‍යතා පිළිබඳ වාර්තාව

2.1 2018 අංක 19 දරන ජාතික විගණන පනතේ පහත සඳහන් අවශ්‍යතාවයන් සම්බන්ධයෙන් විශේෂ ප්‍රතිපාදන ඇතුළත් වේ.

2.1.1 2018 අංක 19 දරන ජාතික විගණන පනතේ 12(අ) වගන්තියේ සඳහන් අවශ්‍යතාවන් අනුව, විගණනය සඳහා අවශ්‍ය සියලු තොරතුරු සහ පැහැදිලි කිරීම් මා විසින් ලබාගන්නා ලද අතර, මාගේ පරීක්ෂණයෙන් පෙනී යන ආකාරයට නිසි මූල්‍ය වාර්තා ආයතනය පවත්වාගෙන ගොස් තිබුණි.

2.1.2 2018 අංක 19 දරන ජාතික විගණන පනතේ 6(1)(ඇ)(iii) වගන්තියේ සඳහන් අවශ්‍යතාවය අනුව ආයතනයේ මූල්‍ය ප්‍රකාශන ඉකුත් වර්ෂය සමඟ අනුරූප වේ.

2.1.3 2018 අංක 19 දරන ජාතික විගණන පනතේ 6(1)(ඇ)(iv) වගන්තියේ සඳහන් අවශ්‍යතාවය අනුව ඉකුත් වර්ෂයේදී මා විසින් සිදුකරන ලද නිර්දේශයන් ඉදිරිපත් කරන ලද මූල්‍ය ප්‍රකාශනවල ඇතුළත්ව ඇත.

2.2 අනුගමනය කරන ලද ක්‍රියාමාර්ග සහ ලබා ගන්නා ලද සාක්ෂි මත හා ප්‍රමාණාත්මක කරුණුවලට සීමා කිරීම් තුළ, පහත සඳහන් ප්‍රකාශ කිරීමට තරම් කිසිවක් මාගේ අවධානයට ලක් නොවීය.

2.2.1 2018 අංක 19 දරන ජාතික විගණන පනතේ 12(ඇ) වගන්තියේ සඳහන් අවශ්‍යතාවය අනුව ආයතනයේ පාලක මණ්ඩලයේ යම් සාමාජිකයෙකුට ආයතනය සම්බන්ධව යම් ගිවිසුමක් සම්බන්ධයෙන් සෘජුව හෝ අන්‍යාකාරයකින් සාමාන්‍ය ව්‍යාපාරික තත්ත්වයෙන් බැහැරව සම්බන්ධයක් ඇති බව.

2.2.2 2018 අංක 19 දරන ජාතික විගණන පනතේ 12(ඊ) වගන්තියේ සඳහන් අවශ්‍යතාවය අනුව පහත සඳහන් නිරීක්ෂණය හැර යම් අදාළ ලිඛිත නීතියකට හෝ ආයතනයේ පාලක මණ්ඩලය විසින් නිකුත් කරන ලද වෙනත් පොදු හෝ විශේෂ විධානවලට අනුකූල නොවන ලෙස ක්‍රියා කර ඇති බව.

නීතිරීති / විධානයට යොමුව

අනුකූල නොවීම

1971 අංක 38 දරන මුදල් පනතේ
11 වන වගන්තිය

ආයතනයේ සියලුම අතිරික්ත මුදල් ආයෝජනය කිරීමේදී අදාල විෂය භාර අමාත්‍යවරයාගේ හා මුදල් අමාත්‍යවරයාගේ පූර්ව අනුමැතිය මත සිදු කළ යුතු වුවද, රු.248,971,554 ක් හා USD 1,157,293 ක අතිරික්ත මුදල් ආයෝජනය කිරීමේදී එපරිදි කටයුතු කර නොතිබුණි.

2.2.3 2018 අංක 19 දරන ජාතික විගණන පනතේ 12(උ) වගන්තියේ සඳහන් අවශ්‍යතාවය අනුව පහත සඳහන් නිරීක්ෂණ හැර ආයතනයේ බලතල, කර්තව්‍ය සහ කාර්යයන්ට අනුකූල නොවන ලෙස කටයුතු කර ඇති බව.

බලතල, කර්තව්‍ය සහ කාර්යයන්

අනුකූල නොවීම

(අ) 2018 නොවැම්බර් 26 දිනැති අංක 15/2018 දරන විශ්වවිද්‍යාල ප්‍රතිපාදන කොමිෂන් සභා වක්‍රලේඛය.

රාජ්‍ය ව්‍යාපාර දෙපාර්තමේන්තුවේ හා මහා භාණ්ඩාගාරයේ අනුමැතියකින් තොරව 2019 අගෝස්තු සිට 2024 දෙසැම්බර් දක්වා කාලය තුළ රු.758,400 ක මුදලක් සේවක අග්‍රහාර රක්ෂණ දායකය වශයෙන් ජාතික රක්ෂණ භාරකාර අරමුදල වෙත ආයතනය විසින් ගෙවා තිබුණි.

(ආ) 2018 මැයි 18 දිනැති අංක UGC/L/2020 දරන විශ්වවිද්‍යාල ප්‍රතිපාදන කොමිෂන් සභාවේ ලිපිය

සියලුම පශ්චාත් උපාධි ආයතනවල කළමනාකරණ මණ්ඩලයේ සම්පූර්ණ සාමාජිකත්වය උපරිම සාමාජිකයින් 11 දෙනෙකුට සීමාකළ යුතු බව දක්වා තිබියදී ඊට පටහැනිව 2019 ජනවාරි සිට 2024 දෙසැම්බර් 31 දින දක්වා කාලපරිච්ඡේදය තුළදී පවත්වා තිබූ කළමනාකරණ මණ්ඩලයේ රැස්වීම් වාර 36 ක් සඳහා උපරිම සාමාජික සංඛ්‍යාව ඉක්මවා සාමාජිකයින් 02 සිට 08 දක්වා සාමාජිකයින් සහභාගිවී තිබූ අතර ඊට අදාලව රු.1,535,483 ක අමතර වියදමක් ආයතනය විසින් දරා තිබුණි.

(ඇ) 2015 නොවැම්බර් 17 දිනැති අංක 15/2015 දරන විශ්වවිද්‍යාල ප්‍රතිපාදන කොමිෂන් සභා වක්‍රලේඛය

අභ්‍යන්තර විභාග පවත්වා මාස 03 ක් ඇතුළත ප්‍රතිඵල නිකුත් කළ යුතු බවට දක්වා තිබුණ ද, 2022/2023 අධ්‍යයන වර්ෂයේ පාඨමාලා 05 ක ප්‍රතිඵල නිකුත් කිරීමට මාස 04 සිට මාස 10 ක දක්වා කාලයක් ගතකර තිබුණි.

2.2.4 2018 අංක 19 දරන ජාතික විගණන පනතේ 12(ඌ) වගන්තියේ සඳහන් අවශ්‍යතාවය අනුව පහත සඳහන් නිරීක්ෂණය හැර ආයතනයේ සම්පත් සකසුරුවම් ලෙස, කාර්යක්ෂම ලෙස සහ ඵලදායී ලෙස කාලසීමාවන් තුළ අදාළ නීතිරීති වලට අනුකූලව ප්‍රසම්පාදනය කර භාවිතා කර නොමැති බව.

ආයතනය සඳහා කළමනාකරණ තොරතුරු පද්ධතියක් (MIS) සැලසුම් කිරීම, සංවර්ධනය කිරීම, ස්ථාපනය කිරීම සහ නඩත්තු කිරීම වෙනුවෙන් 2022 ජුනි 12 දින පෞද්ගලික ආයතනයක් සමඟ රු.4,440,457කට වසරක කාලයක් සඳහා ගිවිසුම් ගතවී 2025 පෙබරවාරි 12 වන දින දක්වා දින දීර්ඝ කිරීම් ලබා ගෙන තිබුණි. 2024 පෙබරවාරි මාසයේදී රු.660,070ක අත්තිකාරම් මුදලක් ගෙවා තිබූ අතර විගණන දින වන 2025 මාර්තු 31 දින දක්වාම කළමනාකරණ තොරතුරු පද්ධතියේ කටයුතු අවසන් කිරීමට කටයුතු කර නොතිබුණි.

2.3 වෙනත් කරුණු

(අ) 2017 වර්ෂයේ සිට 2023 වර්ෂය දක්වා කාලයට අදාළව අය විය යුතු රු.23,497,200ක හිඟ පාඨමාලා ගාස්තු සමාලෝචිත වර්ෂයේ දෙසැම්බර් 31 දින වන විටත් අයකර ගැනීමට ආයතනය අපොහොසත් වී තිබුණි.

(ආ) 2016 දෙසැම්බර් 31 දින සිට පැවත එන අධ්‍යයන මණ්ඩල 5කට අදාළ අධි ප්‍රතිපාදිත රු.260,459ක් ද, 2018 හා 2019 වර්ෂයන්හි නිමකළ කර්මාන්ත 03කට අදාළව රු.1,345,430ක රැඳවුම් මුදල් හා වසර 02ක සිට පැවත එන වැඩමුළු, කෙටිකාලීන පාඨමාලා හා වෙනත් ගෙවිය යුතු වියදම් යටතේ දක්වා තිබුණු රු.169,075ක් ද සමාලෝචිත වර්ෂය අවසාන දින වන විටත් නිරවුල් කිරීමට කටයුතු කර නොතිබුණි.

(ඇ) එකතුව රු.10,332,176 ක් වූ පර්යේෂණ ප්‍රදාන 03 ක් නිමකළ යුතු නියමිත කාලසීමාව අවසන් වී මාස 01 සිට 11 ක කාලයක් ගත වී ඇතත් එම පර්යේෂණ අවසන් කිරීමට අපොහොසත් වී තිබුණි.


ඩී.එච්.ඩී.ධර්මපාල
විගණකාධිපති (වැ.බ.)

பணிப்பாளர்

விஞ்ஞான பட்டப்பின் படிப்பு நிறுவகம்

விஞ்ஞான பட்டப்பின் படிப்பு நிறுவகத்தின் 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக் கூற்றுக்கள் மற்றும் ஏனைய சட்டரீதியான மற்றும் பிரமாண ரீதியான தேவைப்பாடுகள் மீது 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 12 ஆம் பிரிவின் பிரகாரம் கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை

1 நிதிக் கூற்றுக்கள்

1.1 அபிப்பிராயம்

விஞ்ஞான பட்டப்பின் படிப்பு நிறுவகத்தின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று, உரிமை மூலதன மாற்றங்கள் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான காசுப் பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளுக்குரிய தகவல்களையும் உள்ளடக்கிய நிதிக் கூற்றுக்களின் குறிப்புக்களுடன் கூடிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக் கூற்றுக்கள் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்கப்படும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டம் மற்றும் 1971 இன் 31 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் பிரகாரம் எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புவரையிலுள்ள ஏற்பாடுகளுக்கு இணங்க பாராளுமன்றத்திற்கான எனது அறிக்கை காலக்கிரமத்தில் பட்டியல்படுத்தப்படும்.

விஞ்ஞான பட்டப்பின் படிப்பு நிறுவகத்தின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப் பாய்ச்சலினையும் இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க நிதிக் கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். இக் கணக்காய்வு நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் இந்த அறிக்கையின் நிதிக் கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக் கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிறுவகத்தின் 2024 ஆண்டறிக்கையில் உள்ளடக்கப்பட்ட ஏனைய தகவல்கள்

இந்த கணக்காய்வு அறிக்கை திகதியின் பின்னர் எனக்கு வழங்குவதற்கு எதிர்பார்க்கும் விஞ்ஞான பட்டபின் படிப்பு நிறுவகத்தின் 2024 ஆண்டறிக்கையில் உள்ளடக்கப்பட்டிருந்த போதும் நிதிக்கூற்றுக்கள் மற்றும் அது தொடர்பான எனது கணக்காய்வு அறிக்கையில் உள்ளடக்கப்படாத தகவல்கள் ஏனைய தகவல்கள் என்று கருத்திற் கொள்ளப்படும். இந்த ஏனைய தகவல்களுக்காக முகாமைத்துவம் பொறுப்பாகும்.

நிதிக்கூற்றுக்கள் தொடர்பான எனது அபிப்பிராயத்தில் ஏனைய தகவல்கள் மேலுரை செய்யப்படாமல் இருப்பதுடன் நான் அது தொடர்பாக எவ்வித சான்றிதலொன்றோ அபிப்பிராயத்தை வெளியிடவில்லை.

நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக எனது கணக்காய்விற்குரிய எனது பொறுப்பு மேற்படி இனங்காணப்பட்ட ஏனைய தகவல்கள் பெற்றுக்கொள்ளும் போது வாசிப்பு மற்றும் அவ்வாறு செய்யும் போது ஏனைய தகவல்கள் நிதிக்கூற்றுக்களுடன் அல்லது கணக்காய்வின் போது அல்லது வேறு வகையில் பெற்றுக்கொண்ட எனது அறிவின் பிரகாரம் போதியளவில் பொருந்துவதில்லை கருத்திற் கொள்வதாகும்

விஞ்ஞான பட்டபின் படிப்பு நிறுவகத்தின் 2024 ஆண்டறிக்கையை வாசிக்கும் போது அதில் பொருண்மையான அளவில் தவறாக குறிப்பிட்டுள்ளதாக நான் தீர்மானித்தால் சீராக்குவதற்காக நிர்வாக தரப்பினருக்கு அவ்விதத்தை தெரிவிக்க வேண்டும். மேலும் சீராக்காமல் தவறுதலாக காண்பிக்கப்பட்டிருந்தால் அரசியலமைப்பின் 154(6) உறுப்பினையினன் பிரகாரம் என்னால் உரிய காலப்பகுதியில் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கும் அறிக்கையில் உள்ளடக்கப்படும்.

1.4 நிதிக் கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

இந் நிதிக் கூற்றுக்களை இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, நிறுவகத்தைத் தொடர்ந்தியங்கும் இயலுமையை தீர்மானித்தல் முகாமைத்துவத்தின் பொறுப்பொன்றாக இருப்பதுடன் முகாமைத்துவமானது நிறுவகத்தினை கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளினை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு அடிப்படையினை பயன்படுத்துதல் மற்றும் நிறுவகத்தின் தொடர்ந்தியங்குவதற்கு உரிய விடயங்களை வெளிப்படுத்துவதும் முகாமைத்துவத்தின் பொறுப்பொன்றாகும்.

நிறுவகத்தின் நிதி அறிக்கையிடல் செயன்முறை தொடர்பான பொறுப்பு, ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களினால் ஏற்கப்படும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் நிறுவகத்தின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக் கூடியவாறு அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.5 நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்பு

ஒட்டு மொத்தமாக நிதிக் கூற்றுக்கள், மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றைப் பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்களின் இல்லாமை என்பதன் உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடி அல்லது தவறுகள் தனியாகவோ கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இருக்கக்கூடியதாக இருப்பதுடன் இந்நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோரால் பொருளதார தீர்மானங்கள் எடுக்கும் போது அது தொடர்பாக கருத்திற் கொள்ளப்படல் வேண்டும்.

துறைசார் வெளிப்படை மற்றும் தொழில்துறை பின்னணியுடன் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வு செய்யப்பட்டன. என்னால்

- வெளியிடப்பட்ட கணக்காய்வு அபிப்பிராயத்திற்கு அடிப்படையொன்றை வழங்கும் போது மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களின் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தின் இனங்காணும் போதும் மதிப்பீட்டின் போது சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகள் திட்டமிட்டுவதன் செயற்படுத்தப்படுகின்றன. தவறாக குறிப்பிடப்பட்டதன் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றினால் எழும் தாக்கங்களினை விட மோசடிகளால் இடம்பெறும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன் தவறான கூட்டிணைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் மோசடியொன்று ஏற்படுவதற்கு காரணமாகின்றது.
- உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்லாமல் சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு

நடைமுறைகளை வடிவமைப்பதற்காக உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான தெளிவொன்று பெற்றுக்கொள்ளப்பட்டது.

- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்யப்பட்டன.
- நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் காரணமாக நிறுவகத்தின் தொடர்ந்து இயங்குவது தொடர்பாக போதியளவில் நிச்சயமற்ற நிலைமையொன்று இருக்கின்றதா என்பது தொடர்பாக பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு கணக்கீட்டிற்காக நிறுவகத்தின் தொடர்ந்தியங்குவது தொடர்பாக அடிப்படையை பயன்படுத்தலின் பொருத்தப்பாடு தீர்மானிக்கப்படுகின்றது. பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது என நான் முடிவுக்குவந்தால், நிதிக்கூற்றுக்களில் அது தொடர்பாக வெளிப்படுத்துவதற்கு எனது கணக்காய்வு அறிக்கையின் மீது கவனம் செலுத்துதல் வேண்டியதுடன் அவ்வெளிப்படுத்தல்கள் பொருண்மையாக இல்லாதிருந்தால் எனது அபிப்பிராயத்தை வெளிப்படுத்த வேண்டும். எவ்வாறாயினும், எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் நிறுவகத்தின் தொடர்ந்தியங்கும் நிலையினை இடைநிறுத்துவதற்கு காரணங்களாக அமையலாம்.
- நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களுக்கான கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை பொருத்தமாகவும் நியாயமாகவும் உள்ளடக்கப்பட்டுள்ளதா எனவும் வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களினொட்டுமொத்த முன்வைத்தல் மதிப்பீடு செய்யப்பட்டது.

எனது கணக்காய்வின் போது என்னால் இனங்காணப்பட்ட முக்கியமான கணக்காய்வு கண்டுபிடிப்புக்கள் உள்ளகக் கட்டுப்பாடுகளிலுள்ள பலவீனங்கள் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பாக ஆளுகையுடன் தொடர்புடைய தரப்பினர் தெரியப்படுத்தப்பட்டனர்.

2. ஏனைய சட்டரீதியான மற்றும் பிரமாண ரீதியான தேவைப்பாடுகள் மீதான அறிக்கை

2.1 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தில் கீழே குறிப்பிடப்பட்ட தேவைப்பாடுகள் தொடர்பாக விசேட ஏற்பாடுகள் உள்ளடக்குகின்றன.

2.1.1 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 12(அ) பிரிவில் குறிப்பிடப்பட்ட தேவைப்பாடுகளின் பிரகாரம் கணக்காய்விற்காக தேவையான சகல தகவல்களும் தெளிவுபடுத்தல்களும் என்னால் பெற்றுக் கொள்ளப்பட்டதுடன் எனது பரிசோதனையின் போது வெளிப்படுத்தப்பட்ட வகையில் உரிய நிதி அறிக்கைகள் நிறுவகத்தினால் பேணப்பட்டிருந்தன.

2.1.2 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 6(1)(ஈ)(iii) ஆம் பிரிவின் தேவைப்பாடுகளின் பிரகாரம் சமர்ப்பிக்கப்பட்ட நிதிக்கூற்றுக்கள் முன்னைய ஆண்டுடன் ஒத்திருக்கின்றன எனவும்.

2.1.3 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 6(1)(ஈ)(iv) ஆம் பிரிவின் தேவைப்பாடுகளின் பிரகாரம் சமர்ப்பிக்கப்பட்ட நிதிக்கூற்றுக்கள் முன்னைய ஆண்டில் என்னால் மேற்கொள்ளப்பட்ட பரிந்துரைகள் அனைத்தையும் உள்ளடக்கியுள்ளது எனவும்

2.2 மேற்கொள்ளப்பட்ட நடைமுறைகளின் அடிப்படையில் பெறப்பட்ட சான்றுகளானவை பொருண்மையான விடயங்களிற்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்தன. ஆனால் வேறு எதுவும் எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருக்கவில்லை.

2.2.1 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 12(ஈ) பிரிவின் தேவைப்பாடுகளின் பிரகாரம் நிறுவகத்தின் ஆளுகை சபை உறுப்பினர் ஒருவர் நிறுவகத்துடன் தொடர்புபட்டு ஏதேனும் உடன்படிக்கை தொடர்பாக நேரடியாகவோ அல்லது நேரடியாக அல்லாமல் ஏதேனும் பொதுவான வியாபார நிலைமை அல்லாமல் தொடர்புபட்டுள்ளதாக

2.2.2 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 12(ஊ) பிரிவின் தேவைப்பாடுகளின் பிரகாரம் கீழே காட்டப்பட்டுள்ள அவதானிப்புக்கள் தவிர ஏதேனும் ஏற்படையற்பாலதான எழுத்தினாலான சட்டம், பொது அல்லது விசேட பணிப்புக்களுடன் இணங்கியொழுகாதுள்ளமையை

சட்டங்கள், விதிகள் /கட்டளைகள்

இணங்காமை

-

(அ) 1971 இன் 38 ஆம் இலக்க நிதிச் சட்டம்

1I ஆம் பிரிவு

நிறுவகத்திலுள்ள அனைத்து மிகை பணத்தையும் முதலீடு செய்யும் போது நிதி அமைச்சரினதும் உரிய அமைச்சரினதும் முன் அங்கீகாரத்துடன் முதலீடு செய்யப்பட வேண்டிய போதிலும் ரூபா 248,971,554 மற்றும் USD ‘ 1,157,293 தொகையான மிகை பணத்தை முதலீடு செய்யும் போது அதன் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

2.2.3 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 12(எ) பிரிவின் தேவைப்பாடுகளின் பிரகாரம் நிறுவகம் அதன் அதிகாரங்கள், பணிகள் மற்றும் கடமைகளுக்கு இணங்க செயலாற்றியிருக்காதமையை குறிப்பிடுதல்.

அதிகாரங்கள், இலக்குகள், பணிகள்

அவதானிப்புக்கள்

(அ) 2018 நவம்பர் 26 ஆந் திகதிய 15/2018 ஆம் இலக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சுற்றறிக்கை

பொது முயற்சிகள் திணைக்களம் மற்றும் பொது திறைசேரியின் அங்கீகாரம் இன்றி 2019 ஆகஸ்ட் முதல் 2024 திசெம்பர் வரையான காலப் பகுதியில் ரூபா 758,400 தொகை ஊழியர் அக்ரஹாரா காப்புறுதி பங்களிப்பாக தேசிய காப்புறுதி நிதியத்திற்கு நிதிநுவகத்தினால் செலுத்தப்பட்டிருந்தது

(ஆ) 2018 மே 18 ஆந் திகதிய UGC/L/2020 ஆம் இலக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கடிதம்

அனைத்து பட்டப்பின் படிப்பு நிறுவனங்களின் முகாமைத்துவ சபையின் மொத்த அங்கத்துவம் அதிகபட்சமாக 11 உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்த போதிலும், அதற்கு முரணாக 2019 சனவரி முதல் 2024 திசெம்பர் 31 வரையிலான காலப் பகுதியில் நடாத்தப்பட்டிருந்த 36 முகாமைத்துவ சபைக் கூட்டங்களுக்காக கூடிய எண்ணிக்கையான உறுப்பினர்களை மிகைத்து 02 முதல் 08 வரையான உறுப்பினர்கள் பங்குபற்றியிருந்ததுடன் அவர்களுக்காக மொத்தம் ரூபா 1,535,483 ஆன மேலதிக செலவினமொன்று நிறுவகத்தினால் செலவிடப்பட்டிருந்தது.

(இ) 2015 நவம்பர் 17 ஆந் திகதிய 15/2015 ஆம் இலக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சுற்றறிக்கை

உள்ளக பரீட்சைகளை நடாத்தி 03 மாதங்களுக்குள் பெறுபேறுகளை வழங்க வேண்டுமென குறிப்பிடப் பட்டிருந்த போதும் 2022'2023 கல்வியாண்டில் 05 பாடநெறிகளின்

பெறுபேறுகளை வெளியிடுவதற்கு 04
மாதங்கள் முதல் 10 மாதங்கள்
வரையான காலம் எடுக்கப்பட்டிருந்தது.

2.2.4 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 12(ஏ) பிரிவின்
தேவைப்பாடுகளின் பிரகாரம் நிறுவகத்தின் வளங்கள், சிக்கனமாகவும் செயற்திறனாகவும்
காலவரையறைகளினுள்ளும் ஏற்படையற்பாலனவான சட்டங்களுக்கு இணங்க பெறுகை
செய்து பயன்படுத்திவிலையெனவும்

நிறுவனத்திற்காக முகாமைத்துவ தகவல் முறைமை (MIS) ஒன்றை திட்டமிடுதல்
அபிவிருத்தி செய்தல் ஸ்தாபித்தல் மற்றும் பராமரித்தலுக்காக 2022 ஜூன் 12 ஆம் திகதி
தனியார் நிறுவனம் ஒன்றுடன் ரூபா 4,440,457 தொகைக்கு உடன்படிக்கை செய்யப்பட்டு
உடன்படிக்கை காலத்தை 2025 பெப்ரவரி 12 ஆந் திகதி வரை நீடிப்பதற்கு
இணங்கப்பட்டிருந்தது. 2024 பெப்ரவரி மாதத்தின் போது ரூபா 660,070 ஆன முற்பணத்
தொகை கொடுப்பனவு செய்யப்பட்டிருந்ததுடன் கணக்காய்வு திகதி வரை முகாமைத்துவ
தகவல் முறைமையின் நடவடிக்கைகள் பூர்த்தி செய்வதற்கு நடவடிக்கை
எடுக்கப்பட்டிருக்கவில்லை.

03 ஏனைய விடயங்கள்

(அ) 2017 ஆண்டு முதல் 2023 ஆண்டு வரை காலத்திற்குரியதாக அறவிட
வேண்டியிருந்த ரூபா 23,497,200 ஆன நிலுவை பாடநெறி கட்டணத்தை
மீளாய்வாண்டு திசெம்பர் 31 ஆந் திகதி வரையிலும் அறவிடுவதற்கு
தவறியிருந்தது.

(ஆ) 2016 திசெம்பர் 31 ஆந் திகதி முதல் இருந்து வரும் 5 கல்வி சபைகளுக்குரிய
ரூபா 260,459 ஆன மிகை நிதி ஏற்பாடும் 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில்
பூர்த்தி செய்யப்பட்ட 03 நிர்மாண வேலைகளுக்குரிய ரூபா 1,345,430 ஆன நிறுத்தி
வைத்தல் தொகை 02 ஆண்டுக்ள முதல் இருந்து வரும் செயலமர்வுகள்,
குறுங்கால பாடநெறிகள் மற்றும் ஏனைய செலுத்த வேண்டிய செலவினங்களின் கீழ்
காண்பிக்கப்பட்டிருந்த ரூபா 169,075 தொகையும் மீளாய்வாண்டின் இறுதி
வரையிலும் தீர்வு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வில்லை.

(இ) ரூபா 10,332,176 ஆன 03 ஆராய்ச்சி மானியங்கள் நிறைவு செய்யப்பட
வேண்டிய குறித்த காலம் முடிவடைந்து 01 மாதம் முதல் 11 மாதங்கள் வரையான
காலம் கடந்திருந்த போதும் ஆராய்ச்சிகளை பூர்த்தி செய்வதற்கு தவறியிருந்தது.

ஒப்பம் : ஜி.எச்.இ. தர்மபால

கணக்காய்வாளர் தலைமை அதிபதி (பதில்)

THE ORIGINAL DOCUMENT HAS BEEN SIGNED

14. தணிக்கை அறிக்கைக்கான பதில்கள்

විගණන වාර්තාව සඳහා හේතු පැහැදිලි කිරීම

අංකය : CPCG/KD/D/PGIS/2025/04

විෂයය : විද්‍යා පශ්චාත් උපාධි ආයතනයේ 2024 දෙසැම්බර් 31 දිනෙන් අවසන් වර්ෂය සඳහා වූ මූල්‍ය ප්‍රකාශන සහ වෙනත් තෛතික හා නියාමන අවශ්‍යතා පිළිබඳව 2018 අංක 19 දරන ජාතික විගණන පනතේ 12 වන වගන්තිය ප්‍රකාරව විගණකාධිපති වාර්තාව

උක්ත අංක හා විෂයය දරණ විගණන වාර්තාව සම්බන්ධයෙන් වන හේතු පැහැදිලි කිරීම් පහත ඉදිරිපත් කරමි.

02 වෙනත් තෛතික හා නියාමන අවශ්‍යතා පිළිබඳ වාර්තාව

2.2.2

නීති රීති /විධානයට යොමුව

1971 අංක 38 දරණ මුදල් පනත 11 වගන්තිය

විශ්වවිද්‍යාල ප්‍රතිපාදන කොමිෂන් සභාවේ 2009 ජූලි 29 දිනැති අංක 04/2019 දරණ අභ්‍යන්තර විගණන චක්‍රලේඛ ලිපිය ප්‍රකාරව රාජ්‍ය බැංකුවලින් තරඟකාරීව පොළී අනුපාතයන් කැඳවීමෙන් අනතුරුව ලබාදුන් ඉහලම පොළී අනුපාතයන් මත ආයතනයේ කළමනාකරණ මණ්ඩලයේ අනුමැතිය මත අදාල ආයෝජනයක් සිදු කිරීමට කටයුතු කර ඇත. එසේම මෙම ආයෝජනය සඳහා අධ්‍යාපන, උසස් අධ්‍යාපන සහ වෘත්තීය අධ්‍යාපන අමාත්‍යාංශයේ අනුමැතිය ලබාගැනීමට මේ වන විටත් කටයුතු කර ඇත.

2.2.3

බලතල, කර්තව්‍ය සහ කාර්යයන්

(අ) 2018 නොවැම්බර් 26 දිනැති අංක 15/2018 දරන විශ්වවිද්‍යාල ප්‍රතිපාදන කොමිෂන් සභා චක්‍රලේඛය

පේරාදෙණිය විශ්වවිද්‍යාලයේ හා ඊට අනුබද්ධ ආයතනවල සේවකයින් සඳහා ආයතනයේ හා සේවකයින්ගේ දායකත්වය මත පේරාදෙණිය විශ්වවිද්‍යාලයේ මුදල් කමිටුවේ හා පාලක සභාවේ අනුමැතිය මත මෙම සාමූහික රක්ෂණ යෝජනා ක්‍රමය ආරම්භ කර ඇත. තවද මේ සඳහා විද්‍යා පශ්චාත් උපාධි ආයතනයේ මුදල් කමිටුවේ හා කළමනාකරණ මණ්ඩලයේ අනුමැතිය ලබාගැනීමටද කටයුතු කර ඇත. එසේම මේ සඳහා දායක වී ඇති විද්‍යා පශ්චාත් උපාධි ආයතනයේ සේවකයන් සඳහා ආයතනය මගින් සිදු කරනු ලබන දායකත්වය “කාර්යය මණ්ඩල සුභසාධනය - (Staff Welfare)” යටතේ අදාල වර්ෂයන්හි අයවැය ලේඛණයේ ඇතුළත් කිරීමට කටයුතු කර ඇති අතර එම අයවැය ලේඛණයන් විශ්වවිද්‍යාල ප්‍රතිපාදන කොමිෂන් සභාව මගින් රාජ්‍ය ව්‍යාපාර දෙපාර්තමේන්තුව හා මහා භාණ්ඩාගාරය වෙත යොමුකර අනුමැතිය ලබාගැනීමට කටයුතු කර ඇත. එසේම විගණන හා කළමනාකරණ කමිටුව මගින් ලබා දුන් නිර්දේශය ප්‍රකාරව මේ සම්බන්ධයෙන් අනුමැතිය ඉල්ලා ලිපියක් විශ්වවිද්‍යාල ප්‍රතිපාදන කොමිෂන් සභාව හා උසස් අධ්‍යාපන අමාත්‍යාංශය මගින් රාජ්‍ය ව්‍යාපාර

දෙපාර්තමේන්තුව වෙත යොමු කිරීමට මේ වන විටත් කටයුතු කර ඇත

(ආ) 2018 මැයි 18 දිනැති අංක (UGC/L/2020) දරන විශ්වවිද්‍යාල ප්‍රතිපාදන කොමිෂන් සභාවේ ලිපිය

1996 පෙබරවාරි මස 09 වන දින අංක 909/13 දරණ අති විශේෂ ගැසට් පත්‍රයේ පළකරන ලද 1996 අංක 01 දරණ විද්‍යා පශ්චාත් උපාධි ආයතනයේ මුල් නියමාවලියේ 9 වන ඡේදයේ සඳහන් පරිදි කළමනාකරණ මණ්ඩලයේ සාමාජික සංඛ්‍යාව 40 ක් විය. ඉන් අනතුරුව අංක 1175/22 දරණ 2012.09.24 වන දින නිකුත් කරන ලද අති විශේෂ ගැසට් පත්‍රයේ පළකරන ලද සංශෝධිත විද්‍යා පශ්චාත් උපාධි ආයතනයේ නියමාවලිය අනුව කළමනාකරණ මණ්ඩලයේ සාමාජික සංඛ්‍යාව 21ක් දක්වා අඩු කිරීමට කටයුතු කර ඇත. කෙසේ වෙතත් විගණන නිරීක්ෂණය මඟින් පෙන්වා දී ඇති පරිදි විශ්වවිද්‍යාල ප්‍රතිපාදන කොමිෂන් සභාවේ 980 වන රැස්වීම් තීරණය හා අංක UGC/L/20 හා 2018 මැයි 18 දිනැති ලිපිය අනුව සියලුම පශ්චාත් උපාධි කළමනාකරණ මණ්ඩලවල සම්පූර්ණ සාමාජිකත්වය උපරිම සාමාජිකයින් 11 දෙනෙකුට සීමා කළයුතු බවට තීරණය කර තිබුණි. එහෙත් විද්‍යා පශ්චාත් උපාධි ආයතනයේ කළමනාකරණ මණ්ඩලයේ සංයුතිය තුළ අත්‍යාවශ්‍ය නියෝජනයන් ලෙස ඇතුළත් කළ යුතු සාමාජික සංඛ්‍යාව 2012 වර්ෂයේ සංශෝධිත නියමාවලියේ සඳහන් පරිදි 21 ක් බැවින්, එම සාමාජික සංඛ්‍යාවම කළමනාකරණ මණ්ඩලයේ සංයුතිය තුළ ඇතුළත් කිරීම කෙරෙහි අවධානය යොමු කරන ලෙස 2018.07.30 දිනැති ලිපිය මඟින් විද්‍යා පශ්චාත් උපාධි ආයතනයේ අධ්‍යක්ෂකවරයා විසින් විශ්වවිද්‍යාල ප්‍රතිපාදන කොමිෂන් සභාවේ සභාපතිවරයාගෙන් ඉල්ලීමක් සිදු කර ඇත. කෙසේ වෙතත් කෙටුම්පත් වාර්තාව මඟින් පෙන්වා දී ඇති පරිදි තවදුරටත් කළමනාකරණ මණ්ඩල සංයුතිය අඩුකිරීමේදී අදාළ සංයුතිය සකස් විය යුතු ආකාරය සම්බන්ධයෙන් උපදෙස් ලබාදෙන ලෙස වන ඉල්ලීමක් ලේකම්, අධ්‍යාපන, උසස් අධ්‍යාපන සහ වෘත්තීය අධ්‍යාපන අමාත්‍යාංශය වෙත 2025.03.19 වන දින යොමු කර ඇත. කෙසේ වෙතත් මේ දක්වා ඒ සම්බන්ධයෙන් පිළිතුරක් ලැබී නොමැති බැවින් " විද්‍යා පශ්චාත් ආයතනයේ දැනට පවත්නා නියමාවලිය සංශෝධනය කිරීම" මැයෙන් වන සන්දේශයක් 2025.04.26 දින පැවති 185 වන කළමනාකරණ මණ්ඩල රැස්වීමට යොමු කරන ලදී.

(ඇ) 2015 නොවැම්බර් 17 දිනැති අංක 15/2015 දරන විශ්වවිද්‍යාල ප්‍රතිපාදන කොමිෂන් සභා චක්‍රලේඛය

2015 නොවැම්බර් 17 දිනැති අංක 15/2015 දරණ විශ්වවිද්‍යාල ප්‍රතිපාදන කොමිෂන් සභා චක්‍රලේඛය අනුව විද්‍යා පශ්චාත් උපාධි ආයතනයේ අභ්‍යන්තර විභාග පවත්වා මාස 03ක් ඇතුළත ශිෂ්‍යත්ව ප්‍රතිඵල ලබාදීමට නොහැකිවීමේ ගැටළුව මේ වන විටත් හඳුනාගෙන ඇති අතර මෙම තත්ත්වය නිවැරදි කිරීම සඳහා පහත ක්‍රියාමාර්ග ගෙන ඇත.

- අධ්‍යයන මණ්ඩල, සම්බන්ධීකාරක කමිටු හා කළමනාකරණ මණ්ඩල රැස්වීම් වලදී ප්‍රතිඵල මාස 03ක් ඇතුළත නිකුත් කිරීම සඳහා ගතයුතු ක්‍රියාමාර්ග සම්බන්ධව දීර්ඝව සාකච්ඡා කිරීම සහ එහි ප්‍රගතිය පිළිබඳව අදාළ පාඨමාලා සම්බන්ධීකාරකවරුන් දැනුවත් කිරීම.
- විද්‍යා පශ්චාත් උපාධි ආයතනය සතුව අභ්‍යන්තර විභාග පැවැත්වීම සඳහා වෙන්වූ විභාග ඒකකයක් නොතිබූ බැවින් එය අළුතින් ආරම්භ කිරීම සඳහා

අවශ්‍ය මානව සම්පත් හා මූලික භෞතික පහසුකම් සලසා ගැනීමේ ක්‍රියාවලිය මේ වන විටත් සිදු කරමින් පවතී. එසේම මේ වන විටත් අභ්‍යන්තර විභාග පැවැත්වීමේ ක්‍රියාවලිය පිළිබඳව අත්පොතක් කෙටුම්පත් කර 2024.12.28 දින පැවති කළමනාකරණ මණ්ඩල රැස්වීමට ඉදිරිපත් කරන ලදී.

ඒ අනුව මෙම ගැටළුව ඉතා කෙටි කලක් ඇතුළත නිවැරදි කර ගැනීමට හැකිවනු ඇත.

2.2.4 විද්‍යා පශ්චාත් උපාධි ආයතනයේ කළමනාකරණ තොරතුරු පද්ධතියක් (MIS) ස්ථාපිත කිරීම සඳහා නියමිත ටෙන්ඩර් පටිපාටියෙන් පසු CICRA Solutions ආයතනය තෝරාගැනීමට කටයුතු කරන ලද අතර අදාළ සමාගම සමඟ 2022.06.12 දින ගිවිසුමකට එළඹිනි. මෙම කාර්යය කරගෙන යෑමේදී පහත දුෂ්කරතාවන්ට මුහුණ දීමට විද්‍යා පශ්චාත් උපාධි ආයතනයට සිදු වූ අතර ඒ හේතුවෙන් MIS පද්ධතිය ස්ථාපිත කිරීමේ ප්‍රමාදයක් සිදු වී ඇත.

I. කළමනාකරණ තොරතුරු පද්ධතියේ තාක්ෂණික කටයුතු අධීක්ෂණය කිරීමේ සම්බන්ධීකාරක ලෙස විද්‍යා පීඨයේ පරිගණක දෙපාර්තමේන්තුවේ සේවයේ නියුතු කටිකාවාර්ය පී. ගුණතිලක මහතා පළමුව පත්කර තිබුණද එම මහතා හදිසියේ විශ්වවිද්‍යාල සේවයෙන් ඉල්ලා අස්විය. විද්‍යා පීඨයේ පරිගණක දෙපාර්තමේන්තුවේ කාර්යය මණ්ඩලය ඉතා සීමිත වූ බැවින් හා එම කාර්යය මණ්ඩලය මත අධික රාජකාරි පැවරී තිබීම හේතුවෙන් නව සම්බන්ධීකාරකවරයෙකු පත්කර ගැනීම ඉතා අපහසු කටයුත්තක් විය. කෙසේ වුවද, 2023 වර්ෂයේ සැප්තැම්බර් මස සත්‍යා විජේවර්ධන මහත්මිය නව සම්බන්ධීකාරක ලෙස පත් කර ගැනීමට හැකිවූ අතර ඒ අනුව අදාළ කටයුතු කඩිනම් කිරීමට හැකිවිය.

කළමනාකරණ තොරතුරු පද්ධතිය Registration, Student, Academic, Event Management, Administrative, Audit , Inventory Management යනාදි සංකීර්ණ මොඩියුල 07 කින් සමන්විත වන අතර පද්ධති අවශ්‍යතා පිරිවිතර - Software Requirement Specification (SRS) සකස් කිරීමේදී අපේක්ෂා නොකළ සංකීර්ණතාවයන්ට හා දුෂ්කරතාවයන්ට මුහුණ දීමට සිදුවිය.

මොඩියුලයේ නම	අදාළ මොඩියුලයේ අන්තර්ගත පිටු ගණන
Inventory Management Module	පිටු 205
Academic Module	පිටු 114
Administrative Module	පිටු 64
Event Management Module	පිටු 53
Audit Module	පිටු 08
Registration Module	පිටු 275
Student Module	පිටු 87

ඉහත මොඩියුලයන්හි ප්‍රගතීන් එකින් එක පරීක්ෂා කිරීමෙන් හා අදාළ ආයතනය සමඟ නීතිපතා පවත්වන ලද රැස්වීම් ගණනාවකට පසු 2023 වසර අග භාගයේදී නව සම්බන්ධීකාරකවරයා විසින් අදාළ පිරිවිතර (SRS) නියමිත තත්ත්වයෙන් ඇති බව සනාථ කිරීමෙන් පසු CICRA ආයතනය මගින් කළමනාකරණ තොරතුරු පද්ධතිය වැඩිදියුණු කිරීම ආරම්භ කරන ලදී.

කෙසේ වුවද, 2024 වර්ෂයේදී පැවති අඛණ්ඩ වැඩවර්ජනය හේතුවෙන් CICRA ආයතනය සමඟ නීතිපතා පවත්වන ලද රැස්වීම් සහ ප්‍රගති පරීක්ෂා කිරීමේ ක්‍රියාවලිය බිඳවැටුණු අතර නැවත වර්ජනය අවසන් වූන පසු ජූලි මාසයේ සිට අදාළ ආයතනය සමඟ නැවත නීතිපතා පවත්වන ලද රැස්වීම් ගණනාවකින් පසු සහ පරීක්ෂා කිරීම් (Test trials) විශාල සංඛ්‍යාවකින් පසු Registration මොඩියුලය ස්ථාපිත කර ඇත. මේ වන විට එම මොඩියුලය සමඟ ඊට අනුබද්ධව පවතින Academic, Students හා Administration මොඩියුල් වලද වැඩකටයුතු බොහෝ දුරට නිම වී ඇත. මේ වන විටත් Registration මොඩියුලය ස්ථාපිත කර ඒ මගින් සිසුන් බඳවා ගැනීමේ කටයුතු සිදුකරගෙන යමින් පවතී. එසේම මේ දක්වා මොඩියුල් සංවර්ධනය සඳහා කිසිදු ගෙවීමක් මෙම ආයතනය වෙත සිදුකර නොමැත.

2.3 වෙනත් කරුණු

(අ) ශිෂ්‍ය ලියාපදිංචිය සිදු වූ වර්ෂය මත පදනම්ව තවදුරටත් වලංගු කාලසීමාව ඇතුළත සිටින හා අනුමත කාලය දිගුකිරීම් ලබාගෙන ඇති සිසුන්ගෙන් ලැබිය යුතු පාඨමාලා ගාස්තු අයවිය යුතු පාඨමාලා ගාස්තු ලෙස පෙන්නුම් කරනු ලැබේ. මෙම පාඨමාලා ගාස්තු නොපමාව ගෙවීමට කටයුතු කරන ලෙස අදාළ සිසුන්ට අවස්ථා කිහිපයකදීම සිහි කැඳවීම් යොමු කිරීමට ආයතනය විසින් කටයුතු කර ඇත. එසේම මෙම හිඟ පාඨමාලා ගාස්තු සහිත සිසුන්ට විභාග අයදුම්පත්‍ර නිකුත් නොකිරීමටද ආයතනය විසින් ක්‍රියාකරනු ලබන අතර මෙම ක්‍රමවේදය ආරම්භ කිරීමත් සමඟ හිඟ පාඨමාලා ගාස්තු විශාල වශයෙන් අයකර ගැනීමට ආයතනයට හැකියාව ලැබී ඇත. එසේම මෙම හිඟ පාඨමාලා ගාස්තු අයකර ගැනීම සඳහා ආයතනය විසින් තවදුරටත් ක්‍රියාමාර්ග ගනිමින් පවතී.

(ආ) **2016 දෙසැම්බර් 31 දින සිට පැවත එන අධ්‍යයන මණ්ඩල 05කට අදාළ රු. 260,459 ක ශේෂය**

අධ්‍යයන මණ්ඩල මූලිකත්වයෙන් පවත්වන ලද, වැඩවූවා හා කෙටිකාලීන පාඨමාලාවලින් අදාළ අධ්‍යයන මණ්ඩලවලට වෙන්කරන ලද මුදලින් මේ දක්වා උපයෝගී කර නොගත් ශේෂයන් අවසන් ගිණුම්හි අධ්‍යයන මණ්ඩලවලට ගෙවිය යුතු ශේෂයන් යටතේ දක්වා ඇත. අදාළ අධ්‍යයන මණ්ඩලවල අවශ්‍යතා වෙනුවෙන් සිදු කර ඇති විවිධ ඉල්ලීම් ඉටුකර දීම සඳහා මෙම අරමුදල් ගිණුම්හි ශේෂයන් ප්‍රමාණවත් නොවීම හේතුවෙන් මෙසේ ගෙවිය යුතු ශේෂයන් ලෙස තවදුරටත් පෙන්නුම් කිරීමට කටයුතු කර ඇත. කෙසේ වෙතත් මේ සම්බන්ධයෙන් ආයතනයේ මුදල් කමිටුවට හා කළමනාකරණ මණ්ඩලයට වාර්තා කර එමගින් ලබාදෙන උපදෙස් ප්‍රකාරව අදාළ ශේෂයන් නිරවුල් කිරීමට ඉදිරියේදී කටයුතු කරනු ලැබේ.

වැඩ නිමකළ කර්මාන්ත 03කට අදාළ රු. 1,345,430ක රැඳවුම් මුදල

ව්‍යාපෘතීන් සම්පූර්ණයෙන්ම අවසන් කර ඇති මෙම ව්‍යාපෘති 3ට අදාළ අතරැඳවුම් මුදල් ආපසු ගෙවීමට අදාළ ඉල්ලීම් හා එම හිමිකම් පෑමට අදාළ ලියකියවිලි ආයතනය වෙත ඉදිරිපත් කිරීමට කටයුතු කරන ලෙස අවස්ථා කිහිපයකදීම මෙම සමාගම් දැනුවත් කර ඇති අතර මේ දක්වා එවැනි ඉල්ලීමක් ආයතනය වෙත ඉදිරිපත් කිරීමට අදාළ සමාගම් විසින් කටයුතු කර නොමැත. එබැවින් මේ සම්බන්ධයෙන් වන අවසන් සිහිකැඳවීම් අදාළ ආයතන වෙත යොමුකර ලබාදෙන කාලසීමාව ඇතුළත එවැනි ඉල්ලීමක් ඉදිරිපත් නොවුනහොත් ඒ පිළිබඳව ආයතනයේ මුදල් කමිටුවට හා කළමනාකරණ මණ්ඩලයට


වාර්තාකර එමගින් ලබාදෙන නිර්දේශ ප්‍රකාරව මෙම අතරැදවුම් මුදල් ශේෂයන් නිරවුල් කිරීමට කටයුතු කරනු ලැබේ.

රු. 169,075 ක කෙටි කාලීන පාඨමාලා හා වෙනත් ගෙවිය යුතු වියදම්

මෙම වැඩමුළුවට අදාළ අවසන් මූල්‍ය ප්‍රකාශන මේ වන විටත් පිළියෙල කර ඇති අතර එය මුදල් කමිටුවට හා කළමනාකරණ මණ්ඩලයට යොමුකර එමගින් ලබාදෙන උපදෙස් ප්‍රකාරව අදාළ ශේෂයන් නිවැරදි කිරීමට කටයුතු කරනු ලැබේ.

(ඇ) විගණන වාර්තාවේ නියමිත කාලසීමාව තුළ අවසන් කර නොමැති බවට දක්වා ඇති පර්යේෂණ ප්‍රදාන 03ට අදාළ හේතු පැහැදිලි කිරීම් පහත දැක්වේ.

පර්යේෂණ ප්‍රදාන අංකය	පර්යේෂණ ප්‍රදානයේ නම	හේතු පැහැදිලි කිරීම
P33148B-6292	Biogeography & Phylogenetics of Genus Piper	2025.09.30 දින දක්වා කාලය දීර්ඝ කර ඇත.
6317	Conservation of bogner's water-trumpt	2026.01.01 දින දක්වා කාලය දීර්ඝ කර ඇත.
PGIS/2020/18-6299	Sri Lanka vein Graphite Purification and Utilization for advance Allocation	අදාළ පර්යේෂණ කටයුතු අවසන් කර එහි අවසන් වාර්තාව මේ වන විටත් ඉදිරිපත් කර ඇත.


 මහාචාර්ය ඩී. එම්. එන්. ඩබ්ලිව්. ඩී බාලසූරිය
 අධ්‍යක්ෂ
 විද්‍යා පශ්චාත් උපාධි ආයතනය
 Postgraduate Institute of Science
 University of Peradeniya
 Peradeniya - Sri Lanka.

கணக்காய்வு அறிக்கைக்கான காரணங்களை தெளிவுபடுத்துதல்

இலக்கம் : CPCG/KD/D/PGIS/2025/04

விடயம்: விஞ்ஞான பட்டப்பின் படிப்பு நிறுவகத்தின் 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் மற்றும் ஏனைய சட்டரீதியான மற்றும் பிரமாண ரீதியான தேவைப்பாடுகள் மீது 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 12 ஆம் பிரிவின் பிரகாரம் கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை மீதான பொறுப்பேற்றல்

மேற்குறிப்பிட்ட இலக்கம் மற்றும் விடயத்துடனான கணக்காய்வு அறிக்கைக்கான காரணங்களை நான் கீழே தருகிறேன்.

02	ஏனைய சட்டரீதியான மற்றும் பிரமாண ரீதியான தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கை		
	2.2.2		சட்டங்கள், விதிகள் /கட்டளைகள்; 1971 இன் 38 ஆம் இலக்க நிதிச் சட்டம் II ஆம் பிரிவு 2009 யூலை 29 ஆந் திகதிய 04/2019 ஆம் இலக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உள்ளக கணக்காய்வுச் சுற்றறிக்கை கடிதத்தின் பிரகாரம் அரசு வங்கிகளிடமிருந்து போட்டித் தன்மையுடன் வட்டி விகிதங்களைக் கோரிய பிறகு, நிறுவனத்தின் நிர்வாகக் குழுவின் அங்கீகாரத்துடன், வழங்கப்படும் அதிக வட்டி விகிதங்களின் அடிப்படையில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த முதலீட்டிற்கான கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் அங்கீகாரத்தைப் பெற ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
	2.2.3		அதிகாரங்கள், இலக்குகள் /செயற்பாடுகள்
	(அ)		2018 நவம்பர் 26 ஆந் திகதிய 15/2018 ஆம் இலக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உள்ளக சுற்றறிக்கை பேராதனைப் பல்கலைக்கழகம் மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்களின் ஊழியர்களுக்காக, நிறுவனம் மற்றும் ஊழியர்களின் பங்களிப்புகளின் அடிப்படையில், நிதிக் குழு மற்றும் பேராதனைப் பல்கலைக்கழகஆளுகைக் குழுவின் அங்கீகாரத்துடன் இந்தக் கூட்டு காப்புறுதி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும், இதற்காக நிதிக் குழு மற்றும் பட்டப்பின் படிப்பு விஞ்ஞான நிறுவகத்தின் முகாமைத்துவ சபையின் அங்கீகாரத்தைப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்கு பங்களித்த பட்டப்பின் படிப்பு விஞ்ஞான நிறுவனத்தின் ஊழியர்களுக்கு நிறுவனம் வழங்கிய பங்களிப்பு, தொடர்புடைய ஆண்டுகளின் வரவு செலவு திட்ட ஆவணங்களில் "பணியாளர்கள் நலன்" (Staff Welfare)" என்பதன் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது, மேலும் அந்த வரவு செலவுத் திட்ட ஆவணங்கள் பொது முயற்சிகள் திணைக்களத்திற்கு மற்றும் திறைசேரிக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மூலம் அங்கீகாரத்திற்காக அனுப்பப்பட்டுள்ளன. மேலும், கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுவின் பரிந்துரையின் பிரகாரம், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் உயர்கல்வி அமைச்சு மூலம் பொது முயற்சிகள் திணைக்களத்திற்கு இது தொடர்பாக அங்கீகாரம் கோரும் கடிதத்தை அனுப்ப ஏற்கனவே நடவடிக்கை

			எடுக்கப்பட்டுள்ளது.
		(ஆ)	2018 மே 18 ஆந் திகதிய (UGC/L/2020) ஆம் இலக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கடிதம் 1996 பெப்ரவரி 09 ஆந் திகதி அதிவிசேட வர்த்தமானி ,ல. 909:'.13 இல் வெளியிடப்பட்ட 1996 ,ன் 01 ஆம் ,லக்க பட்டப்பின் படிப்பு விஞ்ஞான நிறுவனத்தின் மூல விதிமுறைகளின் 9 ஆம் பத்தியில் கூறப்பட்டுள்ள படி, மேமுகாமைத்துவ சபையின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 40 ஆகும். பின்னர், 24.09.2012 ஆந் திகதி வெளியிடப்பட்ட அசாதாரண வர்த்தமானி ,லக்கம் . 1175:'.22 இல் வெளியிடப்பட்ட பட்டப்பின் படிப்பு விஞ்ஞான நிறுவனத்தின் திருத்தப்பட்ட விதிமுறைகளின்படி, முகாமைத்துவ சபையின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 21 ஆகக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், கணக்காய்வு அவதானிப்பால் கூட்டிக் காட்டப்பட்ட படி, பல்கலைக்கழக மானியங்கள் குழுவின் 980வது கூட்டத்தின் தீர்மானம் மற்றும் கடிதம் ருபுஊ:'.௫:'.20 ஆம் ,லக்க 18 மே 2018 இன் படி, அனைத்து பட்டப்பின் படிப்பு முகாமைத்துவ சபைகளின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை அதிகபட்சம் 11 உறுப்பினர்களுக்கு மட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று தீர்மானம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், 2012 ஆம் ஆண்டின் திருத்தப்பட்ட விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள பிரகாரம் , பட்டப்பின் படிப்பு விஞ்ஞான நிறுவனத்தின் முகாமைத்துவ சபையின் அமைப்பில் அத்தியாவசிய பிரதிநிதிகளாக சேர்க்கப்பட வேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கை 21 ஆக இருப்பதால், பட்டப்பின் படிப்பு விஞ்ஞான நிறுவனத்தின் பணிப்பாளர், முகாமைத்துவ அமைப்பில் அதே எண்ணிக்கையிலான உறுப்பினர்களைச் சேர்ப்பதில் கவனம் செலுத்துமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவின் தலைவரிடம் 30.07.2018 திகதிய கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். இருப்பினும், வரைவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, முகாமைத்துவ சபையின் உள்ளடக்கம் மேலும் குறைக்கப்பட்டால், தொடர்புடைய அமைப்பு எவ்வாறு தயாரிக்கப்பட வேண்டும் என்பது குறித்த ஆலோசனையை வழங்குமாறு கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளருக்கு 19.03.2025 ஆந் திகதி கோரிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இருப்பினும், இது தொடர்பாக இதுவரை எந்த பதிலும் கிடைக்காததால், "முபட்டப்பின் படிப்பு விஞ்ஞான நிறுவனத்தின் தற்போதைய வழிகாட்டிகளில் திருத்தம்" என்ற தலைப்பில் ஒரு விஞ்ஞாபனத்தை 26.04.2025 அன்று நடைபெற்ற 185 வது முகாமைத்துவ சபைக்கு அனுப்பப்பட்டது.
		(இ)	2015 நவம்பர் 17 ஆந் திகதிய 15/2015 ஆம் இலக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சுற்றறிக்கை 2015 நவம்பர் 17 ஆந் திகதிய 15/2015 ஆம் இலக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சுற்றறிக்கையின் பிரகாரம், விஞ்ஞான பட்டப்பின் படிப்பு நிறுவனத்தில் உள்ளகத் பரீட்சைகளை நடத்தி 03 மாதங்களுக்குள் பபெறுபேறுகளை வெளியிட முடியாத பிரச்சனை ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளது, மேலும் இந்த நிலைமையை சரிசெய்ய பின்வரும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. • கல்விச் சபை, ஒருங்கிணைப்புக் குழு மற்றும் முகாமைத்துவ சபைக் கூட்டங்களில் 03 மாதங்களுக்குள் முடிவுகளை வெளியிடுவதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதித்து, அதன் முன்னேற்றம் குறித்து தொடர்புடைய பாட ஒருங்கிணைப்பாளர்களுக்கு தெரிவித்தல்.

	- விஞ்ஞான பட்டப்பின்பின் படிப்பு நிறுவகத்தில் உள்ளக பரீட்சைகளை நடத்துவதற்கு தனியான பரீட்சைகள் பிரிவு இல்லாததால், அதை புதிதாகத் தொடங்க தேவையான மனித வளங்கள் மற்றும் அடிப்படை உடல் வசதிகளை வழங்கும் செயல்முறை ஏற்கனவே நடந்து வருகிறது. மேலும், உள்ளக பரீட்சை களை நடத்துவதற்கான செயல்முறை குறித்த கையேடு ஏற்கனவே வரைவு செய்யப்பட்டு 28.12.2024 அன்று நடைபெற்ற முகாமைத்துவ சபைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. - அதன் பிரகாரம், இந்தப் பிரச்சினை மிகக் குறுகிய காலத்திற்குள் சரிசெய்யப்படும்.																
2.2.4	விஞ்ஞான பட்டப்பின்பின் படிப்பு நிறுவனத்தில் நிர்ணயிக்கப்பட்ட கேள்வி நடைமுறையைப் பின்பற்றி, முகாமை தகவல் (MIS) முறைமையை நிறுவ CICRA Solutions (சொலூஷன்ஸ்) தேர்ந்தெடுக்கப்பட்டு, 12.06.2022 ஆந் திகதி நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்தப் பணியை மேற்கொள்வதில் விஞ்ஞான பட்டப்பின்பின் படிப்பு நிறுவகம் பின்வரும் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது, இதன் காரணமாக MIS முறைமையை நிறுவுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 1. விஞ்ஞான பீடத்தின் கணினி விஞ்ஞானத் துறையின் விரிவுரையாளரான திரு. பி. குணதிலக, ஆரம்பத்தில் முகாமைதகவல் அமைப்பின் தொழில்நுட்ப செயல்பாடுகளை மேற்பார்வையிடுவதற்கான ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்ட போதிலும், அவர் திடீரென பல்கலைக்கழக சேவையிலிருந்து ,ராஜினாமா செய்தார். விஞ்ஞான பீடத்தின் கணினி விஞ்ஞானத் துறையின் ஊழியர்கள் மிகவும் குறைவாக இருந்ததாலும், அந்த ஊழியர்களுக்கு ஒதுக்கப்பட்ட கனமான பணிகள் காரணமாகவும், புதிய ஒருங்கிணைப்பாளரை நியமிப்பது மிகவும் கடினமான பணியாக இருந்தது. இருப்பினும், செப்தம்பர் 2023 இல், திருமதி சத்யா விஜேவர்தன புதிய ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார், அதன்படி, தொடர்புடைய நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டன. முகாமை தகவல் முறைமை Registration, Student, Academic, Event Management, Administrative, Audit, Inventory Management போன்ற 07 சிக்கலான மொடியூல்களைக் கொண்டுள்ளதுடன் மேலும் மென்பொருள் தேவை விவரக்குறிப்பை Software Requirement Specification (SRS) தயாரிப்பதில் எதிர்பாராத சிக்கல்கள் மற்றும் சிரமங்களுக்கு முகங்கொடுக்க நேர்ந்தது. ஏற்பட்டன. <table> <tr> <th>மொடியூலின் பெயர் .</th> <th>குறித்த மொடியூலில் உள்ளடக்கப்பட்ட பக்கங்கள்</th> </tr> <tr> <td>Inventory Management Module</td> <td>205 பக்கங்கள்</td> </tr> <tr> <td>Academic Module</td> <td>114 பக்கங்கள்</td> </tr> <tr> <td>Administrative Module</td> <td>64 பக்கங்கள்</td> </tr> <tr> <td>Event Management Module</td> <td>53 பக்கங்கள்</td> </tr> <tr> <td>Audit Module</td> <td>08 பக்கங்கள்</td> </tr> <tr> <td>Registration Module</td> <td>275 பக்கங்கள்</td> </tr> <tr> <td>Student Module</td> <td>87 பக்கங்கள்</td> </tr> </table> மேற்கண்ட தொகுதிகளின் முன்னேற்றத்தை ஒவ்வொன்றாக மீளாய்வு செய்து, தொடர்புடைய நிறுவனத்துடன் வழக்கமான சந்திப்புகளை நடத்திய பிறகு, 2023 ஆம்	மொடியூலின் பெயர் .	குறித்த மொடியூலில் உள்ளடக்கப்பட்ட பக்கங்கள்	Inventory Management Module	205 பக்கங்கள்	Academic Module	114 பக்கங்கள்	Administrative Module	64 பக்கங்கள்	Event Management Module	53 பக்கங்கள்	Audit Module	08 பக்கங்கள்	Registration Module	275 பக்கங்கள்	Student Module	87 பக்கங்கள்
மொடியூலின் பெயர் .	குறித்த மொடியூலில் உள்ளடக்கப்பட்ட பக்கங்கள்																
Inventory Management Module	205 பக்கங்கள்																
Academic Module	114 பக்கங்கள்																
Administrative Module	64 பக்கங்கள்																
Event Management Module	53 பக்கங்கள்																
Audit Module	08 பக்கங்கள்																
Registration Module	275 பக்கங்கள்																
Student Module	87 பக்கங்கள்																

		ஆண்டின் பிற்பகுதியில் புதிய ஒருங்கிணைப்பாளர் தொடர்புடைய விவரக்குறிப்புகள் (SRS) நல்ல நிலையில் இருப்பதை உறுதிப்படுத்தினார், மேலும் CICRA முகாமை தகவல் முறைமையின் மேம்படுத்தல் தொடங்கப்பட்டது. இருப்பினும், 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற வேலைநிறுத்தம் காரணமாக, CICRA உடனான வழக்கமான கூட்டங்கள் மற்றும் முன்னேற்ற மீளாய்வு செயல்முறை முறிந்தது. வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்த பிறகு, ஜூலை முதல் தொடர்புடைய நிறுவனத்துடன் பல வழக்கமான சந்திப்புகள் மற்றும் ஏராளமான சோதனை (Test trials) சோதனைகளுக்குப் பிறகு பதிவு Registration தொகுதி நிறுவப்பட்டுள்ளது. தற்போது, அந்த தொகுதியுடன் தொடர்புடைய கல்வி, மாணவர்கள் மற்றும் நிர்வாக தொகுதிகளின் பணிகளும் (Academic, Students மற்றும் Administration) பெரும்பாலும் நிறைவடைந்துள்ளன. பதிவு மொடியுலி ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளது மற்றும் அதன் மூலம் மாணவர் சேர்க்கை மேற்கொள்ளப்படுகிறது. மேலும், தொகுதியின் மேம்பாட்டிற்காக இந்த நிறுவனத்திற்கு இதுவரை எந்த கட்டணமும் செலுத்தப்படவில்லை.
2.3	ஏனைய விடயங்கள்	
	(அ)	மாணவர் பதிவு செய்யப்பட்ட ஆண்டின் அடிப்படையில், செல்லுபடியாகும் காலத்திற்குள் இருந்து அங்கீகரிக்கப்பட்ட நீடிப்புகளைப் பெற்ற மாணவர்களிடமிருந்து செலுத்த வேண்டிய பாடநெறி கட்டணங்கள் பாடநெறி கட்டணங்களாகக் காட்டப்படுகின்றன. இந்தப் பாடநெறி கட்டணங்கள் உடனடியாக செலுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக, சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு பல சந்தர்ப்பங்களில் நினைவூட்டல்களை அனுப்ப நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. பாடநெறி கட்டணம் நிலுவையில் உள்ள மாணவர்களுக்கு பரீட்சை விண்ணப்பங்களை வழங்காமல் இருக்கவும் நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது, மேலும் இந்த முறையை அறிமுகப்படுத்தியதன் மூலம், நிலுவையில் உள்ள பாடநெறி கட்டணங்களை பெருமளவில் வசூலிக்க முடிந்தது. இந்த நிலுவையில் உள்ள பாடநெறி கட்டணங்களை வசூலிக்க நிறுவனம் மேலும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
	(ஆ)	2016 திசம்பர் 31 இல் உள்ளவாறு 05 கல்வி சபைகளுடன் தொடர்புடைய ரூபா 260,459 ஆன மீதி கல்வி சபைகளின் முன்முயற்சியின் கீழ் நடத்தப்பட்ட செயலமர்வுகள் மற்றும் குறுகிய கால பாடநெறிகளிலிருந்து தொடர்புடைய கல்வி சபைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியின் பயன்படுத்தப்படாத நிலுவைகள், இறுதிக் கணக்குகளில் கல்வி சபைகளுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையின் கீழ் காட்டப்பட்டுள்ளன. இந்த நிதிக் கணக்குகளில் உள்ள நிலுவைகள், தொடர்புடைய கல்வி வாரியங்களின் தேவைகளுக்காக செய்யப்பட்ட பல்வேறு கோரிக்கைகளைப் பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லாததால், அவற்றை மேலும் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையாகக் காட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இது தொடர்பாக, நிதிக் குழு மற்றும் நிறுவனத்தின் முகாமை குழுவிற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, எதிர்காலத்தில் அவர்கள் வழங்கிய அறிவுறுத்தல்களின்படி தொடர்புடைய நிலுவைத் தொகைகளைத் தீர்வு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் பூர்த்தி செய்யப்பட்ட 03 நிர்மாண வேலைகளுடன் தொடர்புடைய ரூபா. 1,345,430 நிறுத்த வைத்தல் தொகை. இந்த 3 திட்டங்களுக்கான இடைக்கால நிதியைத் திரும்பப் பெறுவதற்கான கோரிக்கையை நிறுவனத்திடம் சமர்ப்பிக்குமாறு இந்த நிறுவனங்களுக்கு பல

		சந்தர்ப்பங்களில் அறிவிக்கப்பட்டுள்ளது, இதன் திட்டங்கள் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளன, மேலும் அந்த கோரிக்கை தொடர்பான ஆவணங்களை நிறுவனத்திடம் சமர்ப்பிக்க சம்பந்தப்பட்ட கம்பனி இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, இது தொடர்பாக இறுதி நினைவூட்டல்களில் வழங்கப்பட்ட காலத்திற்குள் அத்தகைய கோரிக்கை சமர்ப்பிக்கப்படா விட்டால், இந்த விடயம் நிதிக்குழு மற்றும் நிறுவனத்தின் முகாமைத்துவ சபைக்கு தெரிவிக்கப்படும், மேலும் அவர்கள் வழங்கிய பரிந்துரைகளின்படி இந்த இடைக்கால நிதி நிலுவைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். குறுகிய கால பாடநெறிகள் மற்றும் செலுத்த வேண்டிய பிற செலவுகள் ரூபா. 169,075 இந்தப் செயலமர்வு தொடர்பான இறுதி நிதிஅறிக்கைகள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளதுடன், நிதிக்குழு மற்றும் முகாமைத்துவ சபைக்கு அனுப்பி, அவர்கள் வழங்கும் அறிவுறுத்தல்களின் படி தொடர்புடைய நிலுவைகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.												
	(இ)	கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் முடிக்கப்படாத 03 ஆராய்ச்சி மானியங்களுக்கான விளக்கங்கள் பின்வருமாறு. <table border="1"> <thead> <tr> <th>ஆராய்ச்சி மானிய இல</th><th>ஆராய்ச்சி மானியங்களின் பெயர்</th><th>காரணங்களின் விளக்கம்</th></tr> </thead> <tbody> <tr> <td>P33148B-6292</td><td>Biogeography & Phylogenetics of Genus Piper</td><td>காலம் 30.09.2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது</td></tr> <tr> <td>6317</td><td>Conservation of bogner's water-trumpt</td><td>01.01.2026 வரை காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது</td></tr> <tr> <td>PGIS/2020/18-6299</td><td>Sri Lanka vein Graphite Purification and Utilization for advance Allocation</td><td>. தொடர்புடைய ஆராய்ச்சி பணிகள் முடிக்கப்பட்டு இறுதி அறிக்கை ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.</td></tr> </tbody> </table>	ஆராய்ச்சி மானிய இல	ஆராய்ச்சி மானியங்களின் பெயர்	காரணங்களின் விளக்கம்	P33148B-6292	Biogeography & Phylogenetics of Genus Piper	காலம் 30.09.2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது	6317	Conservation of bogner's water-trumpt	01.01.2026 வரை காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது	PGIS/2020/18-6299	Sri Lanka vein Graphite Purification and Utilization for advance Allocation	. தொடர்புடைய ஆராய்ச்சி பணிகள் முடிக்கப்பட்டு இறுதி அறிக்கை ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
ஆராய்ச்சி மானிய இல	ஆராய்ச்சி மானியங்களின் பெயர்	காரணங்களின் விளக்கம்												
P33148B-6292	Biogeography & Phylogenetics of Genus Piper	காலம் 30.09.2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது												
6317	Conservation of bogner's water-trumpt	01.01.2026 வரை காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது												
PGIS/2020/18-6299	Sri Lanka vein Graphite Purification and Utilization for advance Allocation	. தொடர்புடைய ஆராய்ச்சி பணிகள் முடிக்கப்பட்டு இறுதி அறிக்கை ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.												

பேராசிரியர் பி.எம்.என்.டபிள்யூ. பி. பாலசூரிய

பணிப்பாளர்

விஞ்ஞான பட்டப்பின் படிப்பு நிறுவகம்

THE ORIGINAL DOCUMENT HAS BEEN SIGNED

15. தணிக்கை மற்றும் நிர்வாகக்
குழு அறிக்கை⁴ஐஸ்ர 2024

REPORT OF THE AUDIT COMMITTEE, POSTGRADUATE INSTITUTE OF SCIENCE - 2024

Introduction

The Audit Committee was appointed by the Board of Management of Postgraduate Institute of Science at its 166th Meeting held on 23.04.2022 and 173rd Meeting held on 17.06.2023. The Committee comprises of three Non-Executive Governing Board of Management Members of the Postgraduate Institute of Science including the member representing the General Treasury under the provisions made on paragraph 4.2 of the Guidelines on Corporate Governance for State Owned Enterprises dated 16.11.2021.

In the year 2024, three (03) Audit Committee meetings were held with the participation of the Director, Deputy Bursar, Senior Assistant Registrar, Assistant Registrar, and the Superintendent of Audit of the National Audit Office who is the representative of the Auditor General of Sri Lanka. The Audit Committee performs its duties according to the scope specified in the Guidelines on Corporate Governance for State Owned Enterprises, circulars of University Grants Commission & Ministry of Higher Education and makes recommendations for strengthen the internal controls, compliance with financial reporting requirement, identification and monitoring of significant financial and business risk of the Postgraduate Institute of Science, University of Peradeniya.

Progress

During the year under review, the Audit Committee has made several recommendations, directions and proposals which have paved the way toward the improvement of internal controls. The Postgraduate Institute of Science, University of Peradeniya was able to obtain a true and fair view from the Auditor General on the Financial Statements for the year ended 31st December 2024.

Internal Audit Division

Performance of the Internal Audit Division for the year 2024 under the guidance of the Audit Committee is summarized as follows.

- The Internal Audit Division has issued a comprehensive Internal Audit Report with many recommendation to upgrade the Internal Control Systems of the Institute.
- Liaised with the External Auditor and directed the officers employed in the Postgraduate Institute of Science, to take follow-up actions on highlighted flaws and lapses on audit queries and reports of the Auditor General.

- In addition, the Internal Audit Division has almost covered its Annual Internal Audit Plan by using sample audit techniques, tests of controls, substantive analytical procedures and detailed substantive procedures.
- Actions have been taken to follow up the directions given by the Audit Committee continuously.

Accordingly, the main matters discussed at the Audit Committee meetings and the recommendations of the Committee are summarized as follows.

- Reviewed, evaluated and made recommendations to develop the policy on revenue recognition of the Postgraduate Institute of Science.
- To prepare a comprehensive report on the outstanding student course fee to the Institute and to analyze the dropout student of the institute.
- To follow the rules and regulations regarding releasing the retirement benefits of the employees.
- To follow the SOPs and guidelines for Consulting Services provided by the PGIS.
- Reviewed, evaluated and made recommendations on internal controls on the procurement process for purchasing goods & services of the PGIS.
- To take corrective action as per the directives of the COPE.
- To expedite the process of verification of the assets and stores and to submit the reports to the auditors on time.

Failures and Justifications


Presently, the Internal Audit Division of University of Peradeniya performs duties not only to the University of Peradeniya but also to the Postgraduate Institute of Agriculture, Postgraduate Institute of Science, Postgraduate Institute of Humanities & Social Sciences, and the Postgraduate Institute of Medical Sciences.

Even though these Institutes function as separate entities funded by National Budget, no separate audit staff has been allocated for Internal Auditing. Therefore the internal Audit Division of the University should carry out more than 20 Audit Committee meetings annually. Out of which, a minimum of 04 meetings for University and 04 meetings for each Postgraduate institute should be held. As the Internal Auditor has to participate in so many meetings and take up minutes of said meetings and more time and staff have to be allocated for pre-audit activities.


When considering the above huge volume of activities of the University of Peradeniya and its Postgraduate Institutes, it is justifiable to provide additional cadre to fully implement the Annual Audit Plan of the University. A separate cadre to be allocated for each Postgraduate Institute to function their audit activities smoothly.

Future Plans

The Audit Committee of the Postgraduate Institute of Science is planning to further extend its objectives to review the systems and controls and make its recommendations to strengthen the internal control systems for upgrading the financial and administrative procedures of the Postgraduate Institute of Science, University of Peradeniya. Further, it is requested to increase the human resource allocation for the Internal Audit Division to effectively perform its duties and functions.



Mrs. Ruzniya Abdeen
Chairperson , Audit & Management Committee
Postgraduate Institute of Sciences



Mr. W.A.G. Thusil Weerasekara
Internal Auditor (Acting)

அறிமுகம்

விஞ்ஞானப் பட்டப்பின் படிப்பு நிறுவகத்தின் முகாமைத்துவ சபையால் 2022.04.23 ஆந் திகதி நடைபெற்ற 166 ஆவது கூட்டத்தின் போதும் 2023.06.17 ஆந் திகதி நடைபெற்ற 173 ஆவது கூட்டத்தின் போதும் கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழு நியமனம் செய்யப்பட்டது. இக்குழு பொது முயற்சிகள் நல்லாளுகைக்காக வழிகாட்டியின் 4.2 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்ட ஏற்பாடுகளின் கீழ் பல்கலைக்கழகத்தின் ஆளுகை சபையின் நிறைவேற்றுனர் அல்லாத மூன்று உறுப்பினர்கள் மற்றும் திறைசேரியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவரும் கணக்காய்வுக் குழுவிற்கு நியமனம் செய்யப்பட்டிருந்தனர்.

2024 ஆம் ஆண்டு இலங்கை கணக்காய்வாளர் தலைமை அதிபதியை பிரதிநிதிப்படுத்தக் கூடியவாறு தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் கணக்காய்வு அத்தியட்சகரின் பங்குபற்றலுடன் பணிப்பாளர், பிரதி பதிவாளர், சிரேஷ்ட நிதியாளர், உதவிப் பதிவாளர் ஆகியோருடன் மூன்று (03) கணக்காய்வுக் குழுக் கூட்டங்கள் நடாத்தப்பட்டன. கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழு நல்லாளுகைக்காக பொது முயற்சிகள் வழிகாட்டி, பல்கலைக்கழகங்கள் மானிய ஆணைக்குழுவின் சுற்றறிக்கைகள், உயர் கல்வி அமைச்சின் சுற்றறிக்கைகளுக்கு இணங்க கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழு தனது கடமைகளை மேற்கொள்வதுடன் நிதி, கல்வி, கல்விசாரா செயற்பாட்டு நடவடிக்கைகளில் உள்ளக கட்டுப்பாட்டு முறைமையை பலப்படுத்துவதற்காக நிர்வாகச் செயன்முறையை மேம்படுத்துவதற்கும் பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்படுகின்றன.

முன்னேற்றங்கள்

மீளாய்வாண்டின் போது கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுவினால் உள்ளக கட்டுப்பாடு மற்றும் கணக்காய்வினை மேம்படுத்துவதற்கு வழிகாட்டும் சில பரிந்துரைகள் மற்றும் முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டன. பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானப் பட்டப்பின் படிப்பு நிறுவகம் 2024 திசம்பர் 31 ஆம் திகதி முடிவடைந்த ஆண்டிற்காக நிதிக்கூற்றுக்களுக்கு கணக்காய்வாளர் தலைமை அதிபதியிடம் இருந்து முனைப்பழியற்ற கணக்காய்வு அபிப்பிராயத்தைப் பெற்றுக் கொள்வதற்கு பேராதனை பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானப் பட்டப்பின் படிப்பு நிறுவகத்திற்கு முடியுமாக இருந்தது.

உள்ளக கணக்காய்வுப் பிரிவு

கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுவின் வழிகாட்டலின் கீழ் 2024 ஆம் ஆண்டிற்காக உள்ளக கணக்காய்வு பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட முக்கியமான செயற்பாடுகளை பின்வருமாறு பொழிப்பாக்கி குறிப்பிடலாம்.

- நிறுவனத்தின் உள்ளக கட்டுப்பாட்டு முறைமைகளை மேம்படுத்துவதற்காக ஏராளமான பரிந்துரைகளுடன் கூடிய விரிவான உள்ளக கணக்காய்வு அறிக்கையை உள்ளக கணக்காய்வுப் பிரிவு வெளியிட்டுள்ளது.

- வெளி கணக்காய்வாளருடன் ஒருங்கிணைந்து, பட்டப்பின் படிப்பு நிறுவனத்தில் பணியாற்றும் அதிகாரிகள், கணக்காய்வுத் தலைவரின் கணக்காய்வு விசாரணைகள் மற்றும் அறிக்கைகளில் சமர்ப்பிக்கப்பட்ட குறைபாடுகள் மற்றும் பிழைகள் குறித்து தொடர் நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தப்பட்டனர்.
- மேலதிகமாக, உள்ளக கணக்காய்வுப் பிரிவு, மாதிரி கணக்காய்வு நுட்பங்கள், உள்ளடக்கிய பகுப்பாய்வு நடைமுறைகள் மற்றும் விரிவான உள்ளடக்கிய நடைமுறைகளைப் பயன்படுத்தி அதன் வருடாந்த உள்ளக கணக்காய்வுத் திட்டத்தை பெருமளவில் உள்ளடக்கியுள்ளது.
- கணக்காய்வுக் குழு வழங்கிய அறிவுறுத்தல்களைத் தொடர்ந்து பின்பற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம் கணக்காய்வு குழு கூட்டங்களில் விவாதிக்கப்பட்ட முக்கிய அம்சங்கள் மற்றும் குழுவின் பரிந்துரைகள் பின்வருமாறு சுருக்கப்பட்டுள்ளன:

- விஞ்ஞானப் பட்டப்பின் படிப்பு நிறுவகத்தின் வருமான அங்கீகாரக் கொள்கையை உருவாக்குவதற்கான மீளாய்வு, மதிப்பீடு மற்றும் பரிந்துரைகளை வழங்குதல்.
- நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய நிலுவையில் உள்ள மாணவர் பாடநெறி கட்டணங்கள் குறித்த விரிவான அறிக்கையைத் தயாரித்து, நிறுவனத்தை விட்டு வெளியேறிய மாணவர்களை பகுப்பாய்வு செய்தல்.
- ஊழியர்களின் ஓய்வூதிய சலுகைகளை விடுவிப்பது தொடர்பான விதிகள் மற்றும் விதிமுறைகளைப் பின்பற்றவும்.
- விஞ்ஞானப் பட்டப்பின் படிப்பு நிறுவகத்தால் வழங்கப்படும் ஆலோசனை சேவைகளுக்கான நிலையான தொழிற்பாட்டு நடைமுறைகள் (SOPs) மற்றும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும்.
- விஞ்ஞானப் பட்டப்பின் படிப்பு நிறுவகத்தின் பெறுகை செயல்பாட்டில் உள்ள உள்ளக கட்டுப்பாடுகளை மீளாய்வு, மதிப்பீடு மற்றும் பரிந்துரைகளை வழங்குதல்.
- COPE குழுவின் உத்தரவுகளின்படி சரியான நடவடிக்கைகளை எடுக்கவும்.
- சொத்துக்கள் மற்றும் களஞ்சிய மெய்மையாய்வு செயற்பாடு துரிதப்படுத்துதல் மற்றும் உரிய நேரத்தில் கணக்காய்வாளர்களுக்கு அறிக்கைகளை சமர்ப்பித்தல்

தற்போது, பேராதனைப் பல்கலைக்கழகத்தின் உள்ளக கணக்காய்வுப் பிரிவு, பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு மட்டுமல்லாமல், விவசாய பட்டப்பின் படிப்பு நிறுவனம், விஞ்ஞானப் பட்டப்பின் படிப்பு நிறுவனம், மானிடவியல் மற்றும் சமூக விஞ்ஞானப் பட்டப்பின் படிப்பு நிறுவனம் மற்றும் மருத்துவ விஞ்ஞானப் பட்டப்பின் படிப்பு நிறுவனம் ஆகியவற்றிற்கும் செயல்பாடுகளைச் செய்கிறது.

இந்த நிறுவனங்கள் தேசிய பாதீட்டில் இருந்து நிதியளிக்கப்படும் தனித்தனி நிறுவனங்களாகச் செயல்பட்டாலும், உள்ளக கணக்காய்விற்காக பிரத்தியேகமாக ஊழியர்கள் ஒதுக்கப்படவில்லை. எனவே, பல்கலைக்கழகத்தின் உள்ளகத் கணக்காய்வுப் பிரிவு ஆண்டுதோறும் 20 இற்கும் மேற்பட்ட கணக்காய்வுக் குழு கூட்டங்களை நடத்த வேண்டும். இதில், ஒவ்வொரு பட்டப்பின் படிப்பு நிறுவனத்திற்கும் குறைந்தது 04 கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். உள்ளக கணக்காய்வாளர் பல கூட்டங்களில் கலந்துகொண்டு அந்தக் கூட்டங்களின் அறிக்கைகளைத் தயாரிக்க வேண்டியிருப்பதால், கணக்காய்விற்கு முன்னைய நடவடிக்கைகளுக்கு அதிக நேரமும் ஊழியர்களும் ஒதுக்கப்பட வேண்டும்.

பேராதனைப் பல்கலைக்கழகம் மற்றும் அதன் பட்டப்பின் நிறுவனங்களின் மேற்கூறிய பெரிய பங்கைக் கருத்தில் கொண்டு, பல்கலைக்கழகத்தின் உள்ளக கணக்காய்வுத் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த மேலதிக பணியாளர்களை வழங்குவது நியாயமானது. ஒவ்வொரு பட்டப்பின் படிப்பு நிறுவனமும் தங்கள் கணக்காய்வு நடவடிக்கைகளை சீராக நடத்துவதை உறுதி செய்வதற்காக ஒரு தனி பதவியணியினரை ஒதுக்க வேண்டும்.

தோல்விகள் மற்றும் நியாயப்படுத்தல்கள்

உள்ளக கணக்காய்வுப் பிரிவு அங்கீகரிக்கப்பட்ட உள்ளக கணக்காய்வுத் திட்டத்தின்படி போதியவில் காணப்படாத மனித வள ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி உள்ளக கணக்காய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. தற்போதைய உள்ளகக் கணக்காய்வுப் பிரிவானது 2019 ஆம் ஆண்டு முதல் தனது உள்ளக கணக்காய்வு நடவடிக்கைகளை பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு மட்டுமன்றி விவசாய பட்டப்பின் படிப்பு நிறுவகம், விஞ்ஞான பட்டப்பின் படிப்பு நிறுவகம், மானுடவியல் மற்றும் சமூக விஞ்ஞான பட்டப்பின் படிப்பு நிறுவகம் மற்றும் மருத்துவ விஞ்ஞானப் பட்டப்பின் படிப்பு நிறுவகங்களுக்கும் விரிவுபடுத்தியுள்ளது.

உள்ளக கணக்காய்விற்காக எந்தவொரு பதவியணியினரையும் ஒதுக்காமல் தங்கள் சொந்த நிதியில் இருந்து நிதியளிக்கப்பட்ட ஒரு தனி நிறுவனமாக செயல்படுகிறது. பல்கலைக்கழகத்தின் உள்ளக கணக்காய்வுப் பிரிவு ஆண்டுதோறும் 20 இற்கும் மேற்பட்ட கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழு கூட்டங்களை நடத்துகின்றது. அதில், பல்கலைக்கழகத்திற்கு குறைந்தது 04 கூட்டங்களும் ஒவ்வொரு பட்டப்பின் படிப்பு நிறுவகத்திற்கும் 04 கூட்டங்கள் வீதம் நடத்தப்பட வேண்டும். உள்ளக கணக்காய்வாளர் பல கூட்டங்களில் கலந்து கொண்டு, அந்தக் கூட்டங்களைப் பற்றிய குறிப்புகளை வைத்துக் கொள்ள வேண்டியிருப்பதால், கணக்காய்விற்கு முன்னைய நடவடிக்கைகளுக்கு அதிக நேரமும் பணியாளர்களும் ஒதுக்கப்பட வேண்டும்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தினதும் அதன் பட்டப்பின் படிப்பு நிறுவகங்களின் மேற்கூறிய விரிவான செயற்பாடுகளைக் கருத்தில் கொள்ளும் போது, பல்கலைக்கழகத்தின் வருடாந்த கணக்காய்வுத் திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான மேலதிக பணியாளர்களை வழங்குவது நியாயமானது. மேலும், ஒவ்வொரு பட்டப்பின் படிப்பு நிறுவகங்களின் கணக்காய்வுப்

பணிகளைச் சரியாகச் செய்வதற்கு அந்த நிறுவனங்களுக்காக புறம்பான ஊழியர்களின் எண்ணிக்கையை ஒதுக்குதல் அவசியமாகும்.

எதிர்காலத் திட்டங்கள்

விஞ்ஞான பட்டப்பின் படிப்பு நிறுவகத்தின் கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழு, பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பட்டப்பின் படிப்பு நிறுவனங்களின் நிதி மற்றும் நடைமுறைகளை மேம்படுத்துவதற்கும் முறைமை மற்றும் நிர்வாக மீளாய்விற்கும் உள்ளக கட்டுப்பாட்டு அமைப்புகளை வலுப்படுத்துவதற்கான பரிந்துரைகளை வழங்குவதற்கும் அதன் நோக்கங்களை மேலும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. மேலும், உள்ளகக் கணக்காய்வுப் பிரிவுகளுக்கு தங்கள் பொறுப்புகளையும் செயற்பாடுகளையும் திறம்படச் செய்வதற்குத் தேவையான மனித வள ஒதுக்கீட்டை அதிகரிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

திருமதி ருஸ்னா ஆப்தீன் டி.எம்.பி.ஐ தியகம

திரு. டப்.ஏ.பீ. துசில் வீரசேகர

தலைவர், கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழு, உள்ளகக் கணக்காய்வாளர் (பதில்)
விஞ்ஞான பட்டப்பின் படிப்பு நிறுவகம்

THE ORIGINAL DOCUMENT HAS BEEN SIGNED